

ஸா ம வே த ம்

S .

A M

ASHRIAR
M. R. JAMBUNATHAN.



ஆசிரியர்
ஜம்புநாதன்

UNIVERSAL
LIBRARY

OU_208168

UNIVERSAL
LIBRARY

OSMANIA UNIVERSITY LIBRARY

Call No. TM 294.1
V415
Author Veda,
Title Sama-Vedam 1935
Accession No. TM 1145

This book should be returned on or before the date
last marked below

ஸா ம - வே த ம்

(தமிழ் மொழி பெயர்ப்பு)

இது

திருப்பணந்தாள் ஸ்ரீ காசி மடத்துத் தலைவர்களாகிய
ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சுவாமிநாத சுவாமிகள்
அவர்கள் பொருள் உதவியைக் கொண்டு
பிரசுரிககப்பட்டது.

வேதோபநிஷத ஆசிரியர்
ம. ரா. ஜ ம் பு நா த ன்
எழுதியது.

ஜ ம் பு நா த ன் பு ஸ் த க சாலை
14, பள்ளியப்பன் தெரு,
சேளகார்பேட்டை :: சேன்னை

யுவ வருஷம் ஐப்பசி

காபிரைட் ரிஜிஸ்டர்]

[விலை ரூபா ௧—௮—௦

அக்ன ஆயும்ஷி பவஸே
ஆஸு வோஹிஷன்ச ந :
ஆரே பாதஸ்வ துச்சநாம். (ஸாமன் கச. க.)

உ
ஸ்ரீ விசுவலிங்கந் துணை
ஓர் அறிவிப்பு.

ஆயிரம் ரூபாய் தமீழ்ப் பரிசு.



இப்போது திருப்பணந்தாள் ஸ்ரீ காசிமடம் ஸ்ரீ லஸ்ரீ காசி வாசி சாமிநாத சுவாமிகள் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்துத் தனித தமிழ் விதவான முடிவுப் பரிசை ஆயில் வருஷந் தோறும் முதன முறையிலேயே முதல வகுப்பில் முதல்வராகத் தேறும் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் சாசுவதமாக அளித்தது வருவதற்கு ஒரு மூலதனம் இருக்கும் பொருட்டு ரூபாய் நாற்பதிலாயிரத்துக்குத் தமது ஆயுளை அமெரிக்காக்கண்டததில் டாரண்டோ எனனும் நகரத்திலுள்ள “கி மானுபாக்சி சுரீஸ் லைப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி” யில் இன்ஷ்யூர் செய்து 1943-ஆம் வருஷம் ஆகஸ்டுமாதம் முதல் தேதிபூர்த்தி யாகிற 4, 46, 416 எனனும் எண்ணுள்ள பாலிவியை எடுத்துக் கொண்டிருப்பதில் இன்று வரையில் செலுத்தப்பட்டிருக்கும் பிரீமியம் தொகை ரூபாய் (25,080) இருபத்தையாயிரத்து எண்பதாகிறது

மேற்கண்டவாறு பரிசு வழங்கிவருவதில் 1929-ம் ஶ்ரூத்தில் குமபகோணம் போர்ட்டா டவுன ஹாலில் பிரஹமஸ்ரீ மகாமகோபாத்தியாய தாக்ஷிணைய கலாரிதி டாகடர் உ. வே.சாமிநாதயர் அவர்கள் தலைமையில் சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதா ம-நா-நா-ஸ்ரீ விதவான வி மு சுப்பிரமணிய ஐயரவர்களும், 1930-ம் ஶ்ரூத்தில் திருவல்லிக்கேணி சிங்கராசாரியா ஹாலில் கௌரவம் பொருந்திய டாக்டர் ஸர் பி. சிவஸவாமி ஐயரவர்கள் தலைமையில் சிதம்பரம் அண்ணாமலை யூனிவர்ஸிடியில் தமிழ்ப்பண்டிதராகவுள்ள ம-நா-நா-ஸ்ரீ வித்வான ஆ. பூவராகம் பிள்ளை அவர்களும், 1931-ம் ஶ்ரூத்தில் சென்னை ஆண்டாஸன் ஹாலில் சென்னை மாகாணக்கல்வி மந்திரி கௌரவம் பொருந்திய ம-நா-நா-ஸ்ரீ திவான்பகதூர் எஸ் குமாரசாமி ரெட்டியாரவர்கள் தலைமையில் ம-நா-நா-ஸ்ரீ வித்

வான் K. சந்தரமூர்த்தி ஐயா M A, அவர்களும், 1932-ம் ஸூத்தில், மதுரை விகடோரியா எட்வர்ட் ஹாலில் இராமநாத புரம் ராஜா ம-நா-ந-ஸ்ரீ வடிமுக ராஜேசுவர ஸேதுபதி மகா ராஜா அவர்கள் தலைமையில் அண்ணாமலை யூனிவாஸிடயில் தமிழ்ப்பண்டிதராகவுள்ள ம-நா-ந-ஸ்ரீ விதவான T. P. பழணியப்பப் பிள்ளையவர்களும், 1933-ம் ஸூத்தில் திருச்சிராப்பள்ளி டவுன் ஹாலில் ம-நா-ந-ஸ்ரீ ஸா. டி. தேசிகாசாரியரவர்கள் தலைமையில் சென்னை யூனிவாஸிடி ரிசாசசு ஸ்டேண்டாகவுள்ள ம-நா-ந-ஸ்ரீ விதவான கி வா ஜகநாதயயரவர்களும், 1934-ம் ஸூத்தில் கோயம்புத்தூர் Y M C A ஹாலில் கோயம்புத்தூர் அட்வொகேட் ம-நா-ந-ஸ்ரீ ராவபகதூர் T S ராமலிங்க செட்டியாரவர்கள் B A. B. L M. L C தலைமையில் திருப்பூர் முனிசிபல் ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் ம-நா-ந-ஸ்ரீ விதவான் A. S நாராயணசாமி நாயுடு அவர்களும் இப்பரிசை முறையே பெற்றிருக்கிறார்கள்

நாகது வருஷம் வட ஆற்காடு ஜில்லா திருப்பத்தூர்முனிசிபல் ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் ம-நா-ந-ஸ்ரீ விதவான் M. வரதராஜ முதலியார் அவர்கள் ஷைபரிசை பெறுவார்களென்பதை மிகக் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்

இந்த விதவான முடிவுப் பரிசையில் முதன் முறையிலேயே முதல் வகுப்பில் முதல்வராகத் தேறுபவர்களில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சமமான மார்க்குகள் வாங்குவார்களாயின அவர்களுடைய பெயர்களைத் தனித்தனியே சீட்டுகளில் எழுதித் தக்கவர்கள் முன்னிலையில் அவற்றைக் குலுக்கிப்போட்டு எடுப்பதில் தெய்வசம்மதமாக எவருடைய பெயர்கிடைக்கிறதோ அவரே ஷைபரிசைப் பெறுவதற்கு உரிமையுள்ளவராவர்.

இதனைக் கண்ணுறும் தமிழ் மாணககர்கள் இந்தப் பரிசைப் பெறுமபடி விசேஷமான முயற்சியுடன் தமிழைப் படிக்கும்பொருட்டு இவ்வாறு தெரிவிக்கின்றேன்.

ஸ்ரீ காசி மடம் }
திருப்பனந்தாள் }
4—10—1935 }

இங்ஙனம்,
சுப்பராய பிள்ளை,
சூபர் வைஸர்.

AN ANNOUNCEMENT.

Sri Kasi Mutt, Tirupanandal.

Thousand (1,000) Rupees prize for Tamil.



With a view to award annually a prize of 'Rupees One Thousand (1,000) to the candidate that stands first in the first Class in Tamil on first appearance in the Oriental Title (Vidwan) Final Examination under Regulation 7—D of the University of Madras and with a view to make an endowment therefor His Holiness Srilasri Kasivasi Swaminatha Swamigal Avergal of Sri Kasi Mutt, Tirupanandal, has insured his life for Rupees Forty Thousand (40,000) in "THE MANUFACTURERS' Life INSURANCE COMPANY" at Toronto, America, taking Policy number 4,46,416 dated the first of August 1928, which matures on the 1st day of August 1943 and for which premiums amounting to Rupees Twenty-five thousand eighty (25,080) have been paid by his Holiness till this date

I am glad to say that Vidwans Messrs. V. M. Subramania Ayyar, Tamil Pandit, Madras Christian College, A Boovaram Pillai, Tamil Pandit, Annamalai University, K. Sundaramurthi Ayyar, M A, T A. Palaniappa Pillai, Tamil Pandit, Annamalai University, K. V. Jagannatha Ayyar, Research Student, Madras University and A. S. Narayanaswamy Naidu, Tamil Pandit, Municipal High School, Tirupur were the recipients of the prize in the years 1929, 1930, 1931, 1932, 1933 and 1934 respectively at public meetings held for the

purpose at the Porter Town Hall, Kumbakonam, Singarachariar Hall, Triplicane, Anderson Hall, Madras, Victoria Edward Hall, Madura, the Town Hall, Trichinopoly and the Y M. C. A Hall, Coimbatore under the presidencies of Brahmashri Mahamahopadyaya Dakshinatyakalanidhi Dr. U V Swaminatha Ayyar Avergal, Dr. Sir P S Sivaswamy Ayyar Avergal, The Hon'ble Dewan Bahadur S Kumaraswamy Reddiar Avergal, Minister for Education with the Government of Madras, Srimath Shanmuga Rajeswara Sethupathi Maharaja Avergal of Ramnad, Sir T Desikachariar Avergal, Advocate, Trichinopoly and M R. Ry Rao Bahadur T. A Ramalinga Chettiar Avergal, B A , B L , M L C , Advocate, Coimbatore

This year M R Ry Vidwan M. Varadaraja Mudaliar Avergal, Tamil Pandit, Municipal High School, Tirupattur (North Arcot Dt), is to receive the prize

In case more candidates than one obtained an equal number of marks standing first in the first class on first appearance in the Final Examination as aforesaid, the Prize-winner will be selected with the grace of the Almighty by the casting of lots in the presence of respectable gentlemen

I make this announcement in the hope that such Tamil students as peruse this will study Tamil with great diligence so as to win the prize.

Kasi Mutt, Tirupanandal, }
4—10—1395. }

SUBBARAYA PILLAI,
Supervisor,


பெருளடக்கம்

பக்கம்

க.	முகவுரை	க— உசு
உ.	பிரபாடகக கணககு	௩௦— ௩௨
௩.	பூர்வார்சிகம	க— ௧௦௦
ச.	உத்தரார்சிகம	௧௦௧—௨௭௮
௩.	ஸாம கண்ணாடி	௨௭௯—௨௮௬
௬.	ஸாமக் குறிப்பு	௨௮௭—௨௮௮


படங்கள்

- க. ஓலைகளில கையால் எழுதப்பட்ட ஸாமவேதம்
- உ. ஸ்ரீ கிருஷ்ணசுவாமி சிரௌதிகள் படம்
௩. ஒரு ஸாமகான கோஷ்டி
- ச. மர உரியில எழுதப்பட்ட வேதம்.



பீண ஓலையில் எழுதப்பட்ட ஸாமவேத முதல இரண்டாவது
காண்ட மந்திரங்கள், கிரந்த எழுத்து

ஸ ர ம வே த ம்



மு க வு ரை.

வேதம் ஒன்று அதை ஆதியில ரிக, யஜூர், அதர்வம்
 சாமம என நானகாய் ஸ்ரீ வியாசா வகுத்
 வேதம் தாரா. விக்ரானமயம ரிகவேதம் வீரம்
 விளக.தவது யஜூர் வேதம அனலையும்
 அறிவையும் அதாவம் மூட்டும் சாவேசனின துகி மந்திரச
 சேர்க்கையை ஸாமத்தில் காணலாம்


ஆதியில ஸாமவேதத்திற்கு ஆயிரம் சாகைகளிருந்தன.
 இப்போது இந்த கள சாகைகளையே
 சாகைகள் அறிகிறோம்—(க) கௌதமம் (உ) ஜைமி
 னீயம். (ஊ) ஸாததியமுகரம் (ச) ரை
 கேயம். (ரு) கௌதமம். (சு) சார்தூலம் (எ) வார்ஷ
 கண்யம் (அ) ரௌருகிணம். (ஃ) சாட்யாயினம். (க0)
 காலபவினம் (கக) பாலலவினம் (கஉ) ராணயணீயம்.
 (கஊ) தாண்டியம். (கச) சாணடிலயம் (கரு) கரதவிஷம்.
 (கசு) மாஷ்சராகயம் (கஎ) காபேயம்

ஆனால் இந்த சாகைகளில் நாம அதிகமாய் கௌதமம்,
 ராணயணீயத்தைப் பற்றியே அறிகிறோம்.
 கௌதமம், கௌதம சாகையில் அடியிற்கண்ட ஆறு
 ராணயணீயம் பிரிவினைகள் உண்டு என பல நூல்கள்
 கூறும். அவை—(க) சாராயணீயம். (உ)
 வாதாராயணீயம் (ஊ) பிராசீன தைஜஸம் (ச) அசிஷ்டகம்.
 (ரு) வைத்திருதம் (சு) அசுராயணம். ராணயணீய பிரிவினை
 கள்—(க) ராணயணீயம். (உ) சத்திய முகரம். (ஊ) காலோ
 பம். (ச) மகா காலோபம். (ரு) லாங்கலாயணம். (சு) சார்
 தூலம். (எ) கௌதமர்கள், (அ) மௌத்கலர்கள். (க) பாரா
 யணீயர்கள்.

இப்படியே ஆயிரஞ் சாகைகளுக்குப் பல பிரிவினைகளிருந் திருக்கலாம் அந்தப் பிரிவினைகளைப்பற்றி நாம் ஒன்றுமே இக்காலத்தில் அறிவதில்லை.

ஆனால் எல்லா சாகைகளுக்கும் ஏறக குறைய மூலமந்தி ரங்களான வேத மொழிகள் ஒன்றே. இந்த மந்திரங்களைப் பற்றிச் சொல்லும் பிராமாண நூல்கள் முதலிய நூல்கள ஆயிரக கணக்கா யிருந் திருக்க வேண்டும். இப்பொழுதும் நாம் காணும் பிராமண நூல்களாவன (க) பஞ்ச விம்சம். (உ) சத் விம்சம் (ஊ) ஸாம விதானம் (ச) ஆரவேயம் (ஞ) வேதா அதயாயப் பிராமணம் (ஈ) தல்வ காரப் பிராமணம் (ஏ) வம் சப் பிராமணம், (அ) தட்சிண வமசப் பிராமணம். சில சாம உபனிஷத்துக்கள்—(க) சாந்தோகியம் (உ) கேனம். சில ஸாமவேத சூத்திரங்கள் (க) ஆரவேய கல்பம். (உ) கல்பானு பதம். (ஊ) உப கிரந்தம் (ச) அனுபதம் (ஞ) லாட் யாயனம் (ஈ) நிதானம் (ஏ) உபநி தானம். (அ) பஞ்ச விம்சம். (ஈ) ரிக தந்திரம் (க0) ஸாம தந்திரம் (கக) மாததிரா லட்சணம் (கஉ) ஸதோபானு ஸாம ஹாரம் (ஈஊ) காயதரீ விதானம் (கச) புஷ்பம் (கஞ) கோபில கிருஹயம் (கஈ) காமப் பிரதீ பம் (கஎ) கிருஹய சங்கி ரஹம் (கஅ) சிராதத கல்பம்.

இதைத் தவிர சாயனரால் செய்யப்பட்ட ஸாமவேத பாஷ்யம், இன்னும் ஸாம சம்பந்தமான சங் கீத நூல்களுமுண்டு. இந்த அநேக நூல் களின் எட்டுப் பிரதிகளை அதிகமாய் ஐரோப் பாலிலும் அமெரிக்காவிலும் காணலாம். ஸாமவேதத்தைப் பற்றிய அதிக நூல்கள் டச்சுக்காரரால் அச்சடிக்கப்படுகின்றன டாக்டர் பேக என் பவன் ஸாமகான வேற்றுமையான கோஷங்களை யெல்லாம் கிராமபோன் ரிகார்டுகளில் எடுத்திருக்கிறான். ஜர்மனியிலும் சாமவேதத்தைப் பற்றிய பல நூல்களுண்டு. ஐரோப்பிய அமேரிக்கர்களால் அச்சடிக்கப்பட்ட நூல்கள்—(க) பென்பி



ஸ்ரீ கிருஷ்ணசாமி சிரௌதிகள்

மொழி பெயர்த்த ஜர்மன் ஸாம வசனம். (உ) டாக்டர் காலண்டால் பிரசுரமான வடமொழி டச்ச மொழி பெயர்ப்பு ஸாம வேதம். (ஊ) அவனால் அச்சடிக்கப்பட்ட கிருஹய சூத்திரம். (ச) பஞ்ச விம்சிராமணம் (ஐ) உப நிஷத பிராமணம் (ஈ) சிரௌத சூத்திரம். (எ) டாக்டர் காஸடிரின் ஜர்மனி பாஷையில் செய்த புஷ்ப சூத்திரம் (அ) பஞ்சவித சூத்திரம். (ஊ) எல்சிவக் எழுதிய சத் விமசப் பிராமணம். (க0) பர்ன வால் ஜர்மனியில் மொழி பெயர்க்கப்பட்ட ஸாம விதானப் பிராமணம், (கக) பாதிரி ஸ்டீவனஸ் அறை குறை மொழி பெயர்த்த இங்கிலீஷ் ஸாம வேதம். (கஉ) கிரிப்பத் ஆரண்யம் முதலியவை நீங்கிய ஸாமவேதம் இங்கிலீஷ் (கஊ) டாக்டர் காலண்டு மொழி பெயர்த்த ஆரஷேய கல்ப சூத்திரம் (கச) பண்டித நௌரினால செய்தப்பட்ட ஜர்மனி கோபில கிருஹய சூத்திரம்

நமது நாட்டில ஸாம நூல்கள் அதிகமாய் அச்சாக வில்லை. வங்காளி பாஷையிலும் ஹிந்தி நமது நாட்டு யிலும் ஸாமவேத மொழி பெயர்ப்புகளுண்டு. ஸாம நூல்கள் சலபமான விலக்கு வடமொழி ஸாம வேதம் அஜமீர் பரோபகாரிணி சபையால் அச்சடிக கப்பட்டுள்ளது கிரந்தாட்சரத்தில ஸ்ரீ கிருஷ்ணசுவாமி சிரௌதிகளால் வடமொழி ஸாமவேதம் அறபுதமாய் பிரசுரிககப்பட்டுள்ளது. கிரந்தாட்சர நூல இப்பொழுது ஸ்ரீமான் வேமபு சிரௌதிகள், ஸ்ரீ அகோர சிரௌதிகளிடம் கிடைக்கும்.

ஸாமவேதத்தை சனங்கள் மனத்தில் பதிய வேண்டுமென கானங்களாக பாகங்களாக சுவாங்களுடன் ஸாம ஆதியில் ரிஷிகள் அமைத்தாளர்கள் இக் கானங்கள் அடங்கிய நூல்க்கு ஸாம கானம் எனப் பெயர். இந்நூலின் நான்கு பிரிவு தள். (க) வேய கானம் (உ) ஆரண்யே கேய கானம். (ஊ), ஊஹ கானம். (ச) ஊஹயம்.

வேய கானம் இதைப் பிரகிருதி எனச சொல்வதுண்டு, இதில் (கஎ) பிர பாடகஙகள். ஆக்னேயம். வேய் கானம் ஐந்திரம் பாவமானம் என்னும் பாகஙகளை யுடையது. இந்த வேய கானம் பூர்வார்சிக முதல் கண்டத்தினின்று ஐசு-வது கண்டம் வரையுள்ள ஸாம மந்திரஙகளைத் தழுவும், ஒரு ஸாமனுககு ஒரு கானமும் பல கானஙகளு முணடி. மூல ஸாம மந்திரஙகள் ஐஅடு-ககு கானஙகள் கககஎ. முதல் ஸாம மந்திரததையும் அதற்கான மூன்று வேய கானஙகளை இங்கு பாககவும்.

க. உநு க உ நுகஉ, நு உ நு க உ
அக்ன ஆ யாஹி வீதயே கிருண னே ஹவ்ய தா தயே.

க 0 உ 0 நுக உ
நி ஹோதா ஸத்ஸி பர்ஹிஷி

இதற்கு கானங்கள்.

க ச ௨00 க —
க. ஒம்— ஒகா இ. ஆயாஹி^{நு} வொ இ தோயா >உ இ—
ந

க — க 0 ௨0 க —
தோ யா >உ இ—கிருணா நோஹ வ்யதா தோயா >உ

க — க ௨0 க க
இ— தோயா >உ இ நா இ ஹோ தா ஸி >உநு. தா ஸ

ஹ னு ௦0 ௪0 ஸ நு ௦
>உ இ பா >உநுச ஒள ஹோ வா. ஹீ >உநுச ஷீ இ

௪௦. ௪0 ௦0 ௪ க 0 0 0

உ. அக்னஆயாஹிவீ. தயா இ கிருணாநோஹவ்யதாதா>உஉ

உ க 0 0 உ க உ க —
உநு யா இ. நிஹோதா ஸத் பர்ஹா>உநு இஷீ. பர் ஹா >உஃ ஸ

௩ ௦ ௦ ௨ க கக
 இஷ்டா >௨௩௪. ஓள ஹோவா. பர்ஹீ >௩ வீ >௩௪௩௩

௪௩ ௪௦ ௩௦ ௪ ௪ க ௦ ௦
 ௩. அக்னஜு யாஹி —வா >௩ இ தயா இ. கீருணா நோ ஹி

௨௩ ௨ ௨ ௨ ௩ க ௨
 ய த >௩ தா >௩யே. நிஹோ தா >௨௩௪ ஸா தா >௨௩ இ பா
 ஸா

க ௩ ௩
 > ௩ — ஹா >௨௩௪ இஷ்டா >௪ஹா இ

அரணயே கேய கானததை சிலா ஆரணம் எனச சொல்
 வார்கள் அதாவது வனததில் கோஷிககப்
 அரணயே படும கானங்கள், அமைதியில் அறியப்படும்
 கேய கானம் விஷயங்களடங்கிய பாகம் எஃயப்படும்.
 இதை ஆறு பிர பாடகங்களாயும் பல அரைப்
 பிர பாடகங்கள் என்னும் பிரிவுகளுடன், அரக்க பர்வம், த்வந்
 தவ பர்வம், விருத பர்வம், சுககிரிய பர்வமென நான்காய்
 வகுததுளராகள். இது பூர்வாசிகம் ௬௦-௬௪ கண்டங்களைத்
 தழுவும இததுடன் மகா நாம்னியாசிகம் பஞ்ச புரீஷ்டா பதங்
 களுக்கும் — ௬௩-௬௬ கண்டங்கள் — பிரதயேக கானங்
 களுண்டு மொத்த ஸாம மந்திரங்களை ௬௩. இதற்கு கானங்
 கள், ௨௬௪.

அரணய ஸாம மந்திரம் [க. ௬௦. க.]

௨ ௩ க ௨ ௩ க௨௩௧ ௨௩ க௨௩ க௨ ௧௦
 க. இந்திர ஜ்யேஷ்டம் ந ஆபா ஓ ஜிஷ்டம் புபுரி சீரவ யத்தி

௨௦ ௩ க௨௩ ௧௦௧ ௨௦
 திருகோடிம வஜ்ரஹஸ்த ரோதஸி உ பே சுசீப்பரப்பா—

௦ ௦ ௦ ௦ ௦
 இதற்கு ஸாம கானம். ஹா உ ஹா உ ஹா உ — ஓள ஹோ

௦ ௩ ௦ ௨ ௦ ௦ ௦
 இந்திர ஜ்யேஷ்டம் ந ஆபா > ௩௩. ஹா உ ஹா உ ஹா உ —

கச

ஸாமவேதம்

க0 — — — 0 க உ 0 0
 ஓள ஹோ > உ — ஒ > உ ஜிஷ்டம் பூ பாரா — ஓள ஹோ
 0 க 0 0 0 0 கஉ —
 வாசீ ரா வா:—ஹா உ ஹா உ ஹா உ — ஓள ஹோ > உ —
 0 கஉ 0 0 0
 யா > உ தீ — திந்நக்ஷேமாவ — ஜ்ஹஸ்த: — ஓளஹோவா
 0 க உ 0 0 0 க0 — —
 ரோதாஸி, ஹா உ ஹா உ ஹா உ—ஓள ஹோ > உ — ஒ > உ
 0 0 உ க 0 0 கஉ
 — பெஸுசாஇப்ரா — ஓள ஹோ வா பாப்ரா: —
 0 0 0 க0 — க ப
 ஹா உ ஹா உ ஹா உ — ஓள ஹோ > உ — ஒ > உ — உ
 உ
 ஹு வா > ன ஹா உ — வா > ன.

மகா நாம்னியார்சிக முதல் மந்திரம்.

ன க உ ன உ ன க ர உ ர ன க உ
 க, விதா மகவன் விதா கா தும்மனுசம்ஸிஷோ தீச :
 க உ ன க உ
 சிக்ஷா சசீனும்பதே பூர்வீனும் புநவஸோ —இதற்கு கானம்.
 — க0 உ உ உ0க
 க. எ > உ — விதாமகவந்தா காதுமனுசம்ஸிஷி — தா
 வ
 உ உ ௫ —
 இசா > னக உவா > உன — ஈ > னச டா. எ > உ —
 க 0 உ 0 0 க உ0 க க0 — க உ
 சிக்ஷா சசீனும் பதா இ — பூர்வீனும் புந > உ — வஸா >
 உ
 னக உ வா > உ ன — ஈ > னச டா.

பஞ்ச புரீஷ்பத முதல் மொழி.

க. ஏ வாவ்யே > ங > ங > ங வ. இதற்கு கானம்.

உ. ஆ இவா ஹியே வா > உ ங ச ங — ஹோ இ.


ஹோ — வாவா > ஙகஉ வா > உங. ஈ. > ஙச டா.

பிரயோகம் சந்தர்ப்பங்களுக்கேற்றவாறு பயன்பட தொகுத்துள்ள கானங்களை ஊஹகானமெனச் ஊஹ கானம் சொல்வது. ஊஹகானம் மற்ற கானங்களைப் போல் பூர்வார்த்திக உத்தரார்த்திக மந்திரங்களைத் தொடாசசியாய் அனுசரிப்பதில்லை உதாரணமாய் ஊஹத்தின் முதல கானம் ஈவது கண்டத்தில் ஆரம்பிக்காமல் கூகுவது கண்டத்திலேயே ஆரம்பமாகும் ஊஹத்தில் ஏழு பர்வங்கள் — தசராததிரம், ஸம்வதஸரம், ஏகாஹம், அஹீனம், ஸத்ரம், பிராயஸ்சித்தம், ஈஷுத்ரம். இதை உங பிரபாடகங்கள், பல அரைப் பிரபாடகங்களுக்காக வகுத்துள்ளார்கள். ஊஹத்தில் மொத்த கானங்கள் கூஙகூ.

ஊஹயத்தை இரகசிய கானமெனச் சொல்வார்கள். இந்நூல் ஆறு பிரபாடகம் அநேக பிரபாடக ஊஹயம் ஙுடனாகும் இதற்கு ஏழு பாவங்களுண்டு அவை—(க) தசராதரம் (உ) ஸம்வதஸரம். (ங) ஏகாஹம். (ச) அஹீனம் (ங) ஸத்ரம். (ஈ) பிராயஸ்சித்தம். (எ) ஈஷுத்ரம். இக் கானங்கள் பூர்வார்த்திக உத்தரார்த்திகத்தை அகங்கு தொடாசசியன்னியில் தழுவி நிற்கும் மொத்த கானங்கள் உஙகூ வியாஹிருதி சாமன் எனப்படும் ஒரு இரகசிய கானமாவது—

ச க 0 0 உ — 0 க
 பூ பூ ஹோ இ-பூ ஹா > ந க உ வா > உ எ — சுவர்
 0 ந ககக 0 க உ
 ஜயோதீ > உ ந ச 0 புவா புவ:—ஹோ இ—புவ — ஹா
 — 0 க 0 ந ககக 0 க
 > ந க உ வா உ—எ—சுவர் ஜயோதீ > உ ந ச 0 சுவா : சுவ
 உ — 0 க 0 ந க
 ஹோ இ—சுவ: ஹா > ந க உ வா > உ எ. ஸுவர் ஜயோதீ > உ ந
 கக 0 க உ
 ச 0 ஸத்யம். ஸத்யம்— ஹோ இ—ஸத்யம்—உ—ஹா > ந க உ
 — 0 க 0 ந ககக 0 க
 வா > உ. எ—ஸுவர் ஜயோதீ > உ ந ச 0 புருஷா - புருஷ
 உ — 0 க 0
 ஹோ இ—புருஷா—ஹா > ந க உ வா > உ—எ—ஸுவர் ஜயோதீ
 ந ககக
 > உ ந ச 0

ஸாமவேத மொழிகளுடன் ஸதோப மொழிகளைச் சேர்த்து மேற்கண்டவாறு ஸாமகானஞ் ஸ்தோபங்கள் செய்தாகள் ஸதோபம் என்றால் நிறுத்தும் இடம் ஸ்தோப மொழிகளாவன — ஹா, ஹா இ, அத, இஹ, ர, உ எ ஓளஹோஇ, ஹிம, சுவரம், யா, வாக, ஹம். ஹா உ உலகத்தையும், ஹா இ வாயுவையும், அதசந்திரனையும், இத ஆத்மாவையும், ர அக்னியையும். உ சூரியனையும், எ அழைப்பதையும், ஓள ஹோ இ விசுவே தேவர்களையும், ஹிம் பிரசாபதியையும், சுவரம பிராணனையும், யா அன்னத்தையும், வாக் விராடானனத்தையும், குறிக்கும் இந்த ஸ்தோப சப்தங்கள் வனம் வசிக்கும் எழுத்துப் படிப்பு இல்லாதவர்களின் சின்ன சப்தங்கள். அப்படி சப்தஞ் செய்பவர்



ஒரு சாமகாலை கோவ்வழி.

களை விராதய ஸாம கானததால் தீட்சையளிதது ஆரியர்களாகக் கிணாகள் என பஞ்ச வம்சத்தினின்று அறிகிரேம அப்பொ முது அவர்கள் வன வாசிகள் ஆனந்தமாக அம்மொழிகளை வேத கானங்களுடன் சேர்த்திருக்கவேண்டும் இனி இக் கானங்களின் மூலமான ஸாம வேதத்தைப்பற்றி சொல்லுவோம்.

ஸாமத்தில் மொத்த மததிராங்குகள் ௧௮௭௫. ஸாமனின் பிரதயேக மந்திரங்கள் ௪மார் அடு தான். ஸாம வேதம் ஏனெனில் ௧௭௭௫ மந்திரங்கள் நிகவேதத்தினின்றும் மற்ற மந்திரங்கள் யஜுர், அதர்வத்தினின்றும் தொகுக்கப்பட்டவை, அம் மந்திரங்கள் எப்படி தொகுக்கப்பட்டதென அடியிற்கண்ட உதாரண மறிவிக்கும். நிகவேத மந்திரம்—உதவா மன்தந்து ஸதோமர்: கிருணுஷ்வ ராதோஅ அத்ரிவ அவ பிரம தவிஷோ ஜஹி. இதைச சாமநாக செய்த மந்திரம் உத்வா மன்தந்து சோமா: கிருணுஷ்வ ராதோ அத்ரிவ அத்ரிபரம த்விஷோ ஜஹி.

இப்படிசெய்த மந்திரங்களை யெல்லாம் பூர்வார்சிகம் உத்தரார்சிகம் என இரு பாகங்களாய் பிரித்து ஸாமன் ஸாமன் பகுதி ஆசிக மென்றால் மந்திரத் தொகுதி பூவார்சிகத்தில் பிரகிருதி ஆரணம் மகா நாம்னியார்சிகம் பஞ்ச புர்ஷபதங்கள் என்னும் பிரிவுகளுண்டு பிரகிருதியில் ஆகனேயம் ஐந்திரம் பாவமானம் எனப் பல பிரிவினைகளுண்டு. இப் பூர்வார்சிகத்தை ஆறு பிரபாடங்களாய்—பாகங்களாய்—அதை ௧௩ அரைப் பிரபாடங்களாயும், ௪௪ தசதி அல்லது கண்டங்களாய் வகுத்துளார்கள உத்தரார்சிகத்தை ஒன்பது பிரபாடங்களாயும் ௨௩ அரைப் பிரபாடங்களாயும் ௧௨௧ கண்டங்களாயும் பிரித்துளார்கள். ஒவ்வொரு கண்டத்திலும் பல மந்திரங்கள் உண்டு. உத்தரார்சிகத்தில் சாதாரணமாய் எல்லாம் மூன்று மந்திரத் தொகுதிகள்.


ஒவ்வொரு மந்திரத்திற்கும் அல்லது பல மந்திரங்களுக்கு ஒரு தேவர் அல்லது தேவதை யுண்டு. அப் ஸாம தேவர் படியே ரிஷி, சந்தச சுவர முண்டு. இந் தூலில் வரும் மந்திர தேவதைகள் சுமார் ௫௨. அதேதேவர்களும் அவர்கள் வரும் மந்திர எண்ணிக்கைகளும் அடியிற் காணலாம். இந்திரன்— ௬௫௫. பவமான சோமன்—௪௭௨. அகனி—௩௩௭ பவமானன் ௧௨௮. ஸோமன்—௫௧ இந்திராக்னி—௩௧. மித்ர வருணர்கள்—௨௧. உஷை—௨௧. விசுவே தேவர்—௨௦. அசுவினிகள்—௨௦. சூரியன்—௧௬. மருத்துக்கள்—௧௧ சர்வ தேவர்கள்—௧௦ விஷ்ணு—௬ வானம் பூமி—௮ ஆதித்தியர் ௬. வைசுவா நரன்—௪ சலம், மருத்து இந்திரன், வருணன், வேனன், புருஷன், ஸார்பராக்னி, அப்த்வன் அகன், ஒவ்வொன்றும்—௩ அங்கிரன். அக்னி பவமானன், அதிதி, அன்னம், ஆத்மா, இந்திரனும் எல்லா தேவர்களும், ததிககிராவன், பசுக்கள், பஹுண, பிரஜாபதி, பிருஹஸ்பதி, பூஷணன் யூபன், ராத்திரி, ருது, வாஜினன் வாதனன், வாயு, விசுவ கர்மன், ஸர்வாத்மா, ஸரஸ்வதி, ஸரஸ்வன், ஸரஷ்டன், ஸுரன், ஸோம வருணன்—ஒவ்வொன்றும்—௧.

அப்பால் இம்மந்திரங்களுக்கு வரும் ரிஷிகள் சுமார் ௩௦௦. அவர்களில் வாம தேவன், வசிஷ்ட ரிஷியும் சந்த டன், காண்வன் விசுவாமிதரன் முதன்மை ஸம்யானவாகள். இஹு சாமனில் வரும் முதன்மையான சந்தசுகள்—காயத்ரீ அனுஷ்டிபு, திருஷ்டிபு, ஜகதி, பங்கதி, பிருஹதீ, கருப் முதலியன. இஹு அதிகமாய் வருவது காயத்ரீ சந்தசு சந்தஸ் என்றால் வேத மந்திர னடை அல்லது யாப்பிற்குப் பெயர்.

ஸாம மந்திர சுவரத்தை ஆதியில் இயல்பினின்று அமைத்தாகள். பஞ்சலிம்ச பிராமணத்தினின்று கவரம் இடி முழக்கத்தையும் மழை பொழி ஒலியையும் ரதன் செல்லும் சப்தத்தையும் அப்படியே இயல்பில் தோன்றும் பல சம்பவங்களை சுவரங்களாக

மந்திரங்களுக்குச் சாய்த்தார்கள், என அறிகிறோம். பூனை நாய் முதலிய மிருகங்களினின்றும் கண்வர் போலுள்ள மகரிஷிகள் கற்று குணமாக்கினார்கள். உபநிஷத காலத்தில் சுவரங்களை ஐந்து நிலைகளில் எண்ணினார்கள் க. ஹிங்காரம், உ. பிரஸ்தாவம் ட. உத்கீதம், ச பிரதி ஹாரம் ங. நிதனம். பதங்களில் — அடியிற் கண்டவாறு சுவரங்களை உபநிஷத ரிஷிகள் அமைத்தார்கள். முதல் ஹிங்கார சப்தம் ஒக்ன இ—பிரஸ்தாவம். ஓம் ஆயாஹி வீதயே கிருணோ ஹவய தாதயே— உத்கீதம் நிஹோதா ஸத்விபர்ஹஷி—பிரதிஹாரமும் நிதனமுமாகும்.

ஆனால் இப்பொழுது ஸாம மந்திர சுவரத்தில் அபிப்பிராய பேதம் இருந்து வருகிறது பிராசீன பழைய சுவரம் கட்சி, நவீன சுவரம் என இரண்டு பிரிவுகளை புதிய கட்சி ளுண்டு ஸாமனுக்கு நூற்றுக் கணக்கான சுவரங்களுண்டு. அந்த சுவரங்களை யெல்லாம் சில குறிப்பு எழுத்துக்களால் அடையாளஞ் செய்து கொண்டு, பல தலை முறைகளாய் சொல்லிக்கொண்டு வருவது பிராசீனகட்சி, நவீன கட்சி யென்பது அடியிற்கண்ட எழு சுவரங்களால் ஸாம மந்திரங்களை யெல்லாம் சொல்வது. வடஜம், பஞ்சமம், மத்தியமம், ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம். இந்த எழு சுவரங்களால் ஸாம கானங்களை ஆர்மோனியத்தில் வாசிக்கலாமென ஸ்ரீ. லட்சுமண சிரௌதி ஊஹகான நூலிலுள்ள குறிப்பை இங்கு எழுதுகிறோம்.



ச ங க உ க உ ட ச ங
 யோநீ:—தஜுஇ த்ரா > ட ஸத நா அகாரீ

இன்னும் இது சம்பந்தமாய் கும்பகோணம் சங்கீத வித்
வான் டி. வி. நடேச சாஸ்திரிகள் சுவரத்துடன் எழுதிய ஒரு
சாமராவது.

சங்கரா பரண ராகம்.

கா ரீ ரீ கா ம ப ம ப ம க ரீ
ச0 ௫0 0 ச ன் உ ன் உ ன் ச ௫
ஆ வோ ரா ஜா—ந ம த்—ர ஸ் ரு த் ராம் |
வ ய

தா பா தா ப ப ப பா மா பா
க உ0 க உ உ உ
ஹோ—தா—ராம்—ஸ்—த் ய ஜா ன் ம்—ரோ

ம கா ரீ ப த த தா ப ப ம பா
ந் ச ௫ உ க உ ன் உ
த ஸ் யோ:—அ க் னிய் பு—ரா—த ந யி—தோ.
ந

ம க ரீ த த ப தா பா மா த த
ந் ச ௫ க உ க உ க
ர சி த்தாத் | ஹி ர ண்ய ரு—பா ன் ம வ—

பா மா கா மா பா மா கா ரீ ரீ
உ உ ச
ஸா > ன் ச ன் ௫ — கா > ன் ரீண-௫ > ரு த் >
வ ன்

ஸா ரீ ஸா

கூ ௫கூ ம்.

இதுவரை சொன்ன ஸாமன், வேதம், மந்திரம், தேவதை, ரிஷி, சந்தசு, சுவரத்தின் இரகசியங்களை ஸாம ரகசியம் சற்று ஞாபகஞ் செய்துகொள்வது அவசியமாகும் சாந்தோக்யஞ் சொல்வதாவது (க. உ.) ஏது சாநுவோ — சிறப்பை அளிப்பதோ — அது ஸாமன். இச சிறப்பை நாடுபவனுக்கு எல்லா சவுகரியங்களும் தோன்றும். அசாமன் என்றால் அறமற்ற செயல். 'ஸாம என்னும் மொழியில் ஸ என்பது சுகத்தைக் குறிக்கும். அம எனபது அனலைக் குறிக்கும் இவ்விரண்டுஞ் சேர்வது ஒரு ஸாமன்,' உபநிஷத காலத்தில் சிலா அதை நீர் நிலம் அனல் முதலியன என எண்ணினார்கள். ஆனால் ஒரு ரிஷி அதை ஆகாசமென ஸதாபிதஞ் செய்தார் அதாவது ஸாமனை அடைவதென்பது ஆகாசம்போல விரிந்துள்ள எதையும் நாம் சுவாதீனஞ் செய்துகொள்ள வேண்டுமென்பதாகும் வேதமென்றால் பலமும சததியுமாகும் என வேதசந்திரிகையில் கூறியுள்ளோம். இனி மந்திர மாமம்.

மந்திரமென்பது வெறும் மொழிகளில்லை. ஆதியில் சுவாதமானுபவத்தால் பெரிய ரிஷிகள் அனுமந்திர மர்மம் பலிதத உணர்ச்சி சின்னங்களாகும். நாமும் நமது நோக்கங்களில் சாய்ந்து நம்மையே அவற்றில் தியாகஞ் செய்தாலொழிய அம் மர்மங்களை அறிந்து கொள்வது அரிதாகும். இனி தேவர்களின் உண்மைகள்.

இங்கு சொல்லியுள்ள ௫௨ தேவர்களும் ஒரே தேவரான ராசீனக் குறிகளும். சில சமயங்களில் இவை தேவ உண்மைகள் வேறு திவயமான எண்ணங்களையு மறிவிக்கும் இச சந்தர்ப்பத்தில் ஸ்ரீ அரவிந்தர் சொல்லும் கீழ்வரும்போலாகும் சில அமுத மொழிகளை நாம் மறக்கமுடியாது. அகனி = தெய்வசத்தி, ருத்திரவன்மை, பிரக்ஞான சங்கற்பம். இந்திரன் = ஒளிபுட னான மனம் மருத்து = பிராணன் சோமன் = தேவானந்தம். அசுவினிகள் = ஆரோக்கியம் ஆனந்த ஆரோபங்கள். ரதம் =

சக்தி சலனம். தஸ்யு=திவயப் பொருளின் சத்துரு. பசு=சோதி, புரோகிதன்=மனித சமூகம் உயர தெய்வீக சங்கற்பமுடன் செய்யம் செயல். தேவாகளைப் போலவே ரிஷிகளும் சில உண்மைகளை அறிவிக்கும் சின்னங்கள்.

வேதகாலத்தில் ரிஷி என்றால் அறிவிற்கும் அதி உத்தமப் பொருள்களுக்கும் பெயர். அக்காலத்தில் ரிஷி யார்? செவிகளுக்கு விசுவாமித்ரன எனவும், சுவா சத்திற்கு வசிஷ்டன எனவும், பெயர் ஆனால் மந்திரங்களுடன் சொல்லப்படும் ரிஷிகள் ஆதியில அம் மந்திரங்களின் இரகசியங்களை மானிட கோடிகளுக்கு அறிவித்த படியால் அவர்கள் பெயர்களால் அம் மந்திரங்கள் சொல்லப்படுகின்றன ரிஷிகளுக்கப்பால் சந்தனை நோக்குவோம்

சத்யதரு சொல்வதாவது—[க0. ௩] சந்தஸ் என்றால் உலக சரீர சக்திக்குப் பெயர். காயத்ரீ—நிசமான சந்தசு தலை. ப்ருஹதீ—முதுகு திருஷ்டிபு—இடை எது? (பலம்) பங்கதி—முழங்கால. சந்தஸு என்றால் உணவு முதலியவற்றிற்குப் பெயர். புவி சந்தசு=உணவு. விரி சந்தசு=காற்று. வன்மை அளி சந்தசு=அகனி முயற்சி சந்தசு=எதிர் உலகம் மறுபடியும் பிராமணம் சொல்வதாவது [க ௩] ஆதியில் ஒரு ரிஷியானவர் பிரசாபதி காயதரியினால் சீவர்களை தன் வசமாககிக்கொண்டான் என ஒரு கதையை ஆரம்பிக்குங்கால் சிறுவன் ஒருவன் சந்தசால் சுவாதீனஞ் செய்யமுடியுமாவென வினவியதற்கு குழந்தையே காயத்ரீ என்றால், தலை, மூளை, திடக்செயலுக்குப் பெயர் இவற்றால் ஜயிக்கமுடியாத சீவர்களுண்டோ? எனச் சொன்னவுடன் சிறுவன் மௌனமானான். ஸ்ரீ சங்கரர் காயத்ரீ சந்தசைப்பற்றி ப்ருஹதாரண்யகத்தில் சொல்வதாவது (௩. ௧௪-௪) “காயத்ரீ என்பது பிராணவன்மை. பிராணவன்மை என்றால் பலம். பலத்தில் சத்தியம் நிற்கும். சத்தியம் பலத்தில் நிற்பதால் பலத்தையே சத்தியத்தையென பெரிதென்பார்கள், தூர்பலம் தாங்கும் பலப் பொருளுண்டோ?” இந்த காயத்ரீ

சந்தசிலேயே வேதம் அதிகமாய் நிற்கும். அதாவது காயத்ரீ யான—தேகபலம், மனோபலம் சமூகபலம்—சந்தஸை அடைந் துள்ளவனே வேதத்தை தாங்கமுடியும். இதனால் பலமில்லாத வன் பராதின மாவதால் அவன் வேதத்தை அறிய முடியா தென்பதை ஆதி ஆரியர்கள் எண்ணினார்கள் போலும்!

இனி சுவர சததியத்தியத்தைக சொல்வோம். சாந்தோக் யம் [க. ச.] அசசமற்றும் அழியாததும் அயி சுவர சதீதீயம் ருதமாயுள்ளதை நாடி அசசமநீங்கி அழியாத வறும் அமுத வாழககை நடத்துபவன் சுவ ரத்தை அறிவான்! ஆதியில் ஆரியர்கள் இதை அறிந்து ஆரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார்கள். அவர்கள் அறிந்த சுவரங் களின் ஐந்து நிலைகளாவன. ஹிங்காரம மூன்று வேதங்கள். பிரஸதாவம் மூன்று உலகங்கள் உத்தீதம் மூன்று தேவர்கள். (அகனி வாயு ஆதிதயன்) பிரதிஹாரம், நட்சத்திரம், பட்சி கிரணமாகும் நிதனம்—ஸாப்ப கந்தர்வ பிதுருவாகும் இதற் குச சமுதாய சுவரமெனப் பெயா. நான் என விருதமுடன் இவற்றை அறிபவன் சககரவர்த்தியாவான இதுதான் சததிய மான சுவரமாகும். இனி ஸாமத்தில் சொல்லியுள்ள சோம னைப்பற்றிச் சொல்வோம்

இந்த வேதத்தில் அடிக்கடி யக்கும், சோமன் என்னும் மொழிகள் வரும். யகருமென்றால் நெருப் பை மூட்டி ஓமம் வளராதது அதில் ஆஹுதி மும் சோமனும் முதலியவற்றை அளித்தது யிருகபலி செய்யும் பெரிய செயல் என பலர் சொல்லுகிறார்கள். அந்த யகருதத்தில் சோமன் என்னும் ஒரு செடியைக கொண்டு வந்து 'அபிஷவண' எனப்படும் இரண்டு பலகைகளால் அதை அமிழ்த்தி ரசம் பொழிந்து—'தசாபவித்ரம்' எனப்படும்—கம் பளித துணியால் வடிகட்டி 'துரோண கலசம்' என்னும் பாத் திரத்தில் அதை விழச செய்து தேவர்கள் பருக அளிப்பார் கள். தேவர்களில் இந்திரனுக்கு இதைப் பருக வெகுப் பிரிய மாம். பிறகு அனைவர்களும் அருந்துவார்கள். இவனைப்


பற்றி அடியிற் கண்ட பிராமண கதைகளுமுண்டு. க. சோமன் என்னும் ராஜா கந்தர்வனிடமிருந்தான். தேவர்களும் ரிஷிகளும் அவனை விரும்பினார்கள் எப்படி அவனை அழைப்பது என எண்ணி கடைசியில் வாககை வனிதையாக மாற்றி கந்தர்வன் கருத்தை கலக்கி சோமனைப் பெற்றார்கள். (ஐதரேயம்) உ. சோமன் வானத்திலிருந்தான் அவனை காயதரியின் உதவியால் தேவர்கள் பூமிக்குக் கொண்டுவந்தார்கள். (சதபதம்) டு. பிரசாபதிகு டுஊ பெண்களுண்டு. அவன் அவர்களை சோமனுக்கு மணஞ் செய்து கொடுத்தான். ஆனால் சோமன் ரோஹினியைத் தவிர மற்றவர்களை விரும்பவில்லை. அவர்கள் கோபமுடனாகி தந்தையை அடைந்தார்கள். சோமன் அனைவருடன் சமமாயிருப்பதாகக் கூறி கடைசியில் அவவாககுறுதியை நிறைவேற்றவில்லை. அப்பால் அவன் ஸ்ய முடனான பிறகு மற்ற மனைவிகளின் முயற்சியோடு சூரியனை நாடி அவன் நோய் நீங்கினான். (தைத்திரியம்) ச. பிரசாபதி, சோமனுக்குப் பிறகு மூன்று வேதங்களைச் செய்தான் அவற்றை கையில் மூடிக்கொண்டு சோமன் சென்று விட்டான் பிரசாபதிக்கு சீதை—சாவிதீர், சிரததை என இரண்டு பெண்களுண்டு சோமன் சிரததையை விரும்பினான். ஆனால் சீதா—சாவிதீர் தந்தையினிடஞ் சென்று சோமன் என்னை விரும்புவதில்லை. ஏதாவது தந்திரஞ் செய்ய வேண்டுமென்றாள் அவா அவன் நெற்றியில் ஏதோ வனஸ்பதி ரசததை திலகமாக அணிந்து அவனிடஞ் செல்லவு மென்றார். அவள் அப்படிச் செய்யவே சோமன் அவளை விரும்பி மூன்று வேதங்களையும்ளித்தது அவளைக் கவாந்து கொண்டான். (தைத்திரியம்) இந்த யகளுமும் சோம விஷயங்களும் வேதவிரோதமாகும்.

ஆனால் உண்மையான யக்ளுமாவது—பூமி முழுவதும் யக்ளு பீடமாகும். இடிமுழக்கம் என்னும் வேத யக்ளும் ஆயுதங்களால் பூமியை ஜயித்தது அதிபதியாகவும், சத்துருக்களுக்கு அணுவளவும் இடமளிக்க வேண்டாம், (சதபதம், டு. எ. உ, க.) சுவயம்பூ ஆதி

காலத்தில் தவஞ்செய்தான். எத்தனை முயன்றும் எந்த சீவனை யும் செய்ய முடியவில்லை. கடைசியாக எல்லாப் பொருள்களிலும் தன் ஆன்மாவையே ஆகுதி செய்தான். அதனால் எங்கும் வியாபகமாகி தலைவனான (ச—ப, கஉ எ. க. கடு) நீ எடுக்கும் செயலை முடிப்பதற்கு சாகத் தயாராவதே யக்குமென்பது இதன் பொருள். யக்குமென்றால் உங்கள் தேகத்திற்கும் பெயர். (கஉ அ க. க. கஎ) வைதீக சோமபானமாவது.

ஊர்த்வ ஜிஹுவ ஸ்திரோ பூதவா சோமபானம் கரோதிய :
 மாஸார்தேன ந ஸந்தேஹோ மிருத்யும் ஜயதி
 'வேத சோமன் யோகவித் (ஹடயோகம்.) ஸதிரமுடன்
 உயரமாககிய நாக்கால் சோமபானம் செய்யும்
 யோகி நிசசயமாய் கடு நாளில் மிருத்யுவை
 ஜயிப்பான். இல்லையேல் சில உபநிஷதத்தில் சொல்லும் மது
 விததை அல்லது பொருள்களை அறியும் இரகசியங்களாகவும்
 சோமனிருககலாம். பிராமண சோம கதைகள் அடியிற்
 கண்ட உண்மைகளை விளக்கும். முதல் கதையில் கந்தாவன்
 என்றால் புத்திககுப் பெயர். இவன் சோமனைப் பற்றியதும்,
 மயங்கும் மொழியால இவனை எமாற்றி சோமனை தேவர்கள்-
 புலன்கள்—பற்றுவராகள். உங்கள் தேகத்திலுள்ள திட
 ரசத்தை பலத்தால் பெருககலாம் என்பது இரண்டாவது
 கதை. மூன்றாவது கதையில் சோமன் சந்திரனானால் அவன்
 நாடிய பெண்கள் நட்சத்திர முதலியவை யாகலாம் நான்
 காவது கதையில் சோமன் சத்கிய ஆரோபம். சீதா—லாவி
 த்ரி அறிவாகும் சிரததை மனப்பூவமாய் சாயுஞ் சபாவ
 மாகும். சோமன் என்றால், ராஜா, பிரஜாபதி, விஷ்ணு, வாயு,
 சந்திரன், ஸ்ஷத்தன், பிராணன், ரோதஸ முதலியவற்றைக் குறிக்
 கும் பெயர்கள் என சதபதஞ் சொல்லும் சில சமயங்களில்
 சோமன் என்றால் சாவேசனையுங் குறிககும். இந்த யக்கு
 சோம விஷயங்கள் எல்லாம் இசசாம துதிகளில் வரும் பல
 உண்மைகளை விளக்கும் சம்பவங்கள்

இசசோமன் நிறைந்த இவ்வேதஞ் சாய்ந்து தாய் தந்தை சகோதரி சகோதரர் மனைவி பெண்பிள்ளை ஸாம ஆக்ஷை முதலியவாகளுடன் சேர்ந்து இந்திரனான ஈசனைத் துதிக்கவும், இந்திரன் யார் தெரியுமா? அவன் வசசிராயுதம தரித்தவன். இந்துக்கள் அவன் சொல்வதைக் கேட்பதில்லை என அறிந்து பூமண்டல மாண்ட அவர்களை கூலிகளாகவும், காய பலமில்லாதவர்களாகவுமாகி விட்டான். அவர்களை நாள்தோறும் அழித்தும் வருகிறான். ஹிந்துகாஷ்மீரம் மகமதியமாய் விட்டது. அனந்தசயனம் கிறிஸ்தவமாகிறான், ருத்திரனான ஹரிசனன் சிலுவையில் சாய்கிறான். பாமரனைப் பஞ்சமனாக்கும் உனகருப் புவியில் புருஷன் என்னும் பெயருமில்லை. பல வடமொழி நூல் ஆசிரிய ஐரோப்பியனான பைன என்பவன் இந்துவான உன்னை ஸ்திரீ னானச சொல்லுகிறான். மாகாஸ் போலோ என்னும் யாதரீகன தமிழ்நாடு ஆண்கள் எல்லாம் பெண்கள் போல் தோன்றுகிறார்கள் என சொல்லுகிறான். சர்க்காரும் தமிழ் இந்துக்கள மில்லெரியில் சோல்ஜர்களாய் சேவைபுரிய அருகதையில்லை எனத் தள்ளிவிட்டார்கள். இராஜீய் எலகஷன் விஷயத்தில் இந்து என்னும் உன் நாமமும் சுடுகாட்டில் சாம்பலாய்விட்டது. உன குற்றமும் குறையுமே உன்னை இக்கதியிலாககிற்று. நீ ஸாம வேத இந்திரனான ஈசன் சொல்வதை செய்வதை நீ செவியுற்று சாதகஞ் செயயாததினால் நீ சீரழிகிறாய் அவன் நீங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து உபாசிக்கவும் எனச சொல்லுகிறான். அவன் செய்வதாவது—இந்திரன் இருளை நீக்குவான். மேகத்தை அடிப்பான் அசத்தியத்தை அழிப்பான். அவனிடம அறியாமை அலறும். அவன் விருத்திரனை ஜயிப்பான். சத்துருவினிடம் சமரஸம் நாடான். அவனை எதிர்ப்பவனில அன்பை இல்லை அம்பையே நாட்டுவான். தயை தாட்சிண்யம் பாராமால் தஸ்யு என்னும் அடிமை எண்ணம் உள்ளவனைத் தொலைப்பான். மருத்தான பாமரனை பிராணனாக எண்ணி பயமன்னியில் ஒரு தலைவனாய் அரசுபுரிவான் சாதியை அவன் விரும்புவதில்லை. ஆண்



மரவுரியில் சாரதாலியினால் எழுதப்பட்டுள்ள
வேத மொழிகள்

பெண் வேற்றுமை அவனுக்கில்லை புவியிலுள்ள எல்லாசாதி' களும், மனிதனாய்ப்பிறந்த ஒவ்வொருவனும் அவன் மகனே.

நீயும் இவன் செய்வதுபோல் செய்து புது உயிர் பெற்று ஆண்பிள்ளையாகவும் வெறுமதத்திற்கு அடிமையானவர்களை யெல்லாம் மறுபடியும் அவன் வேத தர்மத்திற்குக் கொண்டு வரவும். அதனால் நீ இந்திரனாகி கடைசியில் உலகத்தை அரசு புரிவாய். அப்பொழுதுதான் சுவர்கத்தைப் பற்றி சிந்தனை செய்ய உனக்கு அருகதையுண்டு. அதுவரை உனக்கு சுவர்க நினைவு வேண்டாம் இதுதான் ஸாம ஆகனா என நீ ஆழந்து இந் நூலைப் படித்து நோக்கினால் உனக்குப் புலனாகும்

இச சாம ஆகனாகள் நிறைந்த நூலைப்படிக்கும்பொழுது அடியிற்கண்ட விஷயங்களை கவனிக்கவும்.

கவனிப்பு வேதமொழிகள் மூன்று காலங்களுக்கும் உண்மை இங்கு தோன்றும் சமயங்களை

யெல்லாம் நிகழ்காலம் எதிர்காலத்தில் புலனாவதாக எண்ண வும். வேதாசனே அது, அவன், அவன், என எப்பாலினாலும் அழைப்பார்கள். வேதத்திற்குப் பிறகே சரித்திரமாகையால் மனிதன் அல்லது தேவ சமயந்தமான ஜீவிய சரிதைகள் இங்கு இல்லை என்பதை அறியவும் இங்கு வரும் இடம் பெயர்கள் குறிப்பிட்ட ஒரு புவியின் இடத்தையோ அல்லது எவரின் பெயரையும் குறிக்காது இந் நூலிலுள்ள கடினமொழிகளுக்கு அந்தந்த இடங்களிலேயே, அல்லது அப்பக்கங்களின் கீழே, இல்லையேல் கடைசிப்பக்கங்களிலுள்ள ஸாம கண்ணாடியில் உரைகளையும், விளக்கங்களையும் எழுதியுள்ளோம் அங்கு சில முதன்மையான திருத்தங்களையுங் காணலாம் இந்நூலை நீங்கள் படிப்பதனளியில் தமிழன் ஒவ்வொருவனும் ஆண, பெண், அனைவரும் படிக்க பிரசாரஞ் செய்வது உங்கள் கடமையாகும், இதையுத்தேசித்து நாம் சுலபமான விலை வைத்துள்ளோம்.

மதுரை, ஆடுதுறை, ஸ்ரீ ரங்கம், திருவாதி, மாயவரம், திருவோடகம், காரைக்குடி, காளையார் கோ

வேண்டுகோள் வில், திருவனந்தபுரம், திருவானைக் காவல் முதலிய இடங்களிலுள்ள ஸாம வேத பாட

சாலை அதிகாரிகளே! மாணவர்களே! ஆசசாரியர்களே! நீங்கள் இனி தமிழ் உரையுடன் ஸாம வேதத்தை அறிய முயல் வேண்டும். இல்லையேல் உங்களை சீவனற்ற கிராமபோன் ரிகாரடுகள் என இளங்காளைகள் கூறுவார்கள் ஸாம புரோகி தர்களே! ஸாம பிராமணர்களே! ஸாமனை அறிந்து தமிழ் மொழியில் சம்ஸ்காரங்களைச் செய்வது உங்கள் முதற்கடமையாகும் தமிழ் நாட்டிலுள்ள இந்துக்களே! திராவிடர்களே! ஆதித்திராவிடர்களே!!! சாதாரண மனிதர்களால் செய்யப் பட்ட புராண இதிகாசத் துதிகளை எல்லாம் நீக்கி ஸாமவேதத் துதிகளைச் செய்து சர்வேசன் ஆசீர்வாதத்தை அடையவும். சகதிலுள்ள எல்லா மக்களுக்கும் இச சாமத்தை அளித்து எவரும் வேதகோஷஞ் செய்யவும். தமிழ்ச சிறுவர்களே! நீங்களே! எதிர்காலம். வீரர்களான நீங்கள் விரும்பினால் வேதப் பிரசாம் வளாந்தோங்கும். இச் சாமனால் மறுபடியும் வசிஷ்டர், வால்மீகர், துரோணர் தோன்றுவார்கள் 'நான் சாம வேதி' எனச் சொன்ன கிருஷ்ணன் தோன்றி சததுருவை கொல்லவும் எனக் கர்ச்சனை செய்வான். சைவமான சுந்தரம் மலரும் நீங்கள், ருத்திரர்களாகி தாண்டவமாடுவீர்கள். உங்களுக்கு இந்த வைபவங்களை யளிக்கும் இச சாமவேதத்தை காசி மடத்து தலைவரான ஸ்ரீ சுவாமிநாத சுவாமிகள் உற்சாகத் தால் அச்சடித்தோம். சர்க்கார் தமிழ் பரீட்சையில் முதன்மையாய்த் தேறுபவர்க்கு வருஷந்தோறும் ரூபா ஆயிரம் வெகுமதி கொடுக்கும் அவரை நீங்கள் அறிவீர்கள். தர்ம விஷயத்தில் வைதீகன அகனியைப்போல் எப்பொழுதும் சுடர்விட்டு டெரிவான் என சதபதஞ் சொல்லும். அந்த அனல் அறிவை சோளதேசத்தில் அவரிடமே காணலாம். அவருக்கு ஈசன் திடத்தையும் தீர்க்காயுளையும் அளிக்கவேண்டும். அவரைப் போற்றி ஒரு ஆதர்ச அற புருஷன் என எண்ணுவது உங்கள் கடமை. வேறு மடாதிபதிகள் எங்கே? இருள் வீடு நீங்கி சூரிய ஒளியில் நீங்கள் வரமாட்டீர்களா? இனி சயனம் வேண்டாம். சம்மாயிருப்பது ஆபத்தாகும். படாடோபமும் பட்டாடையம் பிரிந்து பாமரர்களுக்குப் பிரசாரஞ் செய்வதே பெரிய

தர்மமென நீங்கள் அறியவும். இல்லையேல் தர்மம் எப்படி உங்களை ஆதியில் ஸ்தாபித்ததோ அதே தாமம் உங்களை இப்பொழுது அழித்தது விடுமென்பது சாஸ்திரம். சமூகத்திற்குத் தொண்டு செய்து அது அழியாமலிருக்க நீங்கள் முயன்றாலொழிய எதிர் காலம் உங்கள் கோபுரங்களை குட்டிச்சுவர்களாகக் கிராமங்களைக் காடுகளாய் செய்து விடுவார்கள் கோவிலகட்டி கிளிப் பிள்ளைப் பாடசாலைகளைக் காக்கும் தன வைசியர்களே ! நீங்களும் திருப்பனநதாள் வழியைப் பின்பற்றி எல்லா தானக களிலும் தலைமையான வேத தானத்தைச் செய்யவும்

அப்பொழுது புவியிலுள்ள எல்லா மொழிகளிலும் ரிககு யஜுரா, அதர்வன் சலபான விலையில் நாடெங்கு நமஸ்காரம் கும் தோன்றும். அப்பால் தமிழ்நாடு புது உயிரைப் பெற்று தரணியை மறுபடியும் அரசு புரிவாள் அந்தக்காலம் துரிதமாய் வரவேண்டுமென நாம் இச சாமவேதத்தை தமிழர்கள் கைகளில் அளிக்கிறோம். குற்றங் குறை நீக்கி நீங்கள் இந்த நூலை பயன செய்யவேண்டுமென எங்குமுள்ள பரமனை நமஸ்கரிக்கிறோம்

மகாராஜாதி ராஜனான ஸ்ரீ விக்ரமாதிதயன் சகம் கக்கூஉ கலி ௫௦௩௬, யுவ வருஷம் ஐப்பசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி ஹஸ்த நட்சத்திரமுடனான வெள்ளிக்கிழமை, நரகா சுரனொழிந்த தீபாவளி. பம்பாய் அரசிக் கடற்கரையோர முள்ள கார் என்னும் கிராமம்

ம. ரா. ஜம்புநாதன்.

குறிப்பு — தமிழ் வசனத்திற்குச் சரியான மூல சாம மந்திர எண்ணிக்கைகளை அறிய ௩௦—௩௨ வது பக்கங்களிலுள்ள பிரபாடக கணக்கைப் பார்க்கவும்.

பிரபாடகக் கணக்கு பூர்வாசிகம்

க	உ	நட	ச	ஞ	க
கண்டங்கள்	கண்டங்கள்	வடமொழி பிரபாடகங்கள்	வடமொழி பிரபாடகப் பகுதிகள்	மொத்த மந்திரங்கள்	பக்கங்கள்
க - ௫	ஆக்னைய காண்டம்	க	முதல் பாதி	௫ச	க - ௧
சு - ௧௦	காண்டம்	»	பின் பாதி	சஉ	கூ - ௧௫
கக - ௧௩		உ	முதல் பாதி	சஅ	கச - ௧௧
கச - ௧௫		»	»		கக - ௨௨
கசு - ௨௦	ஐந்திர காண்டம்	»	பின் பாதி	சக	௨௨ - ௨அ
௨ச - ௨௫		»	முதல் பாதி	சகூ	௨அ - ௩ச
௨சு - ௩௦		நட	பின் பாதி	௫௦	௩௫ - ௪௩
௩க - ௩௫		»	»	சகூ	௪௩ - ௫க
௩ச - ௪௦		ச	முதல் பாதி	சகூ	௫க - ௫க
௪க - ௪௫		»	பின் பாதி	சகூ	௫க - ௪ச
௪ச - ௪க	பாவமானம்	»	முதல் பகுதி	௫௦	௪ச - ௪ச
௪க - ௫௦		»	பின் பகுதி		௪க - ௪ச
௫க - ௫௫		சு	முதல் பகுதி	௫அ	௪ச - ௫அ
௫ச - ௫க		»	௨-வது பகுதி	சக	௫௩ - ௫க
௬௦ - ௬௪	ஆரணயகம்	»	௩-வது பகுதி	௫௫	௬௦ - ௬அ
		»			
௬ச	நட	சு	கநட	௪சக	—

க	உ	நட	ச	ரு	சு
கண்டங்கள்	காண்டங்கள்	வடமொழி பிரபாடகங்கள்	வடமொழி பிரபாடகப் பகுதிகள்	மொத்த மந்திரங்கள்	பக்கங்கள்
கூடு	மகாநாமனி யார்திகம்	—	—	கூ	கூஅ - கூகூ
கூசு	பஞ்சபுரீ ஷ்பதங்கள்.	—	—	க	கூகூ

பிரபாடகக் கணக்கு உத்தரார்திகம்

க	உ	நட	ச	ரு	சு
கண்டங்கள்	பிரபாடகங்கள்	பகுதிகள்	பிரகாதம் அல்லது மந்திரத் தொகுதி	மொத்த மந்திரங்கள்	பக்கங்கள்
கூஎ - எஉ	க	முதல் பாதி	உநட	கூஉ	கூ0 - கூ0அ
எநட - எஅ	”	பின் பாதி	உஉ	கூஉ	ககசு - கநடஉ
எகூ - அச	உ	முதல் பாதி	ககூ	கூகூ	கஉநட - சநட0
அரு - கூ0	”	பின் பாதி	ககூ	கூகூ	கநடக - கசூ0

க	உ	ந	ச	சு	பக்கங்கள்
கண்டங்கள்	பிரபாடகங்கள்	பகுதிகள்	பிரதமம் அல்லது மந்திரத்தொகுதி	மொத்த மந்திரங்கள்	பக்கங்கள்
கக - கூஎ	ந	முதல் பாதி	உஉ	சுசு	கசு0 - கடுக
ககஅ - க0ச	"	பின் பாதி	உ.ந	எசு	கடுக - கசுஉ
க0டு - ககக	ச	முதல் பாதி	உ.ந	அடு	கசுஉ - கஎ0
ககஉ - ககஎ	"	பின் பாதி	கசு	டுக	கஎ0 - கஅக
ககஅ - கஉசு	டு	முதல் பாதி	உ0	எஅ	கஅக - கசுசு
கஉஎ - கநஅ	"	பின் பாதி	உ.ந	கசு	கசுசு - ககக
கநக - கசுக	சு	முதல் பகுதி	கக	நஉ	ககக - உகக
கசஉ - கசஎ	"	உ-வது பகுதி	உ0	டுசு	உ0க - உகஅ
கசஅ - கடுந	"	ந-வது பகுதி	உ0	டுசு	உகஅ - உஉசு
கடுச - கடுஎ	எ	முதல் பகுதி	கசு	சுசு	உஉசு - உந0
கடுஅ - கசுக	"	உ-வது பகுதி	கசு	சு0	உந0 - உநஅ
கசுஉ - கசுடு	"	ந-வது பகுதி	உக	சஉ	உநஅ - உசுந
கசுசு - கசுக	அ	முதல் பகுதி	கசு	சு0	உசுசு - உடு0
கஎ0 - கஎந	"	உ-வது பகுதி	கக	டுசு	உடுக - உடுக
கஎசு - கஎஅ	"	ந-வது பகுதி	கஅ	டுசு	உசு0 - உசுஎ
கஎக - கஅந	க	1-வது பகுதி	கஅ	டுக	நசுஅ - உஎந
கஅசு - கஅசு	"	உ-வது பகுதி	கந	ந.ந	உஎந - உஎஅ
கஅஎ	"	ந-வது பகுதி	க	உஎ	

ஸாமவேதம்

பூர்வார்சிகம்.

கண்டம் க.

தேவதை - அக்னி. ரிஷி. க, உ, ச, எ, கூ, பாத் வாஜர்.
ஊ மேதாத்தி, ஊ உசனர். கூ. சுதீதி புருமீடர்கள். அ,
வத்சர். க0, வாம தேவர்.

க. 1 அகனியே! ஒளி வீச 2 ஹவிசை அளிக்க துதிக்க
கப்பட்டவனாய் 3 ஹோதாவாக 4 தாபபையில் 5 உட்காரவும்.
உ. அகனியே! நீ மனிதா சமூகத்தில் தேவர்களால் நீ சகல 6
யகளுங்களின் ஹோதாவாக நியமிக்கப்பட்டிருக்கிறாய் ஊ.
ஹோதாவாய் சகல ஐசுவரியமுள்ளவனாய் இந்த யகளுத்தின்
சாவ காததாவுமான 7 தூதனான அகனியை அழைக்கிறேன்.
ச. 8 ஆகுதி செய்யப்பட்டு மூட்டப்பட்டு 9 வெண்மையாகி
துதிக்கப்படுபவனான 10 பொருள விரும்பும் அகனி சததுருக
களை ஒழிக்ககடும். ஊ. அகனியே! பிரியமாய் அத்தியான
உன்னை ரதததைப்போல வேத ஐசுவரியத்தை ஜயிக்கும்
பிரிய நண்பனைப்போல துதிக்கிறேன்.

1 ஈசனே, 2 பெரும் செயல் சகதியை 3 நீதி செயல்களின்
தலைவனாக 4 தேகத்தில் 5 நீ எப்பொழுதும் உட்கார்ந்திருக்க
கிறாய்; நான் உன்னை அறியும் முயற்சியில் ஆரம்பமாகிறேன். 6
சிறந்த செயல்களின் 7 எவகும் செல்லுபவனான 8 அழைக்கப்
பட்டு 9 சத்தமாயுள்ள 10 புனிதம் விரும்பும்.

கூ. 1 அகனியே! சகலமான சததுருவினின்றும மனிதர்களின் வெறுப்பினின்றும எங்களைப் பாதுகாக்கவும். எ. உனக்காக துதிகளை இன்னம வேறுமொழிகளை 2 காணரு செய்வேன். அ. அகனியே! 3 வரவும். இந்த சோமதுளிகளால் வளர்ச்சியாகவும். கூ. அகனியே! 4 வதசன பெரிய நிலயத்தினின்று உன மனததை வசீகரித்தது மொழியால் உன்னை விருமபுகிறேன். க0 அகனியே! உன்னை 5 அதர்வன 6 ஆகாசத்தினின்று தேயத்தது தோற்றுவிக்கிறான். நீ சாவயகளுஞ்செயபவனின் தலைவனாகும். அகனியே! எங்கள் மேன்மையான ரட்சிப்பிறகு ஒளியுடனான சோதியைக் கொண்டு வரவும். ஏனெனில் நாங்களை காணும் தேவர் நீ.



கண்டம் உ.

தேவதை - அக்னி. ரிஷி. க - பூயங்க்ஷ்வாவூர் உ - வாம தேவன். டு, அ, கூ - பிரயோகன். ச - மதுச்சந்தன். டு, எ - கனச்சேபன். கூ - மேதாத்தி. ய வத்ஸன்.

க. அகனியே! தேவரே, திடத்திறகாக ஜனங்கள் நமஸ்காரத்துடன் உன்னை 7 துதிக்கிறார்கள். பலத்தால் பிரியமற்றவர்களை நீ நாசஞ் செய்வும். உ. தூதராய சகல ஐசவரியமுள்ளவராய 8 ஹவிஷு எடுத்ததுச செல்லுபவராய மரணமற்றவராய யகளுத்தில அதிசயரான உங்களை துதி

1 ஈசனே! 2 துதிக்கேற்ற செயல்களைச் செய்வேன். 3 நீ வருவதற்கு - விளங்குவதற்கு - நான் அருகதையாகிறேன். 4 உன்மகன் போலுள்ள நான் 5 அக்னியின் உண்மையை அறிபவன் 6 தியானத்தால் அறிந்து மற்றவர்களுக்கு உன்னை நன்குவிளக்குகிறான். 7 நாடுகிறார்கள் 8 நல்ல பொருள்களை.

மொழிகளால் நாடுகிறேன். ௩. யக்ஞம் செய்பவர்களின் 1 சகோதரிகளான துதிகள் உங்கள் குணங்களை நோக்கி 2 வாயுவின் முன வருகிறார்கள். ச. இருளை நீக்குபவனான அக்னியே! நாங்கள் தினந்தோறும் மனத்தால் நமஸ்காரம் நிறைந்து உன் அருகே வருகிறோம். ௩. துதியை யறி பவனே! ஒவ்வொரு மனிதரிலும் உண்மையான துதியை யக்ஞத்தைச் சித்தியாகக் கும், 3 நுகர்வின் பொருட்டு இந்நதச் செயலை பிரவேசிப்பாயோ?

௬. அக்னியே இந்நத சுபமான யக்ஞத்திற்கு 4 பால் பருக அழைக்கப்படுகால, 5 மருததுக்களோடு வரவும். ௭. யக்ஞங்களின் ராஜாதி ராஜ்யை 6 வாலோடான குதிரைபோலுள்ள உன்னை நமஸ்காரங்களால் வந்தனரு 7 செய வோம். ௮. கடல உடை அணிநத சுதத அக்னியை 9 ஒளர்வ, பிருகுவை போல அபன வானவனைப்போல 9 நான் அழைக்கிறேன். ௧௦. மனிதன் அக்னியை மூட்டுகால மனத்தோடு (எந்நத) செயலையும் செய்யவேண்டும். இருள நீக்குபவர்களால் நான் 10 அக்னியை மூட்டுகிறேன். ௧1. திவய உலகத்திற கப்பால் எழுச்சியாகக்கப்பட்ட ஆதியான புராதன ரேதசின் 11 பகல சோதியை 12 அவர்கள் அப்பால் பார்க்கிறார்கள்.

1 அனபுடனான. 2 வியாபகனான உன் 3 துஷ்டர்களைத் தண்டிப்பவனின் 4 பாதுகாக்க. 5 பிராணன்களோடு. 6 ஆயுத முடனான. 7 வணங்குகிறோம் 8 நிலத்திலுள்ள அனலை 9 நீரி லுள்ள அக்னியை. 10 அறிவை. 11 ஈசனை. 12 அறிஞர்கள்.

தேவதை - அக்னி. ரிஷி - க - பிரயோகன். உ, ஐ, க - பரத்வாஜன். ௩, டி - வாம தேவன். ச, சு - வசிஷ்டன், ஏ - விநுபன். அ - சுனக்சேபன். கூ - கோபவன். டி - காம்தேவன் கக - கண்வன். கஉ - மெந்தாதிதி கக - சிந்துத்வீபன் அம்பரீஷன் திருத ஆப்தன். கச - உசனன்.

க. பல முடனான ¹ பந்துதவததிறகு இங்கு உங்களை ² வளாசசியாகம யகருச செயலகளில் மிகவும் ³ அதிகமாகும் அகனியை அழைக்கிறேன். உ அகனியானவன் கூர்மையான தேசசால அனைத்துமான சத்துருவை சீரழிக்க கடும். ௩ அகனியே! சுகததை யளிக்கவும். ௩ பெரிய வனாகும். ௩தேவ சனததை அணுகி ⁴ தாபபையிலே அமர வந்துளளாய. ச அகனியே! எங்களைப் பாவத்தினின்று பாதுகாக்கவும், தேவரே! அமிருதனே! அதிசய சுடர்க ளால் இமசிகம சததுருகளை பஸ்மீகரமாக்கவும். ௩ தேவரே! உன் சாதகமான ⁵ குதிரைகளை இணைக்கவும், துரிதமாயச செல்லுபவைகள் ⁶ மேன்மையுடன் உன்னைச சுமந்து செல்லுகின்றன.

கூ. ⁷ விசர்களின் பதியே! அனைவரும் அணுகப்பட வேண்டுபவனாய அழைக்கப்படுபவனே, அகனியே, அதிசோதியே! சுபமான வீரா சோநதவனே, ⁸ உன்னை நாட்டினோம். ஏ. அக்னி தலைவனாகும், சொதியுலகத்தின் உயாநத நிலையாவான். பூமியின் தலைவன். அவன் சகல சலம

¹ உறவு போலுடனான சேர்க்கைககு. ² என் மனத்தில் அதிகமாய் விளங்க ³ அடிக்கடி தோன்றும் ⁴ உணர்வில் ⁵ இரத்திரியங்களை ⁶ என் துரித செயல்கள், சீலமான எண்ணங்கள். ⁷ மகா சனங்களின் தலைவனே ⁸ மனத்தில்

ரேதசுகளை திருபதியாககுக்கிரான். அ. அக்னியே! எங்களுடைய இந்த அளிப்பை மிகவும் நூதன மொழிகளை 1 தேவர்களில் தெரிவிக்கவும். கூ அகனியை 2 கோபவனன் மொழியால் உன்னை சன்னஞ் செய்கிரா. 3 அங்கிரசனே! புனிதஞ் செய்பவனே! எங்கள் அழைப்பை செவிகொடுக்கவும். டி 4 யகளுஞ் செய்பவர்களுக்கூ இரமணீயமான ஐசுவரியங்களை அளித்து பலத்தின தலைவரைய கவியான அகனியானவன் புனிதப்பொருள்களைச் சுற்றிச் செல்லுகிரான்.

கக. 5 ரசிமிகள் அனைவருங் காண முதன்மையான நூன் ஐசுவரிய மளிப்பவனான திவ்யமான 6 சூரியனை உயரமாய் சமந்தஞ் செல்லுகின்றன. கஉ யகளுத்திலே சத்திய செயலுடனான கவியான திவ்யனான சத்துருக்களை துவம் சஞ்செய்பவனான அகனியைத் 7 துதிசெய்யவும். கங தேவி 8 எங்கள் ஸ்னானத்திற்கு சுகமளிக்கட்டும். எங்கள் பானத்திற்குச் சாரத்தையும் சுகத்தையும் ஐசுவரியத்தையும் 9 வர்ஷிக்கட்டும். கச சத்துருக்களின் பதியே! உன் சமபந்தமான 10 பசுக்களை யளிக்கும் துதிகள் ஆதமாவின் பிரம செயல்களை எழுச்சியாககுக்கின்றன.

1 புலன்களில் பெருமையான செயல்களில் 2 புலன்களை வசியஞ் செய்பவன் 3 ஒளி வடிவமுள்ளவனே 4 நல்ல செயல் செய்பவர்களுக்கு புத்தஞ் செய்பவர்களுக்கு. 5 ஞானங்கள் 6 சர்வேசனை அறிவு செயல்களை 7 நாடவும் 8 சலம் 9 பொழியட்டும். 10 சகவகங்களை

கண்டம் ச.

தேவதை - அக்னி. ரிஷி - க, ங --சம்யுனன். உ - பக்
கன். ச - வசிஷ்டன். னு - பாரத்வாஜன். சு - பிரஸ்கன்
வன். ஏ - திருணபாணி அ - விநுபன் கூ - சுளக்சேபன்.
ய - சோபரி.

க. எல்லா யகளுக்களிலும் துதி வடிவ மொழிகளோடு
உங்கள் அகனிககு கானரு செயயவும், பிரியமான நண்ப
னைப்போல 1 சாதவேதசனான அமிருதனை நாம பஜிகக
வேண்டும். உ அகனியே! எங்களை ருகவேதததால ரட
சிக்கவும். யஜுா வேதததால பாதுகாக்கவும். மூன்று
களான மொழிகளால் பலத்தின பதியே! பாதுகாக்கவும்.
நான்கு வேதங்களால் காக்கவும், ங அகனியே! தேவரே!
இளைஞனே! புனிதமாககுபவனே! நிரமலமான சுடாகளால்
2 பரதவாஜரால் மூட்டப்படும நீ பெரிய சுடாகளால் செலவ
மாய ஒளி வீசவும். ச. நலமுடன் ஆகுதரு செயயப்பட்ட
அகனியே! அறிஞாகள, ஐசவரிய மளிப்பவர்கள், பசு
சமூகத்தை அளிப்பவாகள், பிரியமுள்ளவாகளாக ஆகடும்.
ரு அகனியே 3 துதிப்பவனே! மனிதர்களை ரட்சிப்பவனே!
4 கிருஹபதியே வீடு விடாதவனே! சோதி யுலகின தலை
வனே! சதாகால மிருககும் நீ பெரியவருயிருக்கிறாய்.

கூ. அமிருதனான ஜாதவேதசனே! உஷா ஆகாசத்
தினது சோதியான ஐசவரியமே! அதிசய 5. உஷா தேவி
அறிவை, 6 அளிப்பவாகளுக்கு, அகனியே! கொண்டுவரவும்.
எ அகனியே! உன் அறபுத ரட்சையோடு ஐசவாயங்களை

1 எல்லா மறிந்தவன் 2 ஞானம் பலம் நிறைந்தவரால்
3 துதிப்பதற்கருன் 4 குடும்பத் தலைவனே. 5 உதயமாகும்.
6 பரோபகாரஞ் செய்பவர்களுக்கு

எங்களுக்குத் தூண்டவும், நீ பூமியின் - பொருள்களின் - சாரதியாகும், எங்கள் சுககிலத்திற்கு தூரிதமாய நிலையை யளிக்கவும். அ. அகனியே! நீயே ரட்சிப்பவன். சத்தியன். கவியாகும். எங்கும் விஸ்தாரமாயுள்ளவன், மூடப்பட்ட ஒளியுள்ளவனே! உன்னை மேதாவி்களான அறிஞர்கள் நினைக்கிறார்கள் அழைக்கிறார்கள். கூ அகனியே! புனிதரு செய்பவனே! சனங்களில் வாழ் நாட்களின் அபிவிருத்தியை யும் துதிககப்படும தனததையும் அருகிலுள்ள சோதியே நல்ல வழியால் பலா விருமபும மேலான கீர்த்தியையும் எங்களுக்கு அளிக்கவும். க௦. சந்தோஷ மளிப்பவனே! துதிக கப்படும எவன் சாவமான ஐசுவாயங்களை சனங்களின் சேஷமங்களுக்கு அளிக்கிறானே, மதுரசம நிறைந்த பாத திரங்களைப்போல, அந்த அகனிக்கு துதிகள் செல்லட்டும்.

கண்டம் ௫.

தேவதை - க - எ, கூ, ய - அக்னி, அ - இந்திரன். ரிஷி.
க - வாமதேவன். உ - பர்கன் நு, எ, சௌபரி. ச - மனு.
௫ - சுதீத்புருமீடஷ்கம்பர். கூ - பிரஸ்கண்வன். அ - மே
தாத்தி, மேத்யாத்தி, கூ - விசுவாமித்ரன். ய - கண்வன்.

க. பலத்தின் மகனை பிரியனாய் அதிசய அறிஞனை நல்ல யக்ஞனை, தூதனை சகலத்தின் அமிருதனை அக்னியை இந்த தோத்திரங்களால் உங்களுக்காக அழைக்கிறேன். உதாயகளான சலங்களில் நீ சாயநதிருக்கிறாய், உன்னை மனிதர்கள் எழுச்சியாகுகிறார்கள். தூரிதமாய் யகளு செய்பவர்களின் ¹ அளிப்பை சுமந்து செல்லுகிறாய். அப்பால் தேவர்களில் ஒளிவீசுகிறாய். நு எவனில் ² விர

¹ நல்லசெயலை ² நல்ல சங்கற்பங்கள், உறுதியான செயல்கள்.

தங்கள் அளிக்கப்படுவதோ, அதிசய வழியை அறிவிப்பவனான அவன் தோன்றுகிறான். ஆரியன் பலததைப்பெருக்குபவனான, பெருமையுடன் தோன்றும் அவனான அக்னியை எங்களின் துதிகள் அருகில அணுகட்டும். ச உதகானததில் யகளுததில் புரோகிதனாயும் அவன் மேகங்களாகவும் அக்னி, அனலாகவுமிருக்கிறான். 1 தேவர்களே! மருததுக்களே! பிராமணஸ்பதியே! மேலான பாதுகாப்பை அடைய உங்களை 2 ருககுக்களால் 3 யாசிக்கிறேன்.

ரு. 4 புருமீடனே! நமது ரட்சிப்பிறகு மந்திரமொழிகளால் ஐசவரியத்திறகு சயன சுபாவ சோதியான சிறந்த அக்னியைத் துதிகசவும், மாணிடர்களே! அவன சுகத்திறகு நிலயமாவான். ஈ செவி சாமாததியமுள்ளவனே! செவி சாயக்கவும். யகளுததில் 5 தர்பபையிலே 6 மித்திரன் ஆயமான காலையில் செல்லும் தேவர்களோடு உன்னைப்போல செல்லும் தேவர்களோடு அக்னியே! 7 உட்காரட்டும். எ. ஒளி தாசனுடைய அக்னியானவன பலததால் திவயமான இந்திரனைப்போல தாயை அனு சரித்தது தூரிதமாயச செல்லுகிறான், - திடமாகுகுகிறான். அவன 8 சுவாகத்தின நிலயத்தில நிறுகிறான். அ. இப்பொழுது பூமியிலிருந்தோ பெரிய நடசத்திர முதலியவைகளுடனான வானத்தினின்றே நீ வந்தது என துதிகளால் உன் 9 சரீரத்தில வனமையுடனாகவும், சுபமான செயல்கள உள்ளவனே! சனங்களைப் பூணமாகவும்.

1 பூவுலகிலுள்ள பெரியார்களே, பல புருஷர்களே! அறிஞர்களின் தலைவரே. 2 சாதனங்களால் 3 நாடுகிறேன். 4 அநத ராத்மாவே 5 இருதயத்தில் 6 நட்பு நியாயம் முதலிய நீதி செயல்களோடு 7 நீ விளங்குகிறாய். 8 ஆகாசத்திலே 9 சுகத்தில் எங்கும் வியாபகமாயிருக்கிறாய்.

கூ. 1 வனங்களைப் புசிக்க விருப்பமுள்ள நீ அன்னை யான 2 நதிகளை அடைவதானது நாசமாவது போலிருந்தாலும் நிர்திப்பதற்கில்லை. ஏனெனில் தூரத்திலிருந்தும் நீ இங்கு இருக்ககூடிய. ௧0 அகனியே! 3 மனுவானவான் வெகு பலர்களுக்கே சோதியான உன்னை நிலையாகக்கூகிறான். மாண்டாகள் நமஸ்கரிக்கும் நீ சத்தியத்துடன் சனித்து ஒளியுடனாகி ஒங்கி வளாகிறாய்.

கண்டம் கூ.

தேவதை - க, ச - அ, - அகனி, உ - பிரமணஸ்பதி
 ௩ - யுபஸ். ரிஷி - க, எ, - வசிஷ்டன். உ, ௩, ௫ - கண்
 வன். சௌபரி. கூ - ஆதீலன். அ - விசுவாமீதீரன்.

க. ஐசுவரியங்களை அளிக்ரும தேவா நிரப்பப்பட்ட பூரணமான அளிப்பைப் பெறறுககொள்ளட்டும், அதை வெளியில் 4 கொட்டவும், அப்பால் நிரப்பவும், ஏனெனில் தேவர் (இப்படி) உங்களைச் சமக்கூறா, காப்பாற்றுகிறார்.

உ. 5 பிரமணஸ்பதி வரட்டும், தேவப்பிரியரான சத்தியமென்னும் சொல் சீமாட்டிவரட்டும், மனிதர்களுக்கே ஹிதமான வீரனை 6 ஐநதுவகை ஐசுவரியங்களை தேவர்கள் அளிக்கும எங்கள் யகளுத்திறகு கொண்டுவரட்டும். ௩ எங்களை ரட்சிக்க உயரமாய நிறகவும், சூரியனை தேவரைப் போல் நிற்கவும். சோதியான யகளுகாததாககளோடு உன்னை அழைக்குங்கால வனமை யளிப்பவரைய உன்னதமாக நிறகவும். ச ஐசுவரியத்திறகு அழைத்துச் செல்லும் அகனி

1 சலங்களை 2 வெள்ளத்தை 3 மதியுள்ளவன் 4 வழியும் வரை. 5 பக்குவமான, ஐந்து அற்புத ஞானேந்திரியங்கள் 6 அறிஞரின் தலைவன்.

யான உனக்கு, அளிப்பைக்கொண்டு வருபவன் துதிகளால் திடமாகி தன்னைப்போல வெகு ஐசவரியமுள்ள மகனை அடைகிறான்.

டு. தேவாகளை நாடும் வெகு மனிதர்களுடைய உறுகன உத்தமனான இன்னம வேறுரிஷிகளும் ஒளி யோங்கச செய்யும் அகனியை ¹ சூகதங்களான சொறகளால நாட கெஞ்சுகிறோம். கூ. சிறந்த வீரத்தினுடையவும் செலவம் செளபாககியத்தினுடையவும் மககடகளுடன் பசுகூட்டங் களோடு ஐசவரியத்தினுடையவும் சததுருக்களோடு யுத்தஞ் செய்பவைகளின் தலைவனாய் இந்த அகனி இருக்கிறான். எ அகனியே! நீ வீடுகளின் தலைவனாகும். யகளுத்தில ² ஹோதாவாகும், எல்லா வரங்களின் தலைவனே! நீ புனி தஞ்செய்பவனாகும், பெருமையான அறிஞனே! நீயே நாடத் தகுந்தவன், ³ துதிககவும், திரவியத்தை அடையவும். அ. பாதுகாப்பிறகு நண்பர்களான மனிதர்களான நாங்கள் சலத்தின் மகனை சுப செலவமுள்ள சிறந்த செயலுள்ள துரித ஜயமளிககும் ஹிமசை யறற தேவரான உன்னை பிரார்த்தனை செய்கிறோம்.

கண்டம் எ.

தேவதை - அக்வி. ரிஷி - க - சியாவாகுவ வாம தேவர் கள். உ - வாஹர்ஷ்டவ்யன். ட - பிருஹதுக்தன். ச - குத்ஸன். டு - கூ - பாரத்வாஜன். எ - வாமதேவன் அ ய - வசிஷ்டன். கூ - திரிசிராஸ் த்வாஷ்டிரன்.

க. அளிககவும், ஹவிஷுகளால பிரகாசமாககவும், அவன் நிலயத்தில தேவாகளை இன்பமுடனாகும் வீட்டின்

¹ துதி முழக்கங்களான. ² பெரியவனாகும் ³ நாடவும்.

தலைவனான அக்னியை நிலை நாட்டவும், நமஸ்காரத்துடன் அளிக்கப்பட்ட ஹவிஷுகளுடனான யகளுக்களின் நடுவே பூஜிக்கத்தகுந்தவனை அணுகவும். உ. தாய்களின் 1 ஸ்தனய பானத்திறகே செல்லாத சிசுவான பாலனான அகனியின் பலம் அறபுதம் வாயநத்தே 2 ஸ்தனய மறறவள அவனை சன்மமாக்கியவுடன் அவன் உடனே தூரிதமாக திடமான தூதச செயல்செய்து கொண்டு தேவர்களை நோக்கிச் செல்லுகிறான். 3 உனக்கு ஒரு சோதியாகும். 4 அங்கு வேறு, மூன்றாவதான 5 சோதியோடு 6 ஒன்று சேரவும். தேவர்களின் உயாநக் ஸ்தானத்தில் பிரியமுள்ளவனாய் 7 தேகம கிரகிக்க சுபமுள்ளவனாய் சூரியனில் 8 ஒன்று சேரவும். ச அருகதையான ஜாதலை தசனுக்கு மனத்தால் இந்தத் துதியை ரத்ததைப்போல செய்யுங்கால் அவன் சமூகத்தில் எங்கள் சிறந்த சித்தமானது செய்பாக்கியமுடனாகட்டும். அகனியே! உன் நடபிலே நாங்கள் ஹிமசையுடனாக வேண்டாம். 9. சோதியின் சிரோ பூதனாயும் சகத்தின் தூதனாயும் 9 வைசவாநரனாயும் சத்தியத்தில் சனித்தவரூய கவியும் கனிந்த ராஜாவுமாய் ஜனங்களின் அத்தியாயு முள்ள ரட்சகனான 10 அகனியை தேவர்கள் 11 தோற்றுவிக்கிறார்கள். ௧ அகனியே உன் ஆகாசத்தினிட மிருந்து துதிகளால் மேகத்தின் மேலான பாக உச்சியினின்று சலத்தைப் போலதேவர்கள் தோன்றுகிறார்கள். சண்டைக்கு சுபமான மொழிகளை வசிகரிக்கும் குதிரைகளைப் போல பிரசித்தமான உன்னை தூரிதமாய் நாடுகிறார்கள். யகளுத்தின் ராஜாவாய் ஹோ

1 பால்பருக 2 மறைநதுள்ள அவனை உன் சகதியால் புலனாக்கிக் கொண்டதும் 3 பூமி ஒரு சொருபம் 4 சூரியன் இரண்டாவது வடிவமாகும் 5 உன் சுவயவடிவம் 6 வியாப்தமாகவும் 7 சகம் சிருட்டிக்க 8 வியாப்தமாகிறாய் 9 எங்குமுள்ள அனல் 10 ஈசனை 11 புலனாக்குகிறார்கள்

தாவான ருத்திரனை வானம் பூமியின் சத்திய யகருமளிப பவராய் பொன்மயமாபுள்ள அகனியை உங்கள் இரட்சிப் பிறகு இடிமுழக்கம் உயிரன்னியில் செய்யுமமுன் கிரகிக்க வும். அ¹ நெய்யினால் ஆகுதமான ராஜாவான சோதி வடிவ மான அகனி துதிகளால் எழுசசி யாககப்படுகிறான். யகரு புருஷாகளான மனிதாகள ஹவிஷுகளால் துதிககிறார்கள். அநத அகனி உஷாகலததிறகு முன்னர்² உதய மாகிறான். கூ அகனி பெரிய கொடியுடன் செல்லுகிறான். இநத வானம் வையகத்தின் வழியாய காளை கர்ச்சனை செய்கிறான். ஆகா சத்தினின் எல்லையினின்று அருகெ வருகின்றான். சலங் களின் ஆகாசத்தில் (மின்னலாய) மாடு பலமுடனாகிறது. கடு இரண்டு கட்டைகளின்று தூரங்காணும் தூரிய சுடருடனான வீட்டின் தலைவனான அகனி கைகளல தூண்டப்பட்டு கருத துககளால் அவனை³ குணமாகுகிறார்கள்.

கண்டம் அ.

தேவதை - க, உ, ச - அ. அக்னி டு - கரன். ரிஷி - க - புதகவிஷ்டிரிகள். உ, ஓ வத்ஸப்பிரின் டு - பாரத்வா ஜன். சு - விசுவாமித்திரன் சு - வசிஷ்டன் அ - பாயு.

க. 4 பசுவைப்போல வரும உஷா காலத்தைக காண சனங்களின் 5 சமிததுக்களால் அகனி எழுசசியாகிறான். உயரத்தில் கிளை கிளமபும சின்ன மரங்களைப்போல் சோதியின் ஆகாசம நோக்கி அவன் சுவாலைகள் செல்லுகின்றன. உ துதிகளோடு ஜயத்தின் சித்தத்திறகு அழைத்துச செயல்

1 நட்டினால் 2 அறிஞர்களின் இருதயத்தில் உதயமாகிறான் 3 அவனை ஈசனை 4 பாதுகாப்பவனைப்போல் 5 நல்ல செயல்களால்

பவனாய, சுவாலையான கவசமுடன் பசுமையான சுடரோடு மதியறறவர்களோடு மதி சூன்யமறறு சரீரங்களின் இரட்சகனாயுள்ள மகா மேதாவியாய ஒளி வீசும் அக்னியை உத் தேசிதது அறிவான செயலை அளிக்கவும். ந பூஷணனே! நீ சோதியான சூரியனைப்போல பிரகாசிக்கிறாய். வேறறுமையான நிறங்களுடனான இரவு பகலைப்போல ஒன்று சோதி சொருபம் - வேறு புனிதமான தாகும்.—தானாகவே தாங்கிக் கொள்பவனே! எல்லா, 1 மாயா வன்மைகளையும் நீ ரட்சிக்கிறாய், உன் சுபமான ஐசுவரியம் இங்கு உண்டாகட்டும். ச அக்னியே! வெகு செயல்களுடனான பசுக்களின் ஐசுவரியததையும் உணவைப் போல் நித்தியமாக, உன்னை அழைப்பவனுக்கு சாதிக்கவும், எங்களுக்கு மகனும் பேரனுமாகட்டும். உன் சுபமுடனான சித்தம் எங்களுக்கு சிறதோங்கட்டும்.

கண்டம் க.

தேவதை - அக்னி. ரிஷி - க - காயத்ரி உ - வாம தேவன். ந, ச - பரத்வாஜன். டு - மீருக்தவாஹாத்வீதன். சு - வதூயவ ஆத்ரேயர்கள். ஏ, கூ - கோபவனன். அ - புநராத்ரேயர்கள், ய - வாமதேவன்

க. அக்னியே! தடையினறி செல்லுபவனே! எங்களுக்கு பலமுள்ள பெருகு சோதியைக்கொண்டு வரவும், சகதிக்கும் செலவத்திற்கு மான வழியை எங்களுக்குத் தயார் செய்யவும். உ² ஹவயததை நியமமுடன் அளித்து உறசாகம் நிறைந்து சுடருடனான அக்னியை எழுச்சியாகக் கினால் வீரமககட்கள் தேவ சம்பந்தமான சுகத்தை அனுபவிக்கட்டும். ந. சோதியுடனான உன் நிராமலமான புகை

1 அதிசய வன்மைகளையும். 2 கடனான கடமைச் செயலை.

யானது ஆகாசத்தில் விஸ்தாரமாகி மேகாதமாவோடு சேர்ந்துவிடுகின்றது. புனிதமாககுபவனே துதிககத தருநத சோதியால சூரியனைப்போல பிரகாசிக்கிறது. ச. அகனியே! 1 மிதரனைப்போல் நீ நிசசயமாக மன்னனின் கீரத்தியை யடைகிறது, எங்கும் காண்பவனே, வசிப்பவனே, போஷிக்கும் பொருளைப்போல மகிமையை பெருகுகிறது. ௩ எநத அமுதமான அகனியிலே சகல மனிதார்களும் ஹவயத்தை மூட்டுகிறார்களோ அநத வெகு பிரியமான வீட்டின் அத்தியான 2 அகனி காலையில் துதிககப்பட்டும்.

கூ. உருகமான தோத்திரம் அகனிக்காகட்டும், சோதி செலவமான அகனியே! உயரத்தில் ஒளி வீசவும், ராஜாவின முதல துணைவனைப் போல ஐசுவரியமும் பலமும் உன ஆகாசத்தினின்று வருகின்றன. எ. வெகு பிரியமான எல்லா பிரஜைகளின் அத்தியான உங்கள் நன்மையை நாமே எல்லா வன்மையுடன் பலத்திற்கு மனோதுதிகளால் துதிசெய்கிறோம். அ துதிகளுக்கு மிதரனைப் போல முதன்மையான நிலயங்களில் நிலையாகப் பட்ட தேவாக்கு சோதியான அகனிக்கு மகத்தான வாழ்நாடகளை அளிக்கவும். கூ 3 ருக்ஷ மகனோடு 4 சுருதாவனோடு பெரிய சுவாலை சமூகத்தோடு மூட்டப்பட்டுள்ள 5 விருத்திரனைக் கொல்லும் சிறந்தவரைய உனக்கு ஹிதஞ்செய்வனான அகனியின் அருகே நாங்கள் வந்துள்ளோம். 6. இநத அகனி 6 கசியபனின் தந்தை. 7 சிரத்தை அனனையாகும், மனுவாகும். கவியுமாவான். தேவாக்களோடு சேர்ந்து வளாபவன். பெரிய தாமததால் பிறப்பவன்.

1 பிரிய நண்பனைப்போல் 2 ஈசன 3 நட்சத்திரத்தோடு
4 பெரியசக்தியுடன் 5 அநீதியை 6 மனத்தின் 7 நிலயம்
.8 உயரிய இயல்பால்

கண்டம் ௧௦.

தேவதை - ௧ - விசுவேதேவர்கள். ௨ - அங்கிரன்.
 ௩ - சு - அக்னி ரிஷி - ௧ - அக்னிதாபஸன். ௨ - வாமதேவன்.
 ௩ - வாமதேவன்-கசியபன் ௪ - பார்கஹுதி, சோமன்.
 ௫ - பாயு ௬ - பிரஸ்கண்வன்.

௧. சாமன், ராஜன், வருணன், ஆதித்தியன், விஷ்ணு சூரியன் பிராமணன் பிரஹஸ்பதியான அகனியை துதிகளால் ரட்சிப்பிறகாக அழைக்கிறோம். ௨. ¹ அங்கிரசர்களை சுவாகத்திறகுச செலலும் வழியை ஜயிக்கவும். (இதனால்) சுவாகத்தின் நிலைகளை அடைந்து உயரத்தில் இவர்களை செல்லுகிறார்கள். ௩. ² மகத்தான ஐசுவரியத்தை அளிக்க, உன்னை அகனியே! நன்றாய் எழுச்சியாககுடவோம். மகத்தான அழைப்பிறகு ³வாஷிக்கும் (அகனிக்கு) வானம் பூமியை நாடவும். ௪. இவனைக் குறித்து எது சொல்லப்படுகின்றதோ செவியுறப்படுகின்றதோ அந்த தோத்திரம் மறுபடியும் சொல்லப்படுகின்றன. அந்தத் துதிகள் எல்லாம் அவனுக்கே, வளையக்கடடை சக்கிரத்தைச் சுற்றியுள்ளது போல சாவமான கவியின் காரியங்களை அவன் சுவாதீனஞ் செய்துள்ளான். ௫. அகனியே! உன் தேஜசால் அரக்கனின் அழிக்கும் பலத்தை எங்கும் நாசஞ் செய்யவும். ராட்சதனின் வீரத்தையும் வீழ்த்தவும். ௬. சுபயாகத்தோடான ³ மனுவால் மலரும் சலம் வாஷிக்கும் வசக்களையும் இங்குள்ள ருத்திராக்ளையும் அகனியே! ⁴ துதிக்கவும்.

1 ஞான புருஷர்கள், 2 பொழியும். 3 உன் ரட்சிப்பிலாக் கவும்.

கண்டம் கக.

தேவதை - க - ச, எ - ய, - அகீன், ஐ - பவமான்ஸ்,
 சு - அதீதி, ரிஷி - க - தீரீகதமன் உ, ச, விசுவாமீதீரீர் -
 டு கோதமன். ஐ - திரீதன். சு - ஹரீமீடி எ, அ, - விசுவ
 மனு வையசுவன். கூ பாரதீவாஜன். ய - விசுவமணீர்கள்.

க. மகததான சிட்சகனான சுவாமிக்கு சரணமடை
 பவன்போல் அக்னியே! சிரததையுடனான உன் சேவகனான
 நான்வெகுக்கொடைகளுடன் ஈசனான உன்னை அழைக்கிறேன்.
 உ. மேதாவிக்கு தேஜசுகளை செய்துகொண்டு சகததை நிலைக்
 கச்செய்பவனான ஹோதாவான அகனிக்கு மேன்மையான
 பழை! மொழிகளை அளிக்கவும். டு. அக்னியே வன்மை
 யின் மகனே, வெகு பசுக்களுள்ளவனே! எந்தவித ஐசு
 வரியததின் ஈசன் நீயேயாகும். ஜாதவேதசனே! சிரந்த
 கீர்த்தியை யளிக்கவும். ச. யகநு மறிந்த நீ, அக்னியே!
 வானத்திலே திவ்யமானவாகளுக்கு 1 தேவர்களைக்கொண்டு
 வரவும். ஹோதாவாய ஆனந்த மளிப்பவனே, உன் சோதி,
 சததுருக்களை வெகு தூரம் தூரத்துகின்றது. ஐ. நிலையான
 அக்னியானவன் ஐசுவரியங்களின் வழிகளை அறிகிறான்.
 2 ஏழு தாய்களால் தோன்றி அறிவின் மகிமைக்குக காரண
 மாகிறான். கூ. இன்று இந்த மந்திரம் சொல்லாத தகுந்தது.
 3 அத்தியானவன் பகலில் எங்களைக் காக்கவரட்டும. சாந்த
 மளிக்ரம சுகததோடு அத்தியானவன் நன்மை செய்யட்டும.
 சததுருக்களை ஓட்டட்டும. எ. எங்கும் செல்லும சர்வமய
 4 புகையுடனான பறறமுடியாத சுடருடனான ஜாத வேத
 களைத்தூதி செய்யவும். அ. திவ்யமாய நாடவும். ஹவய

1 நல்லபொருள்களை 2 ஏழு பிராமணர்களால் 3 பலமுள்ள
 வன் அகண்டிதன் 4 வியாப்த முடனான.

மளிக்கும் அக்னியை நாடுபவனில், மாயையால்¹ எந்த மனிதனும தலைவனாவதில்லை. கூ. அகனியே! நீ பிரசித்த சத தூரு துஷ்டனான ஹிமசை செயபவனை வெகுதூரம் தூரத் தவம். நல்லோர்களை காப்பவனே! சுகத்தை செய்யவும். டி. வீரனே! வீடுகளை காப்பவனே! புதியதான என தோத திராயுதங்களை செவியுற்று மாயாவினான அரககர்களை தவத்தால் எரித்தாவிடவும்.

கண்டம் க2.

தேவதை - அக்னி. ரிஷி - பிரயோகோபார்கவன்.
ச - பிரயோக பார்கவன் சௌபரி காண்வன் - உ - ஈ - ஈ -
க - எ - சௌபரி. அ - விசுவமனர்கள்.

க. துதிப்பதற்கு அருகிலானவர்களே! அதிக மளிப்பவனாய், சத்தியனாய், பெரியவனாய் வெண்மையாய் தேஜசுள்ள அகனிக்கு தோத்திரத்தை காணா செயயவும். உ. சிறந்த வீரமககளுடன் ஐசுவரியம் செயலகளுடன் ரட்சணிகளால் அகனியே! அவன் ஜயிக்கிறான். ஈ. நீ அவன் நட்பை அடைந்து² அவன் ஜயமடைகிறான். சோதியின தலைவனுக்கு காணா செயயவும். தேவர்களுக்கு ஹவிஷைக கொண்டு போகச் செல்லும் தேவரை துதிகளால் தேவர்கள் அடைகிறார்கள். ச. நமமுடைய அதிதியான அக்னியை கோபிக்க வேண்டாம். அவன் சிறந்த ஹோதாவாகும். சபமான யகளுன். பலா துதிகளோடு அவன் வசிக்ரம் நிலயமாகிறான். டி. ஆஹுத்ததால் ஸ்தாபனமான அக்னி எங்களுக்கு மங்களமளிக்கட்டும். சோபன குணமுள்ள அகனியே! ஆசி

1 அற்புத்ததால். அதாவது அக்னியை அனுசரிப்பவனை எவனும் ஜயிக்கமுடியாது 2 உன்னை நாடுபவன்.

களும ஐசவரியங்களும எங்களுக்காகட்டும். சுபமான யகரு மும் இன்னம சுபமான துதிகளும் சநதோஷத்தைக கொண்டு வரட்டும்.

கூ. யகருததில் சிறந்தவரைய தேவர்களின நடுவில் திவ்யரைய குதூகலமளிப்பவரைய நாசமன்னியிலுள்ள நல்ல செயல்களை முடிப்பவனான உன்னை பஜிக்கிறோம். எ. பாப மிகுதியுள்ள சனத்தின் கோபத்தையும் (எங்கள் வீட்டில்) அரககாகளை ஜயிக்கும் சோதியையும் அகனியே! எங்களுக குககொண்டு வரவும். அ. மனிதர்களைக காககும ஹவிஷால் கூாமையான அகனி அனபுள்ளவனாகி மனிதருடைய வீட்டி ருவிருககும வரை புனமையான பாத்தகாகளை அழிக்கிறான்.

கண்டம் கௌ.

தேவதை - இந்திரன். ரிஷி க - சம்யுபார்ஹஸ்பதிகள். உ - சுபககஷன், ஁ - ஹர்யதன் பிரகாதன் ச, ஁ - சுருத ககஷன் சு - இந்திர மாதர ஜாமய ரிஷிகள் - எ, அ - கோ ஷத்க் அகவஸ்க்தினர்கள். க - மேதாத்திராங்க்சர்கள். ஁ - காண்வபிரியமேதன்.

க. உன சோமனில்¹ வெகுமுறை அழைக்கப்படும் சகதியுள்ள இரதிரனுக்கு பசுவிருகுப்போல எந்தத துதி சுகமாகின்றதோ அந்த தோத்திரத்தை அருகினின்று காணு செயயவும். உ. பல நல்ல செயல்களைச செயபவ னே! இரதிரனே! கீரத்தியுடனான எந்தக களிப்போடு முன்னா எனலை புலகைகப்படடதோ அந்த ஆனந்த மளிப்பதால் நீ சநதோஷமுடனாகவும். ஁. இரத மகா வீரனின் உயாந்த பயன்களை அளிககும இரண்டு²சாதனங்

¹ சிறந்த செயலில் ² சன்மமும் சாவும்.

கள் பொன்னால் செய்யப்பட்டவைகளாகும். மேகம யக்
 ஞத்தின் வடிவான வானம பூமியை அடைநதுள்ளது. ச.
 பசுக்களே ! 1 சொல்லவும். 2 சுருதகக்ஷணே ! பசுவிறகாக
 வும், சூதிரைக்காகவும் காணா செயயவும். இந்திரனுடைய
 நிலயத்திற்கு துதிசெய்யவும். ௩. மகத்தான விருத்திரனைக்
 கொல்ல இந்திரனை பலமுள்ளவனாகச் செய்கிறோம்.
 ஐசுவரியமளிக்கும் அவன எமக்கு வாஷிப்பவனாக ஆகட்டும்.

க. இந்திரனே ! நீ ஜயிப்பவனாய் பலத்தினின்று மனோ
 திடத்தினின்று பிறக்கிறாய். வாஷிப்பவனே ! சிறந்தவனாக
 நீ விருப்பங்களை அளிப்பவனாகிறாய். எ. பூமியை வேறுவடி
 வம் செய்யும்பொழுது வானத்தில் சயனம்செய்யுங்கால யகரு
 மானது இந்திரனைப் 3 பெரியவனாகச் செய்கிறது. ஆ இந்திர
 னே ! நீ ஒருவனே ! ஐசுவரியத்தலைவனாய் விருப்பதுபோல்
 நானும் தலைவனாய் இருந்தால் எனனை நாடுபவர்கள் பசுக்களுட
 னிருப்பார்கள். கூ. யகருபுருஷர்களே ! வீரனான சூரனுக்கு
 எங்கும் துதிககப்படும 4 சோமனை சந்தோஷத்திற்காக
 அழைத்துச் செல்லவும். க௦. வசுவே இங்கு தோன்றிய
 சோமரசத்தை உன் வயிறு நிறையுமவரை பருகவும், அசச
 மறறவனே ; அதை உனக்கு அளிக்கிறேன்.

கண்டம் கசு.

தேவதை - இந்திரன் ரிஷி - க, உ சூதகக்ஷண், சுருத
 கக்ஷண். ௩ - பாரத்வாஜன். ச சுருதகக்ஷண் ௫, சு - மதுச்சந்
 தர்கள் எ கூ ய - திரிசோகன். அ . வசிஷ்டன்

க. நானுக்கு நன்மை செய்பவனாய் ஆயுதங்களை (சத்
 துருக்களில்) எரிப்பனான சூரியனே ! சிறந்தவனாய் ஐசுவரிய

1 உங்கள்வேலையை 2 வேதமறிந்தவனே 3 நம்முடைய
 மனத்தில் 4 சிறந்த செயலை,

வாஷிப்பவனான வீரனைக் காண நீ ஏறுகிறாய். உ. மேகத்
தைக் கொல்லுபவனே! 1 சூரியனே, இன்று எதுவும் உன்
எதிர் முகமாகி நீ உதயத்தை அடைகிறாய். ஈ. அந்த
(அனைத்தும்) உன் வசத்திலாகும், 2 தூவசம் யதுககளை
தூரதேசத்தினின்று சுபமான கண்களால் சத்திய வழி
யால் அழைத்து வருபவனான காளையான இந்திரன் எங்
களுக்கு நண்பனாகட்டும். ச. இந்திரனே! கருமையான
கருத்துக்கள் எககாலத்திலும் எங்களைச் சுற்றிலும் வேண்
டாம், ரட்சகனான உன் உதவியால் நாங்கள் ஜயிக்கட்டும். ஈ.
எங்கள் உதவிக்கு சந்தோஷமளிப்பவனும் ஜயத்திற்குக்
காரணமாயும் சதாகாலம் ஜயிக்கும் சிறப்புடன் செம்மையாகு
பவனான ஐசுவாயத்தை இந்திரனே! கொண்டு வரவும். கூ.
நாங்கள் பெரிய போரில், சிறிய போரில், இந்திரனை அழைக்கிறோம், அவன் சத்திருக்களில் வசராயுதம் வீசுபவன். எ.
இந்திரன் போர்க்களத்தில் 3 கத்தூரு சம்பந்தமாய்த் தோன்
றிய 4 சோமனைப் 5 பருகுகிறான். அ. தன் வீரியத்தைப்
புலனாகுகிறான், விருப்பங்களை வாஷிப்பவனே! இந்திர
னே! யகருத்தை உனக்கு அளிக்க விருமபும நாம் உன்னை
பெருமையடன் காணஞ்செய்கிறோம். வகவே எங்கள் (தோத
திரத்தை) கவனிக்கவும். கூ. அகனியை எழுச்சியாகக்
தூரிதமாக 6 தாபபையை சீர்படுத்தப்பவர்களின் காளையான
நண்பனான இந்திர(னே) இங்கு எதிர முகமாகவும். டி.
சாவமான எங்கள் 7 துவேஷிகளை தூரத்தவும். துவமசரு
செய்யவும், சத்திருக்களை ஹிம்சிக்கவும், விருப்பமுள்ள
பிரசித்தமான ஐசுவரிய நிலயங்களை எங்களுக்குக் கொண்டு
வரவும்.

1 பரமனே 2 தீய வழியில் செல்லுபவர்களை 3 நல்ல
புருஷன் 4 சிறந்த செயலை 5 தன்னுடையதாக்கிக் கொள்ளு
கிறான் 6 போரைப் பிரிப்பவர்களின் 7 சத்திருக்களை.

கண்டம் கரு.

தேவதை - இந்திரன். ரிஷி - கண்வ கௌரன். தீர்
 சோகன் ட - வத்ஸன் - காண்வன். ச - துதூதி காண்வன்
 டு - மேதாத்தி. சு - சுருதககஷன். ஏ - சியாவாகவன். அ -
 பிராகாத காண்வன். க - வத்ஸன். ய - இரீமீடன்.

க. மருததுககளின் கைகளிலிருக்கும் சாட்டைகளின் சபதஞ்செய்வதானது இவகுதான் என செவியுறுகிறேன், அவர்கள் யுத்தத்தில் விதவிதமான வீரத்தை சேகரிக்கிறார்கள். உ. இந்திரனே எமது இந்த நண்பர்கள் பசுக்களுக்கு புறகளுடன்போல உன்னை 1 சோமபானததோடு விருமபுகிறார்கள். ட. சர்வமான சனங்கள் இந்திரனுடைய கோபத்திற்கு நதிகள் சமுத்திரத்திற்குப்போல் நன்கு² நமஸ்கரிக்கிறார்கள். ச. நாங்கள் காகப்படுவதற்காக தேவர்களின் மகத்தான ரட்சிப்பை யடைய வாஷிப்பவனை உமமை நாடுகிறோம். ரு. 2 பிரமணஸ்பதியே,! 3 ஓளசி ஜனின் மகனை கடசி வந்தன் தேவர்களில் பிரசித்தமாயிருப்பதுபோல சோமனனுசரித்த என்னை பிரகாசமுள்ளவனாகச் செய்யயும். கூ. விருத்திரனைக் கொல்லுவன் ஹவிஷ்களுடனாய் மலர்ந்த மனமுடன் எங்களுக்கு (காப்பவனாகட்டும்.) சத்தூரு சமஹார⁴ இந்திரன் எங்கள் துதியை செவிகொடுக்கட்டும். எ. சவிதாவான சூரியனே! இன்று எங்களுக்கு பிரசைகளோடு ஐசுவரியத்தை உண்டு பண்ணவும், துக்க கரமான தரித்திரத்தை தூரத்திலாக்கவும். அ. நித்திய யௌவனை வன்மையான கழுத்துடன் எப்பொழுதும் வணங்காத அந்த விருஷபன் எங்கே? எந்த பிரா

1 செம்மையான செயல்களோடு 2 வன்மையின் தலைவனே
 3 யோகத்தின் மகனை பிராணன் 4 சக்கரவன்மையுள்ளவன்.

மணன் அவனை பூஜிக்கிறான். கூ. மலைகளின் மேகங்களுடைய கீழ் எல்லையில் நதிகளின் சோககையிலே (சேர்க்கும் நிலயத்தில) அறிவால் அறிஞன் பிறக்கிறான். டி. மனித சமூக (சத்தூருவை) அடக்குபவனாய் தாராளமாயுள்ளவும், மனிதர்களின் நடுவே மேன்மையான மன்னனாயும் நமது துதிகளால் அரசுசிக்கப்படும் இந்திரனை பெருமையுடன் புகழ்வும்.

கண்டம் ககூ.

தேவதை - இந்திரன் ரிஷி - க. சுருதககடின் உ மேதா தீதி டு கோதமன் ச. பரத்வாஜன் டு பிந்து பூதககடின் கூ எ. சுருதககடின் கூககடின் அ வத்சன் காண்வன் கூ. சுனச்சேபன் டு சுனச்சேபன் வாமதேவன்

க. செமமையான முகமுள்ள இந்திரன் பூஜிக்கும் 1 சதகடினின் 2 வால் கோதுமையாடான 3 சோமரசததைப் பருகுகிறான். உ. வெகு பொருள்கள உள்ளவனே! பசுக்கள கன்றுகளுக்காக கதறுவதுபோல உனனை உததேசிதது இந்தத் துதிகள் சபதிககின்றன. டு. இங்கு ஒளி வீசும் சந்திர மண்டலத்திலே புவி சமபநதமான இரவில் மறைநதுள்ள நாமத்தை (ஆதித்திய கிரணககளை) இப்படி அநேக வழிகளால் தெரிநதுகொள்குகிறார்கள. ச. அதிகமாய வர்ஷிககும் இந்திரன் மேக ஸ்தானமான மகத்தான மழை சலத்தை கொண்டுவருங்கால் அவனருகில பூஷணன் (உதவி) யாயிருக்கிறான். டு. ஐசுவரியமுள்ள 4 மருததுககளின் தாயான பசு பெருங் கோத்தியை விரும்பி பாலைப் பொழிக்கிறாள், போஷணை செய்கிறாள். 5 ரதங்களை இழக்க இணைக

1 நல்ல பலமுள்ளவனின், 2 சத்தூருக்களுடனான 3 பிராண ரசத்தை 4 பிராணன்களின் 5 இந்திரியங்களை.

கப்பட்டிருக்கிறார். கூ. மகிழ்ச்சியின் தலைவனே! 1 குதிரைகளால் எங்கள் யகளுத்திறகு துரிதமாய வரவும். குதிரைகளோடு எங்கள் பொழியும் நிலயத்திறகு வரவும்" எ. யகளுத்தில, ஆகாசத்தில, பெருகும் பிரியமுள்ள ஹோதுருக்கள (அவர்களின் அளிப்புகள்) புனிதமாகும் ஸ்னனத்திறகு பலததால இந்திரனை அனுப்புகின்றன. அ. பிதாவின் சத்தியத்தினுடைய (அனுகிரஹஞ செய்யும்) புத்தியை நான கிரகிக்கிறேன். (அதனால்) நான் சூரியனைப் போல பிறப்பேன். கூ. இந்திரனுடன் கீததியான பசுக்களால் நான களிப்புடனாகவேண்டும். எங்கள் ஐசவரியங்கள் வெகு பலமுடனாகுடும். டி. தேவர்களில் 2 ரதாஹயை செல்லுபவனுக்கு சோமனும சூரியனும எல்லாநிலயங்களையுமளிக்கிறார்கள்.

கண்டம் கள்.

தேவதை - இந்திரன் ரிஷி - க ச. சுருதககஷன் உ. வசிஷ்டன் டு. மேதாத்தி பிரியமேதன் டி. இரிமீடன் கூ டி. மதுகீசந்தன் எ. திருசோகன் அ. துசீதன் கூ. சுனச்சேபன்

க. எல்லாம ஜயிக்கும் 3 சதக கிருதுவாயும் வெகு அறிவுடனான மனிதாளுககு ஐசவரியமளிக்கும் இந்திரனை உங்கள் 4 சோமரசத்தைப் பருக கானங்களால் இந்திரனை அழைக்கவும். உ. நண்பர்களே! நீங்கள் 5 பசுநிற குதிரையுள்ளவனான சோம்பானஞ்செய்யும் இந்திரனுக்கு சநதோஷமாகக சிறப்புடன் கானஞ்செய்யவும். டு, இந்திரனே! உன் ஆதமாவை விருமபி உன் நண்பர்களைப்போல நாங்கள்

1 இந்திரியங்கள் வழியாய் 2 ரதத்திற்கு அருகாய். 3 பல நற்செயல்கள் செய்யவன் 4 சீவரசத்தை ஞானத்தை 5 இந்திரியசாதனனான.

இந்தததுதியால் உன்னை நாடுகிறோம். 1 கண்வர்கள் கீதங்களால் துதிசெய்கிறார்கள். ஆனந்த சீலனான இந்திரனுக்கு சோமனைப்பற்றி எங்கள் கானங்கள் பலமுடன் சப்திக்கட்டும். ௫. இந்திரனே உன் நிமித்தம் இந்த சோமன 2 தாபபையில் புனிதமாகப்பட்டிருக்கிறது. இங்கு ஒடிவந்து அதைப் பருகவும். கூ கறப்பவனிடஞ் செல்லும் நல்ல பசுவைப்போல தினந்தோறும் எங்கள் ரட்சிப்பிறகு சுபசெயல்கள் செய்வனை அழைக்கிறோம். எ. விருஷபனே! பொழியப்பட்ட 3 சோமனை உனக்குப்பருகஊறுகிறேன். திருபதியாகவும், ஆனந்தமளிக்கும் சோமனை விசேஷமாய் அடையவும். அ. இந்திரனே! உன் நிமித்தம் விடப்பட்ட சோமன் 4 பாததிரங்களில், பொருள்களிலே இருக்கின்றன. அதைப் பருகவும், நீ (சோமனின்) ஈசனாகிய, கூ. ஒவ்வொரு யாகத்திலும் அவசியத்திலும் ஒவ்வொரு யுத்தத்திலும் அதிக பலமுள்ள இந்திரனை ரட்சிப்பிறகு நண்பனைப்போல் அழைக்கிறோம். ௫. துதிகளை வகிக்கும் நண்பானே! அருகில வரவும். உட்காரவும், இந்திரனைக் குறித்து கானஞ்செய்யவும்.

கண்டம் கஅ.

தேவதை - இந்திரன் . ரிஷி - ச. விசுவாமீதீரன் - உ.
மதுச்சீந்தர்கள் - ௩. சூகீத காண்வன் - ச. பிரியமேதன் -
௫. அ. வாமதேவன் - சூ. கூ. சுருதககஷன் - எ. மேதாத்தி
சு0 பிந்து.

க. ஐசுவரியங்களுடைய பதியே, துதிகளால் விரும்பப்படுபவனே, பலத்தால் இந்த சோமன் புலனாக்கப்பட்ட

1 மேதாவிகள் 2 இருதயத்தில் 3 சாதனத்தை 4 புலன்களில்.

டுள்ளது. 1 இந்த சோமனைத துரிதமாகப் பருகவும். உ. இரதிரன் பெரியவன். பழையவன், வசசிராயுதரூய வெருபல முடனிருக்கட்டும். வானதைப் போல் விரிந்த பலமுள்ள வன். டு. இரதிரனே மேன்மையான கையுள்ளவனே! எங்களுக்கு சபத்ததுடன் நாடத்தகுந்த பறறவேண்டியவைகளை, வலதுகையால் குவிக்கவும். ச. அறிபவனான இரதிரனை சோமனின் பதியை சத்தியத்தின மகனான சதபுருஷர்களின் தலைவனை துதியால் மொழியால் தோத்திரனா செய்வும். ரு. எப்பொழுதும் அபிவிருத்தியாகும் விசித்திர பூஜ்யரூய நண்பனான இரதிரன் எந்த உதவியோடு எந்த அதிசய வன்மையுடனான செயலினால் எங்கனிடத்திறகு வருவான்? கூ. எப்பொழுதும் ஜயிக்கும் எல்லா கானங்களில் இழைக்கப்படும் இரதிரனை நோக்கி நீ ரட்சிப்பு அடைய துரிதமாய்ச் செல்லுகரூய. எ. அறபுதமான இரதிரனின் பிரியமான, பெரும் விருப்பமுடன் ஐசவரியமளிப்பவனான சபையின் தலைவனை அறிவிறகாக துதிசெய்கிறேன். அ. எதனால் 2 வியஸ்வனை துரிதமாக்குகரூயோ சோதியுலகத்தின கீழ் உள்ள அந்த வழிகள் எல்லாம், இன்னம் எல்லாசகமும எங்கள் சபத்ததை செவியுறட்டும். கூ. சதக்கிருதுவே, நூறுசெயல்கள் செய்பவனே, இரதிரனே (தேக மன ஆதம்) உணவை பலத்தை சுபமானவறறை எங்களுக்குக் கொண்டுவரவும். ஏனெனில் நீ எங்கனின் நன்மையை நாடுபவன். டி. இதோ சோமரசம், இதன் 3 ரசத்தை சுவயமாய் தேஜசுள்ள மருத்துக்களும் அசுவினிகளும் பருகுகிரர்கள்.

கண்டம் ககூ.

தேவதை - இந்திரன். ரிஷி - க. இந்திர மாதரீகள் - உ.
 கோதை - டு. தத்யங்காதரீவணன் - ச பிரஸ்கண்வன் - டு.
 கோதமன் சு. மதுச்சந்தரீகள் - ஏ. வாமதேவரீகள் - அ.
 வத்ஸன் - க. கனச்சேபன் - டி. வாதாயன உல்வன்.

க. சபமான வீரத்தை ஜயிததுக கொண்டு, அலைந
 தவாகளாய செயல ஆனமாககள இந்திரனுக்குச சமீபமா
 கிறார்கள். உ. தேவாகளே! உங்களை விஷயத்தில் எப்பொ
 முதும நாங்கள் ஹிமசிப்பதில்லை. பிடிவாதமுடனும் எப
 பொழுதுமாகிறதில்லை. மந்திரம் ஆகளை போல அனு
 சரிப்போம். டு. தோஷத்தை துரத்தும் சவிதா வந்துள
 ளாள். 1 அதாவமகளை பெரிய தோத்திரத்தை காண்டு
 செய்யவும் சோதிமயமான தோத்திரத்தை செய்யவும்.
 சவிதாவான தேவரைத் துதிசெய்யவும். ச. எங்களால்
 பார்க்கப்படும் பிரியையான வெகு பூவமான சோதியுலகத்தி
 னின்று உஷையானவள பிரகாசஞ் செய்கிறாள். உயரிய 2
 அசுவனிகளே! உங்களை துதியை துதிகுகிறேன். டு. பிரதி
 கூலமற்ற இந்திரன் 3 ததீசியின எனபுகளால் கூகூ, விருத்தி
 ராகளைக் கொல்லுகிறான். சு. இந்திரனே! எங்கள் செயல
 களில் வரவும். சர்வமான சோமரச ஞுபமான சததுககளால்
 உன்னை திருபதியாகுகுகிறோம். பலத்தால் பெரியவனாகி
 சததுருக்களினின்று டீ காப்பவன். ஏ. விருத்திரனைக்
 கொல்லுபவனே, எங்கள் அருகே துரிதமாய வரவும். இந்தி
 ரனே! மகத்தான டீ மேன்மையான இரடசைகளால் எங்கள்
 சமீபம் வரவும். அ. 4 சாமத்தைப்போல சகத்தையும் வா
 னத்தையும் இந்திரன் கொண்டுவருங்கால் அந்த இந்திர

1 அமுதமகளை 2 பிராண அபானங்களே 3 சூரியரசியீ
 களால் 4 சுவாதீனமாய்.

னுடைய பலமானது பிரகாசிக்கின்றது. கூ. இந்த சோமன் உன்னுடையதே. புறவானது தன பதனியை அடைவதுபோல அப்படியே எங்கள் மொழிகளை அடைகிறாய். டி. சுகமளிப்பதாய் நோய் நீக்குபவனாய் வாயுவானது எங்களுடைய இருதயத்திற்கு ஒளவுத்ததை வரச்செய்யடும். எங்கள் வாழ்நாட்களை நீடிக்கடும்.

கண்டம் ௨௦.

தேவதை - இந்திரன், ரிஷி - ச - கண்வன் ௨, ௩, ௬ - வத்ஸன். ச - சுருதகக்ஷன். ௫ மதுச் சந்திரிகள். கூ - வாம தேவன். எ - இரிமீடன் ௮ - வாருணி சத்திய தீருகி.

க. பெருமையான ஞானமுள்ள வருணன் மிதரன் அராயமான தேவர்கள்¹ எவனை இரட்சிக்கிறார்களோ அவன் எப்பொழுதும் இமசிக்கப்படுவதில்லை. ௨. புராதனத்துடைய எங்கள் விருப்பம்போல குதிரைகளில் பசுக்களில் ஐசுவரியங்களில் எங்கள் ஐசுவரியப் பிரபுக்களுக்கு அளிக்கவும். ௩. இந்திரனே! சத்தியத்தை விருத்தி செய்வதான இந்த² பசுக்கள்³ நெய்யையும்⁴ பால் கூட்டத்தையும் மளிக்கிறார்கள். ச. வெகு சததுருக்களைக் கொல்லுவவனை பலாக்களால் துதிக்கப்படுவனே! பாலை நாடும் ஆதம் விருப்பத்தின் அறிவோடு ஒவ்வொரு சோமனிலும் நீ வரவேண்டும். ௫. ஐசுவரியத்தில் வசிக் கும சரஸ்வதி புனிதரு செய்யும் வெகு பலமுள்ளவளாய் ஐசுவரிய நிமித்தங்களால் எங்களின் யகருத்தை விரும பட்டும். கூ. ⁵ நாஹுஷாக்களில் எவன் இந்த இந்திரனை

1 சத புருஷர்கள் 2 பிரசைசன் 3 ஒளியையும் உரத்தையும் 4 இனியச் செயல்களை, 5 மனிதர்களில்

சோமனால் திருபதி செய்கிறானே அவன் எங்களுக்கு ஐசுவரியங்களைக் கொண்டு வருவான். எ. இந்திரனே! நீ வரவும், உன் நிமித்தம் 1 சோமனைப் பொழிந்துளோம். இந்த சோமனைப் பருகவும், என் இந்த 2 தர்ப்பையிலே உட்காரவும். அ. மூவர்களான மித்திரன் அர்யமான் வருணனுடைய சோதியான எதிர்க்க முடியாத மேன்மையான காப்பு எங்களுக்காகட்டும். கூ. வெகு பொருள் உள்ளவனே 3 பசுமையான 4 குதிரையின் சாரதியே! வழி விளக்குபவனான உன்னைப்போலுள்ள உன்னையே பறறியுள்ளோம்.

கண்டம் உக.

தேவதை - இந்திரன் ரிஷி - க - பிரகாதன் உ - விசுவாமித்திரன். டு க0 - வாமதேவன் ச, சு - சுருத ககஷன் டு - மதுச் சந்தர்கள் எ - கிருத்ஸமதன். அ, கூ - பரத்வாஜன்.

க. உன்னை சோம பானங்கள் உததம் உறசாகத்தூட னாகக்கட்டும், வசசிராயுதமுள்ளவனே! ஐசுவரியத்தை அளிக்கவும். அறிவின் பகைவனை தூரத்தவும். உ. மொழியால் பறறப்படுபவனே. எங்கள் சோமனைப் பருகவும். இந்திரனே நீ சோமதாரைகளால் நனைந்துள்ளாய். உன் அளிப்பு கீர்த்தியுள்ளதாகட்டும். டு. இந்திரன் எப்பொழுதும் உங்களுக்கு நன்மையைச் செய்ய விரும்புகிறான். உங்களைப் பிரீதியுடன் பாதுகாக்கிறான். தேவ வீரனான இந்திரன் தடுக்கப்படுவதில்லை. ச. நதிகள் சமுத்திரத்தில் செல்லுவதுபோல் சலதுளிகள் உன்னைப் பிரவேசிக்கட்டும். ஒரு

1 ஞானத்தை 2 நிலயத்தில் 3 பொன்னான 4 புலனின்.

வனும் உனக்கு ¹ மிகுதியாவதில்லை. ௫. உதகானஞ் செய் பவர்கள் இந்திரனை பெரிய துதியோடு துதிசெய்கிறார்கள். ஹோதாக்கள் உகத மந்திரங்களால், யஜுரான மொழிகளால் புகழ்கிறார்கள். கூ. இந்திரன் மகத்தான ஐசுவரியத்தை எங்கள் உதவிக்கு அளிக்கட்டும். பலவானான இந்திரன் பலத்தை அளிக்கட்டும். எ. இந்திரன் மகத்தான பயத்தை துரிதமாய் தூரத்தில் தூரத்துகிறான். ஏனெனில் அவன் திரமாயிருந்து எதையும் பாப்பவனாகும். அ. பசுக்கள் கன்றுகளுக்குப் போல துதிகளால் பறப்பப்டும் இந்திரனே! சோமனைத் தோற்றுவிக்குங்கால உன்னை இககானங்கள் அடைகின்றன. கூ. இந்திரனை பூஷணனை துரிதமாக நாங்கள் நடபிறகு பல முடனாவதற்கு அழைப்போம். டி விருத்திரனைக் கொல்லுபவனே இந்திரனே உன்னைவிடப் பெரியவா ஒரு வருமில்லை. துதிக்கத் தகுந்தவருமில்லை. உன்னைப்போலுள்ளவனுமில்லை.

கண்டம் ௨௨.

தேவதை - இந்திரன். ரிஷி - க - ச திரிசோகன்'௨ - மதுச்சந்தீர்கள் ௩ - வத்ஸன் ௫ - சுககஷன் ௬ ௬ வாம தேவன் ஏ-விசுவாமீத்திரன் ௮ . கோஷி'௮க்த யசுவ துக்கீதீனர்கள் ௯ சுருதககஷன்.

க. உங்கள் சனங்களின் தலைவராய் பசுக் கூட்டமான பலத்தை அளிக்ரும சமானமான அவனை பெருமையுடன் காணுசெய்கிறேன். உ. விருஷபனை பதியான இந்திரனே துதிகள் உன் பொருட்டு ஒடிப் பாய்கின்றன. ஒரே எண்ணத்தோடு நமஸ்கரிக்கின்றன. ௩. அாயமான், இழி

¹ உனக்குப் பெரியவன் வேறு எவனுமில்லை,

வற்ற மருதன் மித்திரன் எவனைக காப்பாற்றுகிறானே அவன் நலவழி யுள்ளவனாவான். ச. இரதிரனே! நாங்கள் விருமபும திடமாய நிலையான மேகங்களில மறைநதுள்ள ஐசுவரியத்தை எங்களுக்காக கொண்டு வரவும். ஞ. சிறப்பான விருத்திரனைக் கொல்லுவவனான பலவானாய மனிதர்களின் தலைவனை மகததான ஐசுவரியத்திற்கு நாடுகிறேன். கூ. வீரனே 1 இரதிரனே! உன் கீததியைச் செவியுற அடைவதற்கான வழியை யடையலாமோ! உன்னைப்போலுள்ள புரம ஸ்தானத்தில் அடைவதற்கான வழியை அணுகலாமோ? எ. இரதிரனே! தானயத்தோடு தயிருடன பிண்டங்களுடன் தோத்திரங்களைாடு எங்களின் சோமனை காலை யில் அடையவும். அ. எல்லா சததுருக்களை நீ ஜயித்த பொழுது இரதிரனே 2 நமசிசியின் தலையை சலநுரையால் சேதனஞ் செய்கிறாய். கூ ஐசுவரியங்களின் தலைவனே! உன் பொருட்டு இதோ காணப்படும் சோமமானங்கள். இனி பொழியப்படுபவைகளும். அவைகளை அனுபவிக்கவும். ட. நானுவித ஐசுவரிய முள்ளவனே! இரதிரனே சோமன்கள் பொழியப்படுகின்றன. 3 தாபகங்களும் தீட்டப்பட்டிருக்கின்றன. தோத்திரிப்பவர்களுக்கு இன்பமளிக்கவும்.

கண்டம் ௨௩.

தேவதை - இந்நீரன் க - கனச்சேபன் ௨ - சுருதக் கஷன், ௩-நீரிசோகன் ச கூ - மேதாத்தி, ௫ - கோதமன் கூ - பிரமாத்தி ௭-விஸ்வாமித்திரன், ஜமதக்னி ௮-பிரஸ்கண்வன்.

க. நாங்கள் பலத்தை நாடிக் கொண்டு பலிசயல்களுடனாய் பெருமையுடனான உங்கள் இரதிரனை கிணறறைப

1 பெருமையுடனானவனே. 2 அரக்கன் பிடிவாதமுள்ளவன் 3 ஆயுதங்களும்

போல சோம துளிகளால் எங்கும் நிரப்புகிறோம். உ. இந் திரனே! அந்த உலகத்தினின்றும் நான்கு ஆயிரம் வன்மை களுடனான ஐசுவரியங்களோடு எங்களிடம் வரவும். ௩. ஜன்மமான இந்திரன் சரக கூடான சோதியைப் பற்றி உக் கிரர்கள் உயாந்த வீரர்களாயர் (எங்கே) என தாயை வினவு கிறான். ச. நீண்ட கைகளுள்ளவனை காப்படைய, 1 சாதக ஐசுவரியத்தை செய்பவனுமான பெரிய கானஞ்செய்பவனை டாசிப்பிறகாக அழைப்போம். ௩. மித்திரன் வருணன் உததமநிலை அறிந்த சத்திய கண்களால் அழைத்துச் செல் லுகிறான். தேவர்களுடன் சமானப் பரிதியுடனான அர்ய மாணும் எங்களை அழைத்துச் செல்லுகிறான். ௬. தூரத்தி லிருந்தும் இங்கு சம்பிம இருப்பது போல சிகப்பான அருணை பிரகாசமாகிறான். எல்லாபக்கங்களிலும் 'சோதி யை பரப்புகிறான். எ. சுப செயல்களுடனான மித்திரவருணர் களே எங்கள் பசுநிவாச நிலயத்திலும் மூன்று உலகங்களி லும் நன்றாகப் பொழியவும். அ. பசுக்கள் முழங்காலாழம் நடக்க எங்கள் யகளுத்தில் உன்பிரசித்தமான வாககை விளக் கும் மருததுக்கள், மழை லட்சண சலம் மகிழ்ச்சியாவது போல, விஸ்தாரமாகின்றன. விஷ்ணுவானவா இந்த உலகத் தை உததேசித்து தூரமாய் நடக்கிறார். ௬. மூன்று அடி களால் தனபாதத்தை வைக்கிறார். இவா தூளியுடனான பாதத்தில் அனைத்தும் ஒன்று சேர்கிறது.

கண்டம் ௨௪.

தேவதை - இந்திரன். ரிஷி - க. எ. அ. மேதாத்தி - ௨.
 வாமதேவன் - டு. இ. மேதாத்தி பிரியமேதி - ச. விசுவா
 மத்திரன் சு. கௌதீஸ் துர்மத்திரன் - க. விசுவாமத்திரன்
 காதினோபீபதன் உதலன் - ய. சுருதககஷன்.

க. கோபமுடன் அளிப்பவனைக் கடந்து செல்லவும். சோமன் பொழிபவனை அருகில வரத்தூண்டவும். அவன யகளுத்தில், அளிக்கப்படும் சோமனைப் பருகவும். ௨. மகத தான மேன்மையுடனான மதியுள்ள தேவாக்கு எந்த மொழி சொல்லப்படுகிறதோ அந்த இதுவே அவனை அபிவிருத்தி செய்கின்றது. ௩. தோத்திரன் செய்யாதவாக்குடைய ஐசுவரியம் சிறந்த ஆயுதங்களை அறிவதில்லை. கானஞ்செய்யும் சாமனையும் அறிவதில்லை. ச. பலத்தின நடுவே பலத்தின் புருஷனான இந்திரன் குதிரைகளால் சுமக்கப்பட்டு ஆயுதங்களால் சோமனின் நண்பரைய அதிக இன்பமுள்ள வரையிருக்கிறான். ௪. இந்திரனே! எங்கள் சோமனை எண்ணிவரவும், இளமவனிதையுடனான விருத்தனைப்போல கோபமுடனாக வேண்டாம். ௫. எப்பொழுது வசவே என் தோத்திரத்தைக் கிரகிப்பாய்? 1 நதியானது தாரையாகக் கொண்டு வரட்டும். பிராணன தூண்டுமரசம் தயாராயிருக்கின்றது. ௬. இந்திரனே! பிராமணனின் ஐசுவரியத்தினின்று ருதுககளை அனுசரித்த பின்னா, சோமனைப் பருகவும். உன் நட்பு எவ்வாறு காமமுடியாதது. ௭. தோத்திரங்களை விருமபும இந்திரனே! உன் துதியை நாங்கள் துதிசெய்கிறோம். சோமபான இந்திரனே எங்களைத் துரிதமாக்கவும். ௮. இந்திரனே! ஒவ்வொரு 2 ஐக்கியத்திலும் எங்களுடைய

தேகங்களில் திடத்தை அளிக்கவும். 1 உக்கிரனே எப்பொழுது
 தும சததுருக்களை ஜயிக்கும் சகதியை யளிக்கவும். ௨.
 வன்னில நீ வீர புருஷனின் நண்பனாகும். நீ சூரனாயும்
 சிவீஸ்பாலுமிருக்கிறாய். எங்களுக்கு உன் மனம் ஜயமுட
 னாகட்டும்.

கண்டம் ௨௫.

தேவதை - க - அ, க௦, இந்திரன் க - மருத்துக்கள்.
 ரிஷி - க, சு, கூ வசீஷ்டன். ௨ - பரத்வாஜன். ௩ - பால
 கீல்யர்கள். ௪ - நோதர்கள் ௫ - கல்ப்பிரகாதன் ௭ -
 மேதாசிதி. ௮ பர்கள் ௧௦ - பிரகாதகாண்வன்.

சூரனே இந்திரனே சகதின் ராசனா 2 திரப்
 பொருள்களின் தலைவனான அனைத்தையும் காண்பவனான
 உன்னை கறககாத பசுக்களைப்போல பலமுடன் அழைக்கி
 றோம். ௨. துதி செய்யும் நாங்கள் பலம் பொருளின்
 பொருட்டு இந்திரனே! உன்னையே அழைக்கிறோம். சிறந்த
 புருஷனான உன்னை மனிதர்கள் விருத்திருனைக கொல்லும்
 (சமயத்தில) அழைக்கிறார்கள். குதிரைப் பந்தயத்திலும்
 அழைக்கிறார்கள். ௩. ஐசுவரியங்களின் அகிபதியான
 மகவானான இந்திரன் துதிப்பவர்களான எங்களுக்கு ஆயிர
 மான ஐசுவரியங்களால் உதவி செய்கிறான். நாங்கள் அறி
 யும் உங்களுக்கு சபமான செலவமுடனான இந்திரனை உத
 தேசுதது உததமமான காணஞ்செயவேன். ௪. எதிர்ப
 பைத தடுப்பவனாய் புனிதமான சோமனால் பேரானந்தமா
 கும் உங்கள் சமபந்தமான 3 இந்திரனை எங்களுடைய துணிக
 ளால் கொட்டில்களில் பசுக்கள் (கன்றுகளை நோக்கிக) கதறு

1 கோபனே, 2 நிலை 3 பலத்தை

வதுபோல் அழைக்கிறோம். ௩. உங்களுக்கு ஐசுவரியததைக் காணும் பாக்களின் போஷகனான இந்திரனை அவசரததுடன் ரட்சிப்பதற்கு சோமனோடும் யகருததில் போரில் பெரிய முயற்சியுடனான பெரியகானமுடனான இந்திரனை நாங்கள் அழைக்கிறோம்.

௬. துரிதமான புருஷன் மகத்தான அறிவால் நட்டின் பலத்தை அடைவான். பலமுறை அழைக்கப்படும் உங்கள் இந்திரனை துதியால் தாரு மரககடையை கருமான் வீண்ப்பதுபோல் துதியால் வீணககிறேன். ௭. ரசமான சோமனை இந்திரனே எங்கள் பசுபால் சம்பந்தங்களால் பருகவும். மகிழ்வுடனாகவும். யகருததில் வியாபதமாய பநதுவாய எங்கள் அபிவிருத்திககு போத முடனாகவும். உன் அறிவுகள் எங்களைக காப்பாற்றட்டும. அ. இந்திரனே! நீயே வரவும். எங்களை ஐசுவரியமுடனாக பொருளை நீ அளிப்பவனாகும். ஐசுவரியமளிககு இந்திரனே! பசுக்களை விருமபும எமககு வாஷிக்கவும். நிரப்பவும். குதிரைகளை அடைய வாஷிக்கவும். ௬. மருததுககளே வசிஷ்டர் உங்கள் நடுவில் மிகத தாமுநதவனையும் விட்டு விடுவதில்லை. பொழியப்பட்ட சோமனருகே இன்று சோமனை விருமபுபவர்களான மருததுககளான அனைவரும் ஒருமையுடன் பருகட்டும. ௮. நண்பர்களே! வேறு எவரையும் துதி செய்யவேண்டாம. 1 அதனால் உபத்திரவமன்னியிலாவீர்கள். சோமனில் விருப்பத்தை வாஷிக்கும் இந்திரனையே துதிக்கவும். உங்கள் கானங்களை அடிக்கடிக்க கூறவும்.

கண்டம் உகூ.

தேவதை - இந்திரன். ரிஷி - க - ஆங்கிரஸன் புருஷன்
 மா உ, ட - மேதாத்தி மேத்யாத்தி ச - விசுவாமித்திரன்
 கு-கௌதமன் சு-நீருமேதபுருமேதர்கள் எ, அ, கூ - மேத்
 யாதி. க0 - தேவாத்தி-காண்வன்.

எவன செயல் செயபவனாய சதாகாலம் வளாகிறுனெ
 அவனை ஒருவனும் (இனபச) செயலால் அடைவதில்லை.
 எல்லாராலும் துதிககப்படுவனாயும் மகானாயும் பலததால்
 அன்னியர்களால் எதிககப்படாதவனாய சததுருவைசிதைப
 பவனாயுள்ள இரதிரனை (இன்பமளிககும்) யகளுங்களால் ஒரு
 வனும் அடைவதில்லை. உ. துண்டம் துண்டமானதை
 நன்றாயச சோககும் ஐசுவரியனை இரதிரன் கழ்ததில்
 சேதனமாககுவதற்கு முன்னரே வளையாமல் துண்டமான
 தை மறுபடியும் இணைக்கிறான். ட.உன பொன ரதததிறகு
 ஆயிரம் நூறான குதிரைகள் இணைக்கப்பட்டுள்ளன. பிர
 மததால் பூட்டப்பட்டு நீண்ட ரோமங்களுடனான குதிரை
 கள் சோமனைப் பருக உனனை சுமநதுவரட்டும. ச. இரதி
 ரனை மகிழ்ச்சியுடன் மயில் ரோமங்களுடனான குதிரை
 களோடு இங்குவரவும், பாலவனததைத் தாண்டும யாததிரி
 கைளைப்போல தூரிதமாக வேடாகள் படசியை தடுப்பது
 போல ஒருவரும் உன வழியைத் தடுக்கவேண்டாம. டு.
 பலமுள்ளவனே! ஒளியுடனான நீ மனிதர்களை ஆசீர்வதிக்க
 கிறாய. ஐசுவரியவனான இரதிரனை! உனனைத் தவிர சுக
 மளிப்பவன வேறு ஒருவருமில்லை. (ஆதலால்) என்மொழி
 களை உசசரிக்கிறேன். கூ. இரதிரனை! பலததின் பாது
 1 காப்பரே! சோமனைப்போலான நீ கீர்த்தியுடன் மனிதர்

களின் ஜயிக்கமுடியாத சீமானான நீயே, எதிர்க்க முடியாத சததுருக்களை அழிக்கிறாய். எ. தேவதோததிரத்திறகு இந்திரனான உன்னை தேவர்களில அழைக்கிறோம். யகளுத்திலே உன்னை அழைக்கிறோம். போரிலும் அழைக்கிறோம் ஐசுவரியத்தை ஜயிக்கவும் இந்திரனை அழைக்கிறோம். அ. வெகு ஐசுவரியமுள்ளவனே, என இந்த மொழிகள் உன்னை என மனதில் பெருக்கடும். அகனியின் நிறத்தோடு விதவான்கள துதிகளால உன்னைத் தோததிரஞ் செய்கிறா கா. கூ. இந்த பிரசித்தமான மது நிறைந்த சஸ்திர வடிவமான மொழிகள் உனக்கு எழுச்சியாகின்றன. சதா காலம் ஜயித்து பலத்தைப் புலனாகும் ரதங்களைப் போல குதிரைகளைப் போல அழியாத உதவியுடன் ஐசுவரியத்தை அளிக்கவும். டி. சிங்கமானது தாகமாகுங் கால ஜலத்தினால் சம்பூணமான ஏரியை யடைவதுபோல காலையிலும் மாலையிலும் அல்லது புகுகளு சமயத்தில் எங்களைத் துரிதமாக அணுகவும். கணவாகளோடு நன்றாய்ப் பருகவும்.

கண்டம் ௨௭.

தேவதை - க, உ, ச - ௧0-ஓந்திரன். ௩ - ஆத்தீயர் கள். ரிஷி - க - பர்கர். ௨-ரேப காசியபன் ௩ ஜம தகன் ச, கூ, மேதாத்தீ. ௩, கூ, நீருமேதபுருமேதர்கள். ௭-வசிஷ்டன். ௮, ரேபன் ௧0, பரத்வாஜன்.

செயல்களின் சீமானான இந்திரனே, எல்லா ரட்சனைகளால உதவி செய்யவும். சூரனே ஐசுவாயத்தைப் போல் கீததியுடன் பொருளைக் காண்பவனான உன்னை அனுசரிக்கிறோம். உ. இந்திரனே! சாவமான எந்த ஐசுவரியங்களை அகராகளிடமிருந்து கொண்டுவருகிறாயோ ஐசுவரியனே அந் தப் பொருள்களின் தானத்தால் தோததிரஞ் செய்பவர்களை

தலையோங்கச செய்யவும். செமமையாக்கப்பட்ட 1 தர்ப்பையோடு கூடினவர்களையும் அபிவிருத்தி செய்யவும். ௩. புனித நிலயனே மித்திரனுக்கும அயமாணுக்கும் சேவாஹமாய சந்தசுடனான துதியை காணரு செய்யவும். வருணனுக்கும ராஜாகளிலும் காணரு செய்யவும். ச. சோமனை முதலில பருக இரத்திரனே மனிதாகள துதிகளால உன்னைத் தூண்டுகிறார்கள். ஒருமையுடனான ரிபுககள ஒருமையான மொழியை காணரு செய்கிறார்கள். ருத்திராகள பழையவனை* உன்னையே காணரு செய்வார்கள். ௩. மருத்தகுகளே, மகத்தான இரத்திரனுக்கு பிரமத்தை காணரு செய்யவும், சத பாவம் எனனும் ஆபுத்ததால் நூறு செயல்கள செய்பவன் விருத்திரனைக் கொல்லுபவன், சத்தருவைக் கொல்லடும்.

௬. எதனால சத்தியம் விருத்தி செய்யும் தேவர்கள தேவாக்கு எப்பொழுதும் எழுச்சியாயுள்ள ஒளியை செய்கிறார்களோ 2 மிதமாயப பேசுபவர்களே! விருத்திரனைக் கொல்லும் அந்த ஒளியான சாமனை இரத்திரனுக்கு காணரு செய்யவும். எ. தந்தை மகனுக்கு ஐசுவரியத்தை, அளிப்பது போல் இரத்திரனே எங்களுக்கு செயலை செய்யும் சக்தியை யளிக்கவும். நலவழி காட்டவும், யகருத்தில அதிகமாய் அழைக்கப்படுபவனே! நாங்கள் (நீண்ட காலம்) வசித்து சோதியைக் காணவேண்டும். அ. இரத்திரனே எங்களை விட்டுவிட வேண்டாம். யகருத்தில எங்களுடனிருக்கவும். ஏனெனில நீயே எங்களைப் பாதுகாப்பவன். நீ எனனுடைய பந்துவாகும். என்னை விட்டுவிடாதே. ௬. பொழியப்பட்ட சோமனோடு 3 தர்ப்பை நன்கமைந்தவர்களான நாங்கள் சலத்தைப்போல உமமைச சூழ்கிறோம்.

தேகத்தோடு 2 பிராணனை அறிபவர்களே 3 உணர்வு

புனிதத்தின் பெருக்கில் உன்னைத் துதிப்பவர்கள் சுறறி
லும சூழ்கிறார்கள். ௮. இந்திரனே¹ நாஹுஷாகளிலுள்
பலததையும் ஐசுவரியததையும் ஐரதாவது சனங்கரிட
முள்ள ஒளியுடனான எல்லா சோதியையும் மகததான சகல
மான சகதியையும் துரிதமாய் அளிக்கவும்.

கண்டம் ௨௮

தேவதை இந்திரன் - ரிஷி - க மேதாத்தி ௨ ரோபன் -
௩. வத்ஸன் ச பரத்வாஜன ௫. நீருமேதன் சு புருஷன்மா
எ. நீருமேதபுருமேதர்கள் ௮. வசிஷ்டன ௯ மேதாத்தி
மேத்யாத்திகள் ௯. கல்

க. உசகிரனே, உண்மையாய நீ விருப்பததை யளிப்ப
வன். மாடுபோல முட்டிக சென்று எங்களைக் காப்பவனே!
விருஷபததைப் போல் பூஜிக்கப்படுகிறாய். தூரததில்
விருப்பததை வாஷிப்பவன் போல சமீபத்திலும்² மாடு
போல நீ மேன்மை யானவன். ௨. சததுருவைக் கொல
லும் சகதியுள்ளவனே! தூரத்திலிருந்தாலும் அல்லது
விருத்திரனைக் கொல்லுவனான நீ அருகிலிருந்தாலும் இந
திரனே! சுவாகரு செல்லுங் கானங்களால் சோமன் பொழி
பவா ரோமங்களுடனான குதிரைகளோடான உன்னை
அழைக்கிறார். ௩. சோமனுடைய மகிழ்ச்சியிலே ஹிதத
திறகு சூராய் பெயருள்ளவரைய ஞானியாய் யுள்ளவனுக்குத்
துதிசெய்யவும். சகதியுள்ள இந்திரனுக்கு மகததானவ
னுக்கு துதிகளால் கானததால் துதிக் கப்படும்வரை துதி
செய்யவும். ச. இந்திரனே! மூன்றுவித பூமியை மூன்று
ருதுக்களுடனாயுள்ளதை எங்கள் நனமைக்கு அளிக்கவும்.

1 மனிதர்களிடமுள்ள 2 மாடுபோல பலமுள்ளவனாகி

எங்களிலும் எங்கள் ஐசுவரிய தலைவர்களிலும், வசிக்கும் நிலயத்தை அளிக்கவும். சததுருவால பிரேரிககப்பட ஆயுதத்தை தனிமையாகவும். ௫. கிரணங்கள் சூரியனை நாடுவதுபோல இந்திரனிலிருந்து எல்லா பொருள்களையும் (நாடி) அனுபவிககவும். சன்னமான சீவர்களுக்கு பிதா பாகத்தைப் போல ஐசுவரியங்களை திடமுடன் தியானம் செய்கிறோம். ௬. தீரககாயுசுள்ளவனே, தேவ சுபாவமற்ற மனிதன் இந்த உணவை, சாவமான உணவை அடைவ தில்லை. இந்திரனின் குதிரைகளை இணைக்கிறவனுக்கு 1 ஏதசனே! அவன் தன் குதிரைகளை இணைக்கிறான். ௭. ஒவ்வொரு யுத்தத்திலும் இணைக்கப்பட வேண்டிய இந்திரனை அணுகவும். விருத்திரனைக் கொல்லுபவனே! பிரமங்களை யகளுங்களை அலங்கரிக்கவும். பரம ஜயனை துதியால் தெளிபவனே துதிகளை அலங்கரிக்கவும். ௮. அதமமான பொருள் உன்னுடையது. நீயே நடுவைப் போஷனை செய்கிறாய். எல்லாப் பொருள்களையும் நீயே அரசுபுரிகிறாய். பசுக்களின் போர்களிலும் ஒருவரும் உன்னை எதிர்ப்பதில்லை. ௯. இந்திரனே! நீ எங்கே? எங்கு சென்றுள்ளாய், வெகு நிலயங்களில் உன் மனம் சஞ்சரிககின்ற தது. யுத்தகுசலனே, புரந்தரனே வரவும். காயத்திரிகள் கானளு செய்கின்றன. 10. நேற்று நாங்கள் வசசிரயுகதனுள் இந்திரனை பருகச செய்தோம். இன்று யகளுத்தில பொழி யப்பட்ட சோமனைக் கொண்டு வரவும். செவி கொடுக்கத் தயாராகவும்.

கண்டம் 2௯.

தேவதை - க - டு. ௫ - அ. ய இந்திரன், கூ, இந்திராக்னி - ச சூரியன் ரிஷி - க, சு. புருஷன்மா - உ. பர்கள் - டு. இரீ மீடி. ச, ஜமதக்னி. - ௫. ஏ, தேவாத்தி. அ, வசிஷ்டன். - கூ, பரத்வாஜன் ௧0 வாலகீல்யர்கள்

க. விருத்திரனைக் கொல்லுவவனாய் சாவமான சேனைகளின் தலைவனாய் சிறந்தவனாயுள்ளவனை துதிக்கிறேன். அவன் மனிதர்களின் இராஜாவாய் ரதங்களால் தடையன்னியில செல்லுகிறான். உ. இந்திரனை! ஹிமசை செய்பவர்களிடமிருந்து பயப்படும் எங்களுக்கு அபயத்தை அளிக்கவும். மகவானே உதவிசெய்யவும் உனரடையை அடைய நாங்கள் அசமநிற்க, துவேஷிகளையும் ஹிமசை செய்பவர்களையும் தூரத்தவும். 1 கிரகபதியே! நீ நிலையான ஆதாரஸ்தம்பமாகும். டு. நீ 2 சோமயாகளின் கவசமாகும். 3 சோம துளிகள் வெகு அசுரபுரிகளை உடைக்கிறார்கள். இந்திரன் முனிகளின் நண்பனாகட்டும். ச. இந்திரனை சூரியனே! நீ மகானாயிருக்கிறாய் உண்மை தான். அதிதி மகனே! நீ பெரியவன். உன் மகிமையின் மேனமை புகழப்படுகிறது. உன் பெருமையால் நீ மகானாயிருக்கிறாய். இந்திரனே! ௫. உன் நண்பன் சுபமானவடிவமுள்ளவனாய் ரதங்கள் குதிரைகள் பசுக்களில் ஐசுவரியமுள்ளவனாய் பலத்தை அளிக்ரும் சகதியோடு ஒருமையுடனுகிறான். (இன்னம்) சந்தோஷ துதிகளோடு சந்திரர்களோடு சபையைசேகிறான். கூ. இந்திரனே! நூறு சோதியுலகங்களும் நூறு சகத்தின் உலகங்களும் உன்னுடைய பிரகாசத்தை அடைவதில்லை. வசசிராயுதனே! ஆயிரமான சூரியர்களும் வானமும் பூமியும்

1 குடும்பத்தலைவனே! 2 சோம சம்பந்தமானவர்களின்

3 அறிவு நிறைபவர்கள்

பூர்வத்தில் உனனை வியாபதமாவதில்லை, உனக்கு நிகராவ தில்லை. எ. இரதிரனே கிழக்கு மேற்கு வடக்கு தெற்கி லுள்ள மனிதர்களால் அழைக்கப்பட்டபோதிலும் ¹ அனு வினுடைய வெகு மனிதர்களால் பிரேரிககப் படுகிறது. ² தூர்வசனோடு மனிதர்களால் தூண்டப்படுகிறது. அ. வசுவே இரதிரனே உனனை எந்த மனிதன் எதிர்ப்பான்? மகவானே உன் சிரததையோடு திட்டமான தினத்தில் பலமுள்ளவன் ஐசுவரியத்தை ஜயிப்பான். கூ. இரதிரனே அக்கினியே பாதமறற இந்த உஷை பாதங்களோடு பிரஜைகளுக்கு வருகிறாள். சிரசை அவள் நீளமுடனாகி நாக்கினால் சபதித்துக் கொண்டு செல்லுபவளாய் ³ முப்பது அடி கீழே செல்லுகிறாள். டி. இரதிரனே எங்கள் சமீபம் வெகு பல அறிவோடான ரட்சைகளோடு வரவும். சக - முள்ளவனே சுகம் நிறைந்து எங்களிடம் வரவும், நல்ல பந துவே நல்ல பநதுக்களுடன் எங்களிடம் வரவும்.

கண்டம் ௩௦.

தேவதை, க - ச, எ - க௦, இந்திரன். ௩, வருணன். ரிஷி - க நீருமேதன். உ, னு, வசிஷ்டன். ச - பரத்வாஜன். ௩ பருச் சேபன் சு - வாமதேவன். எ - மேத்யாதீதி. அ, பரீகன் கூ, டி - மேதாதீதி மேத்யாதீதி

நீங்கள் மூப்பறறு எதிர்ப்பவரைய எதிர்ப்பறறவரைய வேகரைய (சததுருக்களை) அழிப்பவரைய ரதர்களின் சிரேஷ்டரைய இமசையறறவரைய சலததைச சிறப்பாகும் இரதி ரனை ரட்சிப்பதற்கு அழைக்கவும், மரியாதை செய்யவும். உ. இரதிரனே! எங்களுடமிருந்து வெகு தூரத்திற் கப்பால்

1 பிராணனை நாடுபவர்களுடைய 2 உக்கிரனோடு 8 முப் பது முகுர்த்தங்கள்.

உன்னை நாடுபவர்கள் வெகு காலம் ரமிக்க வேண்டாம். வெகு தூரத்திலிருந்தாலும் எங்கா ய்க்குத்திறகு வரவும். இங்கு இப்பொழுதே இருந்தால் கேட்கவும். ந. வச்சிராயுதனைய சோமபானஞ் செய்யும் இந்திரனுக்கு சோமனைப் பொழியவும். திருபதியாகக உணவுகளைத் தயாராகவும். நம்முடன் கருணையாக அவனைத் தூண்டவும். கொடுப்பவனையே அளிப்பவன் துதி செய்கிறான். ச. சதா காலம் சததுருக்களைக் கொல்லும் எங்கும் காண்பவனான இந்திரனை அழைக்கிறோம். ஆயிர மாயிரமான கோபத்தோடு வீரர்களின் தலைவனே! வெகு ஐசவரியமுள்ளவனே! யுத்தங்களில் எங்களுக்கு உதவிசெய்து ஜயமுடனாகவும். ரு. செயல்களின் நிலயமே உன் பெரிய செயல்களால் இரவும் பகலும் உன் வாழ்ததை அளிக்கவும். உங்களுக்கு அளிக்கப்படும் ஐசவரியம் அழியாமலாகட்டும். எங்களால் கொண்டுவரும் ஐசவரியமும் சுஷ்யமாகாம லாகட்டும்.

கூ. துதிக்கும் மனிதர்கள் தாராளமாய் அளிப்பவனின் துதியை காணஞ் செய்யுங்கால் பற்பல செயல்களை அனுசரிக்கும் மனிதர்களைத் தாங்கும் வருணனை ரட்சிக்கப்படும் துதிகளால் நமஸ்கரிக்கட்டும். எ. மேதயாதியே இந்திரனுக்கு எப்பொழுதும் குதிரைகளோடு சேர்ந்து வச்சிராயுதனைய ஹிதஞ் செய்பவனைய பொன் மயமான அவனுக்கு பிரசைகளைப் பாதுகாக்கவும் (அல்லது பாலைக் கறக்கவும்) அ. இரண்டு வரங்கள். இந்த மொழியை இங்கு இந்திரன் கேட்கட்டும். பெரும் பலமுடனான மகவான அறிவால் எங்கள் பக்கம் சாய்ந்து சோமனைப் பருக எங்கள் அருகே வரட்டும். கூ. வச்சிராயுதனான இந்திரனே மகத்தான விலைக்கு நீயே விற்றுகொள்வதில்லை. கர்ச்சிப்பவனே ஆயிரத்திற்கில்லை பகியிரத்திறகு மில்லை அள

வில்லாத ஐசுவரியப் பிரபுவே ¹ நூறறிறகு மில்லை. ட. இந்திரனே! நீ என் தந்தைககு அதிகமாகும் அறபுத சகோதரனுக்கு மதிகமாகும். நீயும் எனது தாயும் வசுவே! ஐசுவரியத்தை அளிக்க சமமாகவே தோனறுகிறீர்கள்.

கண்டம் ங்க,

தேவதை-க-சு, அ-கய, இந்தீரன், எ, - வஹு. ரிஷீ - க, வசிஷ்டன் உ, சு, எ, வாமதேவன் ங், மேதாத்தீ மேத்யா தீதி விசுவாமத்தீரன். ச, நோதரீகள். டு, மேதாத்தீ. அ, பால கீல்யரீகள் சு, மேத்யாத்தீ. கய, நீருமேதன்

க. ² வசசிர ஹஸ்தனே ³ தயிரோடு கலந்த இந்த சோம துளிகள் இந்திரனுக்குப் பொழியப்பட்டவை. அவைகளை சந்தோஷத்திறகாகப் பருக எங்கள் வீட்டிற்கு வரவும். உ. இந்திரனே! உன் மகிழ்ச்சிககு துதிகளோடான இவைகள் தாயார செய்யப்பட்டுள். இனிமையான ரசத்தைப் பருகி எங்கள் கானங்களை செவிகொடுக்கவும். கானங்களை விருமபு பவனே! தோத்திரத்திற்கு நன்றாய் அளிக்கவும். ங். அமிருத மளிப்பவரைய காயத்திரியின் உறசாகரைய வெகு தாரைகளோடு அழியாத வன்மையை யளிக்கும் பசுவடிவமான இந்திரனை இன்று அழைக்கிறேன். ச. மகத்தான திருடமான மலைகள் உன்னைத் தடுக்கத்திட மறறவைகள். உன் விஷயத்தில் தோத்திரஞ்செய்யும் என்போலுள்ளவனுக்கு ஐசுவரிய மளிக்க விருமபும உன் செயலை ஒருவனும இம்சிப்பதில்லை. டு. சோமனில் சேர்ந்து பருகிக்கொண்டிருக்கும் இந்திரன் எத்தனை வன்மையைப் பெருக்கிறான் என எவா அறிவதில்லை. சோமனில் திருப்தியாகக்கொண்டு பலத்தால்

¹ நீ விற்றுக்கொள்வதில்லை. ² வஜராயுதனே ³ தியானத்தோடு.

கோட்டைகளை இடிகும சுந்தரவதனமுடனான தேவர் இவாதான். கூ. இந்திரனே! எககாரணத்தால் அவனை கிரகத்தினின்று வீழ்த்தி விரதமற்றவனை தண்டனை செய்கிறாயோ, தூரத்திலாகுகுகிறாயோ அககாரணத்தால் பலாகளால் விருமப்பபடும எங்கள் சோமனை அதிகமாய அபிவிருத்தி செயயவும். எ. துவஷ்டா 1 பிரமணஸ்பதி 2 பாஜன்யன் 3 காணமுடியாத மொழியைக காககட்டும. 4 அதிதி அவள் மககள சகோதராகளோடு எங்களுககு இரட்சணீயமான மொழியைக காககட்டும. அ. இந்திரனே! நீ எப்பொழுதும இமசிப்பவனாவதிலை. பூஜிப்பவாகளுககு குவிகுகிறாய். ஆலை இப்பொழுது மகவானே! உன தேவதானமானது மிகவும் அதிகமாய சோககப்பட்டுள்ளது. கூ. விருத்திரனைக கொல்லுபவனே! உன குதிரைகளை இணைககவும். மகவானே! உககிரனை நீ சோமனைப பருக எங்களிடம தூரமான சோதியுலகினின்று மருத்துககளோடு வரவும். டி. வசசிராயுதனே! நேறறு இச்சமயத்தில் உறசாகமான மனிதாகள உனகருப பானமளித்தார்கள். இந்திரனே துதிசெய்யவனுககு காதுகொடுககவும், எங்கள நிலயத்தினருகே வரவும்.

கண்டம் ௩௨.

தேவதை - ச - க௦, இந்திரன், க - உஷை உ, ௩, அகவினிகள். ரீஷி - க, உ, எ, அ - வசிஷ்டன், ௩ அகவினிவைவஸ்தரீகள் ச - பிரஸ் கண்வன். ஓ, மேதாத்தி மேத்யாத்தி. கூ தேவாத்தி கூ - நிருமேதன். க௦ - நோதர்கள்.

க. இருளை நீக்கி வருபவளாய சோதியுலகின் சூரியனுடைய பெண்ணான, உஷை தென்படுகிறார். கண்களால்

மகத்தான இருட்டைத் திறக்கிறாள். சுபமான கண்களுள்ள் உஷை பிரகாசத்தைச் செய்கிறாள். உ. அசுவினிசுளே! இந்த ஒளி விருமபும பிரசைகா காலையில் உனனை அழைக்கிறார்களா. செயல சீமானே என் ரட்சிப்பிறகு உனனை அழைக்கிறேன். நீ வீடு வீடாய செல்லவும். டு. தேவாகளே! நீங்கள் எங்கே? அசுவினிசுளே! எந்த மனிதன் நீ யன்னியில் பிரகாசமாகிறான். அமிழ்ததபபடும மேகத்தால் உனனைத் தூண்டிக்கொண்டு பொழிந்து பெருகும் சோமனூல அழிபவன சநதோஷமுள்ளவனாகிறான், செழிப்புள்ளவனாகிறான். ச. இந்த இனிமையான சோமன காலே யகருங்களில் உனக்காகும். முனனூல தயார செயயபட்ட இதை அசுவினிசுளே! பருகவும். அதை அளிப்பவனுக்கு ஐசுவரியமளிக்கவும். டு. இந்திரனே உனனை சிறந்த சோம துளிகளால் யாசிக்கிறேன். யகருங்களில் சிங்கத்தைப்போல் கோபமுடனாகி முயற்சியுள்ளவனுள்ள ராசானனை யார் யாசிப்பதில்லை. ஈ. அதவாயு வான் நீ சோமனை ஓடச் செயயவும். ஏனெனில் இந்திரன் பருக விருமபுகிறான். அவன் இப்பொழுது கால்களான குதிரைகளை இணைத்துள்ளான். விருத்திரனைக் கொல்லுபவன் அருகில் வந்திருக்கிறான். எ. இந்திரனே! நல்லார்களுக்கு நன்மைகளை யெல்லாம் கொண்டு வரவும். மகவானே! பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் அவைகளைக் கொண்டு வரவும். ஒவ்வொரு யுத்தத்திலும் அழைக்கப்படவேண்டிய நீ பழைய ஐசுவரியங்களில் நிறைந்தவனாயிருக்கிறாய். அ. இந்திரனே! உன்னைப்போல் வராளமான ஐசுவரியத்திற்கு நான் தலைவனாயிருந்தால் ஐசுவரியமளிப்பவனே! துதிப்பவனைத் தரிப்பேன். அவனை 1 கூணை திசைக்குள்ளாகக் காட்டேன். கூ.

இந்திரனே! நீ யுத்தங்களில் சர்வ சததுருக்களுடைய சமு
கங்களை அடக்குபவன். வெறுப்பவனை வீழ்ச்சியாக்கும்
எல்லாம் ஜயிக்ரும தந்தை நீ. விருத்திரனைக் கொலலு
பவன். வேதனையளிப்பவனை ஜயிப்பவன். ஓ. இந்திரனே!
சோதி யுலகத்தினின்றும் அப்பாலும் உன் பலததால பெரு
கிக்கொள்ளுகிராய. புவியான சகம உன்னை அறிவதிலலை.
அனைவர்க்கும் அதிகமாய நீ பெருகியுளாய.

கண்டம் ௩௩.

தேவதை - இந்திரன், ரிஷி க, உ, கூ, வசீஷ்டன், ௩ -
காதுன், ச - பிருதுவைன்யன். ௩ - சப்ததனன், எ,
கௌரிவீதி அ - வேறே பார்கவன் கூ, பிருஹஸ்பதி
நருலன். ௧0 - சுஹோத்திரன்

க. திவயமாய பால கலந்த ரசம புலனாகப்பட்டுள்
ளது. இங்கு இந்திரன் சபாவத்தினாலேயே சோந்திருப்ப
வன். பொனமய குதிரையுள்ளவனே! யகளுங்களால
உன்னை எழுச்சியாகுகிரேம. ரசத்தின் சந்தோஷத்தில்
துதியை அறிந்துகொள்ளவும். உ. இந்திரனே! நீ வசிகக
வாழ்ககை நிலயமானது செயப்பட்டுள்ளது. 1 புருஹு
தனே! மனிதாகளோடு அங்கு செல்லவும். எங்களைக் காக்க
வும். ஓங்கச செயய, ஐசவரியத்தையும் சோமனில சந
தோஷத்தையு மளிக்கவும். ௩. நீ கிணறறைக் கிளப்ப
கிராய. 2 ஊறறை விடுதலையாகுகிராய. 3 தடுக்கப்பட
டிருந்த அலைமேகங்களை எங்கும் விஸ்தாரமாகுகிராய. 3
தானவாகளைக் கொன்று மகத்தான மலையை, மேகத்தைத்,
திறந்து பெருந தாரைகளைப் பெருகச செய்கிராய.

1 பல முறை அழைக்கப்படுபவனே 2 சனங்களுக்கு மழை
யைப் பொழிகிராய் 3 சத்துருக்களை.

ச. பலம் ஐசுவரியத்தை யடையும்பொழுது இந்தி ரனே! சோமனைப் பொழிந்ததும் வெகு பலமுள்ளவனே! உமமைத துதி செய்கிறோம். எங்களுக்கு சுபமான செல்வத்தைக் கொடுக்கவும். உனது விருப்பத்தினால் உன்னால் ரட்சிக்கப்பட்டவரையு¹ நாங்கள் ஜயமுடனாக வேண்டும். ஓ. வசுக்களின் பதியே! உன் வலது கையை, ஐசுவரியம் விரும்பும் நாங்கள் கிரகித்துள்ளோம். ஏனெனில் சூரனே!² கோபதியே! நாங்கள் உன்னை அறிகிறோம். அதிசயமாயும் வர்ஷிப்பதுமான ஐசுவரியத்தை அளிக்கவும். கூ. காககப் படும் செயல்களைச் செய்ய மனிதர்கள் இந்திரனை யுத்தத்தில அழைக்கிறார்கள். இந்திரனே! சூரனே! மனிதர்களால் பஜீக்கப்படுபவனே! விருப்பத்தில பசுக்களின் நிலயங்களின் பாகத்தை எங்களுக்கு அளிக்கவும்.

எ. செலலும் சுபாணனைப்போல சூரியரசிமிகளைப்போல் பிரியமேதாகள ரிஷிகள் அறிவை யாசித்ததுக கொண்டு இந்திரன் அருகிலாகிறார்கள். இருளை நீக்கவும். எங்கள் காட்சியைப் பூர்ணமாகவும். வலையில் அகப்பட்டவன் போலுள்ள என்னை விடுதலையாகவும். அ. காந்தியே! உன்னை, இருதயத்தால் விருப்பமான தோத்திரஞ் செய்பவர்கள், சுபமான சிறகுகளுடன் எழுச்சியாகும் பறவை போல அவர்கள் பாககிறார்கள். ³ எமன் நிலயத்திறகுத துரிதமாகும் ⁴ வருணனின் தூதனை பொன் சிறகுகளோடான படசி (போல்) உன்னில் காட்சியுண்டு, ⁵ வேனன் பூர்வத்தில் உறபத்தியை அறிந்த முதனமையான பிரமத்தை பேராளியை வானத்தினின்று திறந்தவரையு, ரசிமிகளை ஸ்தாபித்துக்கொண்டு இங்கு காணும் காணாத தான நிலயங்களை விளக்குகிறான். டி. அபூவமாய வெகு அதிகமாய சுகஞ்செய்வதான சொற்களை

1 சகங்களில் 2 புவி தலைவனே. 3 சூரியன் 4 துருவன் 5 உன்னை நாடும் அறிஞர் அன்பு நிறையும் அறிஞர்.

பழையவனுக்கு மகத்தான வீரனுக்கு பலமுடனான தூரிதனுக்கு ஞானிக்கு வசசிராயுதனுக்கு தயார் செயதுள்ளார்கள்.

கண்டம் ௩௪.

தேவதை - இந்நிதான் ரிஷி க, உ, ச, த்யுதரனன் உ பிரு
ஹதுக்தன் ௫ - வாமதேவன் சு, அ, வசிஷ்டன் எ - வில்வா
மத்திரன் கூ கௌரிவிதீவன்.

க. கருமையான துளி தச சகஸ்ரங்களோடு தூரிதமாய்ச்சென்று அமசுமதியில் நிலையாயுள்ள 1 பெருஞ் சபதரு செய்வதான அதை இரதிரன அடைகிறான். வீரமனததுடனான மன்னன் அவன் 1 சததுரு சேனைகளை அழிக்கிறான். உ. நண்பர்களான சகல தேவாகளும் விருததிரனுடைய சீறலினின்று தூரிதமாய உன்னைவிட்டு 2 விடுகிறார்கள். ஆதலால் மருத்துக்களோடு நட்புடனாகவும். அப்பால் இரத சேனைகளை யெல்லால் ஜயிப்பாய! ௩. விதியைப்போல வெகு சததுருக்களை அழிப்பவனான சூரியன் சந்திரனை எழுச்சியாகக்கிறான். காலாதமாவான இரதிரனது சாமாத தியததைக காணவும். நேற்று இரதவன இன்று சீவித துள்ளான். ச. நீ உன சனமத்திலேயே சததுரு வன்னியி விருத 3 எழுபுருஷாக்களின் சததுருவா யிருக்கிறாய். 4 மறைவாயுள்ள வானதகையும பூமியையும் நீ காண்கிறாய். மகத்தான புவனங்களுக்கு இன்பத்தை அளிக்கிறாய். ௫. இரதிரனே! வசசிராயுதனே! தலைவனே! ஜயிப்பவனே! வெகு சததுருக்களை வெல்லுபவனே! மொழிபோலுள்ள விருததிரனைக கொல்லும் வானத்திவிருக்கும் பல சததுருக்

1 கணக்கில்லாமல் 2 மருத்துக்களைத் தவிர வேறு தேவர்கள் எல்லாம் உன்னை விடுகிறார்கள் 3 நீ வழியில் செல்லும் ஜம்புலன்கள் மனம் ஆன்மா 4 அவர்கள் நிலையை.

களைப் பாழாக்கும் விருஷபமான திரவடிவமான வசசிராயுத
 னுய வெகு சிரமுள்ள உன்னை நாடுகிறோம். சு. மகததான
 அறிஞனுக்கு உங்கள் ஐசுவரியத்தை அபிவிருத்தி செய்
 பவனுக்கு உங்கள் அளிப்பை கொண்டுவரவும், உங்கள்
 செம்மையான அறிவைத் தயார் செய்யவும். 1 மனிதர்களை
 நிரப்புவனாக பிரசைகளினிடஞ் செலலவும். எ. வன்மை
 நிறைந்தபோரில் சந்தோஷமாயுள்ள மகவானான இந்திரனை
 தலைவனை அழைக்கிறோம். துதியை செவியுற்றுக்கொண்டு
 உக்கிரமாய் சண்டையில் விருத்திராகளைக்கொண்டு ஐசுவரி
 யங்களைச் சேர்ப்பிகும உன்னையே ரட்சிப்பிறகு அழைக்
 கிறோம். அ. வசிஷ்டனே! - அறிஞனே - அறிவிறகு
 வேதத்தை 2 உச்சகானஞ் செய்யவும். இந்திரனை யுத்தத்
 தில் மேன்மையாக்கவும். எவன் தன் சிறப்பால் சமஸ்தம்
 களைச் செய்கிறானோ அவன் என் அறிஞன் சொற்களைக்
 கேட்கிறான். கூ. சலத்தின் ஆழத்தில சாய்ந்துள்ள சக்கிரத்
 தை எரிவதற்கான சந்தோஷத்தை சோமரசம் செய்யட்டும.
 பூமியினமேல சேர்க்கப்பட்டுள்ள ஸ்தனத்தினின்று பசுக்
 களிலும் செடி கொடிகளிலும் பாலைப் பெருக்குகிறாய்.

கண்டம் ௩௩.

தேவதை - க - சு, கூ - க0 - இந்திரன். எ, அ, பர்வ
 தேந்திரர்கள். ரிஷி - க அரிஷ்டநேமீதாரிகுதீயன், உ -
 பரத்வாஜன் ௩ வசுகவிமதன். ச - சு, கூ, வாமதேவன். எ,
 விசுவாமீதிரன். அ-ரோணு, க0 - கோதமன்.

இந்த பிரசித்தமான 3 திருஷ்டமகனான 4 சுபாணனை
 கேஷமத்திறகாக அழைப்போம். அவன் வன்மையுள்ள

1 மனிதர்களின் மேன்மைக்காக போராடவும் 2 பலர்
 அறியும்படி 3 பிரசாரஞ் செய்யவும். 4 பலத்தின் 4 ஆத்மாவை.

வன், தேவர்களின் தூதன், நட்போடுள்ளவன். அன்னிய ரதங்களைத் தாண்டிப்பவன் அஇம்சையான ரதமுடையவன். சத்துருக்களை ஜயிப்பவன். உ. சத்துருக்களினின்று காப் பாறறுபவனாய் விருப்பங்களை ஒவ்வொரு அழைப்பிலும் திருப்தி செய்பவனாய் சுகமாய் அழைப்பதற்கருகனாய் சூர னாய் சகதிவாய்நதவனான பலர்களால் அழைக்கப்படும் இந் திரனை அழைக்கிறேன். மகவானான இந்திரன் இதை அங் கீகரிக்கட்டும்.

1௩. வலது கையில் வசசிராபுதமுள்ளவும் ரதம முதலிய செயல்களுடனான சூதிரைகளின சாரதியான இந்திரனை பஜிக்கிறோம். தன சேனைகளால் திகில அளித்ததுக் கொண்டு, (சத்துருக்களுக்கே) ஐசுவரியங்களை அளித்ததுக் கொண்டு தாடியை அசைத்ததுக்கொண்டு திடமுடன் அவன எழுந்தானான். ச. சதா காலம் சத்துருக்களைக் கொல லுபவன். தீரமுடன் அவர்களைத் தூண்டுபவன். மகத தானவன். நாச மறறவன். விருப்பங்களை வாஷிப்பவன். நல்ல வசசிராபுதன். விருத்திரனைக் கொல்லுபவன். வன் மையை யளிப்பவன், ஐசுவரியன். ௩. ஐசுவரிய மளிப்ப வன். தனனைப்பறறி அதிகமாக எண்ணிக் கொள்ளுப வனாய் அதிக உபத்திரவ சபாவமுள்ள எவன காததிருந்து எனக்கு விரோதமாய் சண்டை செய்கிறானே போரினாலோ பலத்தினாலோ அவனை ஒழிக்கவும். இந்திரனே! காளை போலான உன் ரட்சிப்பால் நாங்கள் ஜயமுடனாகட்டும். ௬. போரிலே துரிதமாய் செல்லுங்கால், பகைவர்களோடு சண்டை செய்யுங்கால் அழைக்கப்படுபவனாயும், கவிகளால் போற்றப்பட்டு எங்கு வீரர்கள் லாபத்தை அடைகிறார்களோ அல்லது சலங்களின் வழியிலேயுள்ள அவனே இந்திரன். ௭. இந்திரமலையே! மகததான ரதத்தில் பஜிக்கத் தகுந்த சுலபமான வீரர்களைக் கொண்டுவரவும். தேவர்களே!

யகளுங்களில் ஹவிஷுகளை அனுபவிக்கவும். உணவால் உற்சாகமாகி துதிகளால் திடமுடனாகவும். அ. ஆகாசத்தினின்று பொழியும் சலங்களைப் போல் தங்கு தடையனனியிலுள்ள தாரைகளோடு இந்திரனுக்கு துதிகளைப் பிரேரிக் கிறான். அந்த இந்திரன் தன் சத்திறகு இருபக்கங்களிலும் வானதையும பூமியையும் அச்சை அச்சாணிகளைப் போல சதாகாலமும் நிலையாகுகிறான். கூ. நண்பர்கள் நடபிறகாக உன்னை இங்கு எதிராகமாகுகட்டும். சலமடைந்துள்ள நீ என அருகில் வருவாயோ? யகளுத்தில் உத்தம ஒளியுடனான இந்திரனான பிரமாவே! பிதாக்களின் குழந்தை குட்டிகளைக் கொண்டுவரவும். டி, எவன் பிரசாபதி யகளுத்தினுடைய நிர்வாகத்தில் இன்று வேத மொழிகளைச் சேர்த்து செயலகளுடன் சொலிப்பவனாய் கொல்லுவதற்குள்ள 1 அபசுவாகனான சுகமளிப்பவனை எவன் சாமக்கிரியைகளால் நிறைவேற்றுகிறானோ அவன் நீடுழிகாலம் வாழுகிறான்.

கண்டம் டகூ.

தேவதை - இந்திரன் ிஷி, - க. - மதுச்சந்தர்கள், உ - ஜெதா மதுச்சந்தர்கள் டகூ, - கௌதமர்கள் ச - அத்திரிடு அத்திரஸ்சி. எ - கண்வோநீபாத்தி, கூ-விசுவாமீத்திரன், ட - சமயூர்பர்ஹஸ்பத்யன்.

க. சத்தக்கிரதுவான இந்திரனே! கானஞ் செய்கிறவர்கள் துதிககிறார்கள். மந்திரத்தால் உன்னை மனனஞ்செய்கிறார்கள். கொடிக கமபம்போல 2 பிராமணர்கள் உன்னை உத்தமமாய் துதிககிறார்கள். உ. சாவமான மொழிகள் கடலைப்போல விரிவாய் இந்திரனை 3 அபிவிருத்தியாக்கும்.

1 விருப்பத்தில் செல்லுபவரான. 2 அறிஞர்கள் 3 இத்திரன் அறியும் ஞானத்தை.

அவன் ரதமுள்ள வீரர்களின் நடுவே அதிசய ரதமுள்ளவன். வன்மைகளின் தலைவன். வீரர்களின் விமலன். ௩. சிறந்த சந்தோஷ மளிப்பதாய அமுதமான இந்த சோமனைப் பருகவும். சததிய நிலயத்தில் வெண்மையான தாரைகள் உன்னை நோக்கிப் பெருகும். ச. வசசிராயுதனே! இங்கு அதிசய முள்ள எப்பொருளை நீ கொடுப்பதில்லை? ஐசவரியங காண்பவனே! இரு கைகளையும் நிரப்பி எமககளிக்கவும். ௫. உன்னை சேவிப்பவனின் அழைப்பை திரிஷ்யின 1 அழைப்பை செவி கொடுக்கவும் ஐசவரியங்களோடும் வீரமககட்களோடும் அவனைத் திருபதியுடனாகவும். கூ. நீ மகானாகும் இந்திரனே! உனக்காக இந்த சோமன பொழியப்பட்டுள்ளது. வீரனே! அதிக பலமுள்ளவனே! இங்குவா! சூரியன் ரசிமி களால் 2 அந்த ரிட்சததை நிரப்புவதுபோல் இந்திர வன்மை உன்னை பூர்ணமாககட்டும. எ. 3 கண்வருடைய துதிககு இந்திரனே! குதிரைகளுடன் வரவும். சீவனே! மனிதனே! உன் சோதியுலக அரசனான சோதியை, நோக்கி, நீங்கள் செல்லுகிறீர்கள். அ. கானம விருமப்புவனே! சோமன் பெரு குங்கால ரதசாரதியைபோல் துதிகளான மொழிகள் உனக்கு வருகின்றன. பசு கன்றுகளிடம்போல அவைகள் ஒருமையுடன் உன்னை அழைக்கும். தூரிதமாக வரவும். கூ. சுதத சாமனூல் சஸ்திரங்களால் சுத்தமான 4 இந்திரனை போற்று வோம். சஸ்திரங்களால் பாபம் நீங்கிய இந்திரனை சுதத செயல்களால் ஆசிரதமான பால கலந்த சோமன் இந்திரனை இன்பமாக்கட்டும. அதிக ஐசவரியமுடனும் உங்களை ஐச

1 மன்பூர்வனின் 2 ஆகாசத்தை 3 கல்விக்குணம் நிறைந்த உள்ளவருடைய 4 ஆயுதங்களை அதிகம் பயன்செய்து வெற்றி தேர்வியில் அனுபவமான மொழிய உன் இந்திரனான ஆத்ம சுத்த முடனாகாது.

வரிய முள்ளவனாகச செயபவனும, கீர்த்திகளால் அதிசய ஒளியுள்ளவனுமான வனமையின்பதியே! சோமன் பொழியப்பட்டவரைய உனக்கு சந்தோஷ மளிப்பவரையிருக்கிறான்.

கண்டம் ௩௭.

தேவதை, க - ச, கூ, அ, இந்திரன், கு மருதன், எ - தந்திராவன். ரிஷி-க - பரத்வாஜன், உ - வாமதேவன் சாக பூதன், ௩ - பிரியமேதன். ச - பிரகாதன் ௫ - சீயாவா சுவ ஆத்ரேயர்கள் கூ - சமயுன். ஏ - வாமதேவன். அ - ஜேதாமதுச் சந்தலன்.

க. பருக விருமபும எதையும் அறியும், பின் தயங்காதவரைய சுற்றுபவரைய அருகில தூரிதமாய வரும் வீரனான தேவரான இந்திரனுக்கு (உன்னையே) அளிக்கவும். உ. மித்திரனான இந்திரனே! இப்படி காணும் நீ, மகத்தான வன், வன்மையில் சாயந்தவரைய ஆழத்தில் அமைந்தவரைய, பூவததில் நிற்பவனான நீ மேன்மையானவன். எங்கள் கோரமான மொழியை நீக்கவும். ௩. எங்கள் ரட்சிப்பிற்கு சுகத்திற்கு சுகதியுள்ளவனே பல வீரச செயல்களை செயது இமசிப்பவனை கொல்லுபவரைய சிறந்த தலைவனான உன்னை ரதத்தைப்போல இழக்கிறோம். ச. இந்திரன முத்தன்மையானவன். பூஜயாகளின் செயல்களால் சோதி புருஷன் தயார் செய்யப்பட்டுள்ளான். இந்திரன் மூலமாய செயல்களை தேவர்களின் நடுவே பிதாவான 1 மனு அடைகிறான்.

௫. ரதங்களில் ஒளியுள்ள குதிரைகள் (அவர்களை) சுமந்து செல்லுங்கால அங்கு இன்பமளிக்கும் ரசத்தைப் பருகி மனிதர்கள் சிறந்த செயல்களைச் செய்கிறார்கள். கூ.

ஒருவனுக்கும் உபத்திரவத்தைச் செய்யாதவனாய் பலத்தின் தலைவனாயுமுள்ள வீரனாய் விசுவத்தை ஜயிப்பவனாய் நாயகனாய் சக்தி வாய்ந்தவனாய் ஐசுவரியத்தையுமுடைய இந்திரனை உங்களுக்காக துதி செய்கிறேன். எ. ஜயசீல குதிரை போல வேகமாயுள்ள 'ததிக கிராவணத்தை' தேவன் துதியை துதி செய்கிறேன். எங்கள் அங்கங்களை சுகந்த முடனாகடும். எங்கள் வாழ் நாட்களை வளரச் செய்ய வேண்டும். அ. இந்திரன் சம்பந்ததோடு சனிக்கிறான். அவன் கோட்டைகளைத் தகாப்பவன், காளை, கவியாகும், பல மலை, சகல செயல்களை செய்பவன், போஷகன், வச்சிராயுதன், அதிசமாய் துதிகப்படுபவன்.

கண்டம் ௩௮.

தேவதை - க - எ இந்நீரர், அ - உஷை கூ - விசுவே தேவர்கள். க0 - தேவர்கள் ரிஷி - க, ௩, ௫ - பிரிய மேதர்கள் ௨, க0, வாமதேவர், ச - மதுச் சந்தர்கள். கூ, பாத்வாஜன். எ-அநீர், அ-பிரஸ் கண்வன். கூ-ஆப்த்ய ஸ்திரிதன்.

க. வீரத்தை நாடும் இந்நூலிற்கு முன்றான (மனம வாக்கு, காயம்) செயல்களை பூர்ணமாகவும். உங்கள் யக்ஞத்தை சாதிக் வெகு பிரகளுடனான அவன் செயல்களால் உங்களை அழைக்கிறான். ௨. சாவ மறியும் தீராகள் எந்த குதிரைகளை 1கசியபனின் வருணர்களாக, நண்பர்களாகச் சொல்லுகிறார்களோ அவர்களுடைய சாவமான செயலை யக்ஞத்தின் நிமித்தமெனக் கூறுகிறார்கள். ௩. மனிதர்களே ! 2 பூஜிக்கவும். இந்திரனை பெருமையுடன் காணு செய்யவும். 3 பிரிய மேதசர்களே ! காணு செய்யவும். சின்னப் பிள்ளை

1 சாதகன் 2 நாடவும் 3 அனபும் அறிவும் நிறைபவர்களே

களும் அவனுக்கு காணாடு செய்யட்டும. கோட்டை போல 1 திருடமான அவனை உபாசிக்கவும் ச. சக்திமான அவன சோமன்களில் நண்பர்களில் சந்தோஷமுடனாக வெகு சததுருககளை நிஷேதாடு 2 செய்பவனான இநதிரானுக்கு விஷயங்களை வளாசசியாகுகும் மந்திரத்தைச சொல்லவேண்டும. ௫. சததுருவால் வளைக்கப்படாத 3 விசுவாநரனுடைய, பலத்தின பதியை சையநங்களுடன் மனிதார்களின் ரட்சிப்பிறகு ரதங்களின் ரட்சிப்பிறகு அழைக்கிறேன். கூ. அறிஞன் உன் அறிவால் சாநதமனிதனில் 4 சொமயனாயிருக்கிறான். இவன் உன் ரட்சையில் இருப்பவனாகி துவேஷிகளை பாபம்போல தாண்டிசசெல்லுகிறான். எ. 5 சதககிரதுவே! மகத்தான ஐசுவரியத்தின் என தானமானது மகத்தானதாகும், அதனால் எதைபும் புராப்பவனே! புனித தான மளிப்பவனே! எங்களுக்கு ஐசுவரியத்தை அளிக்கவும். அ. சபமான நிறமுள்ளவனே! உஷையே! உன் நடைகளை நோக்கி மனிதா்கள மிருகங்கள சிறகுளள படசிகளும் ஆகாசத்தின் எல்லையினின்றும் சுற்றிலும் செல்லுகிறா்கள. கூ. தேவா்களே! நீங்கள் 6 திவ்யனின் ஒளி நடுவே இருக்கிறீர்கள். உங்கள் சமபநதமான உண்மையான ரகசியமென்ன? உன் அமிருதம் எப்படி? உன்பழைய ஆகுதி எப்படி? ய. எவைகளால் செயல்களைச செய்கிறா்களோ, அநத ரிககு சாமனை 7 யாஜிக்கிறோம். அதயயனாடு செய்கிறோம். அவைகள் பெரியவிஷயத்தில சபையில் அரசுபுரிகின்றன. தேவர்களில் யகளுத்தைச சுமரது செல்லுகின்றன.

1 நிலயான 2 தாழ்மை செய்பவனான 3 எங்குமுள்ள அக்னியினுடைய 4 சந்தரனாயிருக்கிறான் 5 கணக்கில்லாத அறிவு செயல்கள்செய்பவனே. 6 புனிதனின் 7 நாடுகிறோம். 4

கண்டம் ௩௯.

தேவதை - க - அ, க0, கக - இந்திரன், க தியாவாபி
 ருத்வீ. ரிஷி - க - ரேபன். உ - சு சுவேத சைலூஷின் ௩ -
 வாமதேவன். ச, எ, அ, சவ்ய, ஆங்கிரஸன். ௩ - விசுவா
 மீத்திரன் சு, 'கிருஷ்ண ஆங்கிரஸன். க பரத்வாஜன் க0 -
 மேதாத்தி. கக - சூத்ஸன்.

க. சததுருவைக் கொல்லுபவரைய உக்கிரரைய உததம
 பலமுள்ளவரைய திடமுடன் தூரித பல முள்ளவரைய எல்லா
 போர்களிலும் ஜயிகும இரதிரனை வன்மைககாக, தலைமைக்
 காக உயர்ந்த செயலிலும் ¹ திரததிலும் நிலையான நிலயத்தி
 லும் ஒருமையுடன் எல்லாவீரர்களும் இரதிரனைப் புலனாகு
 கிறார்கள். உ. வசசிராயுதனே! உன் முதன்மையான கோ
 பசசெயலில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஏனெனில் அத
 னால் நீ விருத்திரனைக்கொன்று மனிதனுக்கு ஹிதஞ் செய
 பவனாகிராய. சோதியும் வானமும் உன்னை தூரிதமாய
 நாடி சரணமடைந்துள்ளது. உன் பலத்தில பூரியும் நடுவ
 கும். அதாவது ² உன் கோபத்தாலேயே இவை
 கள் தங்களை தங்களை கடமைகளைச் செய்து வருகின்றன.
 ௩. மனிதர்களின் ஒரே ³ அத்தியான சுவாகத்தின் பதி
 யை உங்கள எல்லா பலத்தோடும் ஒருமையுடன் அணுகவும்.
 அவன் பழையவன். நமமை நோக்கி வருவதற்கு விருப்ப
 முள்ள அவனையே எல்லாவழிகளும் நாடுகின்றன. அவன்
 ஒரே ஒருவனாகும். ச. பெரும் பொருளுள்ள இரதிரனே!
 பலர்களால் துதிக்கப்படுபவனே! உன்னை ஆசிரயித்து அரு
 கில் அணுகலாமோ? உன்னைத் தவிர வேறு எவனும் மொழி

¹ திடப்பொருளிலும் ² பகவத்கீதை விசுவரூப அத்தியா
 யத்தைப் பாக்கவும். ³ எப்பொழுதும் உங்களிடம் இருப்ப
 வன்.

விருமபுவனே எங்கள் துதியை அடைவதில்லை. பூமி அனைத்தையும் நேசிப்பதுபோல நீ எங்கள் துதியை விரும்பவும். மனிதர்களைக் காப்பவனான ஐசுவரிய மிகுந்தவனாய் துதிககருகனாய் ¹ வளாப்பவனாய் பிரசைசுளால் பூஜிக்கப்படும் ² அமரனாய் தினந்தோறும் துதிககப்பட்ட இந்திரனை எங்கள் பெரிய மொழிகள் காணஞ் செய்கின்றன. கூ. சுவர்களு செல்லும் ஒருமையுடனான விருப்பமளிக்கும் துதிகள் இந்திரனை சபதிககின்றன. மனைவிகள் புருஷனைப்போல் ³ மகவான் நமமை ரட்சிப்பதற்காக குற்றமற்ற அவனை ஆலிங்கனஞ் செய்துகொள்கின்றார்கள். எ. நீ வீரமுடனாயும் பலர்களால் அழைக்கப்படும் ஐசுவரிய சமுத்திரனான இந்திரனை துதிகளால் சந்தோஷஞ் செய்யவும். சூரியனுடைய ரசிமிகள் உபகாரமா யிருப்பதுபோல மனிதர்களை விருமபுவனின் செயல்கள எங்கும் சஞ்சரிக்கின்றன. எல்லாவித போகத்திற்கும் அதிசய தாராளனான இந்திரனை உபாசிக்கவும். அ. அந்த பிரசித்தனான சுவராதித்தியன் சோதியைக் காண்பவனானவன் நூறு பலமுள்ளவர்களோடு செல்லுமமேஷத்தை நன்றாய் உபாசிக்கவும். என ரட்சிப்பிறகு உத்தம துதிகளால் துரிதமாய்ச் செல்லும் குதிரையைப்போல யாகத்தை நோக்கிச் செல்லும் ரதமான இந்திரனை அடிக்கடி உபாசிக்கவும். கூ. சுவாகமும சகமும, தேஜசுகளோடு புவனங்களின் எல்லாப்பொருள்களோடும் விஸ்தாரமாயும் வெகு காரிய விரிவாயும், இனிமை அளித்துக்கொண்டு இன்பமான வடிவமுடன் நித்தியமான வெகு ரேதசுகளோடு வருணனுடைய தாமததால் தன்னக தனிமையாய் (பரஸ்பரம் பிரிந்து நிலையாய்) நிறகின்றன. டி. இந்திரனே! சுவர்கததையும் உன்

1 அவன் அறிவில் நாங்கள் வளர்பவனாய் 2 மரணமில்லாதவனாய் 3 ஐசுவரியவான்.

தேஜசால் உஷையப் போல் நீ நிறைததுள்ளாய். மகத தான தேவர்களுக்கும் மேன்மையாயுள்ளவும் மனிதர்களுக்குத் தலைவனை இந்திரனை உன்னை 1 தாயான தேவி சன்னஞ் செய்கிறாள். சுபமான உனக்கு சீவனளிக்கிறாள். கக. இந்திரனுக்கு ஹவிராலட்சணமுடன் 2 பிதுருவுடன் மொழியை துதி செய்யவும். 3 ரிஜிஸ்வனியோடு 4 கிருஷ்ண கர்ப்பத்தை தூரத்தபவனை ரட்சிப்பு விருமபி விருப்பம் வாஷிகும வலதில வசசிரமுடனை இந்திரனை 5 மருததுக் களோடு அழைப்போம்.

கண்டம் ௪௦.

தேவதை - இந்திரன். ரிஷி- க - நாரதன் உ, ஈ - கோஷி - தீர்த்தயசுவதீர்த்தீர்தர்கள் ச, பரிஷதர். ௫ - ஏ, க௦ விசுவமனுவையசுவன். அ - நீருமேதன். க - கோதமன்.

இந்திரனே! சோமங்களில் செயல் செய்பவனை துதி செய்பவனை புனிதஞ்செய்கிறாய். எதற்காக? வளாசசியாக பலத்தின் லாபத்திற்கு. உ. அவனை எப்படிப்பட்டவன்? இந்திரன், மகானாகும். பலர்களால் அழைக்கப்படும் பலர்களால் துதிக் கப்படுபவனுக்குக் கானஞ்செய்யும். மகத தான இந்திரனைத் துதிகளால் அழைக்கவும். 10. உலகத்தில் ஸ்தானமளித்தது பொன் போல பெருமையாய் யுத்தத்தில் ஜயிக் கும் விருப்பங்களை வாஷிகும உன் குதூகலிப்பை வசசிராயுதனே! நாம நாடுகிறோம். ச. இந்திரனே! விஷ்ணுவோடு அல்லது திருத ஆபத்தோடு அல்லது மருததுக்

1 மனம் என்னும் தாய் உன் அறிவை எனக்கு சன்னஞ் செய்கிறாள். 2 பெரியாருடன் 3 சுலப ஞானத்தோடு 4 கெட்ட செயல்களின் ஆரம்ப எண்ணங்கள் 5 சுவாதீன ஆயுதமுடனை.

களோடு சோமனைப் பருகுங்கால் நீ துளிகளோடான சோமனை நன்றாய்ப்பருகவும். ௫. யக்ஞஞ் செய்பவனே! சோமரசத்தினுடைய சநதோஷபானங்களை செமமையாக்கவும். எப்பொழுது ஐசுவரியமளிகடும் வீரனான அவன் துதிக்கப்படுகிறான். ௬. சோம துளிகளை இந்திரனுக்கு ஊற்றவும், சநதரமான இனிமை நிறைந்த ரசத்தை அவன்பருகட்டும். அவன் தன் சுவயமகததுவததால் செல்வங்களை அளிக்கிறான். ௭. நண்பர்களே! துரிதமாகவும், துதிக கருகனான சாவத்தின் தலைவனான இந்திரனைத் துதிப்போம், அவன் ஒருவனாகவே சாவமான சததுரு சைன்னியங்களை ஜயிக்கிறான். ௮. மேதாவிககு மகததான பிரமத்தை செய்பவனுக்கு பேரறிஞனுக்கு துதி வீருமபும இந்திரனுக்கு பெரிய சாமனை கானஞ்செய்யவும். ௯. 1 ஹிவிர அளிகடும் மனிதர்களில் ஐசுவரியத்தை அளிப்பவன இந்திரன் ஒருவனே. ஒருவராலும் எதிர்க்காத அவன் ரசனாகும். 10. உங்கள் தலைவனான சததுருவைக்கொல்லும் வசசிராயுதமுள்ள இந்திரனுக்கு துதிசெய்ய, நண்பர்களே! 2 பிரமத்தை துதியை நாம கறகட்டும்.

கண்டம் சுக.

தேவதை-க-ச, ௮, இந்திரன், ௫, ௭ ஆகீத்தியர்கள், ௬-அக்ஷி, ரிஷி-க பிரகாதன், ௨-பரத்வாஜன், ௩, நீருமே தன். ௪-பர்வதன், ௫, ௭, இரீமிடன், ௬-விசுவமனர்கள் ௮-வசிஷ்டன்.

இந்திரனே! உன்பலம் 3 எதற்கும் உபமானம போலாகும். யகளுத்தின் பொருட்டு உனனைத் துதிகுகிறேன்.

1 தியாகஞ்செய்யும் 2 பலத்தை நாம பயிற்சிசெய்வோம்
3 எந்த உத்தமமான பொருள்களுக்கும்.

சக்தியின் தலைவனே! நீ விருத்திரனை சக்தியால் கொல்லுகிறாய். உ. இரதிரனே! எதன் இன்பத்தில் நீ சம்பரணை சலத்தை, ¹ திவோதாசனுக்காக கொல்லுவனாகிறாயோ, அந்த இன்ப காரணை, சோமன் உன் ரசமாகும். அதைப் பருகவும். ஈ. பிரியனே, பெரிய சததுருக்களை ஜயிப்பவனே! விட்டுவிட முடியாதவனே! பர்வதம்போல் எங்கும் பரந்துள்ளாய், சுவர்கத்தின் தலைவனே நீ எங்களிம வரவும்! ச. இரதிரனே! பலிஷ்டனே! அதிக சோம்பானம் பருகும், நீ சநதோஷமாகி ² சேதனத்தை அடைகிறாய். அதனால் நீ அசுரர்களைக் கொல்லுகிறாய். அந்த சநதோஷத்தை நாங்கள் நாடுகிறோம். ஈ. தேச சுள்ளவர்களே! ³ ஆதித்தியர்களே! எங்கள் மககட்களுக்கு சந்ததிகளுக்கு நீடுழி காலம் சீவிகக தீர்க்கமான வாழ்க்கையைச் செய்யவும்.

கூ. வசசிராயுதனே! உபத்திரவஞ் செய்வார்களை ஒழிக்க நீ நன்றாய் மறிகிறாய். சூரியன் உதயத்தில் தன் நிலை நீங்கிப் பறகமும் பட்சியைப்போல தினந்தோறும் நீ அனைத்தையு மறிகிறாய். எ. ஆதித்தியர்களே! ரோகத்தை நீக்கவும். வேதனை செய்யும் சததுருவைத் தூரத்தவும். துஷ்ட புத்தியுள்ளவனையும் ஒழிக்கவும். எங்களை பாபங்களின்று பிரிக்கவும். அ. இரதிரனே! சோமனைப் பருகவும். அது உன்னை சநதோஷ முடனாகக்கட்டும். சாரதியின கைகளால் இணைக்கப்பட்ட குதிரைபோல அபிழ்த்தப்படுவார்களின் சாதனங்களால் நன்கு கவனிக்கப்பட்டு பொழியப்பட்டதாகும் (இரத சோம ரசம்.)

1 ஒளிக் கூட்டங்களுக்கு ² அந்தசோம பானத்தை நமது ஆன்மா பருகும்படி செய்தால் அவன் சேதனத்தை நமது ஆன்மா அடைகின்றது ³ பன்னிரண்டு மாதங்கள்

கண்டம் ௪௨.

தேவதை - க, உ, ச, டு, எ - க௦, இந்திரன் டு, சு, மருத்துக்கள். ரிஷி க - சு, கூ, க௦, சௌபரி, எ, அ, நீருமேதன்.

க. இந்திரனே! நீ சன்மத்திலிருந்தே சகோதரனில்லாதவன். போட்டி யில்லாதவன். பந்துதவ மில்லாமல் சதாகால மிருக்கிறாய். போரினாலேயே நீ பாந்தவததை விரும்புகிறாய். உ. நண்பர்களே! பூர்வத்தினின்றே இங்கு தோன்றும் எல்லா ஐசுவரியங்களைக் கொண்டுவந்து தன் மனிகளும் இந்திரனை உங்கள் ரட்சிப்பிறகு நான் துதி செய்கிறேன். டு. முன் செல்லுங்கால் தயங்கவேண்டாம். இங்கு வரவும். சமான கோபமுள்ளவனே! நீ வெகு தூர மிருக்க வேண்டாம் அல்லது திருடமான எதையும் சுவாதீனஞ் செய்பவனே! வேறு எங்கும் நிறகாதே. ச. குதிரைகளின் தலைவனே! பசுக்களைக் காப்பவனே! தான்ய நிலத்தின் தாயகமே! சோமனுக்காக வரவும். சோமபதியே! சோமனைப் பருகவும்.

டு. வர்ஷிப்பவனே! பசுக்களோடான சனங்களின் போரிலே கோபத்தால் பெரு மூச்சுவிடும் மனிதனை உன் நட்பினால் நாங்கள் எதிர்க்கட்டும். சு. சமான கோபமுள்ள மருத்துக்களும் பசுக்களும் ஒரே பிறப்பாகும். திசைகளை யெல்லா மடைந்து பரஸ்பரம் நீங்கள் சேர்ந்திருக்கிறீர்கள். எ. வெகு வேலை செய்பவனே! வெகு பார்வையுடனான இந்திரனே! பலத்தை பொருளை கொண்டுவரவும். சண்டையில் ஜயிக்கும் வீரனாகும் நீ. அ. துதிகளால் வரிக்கப்படுபவனே! உன்னை காடி விருப்பத்தின் நிமித்தம் யாசிக்கிறோம். வெள்ளத்தை வெள்ளம் தொடருவது போல் உம்மிடம் பாய்ந்துளோம். கூ. இந்திரனே! பால் கலந்து

மகிழ்வளித்தது உன்னை பெருமையாக்கும் சோமனில் பட்சி
களைப் போல நாங்கள் உட்கார்ந்து உமக்கு மேன்மையாய்
கானரு செய்கிறோம். டி. வசசிராயுதமுள்ளவனே! உன்னை
நாடும் நாங்கள் அதிசய வடிவமான உன்னையே ரட்சை நாடி
நிலைப பொருளை நாடுவதுபோல் அழைக்கிறோம்.

கண்டம் சூ.௩.

தேவதை - க - அ, இந்திரன், க - விசுவேதேவர்கள்,
க0 - அக்வினிகள். ரிஷி - க - அ, கௌதமன், க - திருதன்,
க0 - அவஸ்யுனன்.

இப்படிப் பொழியப்பட இனிமையான சோமனு
டைய ரசத்தை வெண்மையான பசுக்கள் பருகுகின்றன.
தங்கள் சுவராஜ்யத்தில் திடமுள்ளவர்களாய வாஷிக்ரும
இந்திரனுடன் சென்று சந்தோஷமுடனாகின்றன. உ. சக்தி
வானான இந்திரனே! வசசிராயுதனே! பலததால் ஆகாசத்
தினின்று விருத்திரனைத் துரத்தி உன் ராஜ்யத்தைப் புலனாக
கிக்கொண்டு, இப்படித்தான் சோமனானவன் சந்தோஷ
மளிக்ரும உன் விருத்தியைச் செய்யும் பிரமத்தை அறி
வைப் புலனாகுகினான். டி. விருத்திரனைக் கொல்லும் இந்தி
ரன் சக்திகாகவும் சந்தோஷத்திறகாகவும் மனிதர்களால்
அபிவிருத்தி யாக்கப்பட்டான். அந்த இந்திரனையே சின்
னச சண்டைகளிலும் பெரிய சண்டைகளிலும் அழைக்கி
றோம். அவன் போர்களில் எங்களை ரட்சிக்கட்டும்.

ச. வாகன ரூபமான மேகத்தோடு கூடியவனே! வச
சிராயுதனே! இந்திரனே! ஜயிப்பதற்கு முடியாத சாமர்த
தியம் உன்னுடையதே. உன் வீரியத்தால் மாயாவியான
மிருக வடிவமெடுத்த விருத்திரனைக் கொன்ற பொழுது
உன் தலைமையையே புகழ்ந்துகொண்டு உன் பலம் பிரசித்த

மாகின்றது. இந்திரனே! முன் செல்லவும். ௫. கொல்லும் சகதுருக்களை சந்திக்கவும். உன் வசசிராயுதம் தடுக்கப்படுவதில்லை. ஆண்மையே உன்னுடைய பலமாகும்; அதனால் விருத்திரனைக் கொல்லவும்; உன் ¹சுவயமான சிறப்பை காணா செய்பவனாய் சலங்களை ஜயிக்கவும். கூ. சண்டைகள் உண்டாகா கால் செலவங்கள் வீரமுள்ளவனுக்கு உண்டாகும்; இந்திரனே! வேகமுடனான குதிரைகளை இணைக்கவும்; எவனைக் கொல்லுவாய்; எவனை செல்வமுடனாகுவாய்? எங்களை ஐசுவரியமுடனாக்குவாயோ?

எ. இந்திரனே! உனனால் (அளிக்கப்பட்டதைப்) புசித்து பேரானந்த முடனாகிறார்கள். பிரியர்கள் (அதிக உணவால்) பேசாமல் எழுந்து சென்றுவிடுகிறார்கள். சுவயசோதியுடனான மேதாவிகள் அதிசய புதிய புத்தியால், ஆதியால் துதி செய்கிறார்கள். இந்திரனே! இரு குதிரைகளைத் தூரிதமாய் இணைக்கவும். அ. மகவானே! எங்கள் துதிகளை நன்றாக கேட்கவும்; அலட்சியனா செய்யாதே; சத்திய வடிவமுள்ளவர்களாக எங்களை எப்பொழுது செய்வாய்? இதையே உன் நோக்கமாகச் செய்யவும். இந்திரனே! உன் குதிரைகளைத் தூரிதமாக இணைக்கவும். கூ. உதயமண்டல சலத்தின் நடுவிலுள்ள நல்ல ரசிமிகளுடனான சந்திரன் சோதியுலகில் ஓடுகிறான். மின்னல்களே! ரசிமிகளே! உங்கள் பொன் சக்கிரங்களாலும் மனிதர்கள் உங்கள் பாத நிலையை, நிலயத்தை காண்பதில்லை. வானமே—பூமியே! என இந்தத் துதியை அறியவும். டி. அசுவினிகளே! உங்கள் பிரியதமமான விருப்பத்தை அளிக்ரும் ஐசுவரியனா சமகமம் ரத்தத்தை துதி செய்பவன் ஆதம் துதிகளால் ²அலங்காரனா செய்கிறான், தயாராயுளான். மது விதையை அறிபவர்களே! செவி கொடுக்கவும்.

¹ சொந்தமான ² தன்னை தயாரா செய்து கொள்ளுகிறான்.

கண்டம் ௪௪.

தேவதை - க, உ, எ, அக்னி, ஈ - உஷை ச - சோமன், டி, சு, இந்திரன், அ, விசுவேதேவர்கள். ரிஷி - க, எ, வசுஸ் சுருதன், உ, ச, விமதன், ஈ, சத்திய சிரவர்கள், டி - சு, கௌதமன், அ - அய்ஹோழக் வாமதேவ்யர்கள்.

க. அக்னியே! ஒளியுள்ளவரைய அழிவறறவனான உன்னை எப்பொழுதும் மூட்டுகிறோம். உனக்காக அதன் ஒளியை சோதி யுலகத்திறகனுப்ப இந்த துதிக கருகதையான திவய சமீததானது (மூட்டப்படுகிறது). உன்னைத் துதி செய்பவர்களுக்கு உணவு, ஐசுவரியத்தைக் கொண்டு வரவும். உ. விதவிதமான சந்தோஷத்திற்கு ஹோதாவான, அக்னியான உன்னை யகளுக்களில் நன்கு அமைக்கப்பட்ட தாப்பைகளோடு எங்கும் சாய்ந்துள்ள புனிதமாகும் ஒளியுடனான உன்னை அழைக்கிறோம்; நீயே மகானாகும். ஈ. இன்று உஷா தேவியே! ஒளியுடனான நீ முன்னர் செய்தது போல் மகத்தான ஐசுவரியமடைய எங்களை எழுச சியாக்கவும்; சுபமான ஜன்மமுள்ள பிரிய சத்தியானமாவள்ள வாயு மகனான எங்கள் சத்திய சிரவையில் சந்தோஷ மளிக்கும் உன் குதிரைகளோடு அனுககிரகிக்கவும்.

எங்களுக்கு மங்களமான மனத்தை அனுப்பவும். சுபமான சங்கரப லட்சணத்தை யனுப்பவும். மங்களமான ஆன்மபலத்தை அனுப்பவும். மங்களமான அறிவையும் அனுப்பவும். அப்பால் உன் நட்பிலே ரசத்தில் புறகளில் பசுக்களைப்போல் மனிதர்கள் சந்தோஷமுடனாகட்டும். உ. நீ மகானகிரய்ய், அவன் சுபாவமபோல் செயலால் சீமானான பீமனான இந்திரன் பலத்தோடு வன்மையிலே

பெரும் ¹ வளர்ச்சியுடனாகிறான். மகானாய், ஹனுமானாய், குதிரைகளுடனான இந்திரன் தன் சேர்ந்த கைகளில் வசராயுதத்தை சம்பத்திற்காக பறறிக்கொண்டிருக்கிறான். ௬. இந்திரன் விருப்பமளிக்கும் பசுக்களைக்காணும் ரதத்தில் ஏறுவான். இந்திரனே, எந்த ரதம் பொன் குதிரைகளை இணைப்பதான சோமனால் பூர்ணமான பொருளை ஞாபகமாக்குகிறதோ அந்த ரதத்தில் உன் குதிரைகளை இணைக்கவும்.

எ. எவனை உக்தலட்சணமாய் நுரையோடான குதிரைகள் நிலயமார்க எண்ணிசெல்லுகின்றதோ, நிததியமாய் ஒங்கிவளரும் ² தூரகங்கள் வீடாக எண்ணி, எவனை அடைகின்றதோ, பசுகூட்டங்கள் எவனை அணுகுகின்றதோ ஐசுவரியவனான அந்த அக்னியை துதிசெய்கிறேன். அ. சததுருக்களுக்கப்பால் ஒருமையுடன் நீக்கும் அாயமான் மித்திரன் வருணன் எவனை முன் செலுத்துகிறானோ, தேவர்களே! அந்த மனிதனை எந்த கஷ்டமும் அணுகுவதில்லை.

கண்டம் சநு.

தேவதை—க - ௬, ௧0, பவமானன். எ - மருத்துக்கள். அ - அக்னி, ௧ - வாஜினன் - ரிஷி - க - ௬, நுணன் - திரஸ்தஸ்யுனன், எ-வசிஷ்டன். அ. வாமதேவன் ௧ - வாஜினம் ஸ்துதி ௧0 - ஐசுவரியோத்ருஷ்டணயன்.

௧. சோமனே! இனிமையான நீ இந்திரனுக்கு, பூஷணனுக்கு, பகனுக்கு எங்கும் பெருகவும். ௨. விருத்திரர்களை கொன்றுகொண்டு யுத்தத்திற்கு சஹனசீலமான நீ, செல்லவும். எங்கள் கடனைக் கழிக்கும் நீ சததுருககளை சிதைக்கததூரிதமாய் செல்லுகிறாய். ௩. சோமனே! மகத்தாய்

1. அவன் வன்மை அறிவிலே நாம் வளர்ச்சியுடனாகிறோம்.
2. குதிரைகள், புலன்கள்.

சமுத்திரமாய் தேவர்களின் தந்தையாய் எல்லா சரீரங்களை யும் நோக்கிப் பெருகவும்.

ச. சோமனே! குதிரையைப்போல் நனைந்தவனாய் வேகமுடனான நீ மகத்தான பலத்திற்கு, ஐசுவரியத்திற்கு ஓடவும். ரு. கல்யாண வடிவமான காரதப்பிரக்ஞனான சோமன் சலத்தின் ஆகாசத்தில் இன்பத்திற்கு ஐசுவரியத் திற்குச் செலலுகிறான். சூ. போரிடில் பெரும பெருமையுட னாக, சோமனே! அமிழ்ததப்பட்ட உன்னில் நாங்கள் ஆனந்தமுடனாகிறும். புனிதமானவனே! பெருஞ்செயல் களில் நீ நுழைகிறாய். எ. காரதிகளுடன் நெருக்கமாயுள்ள மனிதர்களாலும், ருத்திரனின் சுபமான வாகனங்களுடன் ஹிதமான ருத்திரனின் வீரர்களோடுள்ள இவர்கள் யார்? குதிரையைப்போல் எடுத்தசு செலலுபவனாய் காத தாவைப்போல் உபகாரஞ்செய்வனாய் ஒளியுடனாய் இருதய மணுகும் அகனியே! இப்பொழுது இந்த ஊஹகானங் களால், துதி செய்கிறோம். சூ. பலமுடனான மனிதர்கள் தேவரின் சவிதாவின் சிறப்பான சகதியை பிரகாசமாய் காட்சியாக்கி அடைய வந்தனளார்கள். 1 குதிரை ஜயிப்பவர்களை! சுவர்கத்தை ஜயிக்கவும், சோமனே காரதியுள்ள வனே, சோமதாரையோடு பழையவனான பெருமையுடனான நீ முடி அல்லது 2 ரோம வடி வழியாய் பெருகவும்.

1 போரில் ஜயமடைபவன் சுவர்கத்தை ஜயிப்பான்.

2 உணர்வு வழியாய்.

கண்டம் சகூ.

தேவதை—க ௫, அ - க௦ - இந்நீரன். சு. விசுவதேவரீ
கள், எ - உஷஷி. ரிஷி - ஈ தீரதஸ்யுனன். எ ஸம்பாதன்.

க. எங்கிருந்தும் அளிப்பவனே ! எல்லாப் பக்கங்களிலிருந்தும் எங்களுக்காக கொண்டுவரவும். அதிசய பலமுள்ளவனாக உன்னை யாசிக்கிறேன். ருதுக்களில் சரியான சமயங்களில் வருபவனான இந்திரன் பெயர் போனவனான இந்த பிரமன் (னை) துதிக்கிறேன். விருத்திரனைக் கொல்ல பிராமணர்கள் தோத்திரங்களால இந்திரனை பூஜித்து அவன் பலத்தைப் பெருக்குகிறார்கள். ச. அனவாகள்—மனிதர்கள் - உன்னுடைய குதிரைக்கு ரதத்தைச் செய்வார்கள். அதிகம அழைக்கப்படுபவனே ! துவஷ்டா விசுவகர்மன்-உன் வசமிராபுத்ததை ஒளியுடனாகுகிறான். ஐசுவரியத்தை விருமபுமசனங்கள் சுகமான ஸ்தானத்தையும் செல்வத்தையும் மடைகிறார்கள். 1 விரதமற்றவர்கள் அடைவதில்லை ; தாமுமவிருப்பமான ஐசுவரியத்தைப் பரிசிப்பதில்லை.

கூ. பசுக்கள் தோத்திரஞ் செய்பவர்கள் சதாகாலமும் புனிதமானவர்கள் ; சகலத்தையும் தரிகுகிறார்கள். தேவர்கள் சதாகாலம் பாவம் பிரிந்தவர்கள். எ. உஷஷியே ! உன் தேஜசுகளோடுகூட வரவும். ஸ்தனங்களோடான (சக்திகளோடான) பசுக்கள் உன் மார்க்கத்தை அனுசரிக்கின்றன. அ. இந்திரனே ! மாதூரியமான நிலயத்தில் உன் அருகிலுள்ள நாங்கள் ஐசுவரியத்தைப்போஷிப்போம்; உன்னை தியானஞ் செய்வோம். கூ. சுபமான துதிகளுடனான மருத்துக்கள் அர்ச்சனையான இந்திரனை துதிசெய்கிறார்கள். நித்திய 2 பெளவன பெயர்போன இந்திரன் திட

துதி செய்கிறான். டி. மேதாவிக்களே! விருத்திரனைக் கொல்லும் உங்கள் இந்திரனுக்குக் காணஞ்செய்யவும். அவன் ஆமோதிக்கும் காணத்தை காணஞ் செய்யவும்.

கண்டம் சௌ

தேவதை—க. உ அக்னி ஈ, ச, அ, ய - இந்தீரன், டி - உஷை - சு, எ, கூ - விசுவேதேவர்கள் ரிஷி - க - ஸம் பாதன், உ - பந்து, ஈ, ச, பந்து, சுபந்து விப்பரபந்து. டி - ஸம்பரீத்தன், சு - பௌவனஜுத்தன். எ - கவஷிஜலூ ஷன், அ - பரத்வாஜன். கூ - ஜுத்ரேயன். ய - வசீஷ்டன்.

கீ. ஹவிஷுககளை எடுத்தசுசெல்லும் சிறந்த அறிஞனான ரதமுடனான அக்னி சேதனமாகிறான், விழித்துளான. உ. அகனியே! பஜிக்கத் தகுந்தவனான நீ விடுதலையாககுபவனாகவும்; இன்னம் ரட்சகன், மங்கள் மளிப்பவனாகவும். ஈ. மகத்துக்களின் நடுவே பூஜனிய¹ பகனைப்போல, ரத்தினத்தை அளிக்கிறான். ச. தூரத்திலோ அல்லது இப்பொழுதோ என் முன்னராகி, சத்துரு ஒழிவதற்கான, சர்வத்தில் உன் காசசீனையை கோஷிக்கவும். டி. உஷை (தன்) சகோதரியின் இருளான மூட்டத்தை தூரத்துகிறான்; தன் சொந்த சோதியால அவள் வழியை அடையச் செய்கிறான்.

கூ. இந்திரன் விசுவேதேவன் உதவியோடு இந்த உலகங்களை தூரிதமாக வசீகரஞ் செய்வோம். எ. இந்திரனே! உன்னிடமிருந்து ராஜபாதையிலே தானங்கள் பெருகட்டும். அ. இந்தத்துதியால தேவஹிதமான பலத்தை, திடத்தை நாங்கள் அடையலாமோ? நூறுகுளிர்

¹ ஐசுவரிய நிலையனை.

காலங்கள் வீரமக்கட்களுடன் மகிழ்ச்சியுடனிருக்கலாமோ? கூ. இந்திரனே! மிததிரன் வருணன் பலத்தோடு உணவு முதலிய ஐசுவரியங்களை எங்களுக்கு அளிக்கட்டும்; கொழுத்த குணத்தை செல்வத்தை எங்களுக்குச் செய்வாயோ!

௮. இந்திரன் எல்லா உலகத்தின் இராஜா வாகிறான்.

கண்டம் ௪௮

தேவதை ௧, ௩, ௪, ௧௦. இந்திரன். ௨ சூரியன். ௩-விகேவ தேவர்கள். ௪ - மருத்துக்கள். ௭-பவமானன். ௮ - ஸ்விதா ௯ - அக்னி. ௧௦ - கிந்தஸ்மதன் ௨ - கௌரங்கீர ஸன். ௩, ௪, ௫, ௬ - பருச்சேபன். ௭ - ரேபர்கள். ௮ - ஏ யாமருத்து. ௯ - அனாத பாருச்சேபின் ௮ - நகுலன்.

மகானும பலமுள்ளவனும திரிகதுரகங்களில் யவ அரிசி ரசத்தை அனுபவிகுகிறான். அவன் வழக்கம போல சோமனைப் பருகுகிறான். மகததான் செயல செய்ய அந்த சோமன மகா விஸ்தாரமான இந்திரனை இன்பமுடனாகுகுகிறான். தேவர் திவயனை அடைகிறார். சத்திய இந்துவான வன சத்தியமான இந்திரனை அடைகிறான். ௨. ஆயிர மான மனிதர்களுக்காக காண்பவன் ; கவிகளின் அறிவாகும்; சட்டமாகும், சோதியாகும், இந்த மகானும சூரியன சத்த நிரம்லமான இருள் நீங்கிய சமான சித்தமான உடைகளை பிரேரனை செய்கிறான். தினத்தில சூரிய தேஜசால் கோப மூடானது போலுள்ள ஒளிகளுடனான (சந்திரன்) ஒன்றாகுகிறான், தேசசன்னியிலாகுகிறான்.

௯. இந்திரனே! தூரமான இடத்தினின்று எங்க ளிடம வரவும். யக்ருத்தின் ராஜாவைப்போல் வீரர்களின்

பதியான நீ வில்லுடனான அரசனுக்குச் சமானமாய் எங்க ளிடம் வரவும். பிள்ளைகள் பிதாவை பொருளை அடைய நாடுவது போல ஹவிஷ்டுகளுடன் ஐசுவரிய மடைய நல்ல செயல்களில் மேன்மையான உன்னை நாடி அழைக்கிறோம். ச. ஐசுவரியனாயும், உக்கிரமாயும், சத்தியனாயும் அதிக மளிப் பவனாயும் ஜயிக்கப்படாதவனாயு முள்ள இந்திரனை அழைக்கிறேன். பூஜிக்கருகனாயும், மந்திரங்களால் யக்ஞத்திற்கு அருகதையான இந்திரன் ஸ்மரிக் கப்படுபவன் ; வரப்படு பவன் : வசசிராயுதனான இந்திரன் ஐசுவரியத்திற்கு நல்ல வழியை செய்யட்டும்.

௫. புத்தியால முதன்மையாய் அகனியை தரிக்கிறேன். அவன் பலமான திவ்யத்தை துரிதமாய் அழைக்கிறோம். இந்திரனை வாயுவை அழைக்கிறோம். 1 விவஸ்வனின் நடுவில் இணையுங்கால் ஐசுவரியஞ் செயவீர்கள். துதி கேட்பதாகட்டும். அப்பால் எங்கள் துதிகள் தேவர்களுக்க குப் போல் முன் செல்லுகின்றன. கூ. மகத்தாய் மருத துக்களுடன் தொடரும் விஷ்ணுவிற்கு கானத்தில் பிறந்த எங்கள் அறிவுகள் துதிகள் 2 வயாமருதனே ! செல்லட்டும் ; பலமுடனான மருதத்திற்கு வன்மையுடன் சோபன ஆபரணங்களுடனான, மங்கள் நிலயனுக்கு எதையும் செய்யும் பலவானுக்கு துதிகள் செல்லட்டும்.

௭. புனிதன் பொன்மய ஒளியுடனான தாரையால் எல்லா துவேஷிகளையும் சூரியன் இருளை ஒழிப்பது போல் அடக்குகிற ரச தாரையோடு தன்னைப் புனிதஞ் செயது கொண்டு, துதி செய்பவர்களோடு எல்லா ரூபங்களையும் அவன் சூழுக்கால், ஏழு ருசி காணும் சாதனர்களான துதி செய்பவர்களோடு அவன் பொன்னாயும் சிகப்பாயும் ஒளிவீச

1 மேன்மையான மனிதரின்.

2 முதன்மையானப் பிரானனே.

கிருன். அ. இராஜ்ய அறிஞனான சததிய சக்தி யுள்ளவனான ஐசுவரிய மளிப்பவனான அனைவருக்கும் பிரியமுடனானவன் வானம் பூமியை புலகைகுப்பவனாய், மேன்மையான ஒளிபுள்ளவனாய், சிருட்டியிலே அதி சோதி வீசுபவனாய் அறிவுடன் பொன்கையுடன் தன் சுந்தரத்தால் கிருபையால் சுவர்கதைச செய்யும் வானம் பூமியின் பிரேரிப்பவனான தேவரை அர்ச்சனை செய்கிறேன்.

கூ. அதி ஐசுவரிய மளிப்பவனாய் பலத்தின் மகனாய் மேதாவியைப் போல ஜாதவேதஸனாய் ஆனந்தமளிக்கும் அக்னியை சவீகாரஞ் செய்கிறேன். சுவாலையால் சுபமான யகந்த தலைவனாய் தேவரை நோகும் சாமர்த்தியத்துடன் அதி ஒளியுடனான சாவ வியாபியான ஆகுதி செய்த நெய் போல் விளங்கும் பெருஞ் சோதியை சவீகாரஞ்செய்கிறேன். டி. நடிப்பவனான தலைவனான இந்திரன் ஹிதஞ் செய்பவன், முதலவன். பூவகாலத்திலான உன் செயல்கள் தேவர்க ளால் சந்தோஷமுடன் சொல்லத்தகுந்தது. தேவர்க ளுடைய பலத்தோடு அசுரர்களின் பிராணனை இம்சித்து சலததைப் பிரேரிக்கவும். அவன்¹ வியாப்தன். ² தமோ வடிவமான அசுரனைக் கொல்லட்டும். இந்திரன் பலததை யும் பொருளையும் (உணவை) கொடுக்கட்டும்.

கண்டம் சுக

தேவதை - பவமானன். ரிஷி. க - ச அமல்யு உ - மதுச்சந்தரிகள். டு - பிருதவாருண். டு - திரிதன். சு - கசிய பன். ஏ - ஜமதகன், அ - திருடச்யுத ஆகஸ்த்யன். கூ, ய - கூ, க0 - காசியபோசீதன்.

சோமனே! உன் ரசத்தினுடைய ஜன்மம் உயர்ந்த தாகும். சோதியுலகில் சிறந்தாலும் உக்கிரமான சுகத்தை

¹ எங்கும் நிறைந்தவன். ² இருள் ரூபமான.

யும், மகத்தான ¹ சிரேயஸ்சையும் பூமியில் அடைந்துள்ளது. உ. சோமனே! இரதிரன் பருகுவதற்கு அமிழ்த் தப்படுபவனே! இனிமையான உருசியுடன் அதிசய ஆனந்த தாரையால் பெருகவும். டு. சோமனே! நீ உன் சகல பலததால் ஐசுவரியங்களை யெல்லாம் ஜயிததுக் கொண்டு மருததின் தலைவனான இரதிரனுக்கு மகிழ்ச்சியளித்தது வர்ஷிகமும் தாரையோடு நீ பெருகவும். ச. அரக்கர்களை ஒழித்தது தேவர்களுக்குப் பிரியமாய் சந்தோஷமளிக்கும் சிறப்புடனான உன்னுடைய ரசத்தோடு சோமனே! நீ பெருகவும். ரு. மூன்று ² மொழிகள் மொழியப்பட்டன; பசுக்களும் கன்றுகளும் கதறுகின்றன. பசுமை நிறமுள்ளவ்னும சபதஞ் செய்கிறான். கூ. சோமனே! மது நிறைந்தது யகளுத்தின் ஸ்தானத்தை சுற்றப்பட்ட மருததுக்களுடனான இரதிரனுக்காகப் பெருகவும். எ. மலையில் மலர்ந்த சோமன் சந்தோஷத்திற்காக நீர்ததாரைகளில் அமிழ்ததப்பட்டுள்ளான். கருடனைப் போல அவன் தன் நிலயத்தில நிலையாகிறான். அ. பொனமய சோமனே! துரித சாதனமுடன் இன்பமளிக்கும் நீ தேவர்கள் பருக, மருததுக்கள் குடிக்க, வாயுவும் பாணு செயய பெருகவும். கூ. அமிழ்ததப்படுபவனான சோமன் மலையிலே வசிகமும் அவன் புனிதத்தில் பெருகுகிறான். ³ சந்தோஷங்களில் நீ அளிப்பவனாகிறாய், டி. ஞானமளிக்கும் சோமன் வானம பூமியின் றடுவே வைக்கப்பட்டால் சோதியுலகத்தின் பிரியமான பலததை சப்தங்களால், ஆப்த மொழிகளால் அளிக்கிறான்.

¹ சிறப்பையும். ² மூன்று வேதங்கள். ³ சந்தோஷ சனங்களில்.

கண்டம் ௫௦

தேவதை - பவமானன். ரிஷி - க - கவிர் மேதாவி.
 உ - சீயாவாகவன். ட - தீர்தன். ச, அ - அமலியு. ௫ -
 டீருது. ஈ - காசியபன். ஏ. நீதீருவி காசியபன். கூ, ய -
 காசியபோஸிதன்

க. ஐசுவரியத்திறகு அமிழ்ததப்படுவாகளாய் சந்
 தோஷமளிக்கும சோமர்கள் எங்கள் சம்பந்தமான யக்ருத
 தில் கீர்த்திக்காகப பெருகுகிறாகளா. உ. மேதாவிக்களான
 சோமர்கள் வனங்களின் எருமைகளைப் போல் சலங்
 களை எடுத்துச செலலும் அலைகளை முன் எடுத்துச
 செலலுகிறார்களா. ட. இரதுவே! நீ பலமுடனான
 ரசமாகும், நீ பெருகவும்; சனங்களின் நடுவே எங்களைக்
 கீர்த்தியுள்ளவாகளாயச செயயவும். சகலமான துவேஷி
 களைத தொலைக்கவும்; ச. சோமனே! நீ விருப்பங்களை
 வர்ஷிப்பவனாயிருக்கிறாய், பவமானனே; அனைத்தையும்
 பார்ப்பவனாய் தேசசினால் அதிக ஒளியுள்ள உன்னை அழைக்
 கிறோம். ௫. செதனமாய தேவர்களுக்குப் பிரியமளிப
 பவனான கவிகளின் கருததான சோமன் குதிரைகளைக்
 கிளப்பும் சாரதியைப் போல் பெருகுகிறான்.

கூ. பலம் வேகமுடனான வெண்மையுடனான சோமர்
 கள் பசு குதிரை வீரர்களின் விருப்பததால் புலனாக்கப்படு
 கிறார்கள். ஏ. மனிதனை பிரேரித்துக்கொண்டு தேவரே!
 பெருகவும்; உன் இன்பமளிக்கும் ரசம் இந்திரனை நோக்கிச்
 செல்லட்டும். அ. வாயுவிற்கு தர்மத்தினால் எழுச்சியாகவும்,
 சுவர்கத்தினின்று விசித்திரமான இடி முழக்கத்தைப்போல்
 வைசுவாநரத்தின் பெரிய ஒளியை உண்டாக்குகிறான். கூ.
 அமிழ்த்தப்பட்ட சோமர்கள் பெரிய காணங்களால் மதுவான

தாரையோடு தேவர்களின் சந்தோஷத்திற்கு பெருகுகிறார்கள். டி. மேதாவியானவன் நதியின் அலைகளில் சாய்ந்து பலர்களால் விருமபும துதிசெயபவர்களைத் தரிததவறைய எங்கும் சுறறிப பெருகுகிறான்.

கண்டம் ருச

தேவதை - பவமானன் க, அ, கூ, அமவீயு - உ - பிறுஹன்மதி அங்கீரசன். டு - காசிய போஸிதன். ச - பிரபு வசு. டி - மேத்யாதிதி. சு, ஏ - நீதீருவிகாசியபன். டி - உவத்தீயன்.

க. நன்றாயப பிறநது துரிதமாய சததுருக்களுககுப் பங்களு செயபும பால்களால் அலங்காரமான இரதுவிறகு தேவர்கள் வநதுள்ளார்கள். உ. எதைபுங காணும சோமன் சகலமான சததுருக்களை ஆகரமிததுள்ளான் ; மேதாவியை செயல்களால் அலங்காரிகுகிறார்கள். டு. சோமன் சகலமான சமபததுக்களையும் பெருககிக்கொண்டு கலசததிலே நுழைகிறான். இரது இந்திரனுககு அளிக்கப்படுகிறது. ச. இருசைன்யங்களின் பலகைகளினின்று அல்லது வானம் பூமியினின்று ரதததின் குதிரையைப் போல புனிதததிறகு ரசமானது, (சோமனான மன்னன்) செல்லுகிறான். துரிதமான குதிரை யுததததில் முன செல்லுகின்றது. டு. வேகமாய சோதியாய களைப்பிலலாதவாகளாய பசுகளைப போல் கருமையான காயத்தைத் துரததிக்கொண்டு அவர்கள கைப் பறறுகிறார்கள். சு. சோமனே! சந்தோஷ மளிப்பவனே! சததுருக்களைச சிதைததுககொண்டு எங்களுககு அறிவையு மளிதது நீ பெருகுகிறாய். ஏ. அரக்கர்களைத் துரத்தவும். மனிதர்களுக்கு ஹிதமான சலததைத் துரிதமாக்கி சூரியனுக்கு சோதியளிக்கும் தாரையோடு நீ பெருகவும். அ.

மகத்தான வெள்ளத்தைத் தடுத்த விருத்திரனைக் கொல்ல பலத்தை அளித்த நீ பெருகவும். கூ. உன சநதோஷத்தில் அகடி மேகங்களைக் கொன்ற இந்திரன் இந்த ரசத்தோடு புசிக்க நீ பெருகவும். டி. ரசத்தால் பலத்தைக் கொண்டு வரும ஐசுவரியமளிக்ரும சோதியான சேனைகளை அழைத்து வருபவனாய் அமிழ்ததப்படும நீ புனிதப் பொருளில் பெருகவும்.

கண்டம் ௫௨

தேவதை - பவமானஸ், ரிஷி. மேத்யாதித் உ, எ - பிருத
 ன - உவத்தியன் - ச அவதஸாரன். - டி, சு - நீந்ருவிகா
 சியபன் அ, கூ - காசியபன் மாரீசன். டி - அசிதன், கீக -
 கவி கஉ - ஜமதக்னி கந - அயாஸ்ய ஆங்கிரஸ் - கச -
 அமஷ்யு.

க. விருப்பங்களை வாஷித்து பொன் நிறமாய் பெரியவனாய் 1 மித்திரனைப்போல அழகாயுள்ளவன் சத்தனா செய்வான். உ. அவன் சூரியனோடு பிரகாசிக்கிறான். சுகத்தை யளிப்பவனாய் ஐசுவரிய மளிப்பவனாய் ரட்சகனாய் அனைவராலும் விருமப்படும உன் பலத்தை இன்று அழைக்கிறோம். ன. அதவாயு! கனப பொருள்களால், மேகங்களால் அமிழ்ததப்பட்ட ரசத்தை புனிதத்திலே அழைத்துச் செல்லவும். இந்திரன் பருக புனித மாககவும். ச. சநதோஷமளிக்ரும சோமன் தூரிதமாய்ப் பாய்கிறான். தாரையான இந்த சோமரசம் இன்பமளிப்பவன்; தூரிதமாய்ப் பாயநதோடுகிறான். டி. சோமனே! ஆயிரமாயிரமான சிறந்த வீரத்தையும் செல்வத்தையும் இங்கு பெருககவும்; சிறப்பை

நிலையாக்கவும். சு. பழைய ரிஷிகள் சீவர்கள் புதிய நிலயத்திற்கு வருவார்கள். (அவர்கள்) சூரியனை சோதி வீசுசனனஞ் செயதுளார்கள். எ. சோமனே! சிறந்த சோதியோடு கூலசத்திற்கு சத்தஞ் செயதுகொண்டு வனங்களில் சலங்களில் நிலையாயிருந்துகொண்டு பெருகி ஓடவும். அ. சோமனே விருப்பங்களை யளிக்கும் நீ ஒளியுள்ளவனாயிருக்கிறாய். தேவரே! எதையுமளிப்பவனே! அளிக்கும் வன்மையுள்ளவனே! நீ தாம செயல்களை நிராமாணஞ் செய்கிறாய். கூ. சோமனே! மனிதர்களால் சத்தஞ் செய்யப்பட்ட நீ எங்களின் ஐசுவரியத்திற்குத் தாரையால் பெருகவும்; புனித சோதியால் பசுக்களை அணுகவும். டி. சோமனே! விருப்பங்களை வாஷிப்பவனே! தேவர்களை விரும்புவனே! எங்கன நண்பனே! 1 ரோம வடி கடடியிலே உறசாகமளிக்கும் தாரையோடு பெருகவும். டிக. சோமனே! இந்த சுபமான செயல்களால் நீ பெரியவனாயிருந்தும் அபிவிருத்தியை அடையப்பட்டுள்ளாய். ஆனந்தத்தில் நீ காளையைப் போல கர்ச்சனை செய்கிறாய். டெ துரிதமானவனாய் பவமானனான சோமன் ஹிதஞ் செய்வனாய் பெரிய சலத்திலுள்ளதை ஞான முதலியவற்றை தூண்டிக்கொண்டு எதையும் உணாததுகிறான். டெ. இரதுவே! எங்களின் மகத்தான ஐசுவரியத்திற்கு உன் அலைகளை தேவர்களுக்குத் தரித்துக்கொண்டு ஆயாசமன்னியில் நீ பெருகிக்கொண்டிருக்கிறாய். டெச. சத்தருக்களை சீரழித்துக்கொண்டு சத்தியம் பிரிந்தவர்களையும் துரத்தினவராய் இரதிரன் நிலயத்திற்குச் செல்லுபவனாய் சோமன் பெருகுகிறான்.

கண்டம் ௩௩

தேவதை - பவமானன். ரிஷி ௧, ௧௨ - பாத்வாஜன்
காசியபன் கோதமதோதீர் விசுவமீத்தீரன் ஜமதகன்,
வசிஷ்டன்.

௧. சோமனே ! சததரு செயபவரூய சல உடையில்
தாரையால் பாயகிரூய. ஐசுவரிய மனிககும் நீ சததியத்
தின் நிலயததிலே உட்காகிரூய. தேவரே ! நீ பொன்
லை செயயப்பட்ட ஊறறூகும். ௨. பொழியப்பட்ட
சோமனை எனமேல தெளிககவும ; தேவாகளுககு நீ உததம
1 ஹவிஷ்டாகும். அவன மனிதாகளின் நண்பரூய. சல
தாரையின் நடுவே ஓடுகிரூன். கனததப பொருளகளால்
மேகங்களால் அவனை அமிழ்ததுகிரூர்கள். ௩. சோமனை !
2 கறகளால் அமிழ்ததபப்பட்ட நீ 3 ஆட்டு ரோமங்கன் மூல
மாய தூண்டபபட்டு, மனிதாகள கோட்டையைப் போல்
பலகைகளை நுழைநதுககொண்டு பொன்றிறமுள்ளவன் கல
சங்களில் நிலை யாகிரூன். ௪. சோமனே ! மது துளி நிறை
யும கலசததில, விழிததுளளவன் போல 4 தண்டின்இனிய
ரசத்தோடு நதியைப்போல பல அலைகளோடு தேவர்கள்
பருக செல்லுகிரூய.

௫. 5 சாதனஞ் செயபவர்களால் இரதிரியங்கள் வழி
யாய சாதிககப்பட்டு செல்லுகின்றன. குதிரையுடன்
போல் பொன்றிறமுள்ளவன் இன்பமனிககும் தாரையோடு
செல்லுகிரூன். ௬. சோமனை ! உன் நடபுடைய நான் தினந்
தோறும் இரம்மியமுடனுகிறேன்; பொன் நிறமுள்ளவனே !

1 அளிப்பாகும். 2 வச்சிராயுதங்களால். 3 புனிதங்கள்
மூலமாய். 4 சுவம்நூ நாடியின். 5 சூரியனின் ரசியிகளால்.

வெகு பல சததுருகுகள என்னைத் தொடாகிரூர்கள். அந்த சத்துருகுகளை அகற்றவும். எ. ¹ சந்தரமானகையுள்ளவனே! புனிதமானவுடன் சமுத்திரத்தில் உன் சபதத்தை எழுச்சியாகக் குறைய. மஞ்சளாயும் ஏராளமாயும் வெகுவிரும்பப்படும் ஐசுவர்யத்தைப் பெருகச்செய்குறைய. அ. செல்லும் சபாவமான சோமதுளிகள் ஆகாசத்தின் அதி உததம் நிலயத்தில் ஓடுங்கால இனிமை நிறைநது மனோமயமானவன் இன்பமளித்தது சந்தோஷமளிப்பவன் பெருகுகிறான்.

க. சோமனே! நீ புனிதமாகப்படுங்கால சூரிய ரசிகளால் விழிப்புள்ளவரைய பிரியமாய் மேதாவியாகி அங்கிரசனுக்குச் சமானமாயாகுறைய. எங்கள் யகளுத்தை மதுவான யகளுத்தால் தெளிக்கவும். ட. இன்பமளிக் கும பொழியப் பட்ட சோமன மருத்தகுகளோடு இரதிரனுக்குப் பாய்குறான். ஆயிரம் தாரைகளோடு சூரியகிரணத்தை வழிநது பாய்குறான். அவனை மனிதர்கள் சுததஞ் செய்கிறார்கள். டக. சோமனே சாவமான அளிப்பிறகு அதிசய வனமையை ஜயிப்பவனான நீ பெருகவும். தேவாகளுக்கு சந்தோஷ மளிப்பவன். நீ விசேஷ போஷகன். சிறந்த யகளுத்தில் சமுத்திரமாகும். டஉ. மேதைக்கு மகிழ்ச்சிக் கு பவமானாகள் தாரைகளோடு மருத்தகுகளோடு சந்தோஷ மளிக்கும குதிரைகளான இரதிரவனமையுடன் புனிதத்தில் வழிந தோடுகிறார்கள்.

1 சந்தர ஆயுத முள்ளவனே.

கண்டம் ௫௪

தேவதை - பவமானன். க, க - உசனாகவ்யன். உ - விருஷகண வாசிஷ்டன் ௩, எ பரசார - சாக்த்யன். ச, சு - வசிஷ்ட மைத்ரா வநுணன் - ௫, ௧௦ - பிரதீதன தைவோ தாசினன் ௮, பிரஸ் கண்வன் காண்வன்.

க. சோமனே! ¹ கலசததிறகுத தூரிதமாய ஓடவும். ^௨ வியாபதமாகவும்; மனிதாகளால் புனித மாக்கப்பட்டு போர்க்குத தூரிதமாகவும். பலமுள்ள குதிரையைப்போல் உன்னைப் புனிதஞ் செயது யகருத்திறகு ³ கைகளால் கடிவாளங்களுடன் அழைத்துச் செல்லுகிறார்கள். உ. ⁴ உசனா காவயத்தை விளக்குவது போல தேவர் திவ்யமனுவர்களின் சன்ம சரிதைகளைச் சொல்லுகிறார். மகத்தான செயல்களைச் செய்பவன் சபமான பநதுவோடு புனிதஞ் செயதுகொண்டு வராகன் (பன்றி-சோமன்) சபதித்துக் கொண்டு பொருளகளைப் பாதததால் முழங்கிக் கொண்டு முன் செல்லுகிறான். ௩. யகரு காதகா, ஆதித்தியன் ⁴ மூன்று மொழிகளைச் சொல்லுகிறார். சத்தியத்தின் சோதியையும் பிரமத்தின் மனததையும் அவா சொல்லுகிறார். கோபதியை பசுக்களா வினவிக் கொண்டு செல்லுகின்றன; விருப்பததுடன் துதி செய்பவர்கள் சோமனுக்குச் செல்லுகிறார்கள். ச. மனிதன் தூண்டுகலிலை, பிரேரணையால் புனிதமாக்கப்பட்டு தேவரசம தேவர்களோடு நன்றாய் தோயுகிறார்கள்; பொழியப்பட்டு கானஞ் செய்துகொண்டு புனிதப் பொருளில் பசுக்களுள்ள நிலயத்திறகு ஹோதா செல்லுவதுபோல் போகிறான். ௫. புத்தி

1 தேகத்திற்கு 2 உன்னை நாடுபவர்கள் 3 அறிஞன்.

4 மூன்று வேதங்களை

யின் தந்தை, சோதி, சகத்தின் பிதா, அக்னியின் அப்பன், சூரியனை சனிக்கச செய்வனாய், இந்திரன் விஷ்ணுவைத் தோற்றுவிக்கும் சோமன் பெருகுகிறான். கூ. 1 மூன்று சிகர விருஷபன், வன்மையளிப்பவன், தூதிக்கப்படுபவனை தூதிவடிவ மொழிகள் சபதிக்கின்றன. வனத்தில் வசிக்கும் வருணனைப்போல் ஐசுவரியமளிக்கும் நதியைப்போல் நன்மைகளை எல்லாம் சோமன் அளிக்கிறான். எ. சமுத்திரமானவன் சகத்தின் காப்பவன் பிரசைகளை சன்மரு செய்து கொண்டு உததமமான ஆதாசத்தில் எதையும் 2 ஆக்ரமிக்கிறான் ; விருபபங்களை வாஷிப்பவன் புனிதத்தில் நாசமற்ற உறசாக உச்சியில் பொழியப்படும் கனத்த பெரிய சோமன் வன்ஷமபுடனுகிறான். அ. வனத்தினுடைய, சனத்தினுடைய வயிறறிலே,பாததிரத்திலே, புனிதஞ்செய்யுங்கால், நிலையாகும்பொழுது ஹரியானவன் கர்ச்சனை செய்கிறான். மனிதர்களால் சேர்க்கப்பட்டு பாலை-மொழியை தரித்து சத்தமான ஆன்ம சொரூபத்தை செய்கிறான். மனனீய தூதியை அளிப்புகுகளோடு உண்டாகுகிறான். கூ. இந்திரனே! 3 வாஷிக்கும் உன்னுடைய இந்த சோமன் மது நிறைந்தவன். வன்மையுள்ளவனின் புனிதத்தில்பெருகுகிறான். ஆயிரமாய நூற்றுக்கணக்காய ஐசுவரியமளிப்பவன் தாராளனுமான பலமுள்ள சோமன் 4 சாகவதமாய சிறந்ததான யக்ருத்தை அடைகிறான். டி. சோமனே! மது நிறைந்தவனே! சலத்தில் மூடப்பட்டவனாய உச்சியான சூரிய ரசிமியிலே பெருகவும் ; இன்பமளிப்பவன் சோதிமயமான 5 கலசங்களில் இந்திரனுக்கு மகிழ்ச்சியளிக்ரும பானமாய நிலையாகவும்.

1 மூன்று குணங்களின் தலைவன் 2 கவர்கிறான் வியாபகமாகிறான். 3 பொழியும் 4 நித்தியமான 5 சீரங்களில்

கண்டம் ௩௩.

தேவதை, பவமானன், ரிஷி க - பிரதீதனன், உ. க௦-
பராசர சாக்தியன். ௩ இந்நீர பிரமதீர்வாசிஷ்டன். ச -
வசிஷ்ட மைத்ரவருணன். ௩ - மீருடகோ வாசிஷ்டன் சு-
நோதா கௌதமன். ௭ - கண்வ கௌரன் ௮ - மன்யுவா
சிஷ்டன். ௯ - துத்ஸ ஜங்கிரசன். ௧௦ - கசியபன் மாரீசன்.
௧௧ - பிரஸ்கண்வ காண்வன்.

க. சேனாதிபதி சூரண சோமன் ஜயம தேடிச்
கொண்டு ரதத்தின் முன்பககம சந்தோஷமுடன் (சண்டைக
குச) செல்லுகிறான்; அவன் சேனை சந்தோஷமுடனிருக்
கின்றது. நண்பர்களுக்காக இந்திரனின் அழைப்பை சுப
மாய செயதுகொண்டு பலமுடனான உடையைகொடுக்கிறான்.
உ. எல்லா இனிமைகளோடும் உன் தாரைகள் ஊறறப்படு
கின்றன. புனிதமாகுங்கால 1 ரோமவழிகட்டி வழியாய
செல்லுகிறாய்; ௩. பவமானனே! பசுக்களின் நிலயத்தில்
பால் உடை தரிதது நீ பெருகுகிறாய்; சன்னஞ்செய்து
பூஜிக்கத்தகுந்த உன் தேசசால சூரியனை பூர்ணமாக்குகிறாய்.

௩. சோமனை காணஞ் செயயவும்; தேவர்களை 2 பூஜிப்
போம்; மகததான ஐசவரியத்தின் பொருட்டு அழைப்
போம்; மதுரமான சோமன் 3 கம்பள வழிகட்டி வழியாய
அதிகமாய பெருகட்டும். தேவனான சோமன் கலசத்தில்
நிலைக்கட்டும். ச. பிரேரிக்கப்பட்டு, வானம பூமியின் தநதை
யானவன் ஐசவரியம சேர்க்க ரதத்தைப்போல் இந்திரனை
நாடி, தன் ஆயுதங்களைக் கூர்மையாக்கிக்கொண்டு, எல்லாப்
பொருளும் கைகளில் உள்ளவனாய் முன் செல்லுகிறான்.
௩. மூததவனின் தர்மத்தின் யகளுததில் வானம பூமியின்

1 வானத்தின் வழியாய். 2 நாடுவோம். 3 புனிதத்தின்
வழியாய்.

முன்னிலையில் சுநதர செயலுடனான விருப்பமுள்ள மனத்தின் மொழியானது அவனை உண்டாகருங்கால் நன்றய அழைக்கப்பட்டு விருமப்பபடும கலசத்தின் தலைவனான இந்துவிற்கு பசுக்கள் சப்திககொண்டு (விரும்பிககொண்டு) வருகின்றன.

கூ. தீரனின் எண்ணங்கள், பதது சகோதரிகள் (போல) ஞானததைப பொழிநதுகொண்டு அவனைத் துதி செய்கின்றன. சூரியனின் பொன் வடிவமான குழநதை இவகு ஓடி வருகிறான்: வீரமுள்ள குதிரை போல பொன் கலசத்தை வியாப்தமாகிறான். எ. குதிரையைப் போல் சபமுள்ளவாகள் அவனில் முயலுங்கால் சனங்கள் சூரிய ஒளிககு துதிகள் புத்திகள் போட்டிபோடுகின்றன. பசுக்கள் அபிவிருத்தியாகும் நிலயம போல் கவியானவன் சலத்தில சாயநது கொண்டு பெருகுகிறான். அ. பலமுள்ள சோமன் பாவில நன்றய நனைநதுகொண்டு இநதிரனுக்காகவும இன்பத்திற காகவும பலத்தைத் தூண்டிககொண்டு பெருகுகிறான்; சத்துருக்களை அழித்தது பகைவர்களைப் பாழாகுகுகிறான். விருமபும் ஐசுவரியத்தை அளிக்கும பலத்தின் ராஜாவான சோமன் சத்துருக்களை நாசஞ் செய்கிறான்.

கூ. இநதப புனித தாரையால இநத ஐசுவரியங்களை அளிககவும; இநதுவே 1 மஞ்சள ஏரியிலே ஓடவும; சோதியாய் வாயுவைப் போல வேகமுள்ளவனாய் அறிவு நிறைந்தவன், துரிதமாய் வருபவனுக்கு நாயகனை அல்லது மகனை அளிப்பான். டி. சலத்தின் மகன் (சோமன்) தேவர்களை நிலையாக்குங்கால் மகா பூஜயனான சோமன் மகத்தான செயலை செய்குகிறான். பவமானனான அவன் இநதிரனுக்கு பலத்தை அளிக்குகிறான்; இநது சூரியனில் சோதியை செய்குகிறான்.

மிக. வாசா மகோசரமாயுள்ள சோமன் விஜயத்திற்குச் செல் லும ரதத்தைப் போல முதன்மையாய் பேசி தூண்டுபவன். கானத்தால புலனாக்கப்படுகிறான் ! பதது சகோதரிகள் யகளு கிருகஹங்களில் கம்பளமான உச்சியிலே குதிரையை ஆன்மாவை அலங்கரிக்கிறார்கள். டெ. அலைகளின் சலத்தைப் போல தூரிதமாகி மனதான துதிகள் சோமனுக்குச் செல்லுகிறார்கள் ; அவர்கள் நமஸ்காரத்துடன் அருகில ஒருமைபுடன் செல்லுகிறார்கள். விருமபிககொண்டு விரும் பும சோமனை ¹ துழைகிறார்கள்.

கண்டம் நுகர்

தேவதை - பவமானன் ரிஷி - ஆந்தீது ச்யாவாழீவி
 உ, டு - யயாதி நாஹுஷன். ச - மனு ஸாபீவரணன். டு -
 அ - அம்பரீஷ நுஜீஸ்கவானர்கள். சு, எ - ருபதுனு காசிய
 பர்கள். கூ - பிரஜாபதி காசியபன்.

க. நண்பர்களே : உங்கள் முதன்மையான சோமனைப் பறறவும். சந்தோஷமளிக்ரும பானத்திற்கு ² நாயை நீண்ட நாக்கை துரத்தவும். உ. அவன புனிதமாகும் பொழுது பூஷணரூய பகரூய ஐசுவரியரூய இந்த சோமன் வருகிறான்; சகத்தின எல்லாப் பொருள்களின் தலைவனான சோமன வானம வையகத்தில் பிரகாசிக்கிறான். டு. மது நிறைந்து இன்பமளிக்கும் அமிழ்ததப்பட்ட சோமன் ³ வடிகட்டியி லிருக்கும் இந்திரனுக்கு ஓட்டும்; இன்பமளிக்ரும ரசம தேவர்களை அடையட்டும். ச. நண்பர்களைப் போல் அமிழ்த தப்பட்டும் பாபம் பிரிந்து சுபமான தியானமான சர்வக்ருனான அதிசய மார்கத்தை நீடிப்பவர்களான

¹ அணுகுகிறார்கள். ² நாக்கை உள்ளே செலுத்தி சோம பானம் பருகவும். [ஹ - யோகம்] ³ புனிதத்தில்.

சோமரசங்களை எங்களுக்காக பெருகட்டும். ௫. சோதி யுள்ள சோமனே! அனைத்தையும் ஜயிப்பதில் சிறந்தோனே பலர்களால் விருமப்பபடும் ஐசுவரியங்களை அபிஷேகஞ் செய்யவும், ஆயிரம் பூஷணத்தோடு அதிசய சீர்த்தியுடன் மிகவும் தேஜசுள்ளவனே! ௬. பசுகளை பூவதத்தில் கனறுகளை பிறந்தவுடன் நக்குவது போல துரோக மன்னியிலுள்ளவர்கள் இநதிரனின் பிரியமான நண்பனுக்கு கானஞ்செய்கிறார்கள். ௭. அனைவராலும் விருமப்பபடும் சோமனுக்கு ஆண்மைத தனததை வளைக்கிறார்கள்; மேதாவி களின் முன்னே பெரியோர்கள் வெண்மையான பாலை சத தஞ்செய்வதற்காக விசேஷமாய்ச செல்லுகிறார்கள். ௮. அனை வராலும் விருமப்பபடும் பொன்னிறத்ததுடன் மாநிறமாயுள்ளவனை 1 ரோமத்தால் புனிதஞ் செய்கிறார்கள்; எவன் ரச முடனிருக்கிறானோ அவன் எல்லா தேவர்களிடத்திலும் செல்லுகிறான். ௯. சோமனுடைய ரசத்தை அமிழ்த்து பவனுக்கு பிரசித்தமான இந்த மொழியை மனிதனைப் போல நாட்டும்; 2 மக்களை 3 பிருகு புத்திரர்கள் துரத்தியதுபோல 4 சாதகமற்ற நாயைக் கொல்லவும்.

கண்டம் ௫௭

தேவதை - பவமானன். ரிஷி, க, ங, ஞ - கவிர்பார் கவன். ச - ரிஷிகணன், கூ - ஸ்விகணன். எ - வேணு விசுவா மீத்திரன். அ - வேணோபார்கவன். கூ - பாரதீலாஜவன். ல - வக்ஸன். கக - அநீர்பெளமன். கஉ - பவீதீர் ஆங்கிரஸன்.

க. எவறறில் இளைஞர்கள் அபிவிருத்தியடைகிறார்களோ, அந்தப் பிரிய நாமர்களுக்கு ஹிதமுள்ள எண்ண

1 வானத்தால் 2 அசுரனை 3 சுரர்கள் 4 சுவாதினமில் லாத நாய்போல் அடிமையா யுள்ளவனை

முள்ளவன் பெருகிக் கொண்டிருக்கிறான். எங்கும் செல்லும் மகத்தான சூரியனின் ரத்ததிலே பெரியவனாய் எல்லாம் அறிபவன் ஏறுகிறான். உ. தன்னந் தானாகவே அமிழ்ததபபட்ட பொன்மயமான நமமுடைய சோம துளிகள் தேவர்களில் வெகு திடமுடன் பெருகட்டும். திவ்ய குணமற்ற எங்கள் சததுருக்கள உணவுடனிருந்த போதிலும் இல்லாமலாகட்டும். ஒழியட்டும்; எங்கள் தோத்திரங்கள உத்தம பொருள்களை அளிக்கட்டும். ஈ. இந்த அழகான சதது நிறைந்தவன இனிமையான ரசமுள்ளவன் இந்திரனின் வசசிராயுதன் கலசத்தில சபதஞ் செய்கிறான். தாராளன். நெய் சொட்டிககொண்டு பாலகளோடு கதறும் பசுக்களைப்போல் சத்தியத்தின் தாரைகள் அவனுக்குப் பாயுகின்றன. ச. சோமனுவன இரத்திரனுடைய நிலையான இடத்திற்கு புறப்பட்டு விட்டான்; நண்பன் வாக்குறுதியை, நிலயத்தை, நண்பனைப்போல் அலட்சியஞ் செய்வதில்லை. வனிதைகளோடு இளைஞனைப்போல் வருகிறான். நூறு வழிகளான மார்க்கங்களால்¹ கலசத்தை அடைகிறான். டு. புனிதஞ் செய்வனாய், ரசாதமாவாய் தேவர்களின் திடனாய் மனிதர்களால் மகிழ்ச்சியோடு ஆமோதிககப்பட வேண்டிய எதையும் தரிகும சோதி யுலகத்தினின்று ஒடுகிறான். பொன் நிறமுள்ளவனே! மனிதர்களோடு குதிரையைப் போல் புறப்படுகிறாய். நதிகளில் ஓட்டங்களில் உன் சோதியை சிரமமின்றி காண்பிக்கின்றாய். கூ. மனிதர்களின் விருப்பங்களை வாஷிகும, எங்கும் பாக்கும் நாட்களை அபிவிருத்தியாககுபவன கால்களையும் வானத்தையும் வளர்ச்சியாககுபவன பெருகுகிறான்; நதிகளின் பிராணனான சோமன் கலசங்களில் (செல்ல) சபதஞ் செய்கிறான்; மனிதர்களின் உதவியாய் இந்திரன் இருதயத்தை நுழைகிறான்.

¹ தேகத்தை

எ. சோமனுக்கு உயர்ந்த வானத்தில் 1 மூன்று 2 ஏழான பசுக்கள் ஆசிரய சாதன பாலை கறககிறார்கள். சத்தியத்தால் பலத்தில் அவன பெருகிய பொழுது மங்களத்திற்காக நான்கு வேறு அழகிய புவனங்களை பிராணிகளை 3 செய்கிறார். அ. நன்றாய அமிழ்த்தப்பட்டு சோமனே! இந்திரனுக்காகப் பெருகவும்; நோயானது சத்திருக்களோடு தூரதிலாகட்டும்; உன ரசத்தைப் பருகி இருபக்கம் பேசுகிறவர்கள் சந்தோஷமாகாம விருக்கட்டும்; உன் ரசதுளிகள் இங்கு எங்களுக்கு ஐசவரியமுள்ளவையாகட்டும். கூ. அரசனைப்போல், பொன் நிறைய சிகப்பாயுள்ள வர்ஷிகன அமிழ்த்தப் படுகிறான். அதிசயமானவன பசுவை நோக்கி சப்தஞ்செய்கிறான்; புனிதமாகுகால ரோமவடிகட்டி வழியாய நீ செல்லுகிறாய்; கருடனைப்போல அதி சோதியுடனான உன் நிலயத்தை அடைகிறாய். டி. பாலை அளிகும பசுக்களைப் போல, இனிமை நிறைந்த சோமாகள தேவரை நோக்கி பெருகுகிறார்கள்; புல்லில சாய்ந்து மொழிகளை அனுசரித்தவர்களாய உயர்ந்த ஸ்தானங்களால் தெளிக்கப்பட்ட சத்தமான ரசத்தை பிரகாசஞ் செய்துகொண்டு தரிகுகிறார்கள் பெருகுகிறார்கள். டிசு. அவனை ஸ்னானஞ்செய்கிறார்கள், நன்றாய விளகுகுகிறார்கள், நல்முடன் அவனை ஸ்னானஞ் செய்விகுகிறார்கள். மதுவினால் அவனை நனைத்து பலமுடனான அவனை சீராடுகுகிறார்கள். நதியின உச்சவாசத்தில், சுவாசம் நிறகும நிலயத்தில், பறகுகு குதிரையை பறறுகுகிறார்கள்; பொனனால் சத்தஞ்செய்து பசுவை சலத்தில் கிரகிகுகிறார்கள். டிஉ. பிரமணஸ்பதியே! உன்னுடைய புனித மாகும வடிகட்டி எங்கும் விரிந்துள்ளது, 4 பிரபுவைப் போலான நீ எல்லா

1 மனம் வாக்கு காயம் 2 ஐம்புலன்கள் மனம் புத்தி

3 செய்து கொள்ளுகிறார் 4 ஆகாசம் எங்கும் விரிந்துள்ளது.

பாகங்களிலிருந்தும் அதன் அங்கங்களை நீ துழைகிறாய். விருத முதலியவற்றால் உஷ்ணிக்கப்படாதவர்கள் இதை அடைவ தில்லை, பரிபக்குவர்களே விருதமுட னானவர்களே (சத்தியத்தை) நாங்கினவர்களாய் அதை அடைகிறார்கள்.

கண்டம் ௫௮

தேவதை - இந்திரன். ரிஷி - கூ, எ, கக, அக்னி ஸ்சாக்ஷிஷன். உ சகக்ஷிஷர் மானவன். ட, ச, கூ, பர்வதநாரதரீ கள். ௫ - திரித ஆப்த்யன். கூ, மனு ராப்த்யன். அ, கஉ துவித ஆப்த்யன்.

தூரிதமாய சனிதத சோமர்கள் சர்வ மறிந்தவர்கள் பொன் மயமானவர்கள் அமிழ்த்தப்படடவர்கள் பீலமுட னான இந்திரனை நோக்கிச் செல்லடும். உ. சோமனே எழுச்சியுடன் பெருகவும்; சோமனே! இந்திரனுக்காகப் பெரு கவும்; ஒளியை அடையச் செய்யும் பலத்தைக் கொண்டுவர வும். ட. நண்பர்களே! உட்காரவும். தன்னையே புனிதஞ் செயது கொள்ளும் சோமனுக்கு கானரு செய்யவும். குழந தையைப்போல் யகளுங்களால் சிறப்பிறகாக அவனை அலங் காரரு செய்யவும். ச. நண்பர்களே: உங்கள் மகிழ்ச்சிக்கு புனிதஞ் செய்யும் அவனை கானரு செய்யவும். குழநதை யைப்போல் அளிப்புக்களால் துதிகளால் அவனை இன்பமுட னுக்கவும். ௫. பெரிய நதிகளின் பிராணன். குழநதையான சோமன் யகளுதின் ஒளியைத் தூரிதமாகருபவராய் சர்வ மான பிரியபொருள்களை வானத்தினாலும் வையகத்தினாலும் வியாபிக்கிறான். கூ. சோமனே! தேவர்கள் புசிக்க பலத தோடு தாரைகளால் பெருகவும். சோமனே! மதுநிறைந்த நீ எங்களுடைய கலசத்தில் உட்காரவும். எ. புனிதமாக்கப் படுங்கால் சோமன் அலையோடு கம்பளவழிகட்டி வழியாய்

பாயகிறான்; புனிதமாகுங் கால மொழியின்முன் அடிக்கடி சப்தஞ் செய்கிறான். அ. புனிதஞ்செய்ய ரிஷிகு மொழி சொல்லப்படுகிறது; புத்திகளால் வேலைசெய்யும் ஒருவனுக்குப்போல் போஷண சக்தியைக் கொண்டுவரவும். கூ. நல்லபலமுள்ளவனே! சோமனே! பொழியப்பட்ட நீ பசு குதிரை ஐசவரியத்தோடு எங்களுககுப பெருகவும்; உன் ஒளி நிறமுடனான பாலின்மேல் நீ சாயவாயோ? டி. ஐசவரிய மளிக்கும் உன்னை என் மொழிகள் நாடினவன் நிறத்தை பால்களான உடைபோல், தரிகுகிரோம. டிக. அவன் வேகத்தில் பொன் நிறமுடன் அழகுடன் ரோமத்தின் சிக்கல் வழியாய் அவன் பெருகுகிறான்; தோத்தரிப்பவர்களுக்கு வீரமுடனான கீர்த்தியை வாஷிக்கவும். டிஉ. புனிதனான சோமன் இனிமை நிறைந்த கலசத்திலே பாயகிறான். ரிஷிகளின் ஏழு மொழிகளாவனுககு கானஞ் செய்கின்றன.

கண்டம் றுகு

தேவதை - பவமானள். ரிஷி - க கௌரி வீதி சாத்தியர்கள். உ - ஊர்த்தவ சத்மா ஆங்கிரஸன். அ - ரிஜீஸ் வா பாரத்வாஜன். ச - க்ருதயசாஆங்கிரசன். ரு - ரினவ ஆங்கிரசன். ச - சக்திர்வாசிஷ்டன் ஏ - உருராங்கிரஸன்

க. சோமனே! அதிசய மது நிறைந்தவரைய இனப மளிப்பவரைய ¹ இநதிரனுக்காக பெருகவும்; சோமன் பெரும ஞானமுள்ளவன், மகத்தான மேன்மையுள்ளவன் ஒளியோங்கிய உததமன், உறசாகன். உ. சோதியின் தலைவனான சோமனே! ² தேவர்களின் விருப்பமான உயர்ந்த கீர்த்தியைக் காட்சியாககவும்; அளிக்கவும். ³ ஆகாச நடுவின்

¹ ஆத்மாவிற்கு, வன்மைக்கு ² புலன்களின் ³ சிதாசாசத்தின் நடுவேயுள்ள பெட்டியைத் திறக்கவும்.

கோசத்தைத் திறக்கவும். குதிரையைப்போல் வேகமாயும் துதிககத தகுந்தவனாயும் ஆகாச சலத்தைத் தூண்டுபவனாயும் ஒளியை ஒங்கச செய்பவனான வனப்பொருளில் வசித்தது சலத்தில நீந்தும் சோமனை அமிழ்த்தவும், ஊற்றவும். ச. ஆனந்தம் எழுப்பி ஆயிரம் தாரைகளுடனாய் விருப்பத்தை வர்ஷிப்பவனாய் எல்லா ஐசுவரியங்களை தரித்துள்ள வானத்தைக் கறகமும் சொமனை நாடவும். ரு. சாந்தமான சிலயங்களை மனிதர்களுக்கு அளிப்பவனாய் ஐசுவரியங்களை அளிக்கிறவும் பசு முதலியவற்றை அளிகமும் சோமனே அமிழ்த்தப்பட்டுள்ளவன். கூ. அதிக ஒளியுடன் சீவர்களை அமுத்ததிறகுத் தூரிதமாய் அழைக்கும் பவமான சோமனே! நீயே திவ்யமாகும். எ. அமிழ்த்தப்பட்டு மகிழ்ச்சி அளிகமும் அவன் சலத்தின் அலைபோல வினையாடிக்கொண்டு 1 ஆட்டு ரோமங்களினாலானத்தின் வழியாய் தாரைகளால் பெருகுகிறான். அ. எந்த சோமன் கிரணம் நிறைந்த ஆகாசத்தின் மேகத்தின் உள்ளேயுள்ள 2 பசுக்களை பலத்தால் பற்றறறனே, இழுக்கிறனே அந்த நீ 3 பசுக்களுடைய சமூகத்தை வியாபகளு செயதுகொள்ளுகிறாய். சத்துருவைக் கொல்லும் சோமனே! அசுரனைக் கொல்லவும்,

1 வானங்களின் வழியாய் 2 மேகங்களை 3 பிராணிகளில் வியாபகமாகி உன் சுவாதினமாக்கினாய் அதாவது அனைவரும் உன்சீழேயாகும். இது ஆகாசத்தில் நிறையும் சோமனைப் பற்றியது.

ஆரண்யகம்.

கண்டம் ௬௦

தேவதை - க, ட - இந்திரன். ச - வருணன். டு, எ, அ - பவமானன். சு - விசுவே தேவர்கள். கூ - அன்னம் ரிஷிக - பரத்வாஜன். உ - வசிஷ்டன் டு, சு - வாக் தேவன் ச - கனச்சேபன். டு - கிருத்ஸமதன் எ, அ - அமலியுன். கூ - ஆத்மா

க. இந்திரனே! சிறந்த சகதியுடன் திருபதிசெய்யும் சிரேயசை எங்களுக்குக் கொண்டுவரவும். ¹ வச்சிர ஹஸ்தனே! சுபமான தேஜசுள்ளவனே! நாங்கள் தரிகக விருமபும உணவை ஐசுவரியத்தை நீ பூணாடு செய்கிறாய். சகததின் ராஜாவாயும் நன்றாய் துதிககப்படும் ஐசுவரிவரியத்தை தூண்டிககொண்டும் விசுவ ரூபமான எப்பொருளினும் சுவாமியானவன் மனிதர்களுக்கு எல்லா ஐசுவரியங்களையு மளிககிறான். டு. அதிக தேஜசுள்ள இந்திரனின் சுபமளிககும் எதுவும் சனங்களின் விஷயத்தில் நாடத தகுந்தது; அவன் அளிப்பு மிகவும் பெரியதாகும். ச. வருணனே! தலையில் கட்டப்பட்டுள்ள பாசத்தை எங்களுக்கு தளாததவும்; காலில் கட்டப்பட்டுள்ளதை நழுவசசெய்யவும். நடுவில் நாபி யிவிருப்பதை இளககமாககவும்; அப்பால் வருணனே, ஆதிததியனே! உன் செவியில் கண்டன் மன்னியிலும் அபராத மன்னியிலு மாகவேண்டும். டு. பவமானனான உன்னால் போரில் நிரந்தரமான நல்ல பொருள்களை நாங்கள் சோககட்டும்; எங்களுக்கு மிதரன் வருணன் அதிதி சமுததிரம பூமி வானமும் எல்லா உததம ஐசுவரியங்களையு மளிககட்டும். கூ. நீங்கள் ஏகமான சோமனை விருப்பம வர்ஷிப்பவனாகச செய்யவும். இசசெயல்களை சிறப்புடனாகச செய்ய

1 வச்சிராயுதமுள்ள வீரனே.

வும். எ. அவன் சோமனான நீ எங்களுடைய இந்திரனுக்கு யகனும் செய்யும் வருணனுக்கு மருத்துககளுக்கும் ஐசுவரியப பொருளகன அளிப்பவனாய்ப பெருகவும். அ. அனைத்தின் தலைவன நீயே. மனிதர்களின் சமஸ்த பொருள்களை எமக்கு அளிக்கவும்; அவற்றை நன்கு பயன செய்ய உமமை நாடுகிறோம். கூ. தேவர்களுக்கு முன் நாண உணவு அமுதமான சத்திய சம்பந்தமான முதலில் உண்டான நாம மாகிறேன். சொருபமாகிறேன். எவன எனனை இப்படி அளிக்கிறானே அவனை எனனை ரட்சிக்கிறான்; நான உணவு; (நானே) உணவாகும். எல்லா உணவையும் நானே புசிக்கிறேன்.

கண்டம் கூக

(தேவதை - க, ட, ச, எ இந்திரர். உ - பவமானன். ஓ - விசுவதேவர்கள். சு - வாயு. ரிஷி க - சுருதககன். உ - பவிதர்ன் ட, ச - மதுச்சந்தா வைசுவாமீதர்ன் ஓ. பிரதன் சு - கிருதீஸமதன். எ - நிருமேத புருமேதர்கள்.

க. இந்திரனே! ஆதமாவே! நீ கருப்புக்களிலே சிகப்புக்களிலே, பல நிறங்களில ஒளியுடனான ரசத்தை தரிக் கிறாய். உ.. உஷ்சுடனுடைய ஆதித்தியன் சோமன் காலை களை ஒளிவீச செய்கிறான். புவனங்களில வன்மை விருமபி பொருள்களையும் தாங்குகிறான். தேவகன சோமனின் பிரக்ஞையால் நிரமாணஞ் செய்கிறாகன. மனிதர்களைப் பாரகும் பிதுருக்கள கர்ப்பத்தை தரிக்கிறார்கள். ட. இந்திரனே குதிரைகளினுடைய சோககையை ஒன்று சோப பவன்; சுசிட்சிதமான இந்திரன் வசசிராயுதததுடன் பொன்மயமானவன். ச. இந்திரனே! உக்கிரனே! உன் உக்கிரமான உதவிகளால் போர்களிலும் ரத கஜ தூரக பநாதி

சண்டைகளிலும் எங்களை ரட்சிக்கவும். ௫. பிரதன் அபி ரதனும் ஹவிஷின் ஹவிஷான அனுஷ்டபினுடைய வசிஷ்ட டன் எனப்படும் அவன், சோதியுடனான, தாது - பிரம - சவிது, விஷ்ணு - விஷ்ணுவினிமிருநது - ரதன்தரத்தை அடைகிறான். கூ. வாயுவே ! நியமமான வாகனங்களுடன் நீ வரவும். இந்த வெண்மையான சுக்கிரன் உனக்கு அளிக் கப்படுகிறது. அமிழ்ததப்படும வீட்டிறகு நீ செல்லுகிறாய். எ. திரிகாலங்களிலுள்ளவனே ! மகவானே ! விருத்திரனைக் கொல்ல நீ உதயமாகுங்கால வையகத்தை திருட்டுசெய்து விண்ணை ிசாதியுலகை ஆகாசத்தில் ஆகாஷணரு செய்கிறாய், நிலையாகுகிறாய்.

கண்டம் கூஉ

தேவதை க - பிரஜாபதி. உ. டு. பவமானன். ச. கூ, கஊ - அக்ஷி. எ - ராத்திரி அ - வைசுவாநரன் கூ - விசுவே தேவர்கள். ய - லிங்கோக்தன். கக - இந்திரன் கஉ - சர்வாத்மா ரிஷி - க, ௫, எ, க0 - வாமதேவன் உ, டு - கௌ ச - மதுச்சீநநன் கூ - கிருத்ஸமதன். அ, கூ - பரத்வாஜ பார்ஷஸ்பத்யன். கக - ஹிரண்யஸ்தாபன். கஉ, டுக - விசுவாமீத்ரன்

க. பரமேஷ்டியான பிரஜாபதி சுவாகததின காந்தியைப் போல் என் சரீரத்தில் தேஜசை விருத்தியாக்கட்டும். கீர்த்தியின் ஒளியையும் யக்ஞத்தின் வன்மையை ஒங்கசெய்யட்டும். உ. சோமனே: சததுருககளை தண்டிக்கும் உன் ரசங்கள் சமஸ்த ஐசுவரியங்களையும் சகலமான வன்மைகளையும் அடையட்டும். அமிருத்ததிற்கு வளர்ந்துகொண்டு சோதியுலகில் உததமமான சிரேயசுகளை தரிககவும். டு. சோமனே ! இங்கு உள்ள சர்வமான ஒளஷதிகளை உறபத்தி செய்தாய். நீ சலங்களையும் பசுக்களையும் விசாலமான ஆகா

சததையும் நீ விரிவுடனாகுகியை ; இருளைபும் சோதியால் நீக்கியை. ச. யகளுத்தின தேவனாய புரோஹிதனாய ஹோதாவாய ரதனமளிப்பவனாய நுதுக்களால் பூஜனீயமான அகனியைத் துதிசெய்கிறேன். ரு. பசுவின் பூர்வமான பெயரை அறிகிறார்கள் ; மூன்று ஏழான பரமநாமங்களை தோத்திரங்களை அறிகிறார்கள். இதை அவை ஆரவாரஞ் செய்கின்றன ; பசுகளின் கீர்ததியால் சிகப்பு நிறம் புலனாகின்றது. கூ. வர்ஷித்த சலங்களை ஒன்று சோகின்றன ; வேறு சலங்களும் அவற்றோடு ஒன்றாகின்றன ; சலமுடனான நதிகள் எல்லாம் சமான வடிவமான ஒரு சமுத்திரத்தில் நிறைகின்றன. எல்லா பசுகளிலும் சோதியுடனான சலம் சலங்களின் ஒளிப்புடனான மகளை சூழ்ந்து கொள்ளுகிறது. எ. யுவீதியான இரவு புலனாகிறது. அவள் சுகமளிப்பவள், சுகமான இரவு சர்வமான சுகத்திலும் நுழைப்பவளாகிறது. அ. வியாபதமானவும் வாஷிப்பவனுமான ஒளியுள்ள ஜாத வேதசனுகு சிறப்புடனானவனுக்கு யகளுத்தில எங்கள் மொழி மேன்மையாய் செல்லுகின்றது : துதிப்பதற்கருகைதையான அக்னிகு சததமான மனனமானது சோமனைப்போல சந்தரமாய் பாய்கின்றது. கூ. எங்கள் யகளுத்தை நாடும் எல்லாதேவர்களும் எனமனோ துதிகளை கேட்கட்டும் ; சலத்தின் மகனும் வானமும் பூமியும் கேட்கட்டும் ; நீங்கள் அலட்சியஞ் செய்யும் மொழிகளை நான் மொழிய போவதில்லை ; உங்களுடன் நெருங்கி நாங்கள் சந்தோஷமுடனாகலாமோ ! டி. வானம் பூமியின் கீர்த்தியானது என்னை அடையட்டும், இரத்திரன் பிருஹஸ்பதியின் கீர்த்தியும் மடையட்டும். பகனின் ஐசுவரியமும் அடையட்டும், கீர்த்தி என்னை விடாமலாகட்டும். நான் கீர்த்தியுடனாகி நன்றாய் பேசுவனாகட்டும். என் சமூகத்தின் கீர்த்தியும் விடாமலாகட்டும்.

மிக. இந்திரன் வசசிராயுதனாகும். முதன்மையான இந்திரனின் வீரியமான செயல்களை நான் துரிதமாய் சொல்லுகிறேன். அவன் மேகத்தைக் கொல்லுகிறான்; அப்பால சலத்தை விழச் செய்கிறான். அவன் மலைப் பிரவாஹங்களுடைய நதிகளையும் பிளக்கிறான். மெ. அக்னியான நான் சன்மததால சாதவேதசனாகிறேன், எல்லாப் பிராணிகளையும் மறிகிறேன். என் கண் நெய்யாகும். என வாயிலே அமிருதமாகும். மூன்று தாதுக்களும் நானே; ஆகாசத்தினுடைய விமானன் (எதையும்) நிர்மாணிப்பவன் நான், சோதியின் நிலைகாரணம் நானே. அமிருதமாய் சோதியாய் எல்லாமளிப்பவனாயிருக்கிறேன். மெ. மேதாவி அகனி என்கும் வியாபதமாகும் (அனைத்தின் பூமியின்) முதன்மையான நிலைத்ததைப் ப்ராதுகாக்கிறான். மகானான அகனி சூரியன் வழியையும் காக்கிறான்; நடுவிலே ஏழு தலைகளையும் (மருதது கணங்களையும்) காக்கிறான். இவ்வழகன தேவர்களின் இனபததையும் காக்கிறான்.

கண்டம் கூந

தேவதை க - அக்னி. உ - ருது, ஈ - சு புருஷன், எ-சீருஷ்டை. அ - தீயாவாபிரதீவீ. கூ, கக - இந்திரன். க0, ஆத்மா. கஉ - கோ ரிஷி - க, உ, அ - கஉ, வாம தேவன். ஈ - எ, நாராயணன்.

அக்னியே! ருக்குக்களால் எழுசசியாகும் சோதியாயுள்ளவனே! நடுவிலே பிரகாசமாய் 1 நாக்கு சஞ்சரிக் கிறது. ஐசவரியங்களைக் காணும் நீ எங்களுக்கு புஷ்டியோடான ஐசவர்யத்தை பலத்தை அளிக்கவும். உ. வசந்த மே ரமணியமாகும். சந்தோஷத்திற்கு அருகதையாகும்;

1 வாணியான வேதம் விளங்குகிறான்

கிரீஷ்மமே களிப்பிறகு நிலயமாகும்; வருஷா காலமும், சரதருதுவும், ஹேமந்தமும், சசிருதுவும் ரமணீய மாகின்றன, ஆனந்த மாவதற்கு அருகதையாகும். ௩. ஆயிரம தலைகளுள்ளவன்-அதாவது எங்குமுள்ளவன்-புருஷன், ஆயிரம கண்கள ஆயிரம பாதங்களுள்ளவன்; பூமியில் எங்கும் வியாபகமாகி பததுதிசைகளில் இந்திரியங்களில் நிலைத்துள்ளான். சதது சிதது ஆனந்தததால் புருஷன் உயரமாகிறான்; இவன் பாதமானது ஞானமானது இங்கு உண்டு; அவனை அடையும் ஞானமென்னும் சாதனமானது எங்கும் வியாபகமாய இருக்கிறது. அவனே புசிக்கும் புசிக்காததுமான அனைத்திலும் வியாபகமாகிறான். ச. இருந்த எதுவும் இருக்கப் போவதும் இப புருஷனே; சாவமான பிராணிகள் இவன் பாதங்கள், இவலை வியாபிக்கப்பட்டுள்ளது. இவன் மூன்று பாதங்கள் சோதியிலே அமிருதமாய இருக்கின்றன. ௫. இச சகத்தின் மகிமை எத்தனையுண்டோ அததனையும் விட அதிகமானவன் புருஷன். அன்னததால் அதிகக்கிரமிக்கும் அதிகமாய செல்லும் அமிருததவத்தினுடைய ஈசனுமாகும், இவன். ௬. அவனிவிருந்து விராஜன பிறக்கிறான். விராஜனின்று பிரமாண்டத்திற்குமேல அதிகமாகி புருஷன் தோன்றுகிறான். அந்த விராடன் அதிகத்திற்கு அதிகமாகிறான். தேவாதி மனிதருபங்கள் தோன்றுகின்றது. பிறகு பூமியையும் புவனங்களையும் செய்கிறான். ௭. வானமே பூமியே! உங்கள் இருவர்களை பாது காப்பளிப்பவர்களாய அறிகிறேன். அபரிமிதமாய இச சகததையும் விஸ்திரித்திருக்கிறீர்கள். வானமே! வையகமே! எங்களுக்க குநீங்கள் சுகமளிப்பவர்களாகவும்; எங்களைப்பாவங்களின்று முக்த மாக்கவும். ௮. இந்திரனே! உன் கிரணங்கள் சர்வ வியாபகங்களாகும்; மேலும் உன் பிராணன் அபானன குதிரைகள் பொன்மயமானவை. அபபடியான உன்னை சங்

தரமொழியுள்ள மேதாவி புருஷாகள் துதிசெய்கிறார்கள். ௩. பொண்ணினுடைய (சூரியனுடைய மனத்தினுடைய) எந்த தேச சண்டோ பசுக்களுடைய (இந்திரியங்களுடைய) எந்த ஒளியுண்டோ சத்தியத்தின் பிரமத்தின் (அறிவின்) எந்த தேச சண்டோ அவற்றால் (அந்த அந்தப் பொருளை) சம்பாதிப்போம். ௩௧. இந்திரனே! ரமணீயமாய விளங்கப் பேசுபவனே! சததுரு ஸம்ஹார பலத்தை எங்களுக்கு அளிக்கவும்! இந்த மகத்தான பலத்தின் ஈசன் நீயாகும். இந்திரனே! எங்களுக்கு யகந்தைப்போல நல்ல செயலைப்போல ஐசவரியத்தை, திரமான பலத்தையும் செய்யவும். எங்களை இமசைசெய்யும் சததுருக்களை வெகு கஷ்டங்களிலாக்கவும். ௧௨. விருஷபங்களோடு கனறுகளோடு இரண்டகனியாய, ஸ்தன மண்டலங்களுடன் எல்லா வடிவங்களையும் தரிகும நீங்கள் உன்னத ஸ்தானத்தை அடையுங்கள்; வெகு விஸ்தீரணமான இந்த உலகம் உங்களுக்காகட்டும்; இந்த சலங்களை இங்கு சுகமுடனான சுவாசமுள்ளவையாகட்டும்.

கண்டம் கூசு

தேவதை. ௧ - அக்னி பவமானன். ௨, ௧ - ச - சூரியன். ரிஷி. ௧ - வைகாநஸன். ௨ - விப்ராட் சூரிய புத்திரன். ௩ - துத்ஸரிகள். ௪, ௬ - சார்பராஞ்சீ ௭, ௧௪ - பிரஸ்கண்வன் காண்வன்

௧. அகனியே! எங்களுக்கு வாழ்நாட்களை பெருக்கவும். எங்களுக்கு உணவையும் பலத்தையும் பிரேரிக்கவும். சததுருக்களை வெகுதூரத்திலேயே வேதனை செய்யவும். ௨. வெகு ஒளியுள்ள சூரியன் யக்ஞபதியின் குடிலமற்ற ஆயுட் நாட்களை செய்துகொண்டு பெரியதாய் சோம மயமான மதுவைப் பருகட்டும். அவன் (சூரியன்) வாயுவினால் தூண்

டப்பட்டு சுவயமாகவே பிரசைகளைக காப்பாற்றுகிறான் ; போஷணை செய்கிறான் ; வெகு விதமாய் பிரகாசஞ் செய்கிறான். ட. தேவர்களின் அதிசய ஒளி சமூகமான மித்திரன் வருணன் அகனியின் கண் உதயமாகிறான் ; அசையும் அசையாமலுள்ள அனைத்தின் ஆனமாவான சூரியன், வாயு வானம் வையகத்தை (சுவய தேசசால்) நிரப்புகிறான். ச. இந்த வியாபத ஒளிபுடனான பசு உதயமாகி பூாவத்தில் தாய் முன் பிதாவான சுவர்கததிறகு சென்று கொண்டு உட்கார்கிறார். டு. சூரியனின் ஒளி நடுவிலும் பிராணபான நடுவிலும் ஆகாச பூமி நடுவிலும் சூரியனுடைய பிராணாதமா செல்லுகிறான். பிராணனினறு பிராணனை எழுசசியாகிய பின் அபானனுகிறான் (அஸ்தமாகிறான்). மகானான சூரியன் (பகலில்) வானத்தில் நன்றாய் பிரகாசிக்கிறான்.சு. இரவின் சப்த எழுசசியில், முப்பது ஸ்தானங்களையும் எல்லா நாட்களிலும் அவன் பிரகாசிக்கிறான் ; வாககான பட்சியானது அவனுக்கு அளிக்கப்படுகிறது. எ. எல்லாம காணும் சூரியன் முன் திருடர்களைப்போல எல்லா கதிர்களோடும் நட்சத்திரங்கள் சென்று விடுகிறார்கள். அ. ஒளி வீசும் அக்னியைப்போல் சூரியனின் கதிர்களான ரசிமிகள் சனங்களைப் பிரகாசஞ் செய்கின்றன. கூ. சூரியனே ! நீ நோய்களை நீக்குபவன் எல்லா சோதி யுலகத்தையும் சோதியாக்கிக் கொண்டு சமஸ்த சந்தரப் பொருள்களையும் பிரகாசஞ் செய்கிறாய். டி. தேவர்கள் ஞானிகள் மனிதர்கள் முன் சமஸ்தமான சோதியைக்காண நீ உதயமாகிறாய். டி. புனிதஞ் செய்பவனே ! எந்த கண்ணால் சந்திக்களை தரிகளும் எவ்வலகத்தைப் பார்க்கிறாயோ அந்தக் கண்ணால் நீ வருணனே ! பார்க்கிறாய் (பிரகாசிக்கிறாய்). டி. சூரியனே ! நீ உன் சக்திகளால் எங்கள் நாட்களை இன்பமாக்கிக்கொண்டு பிராணிகளை பிரகாசித்துக்கொண்டு வானத்தையும் விஸ்தாரமான

உலகத்தையு மடைகிறாய். டி. ரதத்தின் ஏழு, பெண் களான எவறறையும் பிரேரிக்கும் புனிதஞ் செய்யும் ஏழு பிரா ணங்களை கிரணங்களை, இணைத்து விடுகிறான். இந்த தன் சுவய குதிரைகளோடு ஜோடிகளோடு அவன் செல்லுகிறான்; டி. சூரியனே! தேவரே! எங்கும் காண்பவனே! ரதத்தில் உன்னை சோதி சுடருடனான ஏழு குதிரைகள் சுமக்கிறார்கள்.

மகா நாம னியார் சி க ம்

கண்டம் கூடு

தேவதை - இந்திர திரைலோக்ய ஆத்மா. ரிஷி - பிரஜா பதி.

க. மகவானே! எல்லா மறிபவன் நீ! பூமியை அளிக் கவும்! சுவர்களு செல்லும் வழிகளை அறிவிக்கவும்; பூவ மான சகதியின பதியே! புருவசுவே! சிசைக் கல்வியை அளிக்கவும்; உ. சேதன மளிக்கும் இந்திரனே! சுவர் கதைப்போல, சூரியனைப்போல, வியாபகமான இத்துதிக ளால் உணவு கீர்த்தி முதலியவறறை அடைய ஞானமான சோதியை அடையவும், எங்களுக்கு சேதனமளிக்கவும். டி. மகானே! வசசிராயுதனே! சகதி யுள்ளவனாயிருக்கிறாய் அதிக பல முள்ளவனே! ஐசுவரியம் பலத்தின்பொருட்டு சமர்த்தமுடனாக்கவும், அருள்புரியவும் வசசிராயுதம் தரித் தவனே! நீ வரவும், பருகவும், பேரானந்த முடனாகவும்.

ச. ஐசுவரியத்திறகு சுபமான வீரத்தை அளிக்கவும். அடையச் செய்யவும், சூரர்களிலும் அதிக சக்தி வாயந்தவ னான மகா புருஷனே, வசசிராயுதனே! நீ எல்லா ஐசுவரியங் களின் பதியாகும்; சனங்களை (அவர்களின்) ஹிதத்திறகாக சாமர்த்தியமுடனாக்கவும். டி. எவன் ஐசுவரியங்களில் சூரி

யனைப்போல் சோதி யுள்ளவனா யிருக்கிறானே (அவனை நாடுகிறோம்.) சாவகனானே! இந்திரனான நீ ஞானத்தின் பொருட்டு முன் அழைத்தது செல்லவும். அவனையே நீங்கள் துதிக்கவேண்டும். கூ. அரசுபுரிய சர்வசக்திமாய ஜயிப்பவனாய ஐயிக்கப்படாதவனாயுள்ள அவனையே ரட்சிப்பிறகாக அழைக்கிறோம். அவன் எங்களைசத்தருக்களை அழிககடும். அவன் எல்லாம் செயபவன், சந்தஸன், சத்தியவடிவன், சிறந்து பெரியவனா யுள்ளவன்.

எ. ஜயிப்பவனாய ஐயிக்கப்படாதவனாயுள்ள இந்திரனை பரம ஐசுவரியத்தை அடைய அழைக்கிறோம். அவன் எங்கள் சத்தருக்களை நாசஞ் செயயட்டும்: அவன் எங்கள் சத்தருக்களை நாசஞ் செயயட்டும். அ. அகண்டனே! மலைபோலுள்ளவனே; சாவமான சந்தோஷத்தின் பொருட்டு (எது வேண்டுமோ அந்த) ஐசுவரியத்தை அளிக்கவும். சர்வ சக்திமானே! பூணத்தி(றகாக) துதிக்கப்படுகிறாய்; நீசக்தியுள்ளவன், வசியஞ் செயபவனாகும்; இதனால் துதிக்கருகனான உன்னை பொருள்களில் எங்கள் மனங்களில் ஒருமைபுடன் மொழிகிறோம் ஸ்தாபனஞ் செய்கிறோம். கூ. பிரபுவே! விருத்திரனைக் கொல்லுபனே! சனத்தின் பெரிய பொருள்களில் துதி செய்கிறோம். வேதமொழிகளில் செல்லும் நீ நண்பன். சுகஞ் செயபவன் இரண்டறவனாகும்.

பஞ்ச புர்ஷ பதங்கள்

கண்டம் கூகூ

க. இந்திரன்! நீ முக்த குணமுள்ளவன். உ. அக்னியே! நீ இப்படி அக்னி குணமுள்ளவன். ட. இந்திரனே! நீயே இந்திரன். ச பூஷணனே! நீ போஷண மளிப்பவனாகும், டு தேவர்களே! எல்லாம் இப்படித்தான்.

உத்தரார்சிகம்

கண்டம் சுள

தேவதை - க - கூ - சோமன். ரிஷி க - ஈ - அசித்
காசியப தேவலன். ச - கூ காசியப மாரீசன். எ - கூ
வைகாநல ஆங்கிரசன்.

மனிதர்களே! தேவாகளுக்கு பூஜிகம விருப்பத
தோடு புனிதமான இரதுவிறகு கானஞ்செய்யவும். உ.
உன் திவயமான தேவ விருப்பமான ரசததை தேவாககு
அதர்வாணர்கள் கலநதுள்ளார்கள். ஈ. ராஜனே! அநத
நீ எங்களுக்கு பசுக்களில் சுகத்தை அளிக்கவும். சனங்க
ளுக்கு சுகததை யளிக்கவும், ஒளஷதங்களுக்கு சுகததை
யளிக்கவும்.

ச. அதிசய ஒளியோடு பிரகாசமுடன், எங்கும்
சப்தமீடும் தாரையோடு பாலோடு கலநத இநத சோமா
கள் வெண்மையுடனானவர்கள். ஈ, வீரர்கள் சென்று
ஆககிரமிப்பதுபோல் வன்மையுடனானவன தூண்டப்பட்டு,
ஸ்மரிக்கப்பட்டு போரை ஹிதஞ செய்பவரைய ஆக்ரமித
துளான். கூ. சோமனே! ஒளியுடனான கவியே, சூரியனான
நீ தன்னந தனியாய எங்கள் மங்களத்திறகு ஒன்றாய வநது
கொண்டு அனைவரும் பார்க்க எங்கும் பெருகவும்.

எ. கவியே! கல்வியுள்ளவனே! உன் பவமானனின்
தாரைகள் சிறப்பை நாடும் குதிரைகளைப்போல் ஐசுவரியந
களை ஊறறியுள்ளன. அ. மது வடிகட்டு கலசததை
நோக்கி புனித ரோமங்களில் ஊறறப்பட்டுள்ளது; தோத
திரங்கனும் திடமாய சொல்லப்படுகின்றன. கூ. பசுக்

கள் வீட்டை அடைவதுபோல் சோமதுளிகள் சமுததிரத்
தை அடைநதுள்ளன; சத்தியத்தின் நிலயத்தையும் சேர்ந்
துள்ளன.

கண்டம் காஅ

தேவதை - க, உ, ன, - சோமன் ச, ஓ, ஈ - மீத்திரா
வருணன். எ, அ, கூ - இந்திரன் ய, கக, கஉ-இந்திராக்கள்.
ரிஷி - க, உ, ன-பரத்வாஜன். ச, ஓ, ஈ. விசுவாமீத்திரன்
ஐமதகன். எ-க-இரிமீடன் ய, கக, உ க - விசுவாமீத்திர
காதினன்

க. அகனியே! ஹவிஷை அளிக்க துதிக்கப்பட்டு
புசிக்க வரவும்; புறகளிலே ஹோதாவாக உட்காரவும்,
உ. 1 அங்கிரசாகளே! பூர்வோகத குணமான உங்களை
சமிததுகளால், நெய்யால் வளாசசி யாககுக்ரோம! அதிசுப
பலமுள்ளவனே! பிரகாசமாகவும், எரியவும். ன. தேவ
ரே! அகனியே! விசாலமாயும் மகத்தாயும் மேனமையுட
னான சிவநதோங்கும் வீரத்தை செமமையாய் அளிக்கிறாய்,
விஸ்தாரஞ் செய்கிறாய்.

ச. சுபசெயல்களைச் செய்யும் மிநர வருணர்களே!
2 கோ நிவாச நிலயத்தை 3 நெய்களால் பெருக்கவும். ௫.
சுத்தமான விருதமுடனான மித்திர வருணர்களே! வெகு
துதிககத தகுநத நமஸ்காரத்தால் வளாநது தீர்க்க திருஷ்டி
களுடன் பலத்தின் பெருமையால் அரசுபுரிசுகிறீர்கள். ச.
ஐமதகனியால் துதிக்கப்பட்டு சத்தியத்தின் நிலயத்திலே
உட்காருங்கள்; சத்தியத்தை வன்மையுடனாக்கும் நீங்கள்
சோமனைப் பெருகவும்.

1 மனம் அக்னிகளை அறிபவர்களே. 2 ஐசுவரிய நிலயத்
தை. 3 ஒளிகளால்.

எ. இந்திரனே! நீ வரவும்; உனக்காக அமிழ்த்தியுள்ளோம்; இந்த சோமனைப் பருகவும்; என் புறகளிலே உட்காரவும். அ. பிரமத்தால் பூட்டப்பட்ட ரோமங்களுடனான குதிரைகள் உன்னை இங்கு கொண்டு வரட்டும்; எங்கள் பிரமங்களைக் கேட்கவும். கூ. இந்திரனே! சோமனை தரித்துக் கொண்டு சோமனை வகிக்கும் நாங்கள் உன் நண்பனோடு சொம்பானஞ் செய்யும் உன்னை அழைக்கிறோம்.

டு. துதிகளால் வரிக்கப்பட்டு மேகத்தினின்று சுவர்கத்தினின்று சோமனிடை வரவும்; செயல்களால் தூண்டப்பட்டு அதைப் பருகவும். டிக. இந்திராக்கினியே! தோத்திரஞ் செய்வனோடு விளங்கும் யகளுன சோமன வருகிறான். நீங்கள் இருவரும் இந்த சோமனைப் பருகவும். டிஉ. யகளுதின் சகதியால் மேதாவினை விருமபும் இந்திராக்கினியை நாடுகிறேன்; எங்கள் செயலில் சோமனின் சிறப்பால் அவர்கள் திருப்தியாகட்டும்.

கண்டம் சூக

தேவதை - க-அ, சோமன். க - அ, அமலியூராங்கிரசன்.

க. உன் சன்மம் மிகவும் சிறந்ததாகும்; அது சோதி உலகில் நிலைக்கப்பட்ட டிருந்தும் சகத்திலே மகத்தான மேன்மையையும் உக்கிரமான சுகத்தையும் அடைந்துள்ளது. உ. நாங்கள் பூஜிக்கப்படும இந்திரனுக்கு மித்திரன வருணனுக்கு ஐசுவரியம் அளிப்பவரைய பெருகவும். டு. மனிதர்களின் இங்குள்ள சர்வமான, ஐசுவரியங்களையும் சத்தருக்கவின் எல்லா பொருள்களையும் சாதிப்பதற்கு அழைக்கிறோம்.

ச. புனிதமாக்கிக் கொண்டு நீ சல உடையில் தாரையோடு செல்லுகிறாய்; ஐசுவரிய மளிப்பவன் நீ சத்தியத்தின் நிலயத்திலே உட்கார்கிறாய்; நீ பொன் மயமான ஊற்றாகும். ௩. மதுவுடன் பிரியமான திவ்யமான ஸ்தனத்தைக் கறந்துகொண்டு பழைய சபையில் உட்கார்ந்துளான்; மனிதர்களால் சுததஞ் செய்யப்பட்டு சர்வ திருஷ்டியுடன் சக்திவாயநத நீ 1 பிரகயாதமான ஊறறை தரிப்பவனை நோக்கி நீ பெருகுகிறாய்.

கூ. 2 கலசத்திற்குத் துரிதமாகவும்; அங்கு உட்காரவும். மனிதர்களால் புனிதமாகப்பட்டு யுத்தத்திற்கு முன் செல்லவும்; பலமான குதிரையைப்போல் உன்னைச் சுததமுடனாக்கி லகான்களால் 3 புல்லிறகு அழைத்ததுச செல்லுகிறார்கள். எ. நல்ல ஆயுதமுடனான தேவரான இருது உபத்திரவங்கழித்தது வீடு ரட்சிப்பவனாய், தந்தையாய் தேவர்களின் பாலகனாய் சிறந்த சக்தியுள்ளவனாய் சோதியுலகத்தின் 4 ஸ்தம்பனாய் பூமியின் தாரகனாய் பெருகிக் கொண்டிருக்கிறான். அ. ரிஷியாய் மேதாவியாய் முன் செல்லும் சனங்களின் தலைவனாய் 5 ரிபுவாய் தீரனாய் 6 உசனன் காவ்யத்தால் இந்தகோ சம்பந்தமான மனோகரமாய் மறைந்துவைக்கப்பட்டுள்ள சாரத்தை அறிகிறான் அறியச் செய்கிறான்.

1 பெருமையுடனான 2 இருதயத்திற்கு. 3 தயாரிக்கப்பட்ட தேசத்திற்கு. 4 ஊண் போலாய். 5 விருப்பம் நாடுபவனாய் 6 அறிஞனாய்.

கண்டம் எய்.

தேவதை—க-உ சு-எ, அ, கூ—இந்திரன் டு, ச, கு, சர்வ
தேவர்கள் ரிஷி—க-உ வாசிஷ்டன். டு-டு—வாமதேவன்.
சு-எ. நோதா காசுநீவதன். அ-க கலிப்பிரகாதன்.

க. சூரனே! ¹ இந்திரனே! கறக்காத பசுவைப்போல்
துதி செய்கிறோம் உன்னை அழைக்கிறோம். அவன் இந்த
சகத்தின், தாவர உலகத்தின் ஈசனாகும்: சூரியனுக்கு சமான
மாய ஈசனுள்ள வனாகும், உ. மகவானான இந்திரனே
வானத்தினுடைய எதுவும் வையகத்தினுடைய எதுவும்
பிறந்ததில்லை உன்னைப்போல் பிறக்கப் போவதில்லை;
குதிரை விருமபி பசு விரும்பி பலம் உணவு விருமபி உன்னை
அழைக்கிறோம்.

டு. அறபுதமாய சதா வளர்பவனான நண்பன் எந்த
ரட்சையோடு எங்கள் அருகில வருவான்? எந்த சகதியுட
னான சிறந்த கூட்டத்தோடு எங்களிடம் வருவான்? ச.
பூஜ்யமாய பெரியதான மகிழ்ச்சிகளின் நடுவே எந்த
இன்பமளிக்கும் சோமனுடை ரசம திடமாய காக்கப்
பட்டுள்ள தனத்தை திறக்க உறசாக மளிக்கும்? டு.
உன்னைப்புகழும் நண்பர்களைக் காக்கும் நீ நூறு ரட்சை
களோடு எங்களை அணுகுவாயே?

கூ. உங்கள் சத்துருக்களை அழிப்பவனாய உபத்திரவங்
களை ஒழிப்பவனாய எங்குமுள்ள சோம ரசத்தில் சநதோஷ
மாகும் இந்திரனை எங்கள் தேகங்களில் பசுக்கள் கன்றுகளுக்
குக் கதறுவதுபோல் அதிசயமாயுள்ளவனை பாக்களால்
கோஷஞ் செய்கிறோம். எ. சோதியால் வசிப்பவனாய் நன்றாய்

¹ இங்கு இந்திரன் என்பது ஈசனுக்குப் பெயர்.

யளிப்பவனாய் பலததால் சூழப்பட்டு, இன்பமான பொருள் களிமும் ஐசுவரியத்திலும் மலைபோலுள்ளவனை, நூறு ஆயிரம் ஐசுவரியங்களுடனான கோககளுடனான பலத்திறகு 1 யாசிக்கிறோம்.

அ. உங்கள் வேகத்தால் ஐசுவரியங்காணும் இந்திரனை துக்கத்திலே உங்களைக் காக்க பெரிய கவிகளுடனான சோமன் பெருகும் யக்ருத்தில குடுமப போஷகனைப்போல் உன்ஹித காரணனை அழைக்கிறோம். கூ. சுபமான நாசியுள்ள இந்திரனை ரசத்தின் சநதோஷத்தில் அசுரர்கள் தடுப்பதில்லை; தேவர்களும் மனிதர்களும் தடுப்பதில்லை; அவனைத் துதி செய்வவனுக்கும் உழைத்து உபதேசஞ் செய்து அவனுக்கு மரியாதை செய்வவனுக்கும் பெருமையான ஐசுவரியத்தை அளிப்பான்.

கண்டம் எக

தேவதை—க-கச-சோமன். ரிஷி—க-ந-புஷ்கலோக்ளி
ச-௫-ஸ்ய்ஷிதன். சு-அ-சபன். க - கக - சியாவாகவன்.
கஉ-கச—ஆன்தீகவன்.

க. சோமனே! இந்திரனுக்குப் பெருக அமிழ்த்தப் பட்ட, ராஜனான நீ இனிமையான இன்பமான தாரையோடு பெருகவும். உ. ராடசதாகளைக் கொல்லுபவன். சகலமும் காண்பவன். தன் நிலையமான ஸ்தானத்தை பொன்னுலடிக்கப் பட்ட துரோணத்திலே சேர்ந்து விடுவான். ந. விருத்திரனைக் கொல்பவனாயிருக்கவும்; பூமியின் அனைத்தையும் தருபவன்; தாராளமாய் இருப்பவன், சததுருக்களின் ஐசுவரியத்தை அளிக்கவும்.

ச. அதி பிரக்ஞையோடு மகாய சந்தோஷமோடு ஒளியுள்ளவரைய இன்பமளிகுகும் நீ சோமனே! இனிமையோடு இன்ப மளிப்பவரைய இந்திரனுக்குப் பெருகவும். ஞ. உன்னைப் பருகி விருஷபம் விருஷபத்தைப்போல் சஞ்சரிககிறது; எல்லாமறியும் உன்னைப் பருகி அதிக அறிவுடனான அவன், ¹ ஏதஸன் சண்டைக்குப் போவதுபோல், சததுருக்களின் உணவு முதலியவற்றை ஜயிக்கிறான்.

க. துரிதமாய செல்லும் சோமதாரைகள் சர்வகரைய பொன் நிறமாய அமிழ்த்தபபட்ட சோமன்கள் விருப்பங்களை வாஷிகுகும் இந்திரனுக்குச் செல்லட்டும். எ. போரிருச சாதனமான அமிழ்த்தபபட்ட இந்த சோமன் இந்திரனுக்குப் பெருகுகிறது. ஜய சீலமுடைய இந்திரனை சோமன் சேதனஞ் செய்கிறான். அவன் சாஷாத் காரமாவதுபோல் அறி கிறான். அ. இந்திரன் இந்த மகிழ்ச்சியிலே சாதிக்கப்படும் அனைத்தின கிரகிப்பை அடைகிறான்; மேலும் சலங்களை ஜயித்து வச்சிராயுத்ததை வசியமாகுகிறான்.

க. நண்பர்களே! உங்கள் ரசத்தின முதன்மையான கைவசத்திற்கு மகிழ்ச்சியளிகுகும் பானத்திற்கும் நாயைத் தூரத்தவும். நீண்ட நாகுகுள்ள நாயை தூரத்தவும். டி. புனிதமாக்கும் தாரையோடு அமிழ்த்தப்பட்டு சோமன் எங்கும் பெருகிக் கொண்டு வருகிறான்: இந்த குதிரையைப்போலிருக்கிறான். டிக. மனிதர்கள், எதிர்க்க முடியாத சோமனை எங்கும் செல்லும் துதியால் அறிவால் அணுகி யகந்ததிறகாக திரமுள்ளவர்க ளாகட்டும்.

உ. எவற்றில் இளைஞன் வளர்கிறானோ அந்தப் பிரியமான நாமங்களை ஜயிக்க உணவிற்கு ஹிதமான

1 வலிமை யுள்ளவன்

சோமன் பெருகுகிறான். எப்பக்கமும் செல்லும மகத் தான சூரியனின் ரதத்தில் பெரியவனும எங்கும் பார்ப்பவ னும இப்பொழுது ஏறியுள்ளான். ய௩. பேசுபவ பவனாயும், இந்தத் துதியின் எதிர்க்கமுடியாத பதியா யும் சததிய நாவுடனுள்ளவன் இனிமையான ரசத்தை பெ ருக்குகிறான் : மகனைப்போல பூமியினுடைய பெயரையும் தந்தையின் பெயரையும் வெகு தூரத்தில் சோதியின் ஒளி யான மூன்றாவதில் தரிகுகிறான். ய௪. ஒளி வீசி துதிக்கப் பட்டு மனிதர்களால் பொன்மயமான ஊறறிலே கலசத்தில் சபதஞ்செய்து சென்றுள்ளான; சததியத்தின் ரசத்தைக் கறப்பவர்கள் அவனுக்கு கானஞ் செய்கிறார்கள்; மூன்று நிலயங்களின் பதியே! உடைககுமேல நீ பிரகாசஞ் செய் கிறாய். அப்பால் உங்கள் தேகத்திலுள்ள சந்திரனின் பானத்தை பெருகவும்.

கண்டம் ௭௨

தேவதை - ௧-௫-அக்னி. ௬-௮ இந்திரன். ரிஷி - ௧-௨- அக்னி வைசுவாநரன். ௩-௫-ஸாகாமசுவன். ௬-௭-சௌ பரி. ௮ - ௮ நீருமேதன்.

௧. பலத்திற்காக ஒவ்வொரு யகளுத்திலும் ஒவ்வொரு கானத்தோடு அக்னிக்கு கானஞ் செய்யவும். பிரியமான நண்பனைப்போல் அறிஞனாயும் அமிருதமாயுமுள்ள அக்னியை நாம துதிசெய்வோம். ௨. பலத்தினுடைய மகன் நம் முடைய மேன்மையான தலைவனில்லையா? நமது ஹவிஷையளிப்பவனுக்குத் தொண்டு செய்வோம். யுத்தங்களில் பலமளிப்பவனாகவும் எங்கள் ரட்சகனாகவும் அவனாகட்டும்; எங்கள் சரீரங்களின் ரட்சிப்பவனாகவும் நீயாகவேண்டும்.

௩. அக்னியே நீ வரவும். துதியில் வேறு கானங்களை உனக்கு கானஞ் செயவேன். இந்த சோம துளிகளால் நீ வளர்ச்சியாகவும். உன் மனம எந்த இடத்திலோ அங்கு சக்தியுடனான திடத்தை தரிக்கிறாய்; அங்கு நிலயத்தையும் இடத்தையு மடைகிறாய். ௫. உன் திருபதி யளிக்ரும தேசசு, அக்னியே! இந்திரியங்களின் பதியே! நாசஞ்செய பவையாக வேண்டாம்; அதற்காக எங்கள் உபசாரத்தை நீ யடைவாய்.

௬. அபூர்வனே! வசசிராயுதனே! உதவி நாடி திரத்தை அழைப்பவன்போல நாங்கள் உமமைக கூப்பிடு கிறோம்: அதிசயமானவனே! உமமை அழைக்கிறோம். ௭. இந்திரனே! எல்லாச செயல்களில் ரட்சையின் நிமித தம் உம்மை உபாசனை செய்கிறோம். இந்த இந்திரன் இளை ஞன். தேசசுள்ளவன, சததுருக்களைக் கொல்லுபவன். இந்த திரனே! உமமையே நாங்கள் நண்பாகளுடன் ஆசிரயத் திறகு அருகடியும் ரட்சிகளுன உமமையே அழைக்கிறோம்.

௮. இந்திரனே! துதிகளின் நண்பனே! சலங்களைத் தொடரும் சலங்களைப்போல வந்து கொண்டு உன்னிடம் அணுகியுள்ளோம். விருப்பத்திற்காக உன் அருகில வருகிறோம். ௯. கடல நதிகளால் வளாவதுபோல, வீரனே! வசசிராயுதனே! நீயாகவே தினந்தோறும் பலமுடனான போதிலும், தோத்திரங்கள் உன்மகிமையை வளாச்சியாக்கு கின்றன. ௧0. இந்திரனுடைய மகத்தாய விரிந்துள்ள நுகத் துடியுடனான ரத்ததிறகு இந்திரவாகன பூதமான மொழி களால் இணைக்கப்பட்டு அவன் ஸ்தானத்தை அறியும் சூதிரைகளை தோத்திரங்களால் இணைக்கிறார்கள்.

கண்டம் ௭௩

தேவதை—க - கஉ, இந்திரன். ரிஷி. க - ௩, ௧0-௧௨
—கருதககஷிள். ச-சு—வசிஷ்டன். ௭-க—மேத்யாதிதி
புருமேதரீகள்.

க. எல்லாம ஜயிகும சதசசெயல செய்யும், சனங்க ஞக்கு ஐசவரியமளிகும இநதிரனை உங்கள் சோமரசததைப் பருக கானஞ் செய்யவும். உ. பலர்களால அழைக்கப பட்டு பலாகளால் துதிககப்பட்டு சதா காலம பிரசிததமான வன் இநதிரன் எனச சொலலுங்கள். ௩. இநதிரனே! எங்களுகு மகததான ஐசவரியம வனமைகளை அளிப்பவ னாகவும்; நடனஞ் செயபவனே! மகானே! அவறறை எங கள் அருகே கொண்டுவரவும்.

ச. நண்பர்களே! நீங்கள் சோம பானம் பருகும பொன் குதிரையுள்ளவனான இநதிரன் சநதோஷமுடனாக கானஞ் செயபவும். ௩. சத்தியதான மளிப்பவனை மனிதர் கள கருதுவதுபோல் சத்திய ஐசவரியனுக்கு கானஞ் செய யவும்; நாங்களும் புகழ்ஊட்டும். ௪. இநதிரனே! நீ எங் களுக்கு ஞானம உணவு முதலியவை யளிப்பவன்; நூறு செயல்கள் செயபவனே! வசுவே! எங்களுக்கு பொன் முத லியவறறை அளிக்கிறாய்.

௭. உன் நண்பர்களான நாங்கள் இதை, அபபடியே அறியும் உன்னை துதிக்கிறோம். கண்வர்களும் துதிகளால் உம்மைத் துதி செய்கிறார்கள். அ. வசசிராயுதனே! வேறு எவனையும் சபமான கான துதிகளால் துதிககவில்லை. உனனையே துதிகளால் நினைக்கிறோம். ௬. சோமன் அமிழ்த்துபவனை தேவர்கள் விரும்புகிறார்கள் : துக்கததை அவர்கள் விரும்புவதில்லை. ஆயாச மன்னியில் அவர்கள் சோம்பலை தண்டிக்கிறார்கள்.

0. மதன சீலமான இந்திரனுக்கு சோமனைப் பற
றிய எங்கள் துதிகள் துதிக்கட்டும்; கண்வர்கள் கானத்தை
துதி செய்யட்டும். 0க. எவனில் ஐம்புலன்கள் மனம
புத்தி எல்லா காரதிகளுமுண்டோ எவனில் ஏழான சனங்
கள் சந்தோஷமாகிறார்களோ அந்த இரதிரனை சோமனுக்கு
அழைக்கிறோம். 0க. தேவர்கள் மூன்று உலகங்களில்
திரிகதூர்க்கங்களில் எழுசசியாக்கும் யக்ருத்தை மனத்தை
அளக்கிறார்கள்; எங்கள் மொழிகள் அதை அபிவிருத்தி செய்
யட்டும்.

கண்டம் எசு

தேவதை — இந்திரன். ரிஷி—க - ௩ — இரிமிடன்.
சு-சு—தஸிதகாண்வன். எ — கூ திரிசோகன். க0 - கஉ
காண்வப் பிரியமேதன்.

க. இரதிரனே! உனக்கு இரத சோமனைது தேகத
தில் புலலில் புனிதமாக்கப்பட்டுள்ளது; இதை அணுகவும்
தூரிதமாகவும், பருகவும். உ. சக்தியுடனான ரசிமிகள் உள
ளவனே! பிரசித்த பூஜையோனே! உன் சந்தோஷத்திற
காக இரத சோமரசம் அமிழ்த்தப்பட்டுள்ளது. சததுருக்க
ளின் நாசகாரியே! நீ அழைக்கப்படுகிறாய். ௩. பிராணன்
களுக்கு குண்டபய்யனுக்கு சிரத்தைபுடன் ரட்சிப்பவனாய்
அறியாமையை அழிக்கும் வன்மையின் மகன் போலான
பல புருஷனுக்கு சிருங்கவிருஷனின் மகனுக்கு என்மனத்தை
அளிக்கிறேன்.

ச. பெரிய கைகளுடனான இந்திரனே! உன் வலது
கையால் நானுவிதமாய் போஷகமான ஐசுவரியங்களை எமக்
காக சேகரிக்கவும். ௩. செயல்களில் சிறந்தவனாய், வெகு
அளிப்பவனாய் வெகு தானமான, வெகு தூரித ரட்சனை
யளிப்பவனான உம்மை அறிகிறோம். கூ. சூரனே! அளிப்

பதற்கு விரும்பும் உன்னை, பயங்கரக் காணையைப் போலான உன்னை தேவாகளும் மனிதர்களும் தடுப்பதில்லை.

எ. வீரனே! சோமன அமிழ்த்தப்பட்டுள்ளபடியால் நீ பருக சோமனை ஊற்றுக்கிறேன்: திருப்தியாகவும்; மது கரசோமனை முடிக்கவும். அ. உன்னை மூர்க்காகள பரிகாசஞ் செய்பவாகளும் உதவி நாடுங்கால நீ ஏமாறப்பட்டு வேண்டாம். நீ பலததின் துவேஷிகளை பிரமததுவேஷிகளை நேசிக்கவேண்டாம். கூ. உன்னை இங்கு பால் கலந்தசோமனோடு மகத்தான ஐசுவரியத்திற்கு சனங்கள் சந்தோஷ முடனாக்கட்டும்; மிருகமான ஏரியைப் பருகுவது போல் பருகவும்.

டு. வசவான இரதிரனே! இங்கு அமிழ்த்தப்பட்ட சோமனை வயிறு நிறையும் வரை பருகவும்; பயமற்றவனே உனக்குத் தருகிறோம். டெ. மனிதர்களால் சுததமாகப்பட்டு, சாதனங்களால் அமிழ்த்தப்பட்டு புனிதங்களால் ஆட்டு ரோமங்களால் வடிகட்டப்பட்டுள்ள சோமன் நதிகளில் ஸ்னானஞ்செய்த குதிரைபோலாகும். டெ. இரதிரனே! உனக்கு யவ அரிசியைப் போல பால்களால் கலந்து இனிமையாய் செய்திருக்கிறோம்; உன்னை எங்கள் விருந்திற்கு அழைக்கிறோம்.

கண்டம் எடு

தேவதை—இந்திரன் ரிஷி—க-க, விகவாமத்திரன், ச-க, மதுச்சீந்தன். எ-க, கனக்சேபன். க-க, நாரதன்.

க. ஐசுவரியத்தியே! துதிகளால் பற்றப்படுபவனே! பலத்தோடு உனக்காக இந்த சோமன் அமிழ்த்தப்பட்டுள்ளது: அதன் ரசத்தை துரிதமாய் பருகவும். உ. உன் சுபாவத்தை நன்கு அனுசரிக்கும் சோமனில் உன் சரீரத்தை சாய்க்கவும்; சோமார்ஹனே! உன்னை அது இன்பமுடனாக்

கட்டும். ௩. இந்திரனே! சோமன் உன் இரு வயிறு பாகங்களில் வியாப்தமாகட்டும். தோத்திரததால் தலையை யும் தேகததையுமடையட்டும். ஐசுவரிய நிமித்தததால் உன் கைகளை வியாப்தமாகட்டும்.

ச. நண்பர்களே! தூரிதமாய உட்காரவும்; துதிகளை வகிப்பவர்களாய இந்திரனுக்குத் துதி செய்யவும். ௩. சத துருக்களை நசிப்பவனாய வெகு ஐசுவரியங்களின் தலைவனான இந்திரனை பாயும் சோமனோடு துதி செய்யவும். ௬. எங்கள் ஐசுவரியத்திற்கும் எல்லா நிறைந்த அளிப்புக்களோடு எங்கள் அவசியத்தில் எங்கள் அருகிலாகட்டும்; தேவ உணவோடு எங்கள் அருகில் அவன் வரவேண்டும்.

௭. ஒவ்வொரு அவசியத்திலும் ஒவ்வொரு யுத்தத்திலும் பெரும் வன்மையுடையவனான இந்திரனை நண்பர்களான நாங்கள் ரட்சிப்பிறகு அழைக்கிறோம். ௮. எதிர்ப்பதற்கு அதிக வன்மையுடனும் புராதனத்தின் வீரனாயும் பூர்வத்தில் என் பிதா அழைப்பவனுமான அவனை அழைக்கிறேன். ௯. அவன் எங்கள் அழைப்பிறகு கேட்பானே யானால் ஆயிரம் விதமான ரட்சைகளோடு வன்மையும் ஐசுவரியங்களோடு கட்டாயமாய வருவான்.

௧௦. எப்பொழுதும் வளரும் வன்மையின் லாபத்தின் பொருட்டு துதிப்பதற்கருகதையான செயல் செய்பவனை இந்திரனே! சோமன் பெருகுங்கால் நீ புனிதமாக்குகிறாய்: ௧௧. ஏனெனில் அவன் மகானாகும். அநதரிட்ச அசுரர்களை ஜயிப்பவனாயும் ரட்சிக்கத் தூரிதனாயும் அதிசய சிறப்புள்ளவனாயும் முதன்மையான ஆகாசத்திலே தேவர்களின் நிலயத்திலிருக்கும் இந்திரனே ஜயத்தகைகொண்டு வருபவனாகும். ௧௨. பலமுடனான இந்திரனை போரிர்கும் போரின் ஐசுவரியத்திற்கும் அழைக்கிறேன்; உதவிக்கு நண்பனாகவும் ஐசுவரியத்திற்காகவும் எங்கள் அருகிலாகவும்.

கண்டம் எசு

தேவதை—க-உ—அக்னி, ஈ-ச உடைகள். அசுவினி
கள் ரிஷி—க-உ—வாமதேவன் ஈ-ச, வசிஷ்டன் ௩-ச
—வசிஷ்டன்.

க. பலத்தின் மகனாய், பிரியனாய் அறிவுடனான தூதனாய், சுபமான யகருத்தில சிறந்தவனாய், அமிருதனாய் விசுவத்தின் தூதனான அக்னியை இந்த நமஸ்காரத்தால் உங்களுக்காக அழைக்கிறேன். உ. அவன் சிவந்த ஒளியுடனான விசுவம் காக்கும் குதிரைகளை ரத்ததில் இணைக்கட்டும். நன்றாய் பூஜிக்கப்படுவான் அவற்றைத் தூரிதமாகட்டும். யகருமானது அனைத்தின் பிரம்மபோலாகும். சாந்தகுண சம்பன்னமாகும். அந்த அக்னியான ஐசுவரியமளிப்பவனை சனங்களின் ஐசுவரிய தேவரை நீங்கள் நாடவும்.

ஈ. இருளை நீக்கி முன் சென்றவளாய் சோதியுலகின் பெண்ணானவள தென்படுகிறாள்; மகத்தான அப்பெண்தன் கண்ணை இருளை நீக்குகிறாள். அனுக்லமான அவள் பிரகாசத்தைச் செய்கிறாள். ச. சூரியன் உதயமாகுகால் தேஜோமயமான திரமுள்ளவன் உஷையோடு தன் ஒளிகளை வீசுகிறான்; உஷையே! உன் உதயத்திலும் சூரியன் உதயத்திலும் எங்களுக்கூரியவையுடன் நாங்கள் அடையலாமோ?

௩. காலையிலே உதய யக்ருங்கள் அசுவினிகளை உங்களை அழைக்கிறார்கள். செயல் சீமானே! ரட்சிப்பிறகாக உன்னை அழைக்கிறேன். நீ வீடு வீடாகச் செல்லவும். கூ. தலைவர்களான அசுவினிகளை! அதிசய போஷணத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள்; இனிமையாய் துதி செய்பவர்களுக்கு அதைப் பிரேரிக்கவும். நீங்கள் இருவரும் ஒரே மனத்துடன் உங்கள் ரத்ததை எங்களுக்கு ஒட்டவும்; சோம சேர்க்கையான மதுவைப் பருகவும்.

கண்டம் எள

தேவதை—க-ந-அக்னி. ச-சு சோமன். ரிஷி—க. உ. ந-
அவத்சரன். ச-க அஸிதன் காசீயபன் அமலீரியுபன்.

க. ஆயிரமான பலன்களை அளிக்கும் ரிஷியினிடமிருந்து அவன் புராதன சோதியுடலை அனுசரித்து வீரமான புருஷர்கள் வெண்மையான பாலை கறப்பாக்கள். உ. அவன் சூரியனைப் போலிருக்கிறான்; அவன் ஒளிகளுக்கு ஒடுகிறான்; வானத்தின் ஏழு ஓட்டங்களையும் தூண்டுகிறான். ந. அவனைப் புனிதஞ் செய்யுங்கால் இவகுளள எல்லாப் பொருள்களுக்கும் அதிகமாய் நிறகிறான்: அவன் சூரியனைப்போல தேவராகும்.

ச. பொன் நிறமாய் ஒளியுடனான சோமன தேவர்களுக்காக தோன்றிய இவன் புனிதத்திற்கு ஒடுகிறான். பழைய சாதனத்தால் தேவர்களுக்குத் தேவதை அறிஞனால் இரத்தக கவியானவன் வன்மையாகப் பட்டுள்ளான். கூ. பழைய ரசத்தைக் கறந்து கொண்டு புனிதத்தில் நீ பொழியப் பட்டுள்ளாய். சபதஞ்செய்துகொண்டு நீ தேவர்களை தோற்றுவித்துள்ளாய்.

எ. தனிமையா யிருப்பவர்களை எங்கள் அருகில் கொண்டு வரவும். எங்கள் சததுருக்களில் பயத்தைச் செய்யவும். பவமானே! எங்களுக்கு ஐசுவரியத்தை அளிக்கவும். அ. நன்றாய் பிறந்து துரிதமாய் சததுருக்களுக்கு பங்கு செய்யும் பால்களால் அலங்காரமான இரது விறகு தேவர்கள் வந்துள்ளார்கள். கூ. மனிதர்களே! தேவர்களுக்கு பூஜிக்கும் விருப்பத்தோடு புனிதமான இரது விறகு காணஞ்செய்யவும்.

கண்டம் ௭௮

தேவதை ௧ - ௧௧ அகன் ரிஷி ௧-௩, ௬ - ௮ - சீயா வாசுவன். ௪, ௫ பரத்வாஜ முதலியவர்கள் ௧ சீயா வாசுவன், ௧0 பிரஜாபதி ௧௧ அம்பரீஷன்

௧ அலைகளைப்போல எருமை முதலிய மிருகங்களைப் போல மேதாவிகளான சோமாகள சலங்களை சனங்களை சிறந்த செயலகளுக்கு அழைத்துச் செல்லுகிறார்கள், உ. சத்தியத்தின் தாரையோடு பொன் நிறமாய தேசகடனான தாரைகள் சனங்களுக்கு ஐசுவரியங்களுடனான ஞானத்தை அளிக்கின்றன. ௩. இந்திரன், வாயு, விஷ்ணு மருத்துகளுக்கு பொழிந்த சோமாகள செல்லடும்.

௪. தேவர்கள் பருக அலைகளால் நதியைப்போல அவன் பெருகி யுள்ளான்; தண்டின இனிமை ரசத்தோடு விழித்தவன்போல மதுரிமைநத 1 கலசத்திறகுச் செல்லுகிறான். ௫, விருமபும அர்ச்சனை பிரியமானவன் மகனுகுச்சமாமாய சுந்தரமாககப்பட வேண்டியவன். அவன் உடையில, ரசனில, லயமாகிறான்; அவனை நதிகளில், கைகளினின்று சூரர்கள் ரத்ததை செலுத்துவதுபோல பிரேரிகுகிறார்கள்.

௬. ஆனந்தம் பெருக்கும் சோமர்கள் யக்குத்தில பொழியப்பட்டு ஐசுவரியமுடனான எங்கள் கீர்த்திககு பெருகுகிறார்கள். ௭. மேலும் சோமன் ஹமஸத்தைப்போல விசுவத்தின் கூட்டத்தை வசமாகுகிறான். ௮. அவன் பசுககளால் அல்லது நல்ல செயல்களால் புலனுகின்றான். இந்திரனுக்கு இநதுவை அவன் பருக திரிதனின் பெண்கள்கனத்த பொருள்களால் பொன் நிறமுள்ளவனைத் தூண்டு கிறார்கள்.

கூ, தேவர்களின் நண்பனை நீ இங்கு பெருகவும் :
துதி செயது கொண்டு புனிதத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்
நீ பாயகிறாய். மது தாரைகள் உண்டாகட்டும். டி. அவன்
வேகத்தில் பொன் நிறமுடன் அழகுடன் ரோமத்தின் சிக
கல் வழியாய் அவன்பெருகிறான்; தோத்திரிப்பவர்களுக்கு
வீரமுடனான சீர்த்தியை வாஷிக்கவும். டிக. சோமனுடைய
ரசத்தை அமிழ்த்துபவனுக்கு பிரசித்தமான இந்த மொழி
யை மனிதனைப்போல இறக்கட்டும்; மககனை பிருகு மககட
கள் தூரத்தியதுபோல சாதகமற்ற நாயைக் கொல்லவும்.

கண்டம் எகூ

தேவதை - க-கடு, பவமான சோமன். ரிஷி - க - டு -
ஜமதக்ன் ச-கூ., கூட-கடு அமலீயு எ-கூ, கசியபள.
ய - கஉ பிருகு வாருணி ஜமதக்ன்.

க. சோமனே! பூஜனிய பாதுகாப்புக்களுடன் வேத
நாயகனாய் பெருகவும்; சர்வ காவயங்களுக்கும் பெருகவும்.
உ. மொழியான நீ, முதன்மையான நீ-கடலின் சலங்களை
எழுச்சியாக்கி பெருகுவாயோ? டு. விசுவம காண்பவனே!
கவியே! சோமனே! உன் மகிமைக்கு இவ் வுலகங்கள் நிற
கின்றன. உனக்காக பசுக்கள் (வேதம் முதலியவைகள்)
ஊடுகின்றன.

ச. இரதுவே! இணையிலலாதவனே! வாஷிப்பவனே!
பெருகவும், பொழியவும்; சன சமூகங்களில் எங்களைக்
கீர்த்தியுடனாக்கவும்: எங்கள் எல்லா சத்துருக்களையும்
தூரத்திலாக்கவும். சோமனே! இந்த சநதர்ப்பத்தின்
உன் நட்பிலே உன் உயரிய சீர்த்தியிலே, யுத்தஞ் செய்யும்
சத்துருக்களை அடக்கலாமோ? கூ. உன் கூர்மையான கோர

ஆயுதங்கள் சததுருக்களைக் கொல்லுவதற்காகும் ; ஒவ்வொரு சததுருவினின்றும எங்களைக் காக்கவும்.

எ. சோமனே ! வாஷிகும நீ ஒளியுட னிருக்கிறாய். நீ பல முள்ளவன். வனமையான விருதமுள்ளவன எல்லாமளிப்பவனாய் நீ தாமங்களை தரிககிறாய். அ. வாஷிகும சோமனே ! வர்ஷிக்கும சுபாவமான உன வன்மை வாஷண சீலமாகினறது. உன வனமும் சேவையும் வாஷிப்பதாகும். உன் ரசமும் சுகமளிப்பதாகும் : நீயும் வர்ஷிக்கும குணமுள்ளவன். கூ. இரதுவே ! குதிரையைப் போல, துரிதப் பொருளைப்போல, பசுக்களையும் அசுவங்களையும் நாடளு செய்கிறாய் : எங்கள் ஐசுவரியத்திற்கு கதவுகளைத் திறக்கவும்.

டு. நீயே ஒளியோடு வர்ஷிப்பவன் ; சுவர்கததைக் காணும் பவமானனே ! ஒளியுடனான உன்னை அழைக்கிறோம். மனிதர்களால் புனிதமாக்கப் பட்டு தாரைகளால் தெளிக்கப்பட்டபொழுது உன் நிலயமான துரோண கலசத்தில் வியாபதமாகிறாய். டிக. நல்லாயுதம் தரித்தவனே ! மகிழ்ச்சியுடனாகி சுவீர்யத்தை எங்களுக்குப் பொழியவும் ; இரதுவே ! இங்கு வரவும்.

கஊ. புனிதத்தில் எங்கும் வழியும் பவமானின் உன் நட்பை நாங்கள் நாடு கிறோம். கச. புனிதத்தில் பெருகும் உன் அலைகளோடு சோமனே ! எங்களுக்கு சுகமளிக்கவும். கரு. அவனான சர்வ சகத்தின் ஈசனான சோமனே ! புனித மாசுங்கால எங்களுக்கு ஐசுவரியத்தையும் வீரமக்கட்களையும் கொண்டு வரவும்.

கண்டம் ௮௦

தேவதை—க - ங, அக்னி ச - சு மீத்திராவருணர்கள்.
 எ - ஐ இந்திரன் கக - கங இந்திராக்னி சு ரிஷி க - ங மே
 தீர்த்திகண்வன் ச - சு மேதாதீகண்வன். எ - சு மதுச்சந்த
 விசுவாமீத்திரன். கக - கங பிரஸ்கண்வண், காண்வன்.

ஹோதாவாய விசுவவேதசூய இநத யகருத்தின் நன்கு
 செயபவனான அகனியான தூதனை பஜிக்கிரோம. ௨ ஹவி
 ஷுவகிகும பலர்களின் பிரியமான, வீடுகளின் பதியான
 அகனியை சதாநாலம் அநத ராசனை அழைக்கிராக்கள. ௩
 புல்லை இருதயததை புனிதமாககுபவனுக்கு புலனாகும் அக
 னியே தேவாகளை இங்கு கொண்டுவரவும்; ௪ எங்களை ஹோ
 தாவாகும். ௫ துதிககருனாகும்.

ச பிறநத புனித பலத தோடான சோமனைப பருக
 நாங்கள் மிததிரன வருணனை அழைக்கிராம. ௬ சததியத
 தால் சததியததை வளாசசியாகும் சததியததின் சோதி
 களின் தலைவர்களான மிததிரன் வருணாகளை அழைக்க
 கிரோம. ௭ வருணன முதன்மையான ரட்சக னாகடும்.
 எல்லா ரட்சைகளோடு மிததிரன எங்களைககாககடும்; இரு
 வாகரும எங்களை ஐசுவரிய முள்ளவர்களாககடும்.

எ. கானஞ்செயபவாகள இந்திரனையே பெரிய கானஞ
 செயகிராகள். மநதிரஞ செயபவர்கள் மநதிரநகளால இரு
 திரனையே, துதிகளால் அதவாபுக்கள் இந்திரனையே துதி
 செயகிராக்கள். அ பொன்மயமாய வசசிராயுதனான இந்தி
 ரன் அவன் வாணியினால் இணைக்கப்பட்ட குதிரைகளுக்கு
 அருகிலுள்ளவன்; அவறறை ஒன்று சேர்ப்பவனாகும். சு
 இந்திரனே! உக்கிரமான நீ உக்கிரனே ரட்சைகளால்
 போர்களில் எங்களை ரட்சிக்கவும்; ஆயிர ஐசுவரியமளிக்கும்
 போர்களிலும் எங்களை காக்கவும். ௧ இந்திரன் தீர்கமான

தர்சனத்திற்கு சோதி யுலகில் சூரியனை எழுச்சியாககுசி
றுள். மேகத்தை ரசிமிகளால் தூண்டுகிறுள்.

மக. ரட்சணத்தை விருமபும நாம இரதிரன், அக்
னிக்கு மகததான நமஸ்காரததையும் துதியையும் அறிவோடு
வேதமொழிகளையும் கொண்டுவருகிறோம். மஉ. மேதாவிகள்
அநாதிகாலத்தினின்று ரட்சிபபதறகாக இப்படி துதிககிறார்
கள்; பரஸபரம இணைநத பெரியார்களும் பலத்திறகாக
துதிக்கிறார்கள். மந. தோத்திரத்தை விருமபுபவாகளும்
ஞானிகளும் புனிதமான ஞானத்தை அடைய ஐசுவரிய
விருபபத்தோடு யக்ருவகளில் துதிகளால் அழைக்கிறோம்.

கண்டம் அக.

தேவதை—க-ந பவமான சோமன். ச, ம, சு, இந்தி
ரன். ரிஷி—க-ந பிரதவாருணி ஜமதகன். ச, ம, சு, உப
மன்யுவாசிஷ்டன்

க. மருததுககளின் தலைவனுக்கு உறசாக மளிததுக்
கொண்டு சர்வமான (ஐசுவரியங்களை) பலத்தால ஜயிததுக்
கொண்டு தாரையோடு திடமுள்ளவனாய் பெருகவும். உ. பவ
மானனே! வானம் பூமியை தரித்து சர்வமும காணும் பல
முடனான உன்னை போர்களில் ஸ்மரனை செய்கிறோம், அனுப்
புகிறோம். ந. என் கானங்களால் வரவேறகப்படடு, பொழி
யப்பட்ட நீ பொனநிறமான தாரையோடு பெருகவும், உன்
நண்பனை போர்களில் பிரேரிக்கவும்.

ச. வானத்தையும் பூமியையும் இடி முழக்கஞ் செயது
கொண்டு வெகு நிற விருஷபம் பசுக்களைக் குறித்து சப்தஞ்
செய்வதுபோல் நீ செல்லுகிறாய்: போரில் இந்திரனைப்
போல் சப்தம் கேட்கிறது. அனைவரையும் சேதனமாக்கி
இரத மொழியைப் பொழிகிறாய். னு. பாலோடு பெருக

இனிமையான ரசத்தில் அதிகமாய் மது நிறைந்த செடியை தூண்டிக்கொண்டு நீ பாயகிருய; நீ தெளிததவரூய புனித மாக்கிக்கொண்டு சந்தத தாரையை செயதுகொண்டு இந்திர னுககாக முன் செல்லுகிருய. கூ. சோமனே! சந்தோஷத்திறகாக இன்பமளித்ததுக்கொண்டு சலம கிரகிப்பவனை அடிபட்ட மேகம்போல தாழ்த்தி பெருகவும்; சோதி நிறைந்து எங்கும் தரித்து மொழிந்தது எங்களுக்கது உணவை விருமபி பெருகவும்.

கண்டம் ௮௨.

தேவதை—க-சு இந்திரன். ரிஷி—க-உ சமீயர் பார் ணஸீபதீயன். ௩-ச—பிரஸ்கணவன் காணவன். ௫, கூ. நீருமேதன்.

க. துதி செய்யும் நாங்கள் வன்மையினுடைய எதையு மடைய இந்திரனே! உமமையே அழைக்கிறோம். வீரர்களின் தலைவனான இந்திரனை போரில் மனிதர்கள் அழைக்கிறார்கள் குதிரை சம்பந்த நிலயங்களிலும் உம்மை அழைக்கிறார்கள். உ. அறபுதனே! வசசிரஹஸ்தனே! வசசிரம் போலுள்ளவனே! புத்தியால் பகைவனை பாழாககுபவனே! பெரியவனே! போற்றப்படுபவனே! ஜயிப்பவனின் மகத தான சகதியையும், பசு, ரதம் குதிரையையும் நன்றாயளிக்கவும்.

௩. ஐசவரியங்களை அளிக்கும் மகவானான இந்திரன் ஆயிரம ஐசவரியங்களை தோத்திரமளிப்பவர்களுக்கு அளிக்கிறான்: எப்படி நான் அவனை அறிவேனோ அப்படியே நீங்கள் சுப ஐசவரியமுள்ள இந்திரனை காணஞ்செய்யவும். ச. நூற்றுக்கணக்கான சைன்னியத்தோடு முன் செல்லுகிறான்; அவனை நாடுபவர்களுக்கு சத்துருக்களைக் கொல்லு

கிறுன; மலையினின்று சலம விழுவதுபோல் வெகுதன முள்ள ஆனமாவின் ஐசுவரியங்களைப் பெருகுகுகிறுன்.

ரு. வசசிராயுதனே! உனனை உறசாகமுள்ள மனிதர்கள் இசசமயம் நேறறு பருக அளிததாகள்; இறதிரனே; தோததிரமளிப்பவன துதியை இறகு கேடகவும. எங்கள நிலயததை அடையவும. கூ. பொனநிற குதிரையுள்ளவனே! சுபமான முகமுள்ளவனே! துதிகளால் தோன்றுபவனே! உனனை துதிசெய்கிறேம. அறிஞாகள உனனூல (தம மையே) அலங்காரம செயதுகொள்ளுகிறார்கள். நீ ஆனநத முடனாகவும. துதிப்பதறகருகனாக கேட்பதறகும் அருகதையானவை சோமன பெருகுகில் உன்னுடையதே. அவை ஞானமளிப்பவை யாகும்: உபமானமில்லாதவை யாகும்.

கண்டம் அந்.

தேவதை—க—கூ—பவமான சோமன். ரிஷி—க—ந் அம ஷியுள். ச—கூ—நஹு ஷோமானவள்.

க. அரககர்களை ஒழித்து தேவாகருககுப் பிரியமாய சந்தோஷமளிககும் சிறப்புடனான உன்னுடைய ரசத்தோடு சோமனே! நீ பெருகவும உ. சோமனே! சததுருவையும நட்பறறவனையும கொன்றுகொண்டு தினந்தோறும் போர் வன்மையை அளித்துககொண்டு பசு, குதிரை முதலிய வைகளை அளிப்பவனையிருகுகிறுய. ந். சுப நிற பசுககளால், கருடனைப்போல் தன் நிலயததில் சாயநதுகொண்டு நன்றுய கலப்புடனாகவும; பொன்நிறமாகவும.

ச. பூஷணனாய, பகனாய ஐசுவரியனாய இந்த சோமன் புனிதமாக்கப்படுங்கால் வருகிறுன்; சகததின் பொருள் களின் தலைவனான சோமன் வானம் பூமியை பிரகாசஞ் செய்

கிறான். ௫. பிரியமுடனான ஒளியுடனான பசுககள் மகிழ்ச்சிக்காக ஒன்றாய் கானஞ் செய்கின்றன; துளிகள் புனிதமாகுங்கால சோமரசம வழிகளைச் செய்கின்றன. ௬. ஐந்து சனங்களின் மேலே நாம ஐசுவரியத்தை ஜயிக்க இருப்பவனாயிருக்கும் பவமானே! துதிப்பதற்கருகதையாய் ஒஜசுடன் கலந்த ரசத்தைக் கொண்டு வரவும்.

கண்டம் அசு.

தேவதை—க-நட பவமான சோமன். ச-சு இந்திரன்.
எ-க—இந்திரன் ரிஷி—க-நட—பிருஷ்ணயாயி. ச, ௫, சு—
சுந்தக்கண்டி, சுக்கண்டி எ-க ஜேதா மதுச்சந்தலன்.

க. எங்கும் பார்ப்பவன் விருப்பங்களை வாஷிப்பவன், மனிதர்களின் தலைவன், சோதி, கால்கள் தினங்களை வளாசசியாககுப்பவனான சோமன் பெருகுகிறான்: அவன் சலங்களின் பிராணனாய் கலசங்களில் அவன் சபதஞ் செய்கிறான்; மனிதர்களின் துதியால் இந்திரனின் இருதயத்தில நுழைகிறான். உ. அவன் மேதாவிகளால் பெருகுகிறான்; மனிதர்களால் தூண்டப்பட்டு புராதன கவியானவன் கோசங்களில் பெருகியுள்ளான்: இந்திரனின் நண்பனாக வாயுவின் பலத்தை அபிவிருத்தி யாக்கிக்கொண்டு திரிதனின் நாமத்தை சன்னஞ்செய்து மதுரமான ரசத்தைப் பெருகச் செய்கிறான். ட. அவன் புனிதமாகி உஷஸை ஒளியுடனாக்குகிறான், நதிகள் பெருக நிலயமளிக்கிறவனுமாவனே! அவன் மூன்று ஏழு பசுகளின் பால தாரையை பெருகச் செய்து மகிழ்ச்சியளிக்கும் சோமன் இருதயத்திற்காக ரமணியமாகப் பெருகுகிறான்.

ச. நீ வீரபுருஷனின் நண்பனாகும். நீ சூரனாகும், வன்மை யுள்ளவனாகும் அதாவது நிலையாபி ருப்பவனாகும்.

உன் மனத்தை நாங்கள் ஆராதிக்கட்டும். ௫. வெகு ஐசுவரியமுள்ள இந்திரனே! சகலமான பூஜிப்பவர்களால் பொருள் முதலியவை கொடுக்கப்பட்டன. ஆதலால் இந்திரனே! நீ எங்களிடம் வசிக்கவும். கூ. வன்மையான பதியே! சோம்பலான பிராமணன போலிருக்கவேண்டாம். பாலுடன் கலந்த அமிழ்ததப்பட்ட சோமனில சந்தோஷமுடனாகவும்.

எ. எல்லாத் துதிகளும்கடலபோல வியாபதமான இந்திரனே வளர்ச்சியாககிறது. அவன ரதாக்களின் நடுவே அதிசய ரதமுள்ளவன்; வன்மையின் தலைவரைய வீரர்களின் பதியாகும். அ. பலத்தின பதியே! இந்திரனே! உன் நட்டிலே வன்மையுடனாகி பயமன்னியிலாக வேண்டும்: எப்பொழுதும் ஐயிக்கப்படாத, ஐயிப்பவனை துதிகளால் புகழ்க்ரோம. கூ. இந்திரனுடைய ஐசுவரியங்கள் பூவத்தினின்று தோத்திரளு செய்பவர்களுக்கு பசுக்களுடன் கூடிய போரின் பொருளை அளிககுங்கால ஒரு பொழுதும் தவறுவதில்லை.

கண்டம் அரு.

தேவதை க - கச, பவமான சோமன். ரீஷி க-௩ ஜமதக்னி. ச, ௫, கூ, பிருதவாருணி ஜமதக்னி. எ-கக-கவீர் பார்கவன். கஉ - கச - கசியபன்.

க. நமக்கு எல்லா சௌபாக்கியங்களையும் கொண்டு வர புனிதமான வடிகட்டி வழியாய் இந்தத் துரிதமான சோம துளிகள் பொழியப்பட்டன. உ. பலமுடனான சோமன [கள்] வெகு தீமைகளைத் தொலைத்து நமது புத்திரபௌத்திரர்களுக்கு ஐசுவரியங்களை குதிரைகளை தானாகவே அளித்துக் கொண்டு பாயகிறான். ௩. பசுக்களுக்கு உயர்ந்த துதி செய்பவர்களாய் எங்களுக்கு பொருளையும் கீர்த்தியையும் உததம் நிலைகளையும் வர்ஷிக்கிறார்கள்.

ச. ஆகாச வழியாய் செல்ல மனிதர்கள் சார்பில் ராஜா வான பவமானன துதிகளால் துதிககப்படுகிறான். ஞ. சோமனே! தேவர்கள் பருக பொழியப்பட்டவனான நீ ஒளியுடனாக அழகைப்போல நீ பலததையும் துரித சுபாவததையும் கொண்டு வரவும். இரதுவே! அளவில்லாத பசுக்களுடன் குதிரைகளுடன் போஷணததை ஐசுவரியததை எங்கள் ரட்சிப்பிறகு கொண்டு வரவும்.

எ. பெரிய சோதியுலகின் பெரிய நிலயங்கள், லுள்ள ஐசுவரியங்களை தரிக்கும் நீ, சுபமான உன்னை சிறந்த செயல்களோடு யாசிக்கிறோம். அ. சோமன வீரனை வீழ்த துபவன், துதிககத தருநதவன், மேன்மையான விருதமுள்ளவன், மகிழ்ச்சியளிப்பவன். வெகு சததுருகுகளின் கோட்டைகளைக் தகாப்பவன். கூ. சுப செயலுள்ளவனே! உன்னிடம் ஐசுவரியம் வந்தன, வருகின்றன. ராஜனான உன்னை வானத்தினின்று களைப்பண்ணியில் சுபானான கொண்டு வந்தான் வருகிறான். கூ. பிறகு நன்றாய் பாப்பவனாய் அபீஷ்டததைச் செய்பவனாய் இரதிரனின் சொந்த பலததை பிரேரித்துக்கொண்டு புகழ்வதற்கான மகத்துவததை வியாபத மாகிறான், அடைகிறான். கக. சலத்தின் பிரேரகனாய் சத்தியத்தின் காவலனாய் எங்குமுள்ள தேவருக்குச் சமானமான சோமனை பட்சி கொண்டு வந்தது.

கஉ. சோமனே! மனிதர்களால் சுததமான நீ எங்கள் உணவிறகு தாரையோடு பெருகவும்; ஒளியால் பசுக்களை அணுகவும். கங. கானம் விரும்புவனே! பாலதயிரை இததேகததை தெளிக்கப் படுங்கால புனிதமாகி சனங்களுக்கு ஞானம் உணவு முதலியவற்றை செய்யவும். கச. வன்மைகளோடு ஒளியுடனாய் தேவர்கள் பருக புனித மாக்கப்பட்டவனாய் ஹித கரமான நீ இரதிரனின் நிலயத் திறகுச் செல்லவும்.

கண்டம் அசு.

தேவதை - க-ஊ அக்ளி. ச . சு மீதீரா வருணர்கள்.
 எ - கூ - மருத்துக்களும் இந்திரனும். ஐ - கஉ இந்திராக்ளி.
 ரிஷி - க - ஊ மேதாத்தி கண்வன். ச-க-மதுச்சீந்த விகுவா
 மீதீரன். ஐ-கஉ - பரத்வாஜ பார்ஸுஸ்யபத்யன்.

க. அகனி அகனியால எழுச்சியாகிறான, அவன கவி,
 கிருகபதியாகும் பலமுள்ளவன். ஹவயம எடுத்தசு செல
 லுபவன். அகபபை-சுவால-அவன முகமாகும். உ. தே
 வரே! அகனியே! ஹவிஷ்களின பதியான எவன தூதனான
 உனனை உபாசிக்கிறானே அவனுக்கு அவசியமாய ரட்சகனாக
 வும். ஊ. தேவர்கள் புகுக ஹவிஷுடனானவன அகனி
 யை அழைக்குவகால அவனுக்கு ஒளியுள்ளவனே! சு
 மளிககவும்.

ச. புனித பலமுடைய மித்திரனை சததுருககளை
 சிதைக்கும், அளிககப்பட நட்பால் அறிவை சாதிப்பவனான
 வருணனை அழைக்கிறேன். ஊ. மித்திர வருணர்களே!
 சத்தியத்தினால் சத்தியத்தை செழித்தோங்கு செய்பவர்க
 ளே! சத்தியத்தை நாடி பெரிதான பெருகு செயல்களை
 அடைந்தீர்களா? கவிகள், உபகாரமாவதற்கான வெகு
 நிவாசிகளான மித்திர வருணர்கள் என்களுக்கு பலமான ஐச
 வரியத்தை அளிக்கவும்,

எ. பயமன்னியிலுள்ள இரதிரனோடு சந்தோஷமளித்
 துககொண்டு சமான ஒளியுடன் மருததுககளான நீங்கள்
 காணலவேண்டும். அ. அவர்கள் யகளுத்தின் நாமத்தைத்
 தரித்துக் கொண்டு (வருஷா காலத்திற்க)ப்பால் அவர்கள்
 வழக்கம்போல் சீவாதமாவுடன்—மறுபடியும் கர்ப்பாகாரத
 தைத் தொடர்வார்கள். கூ. திருடமா யிருப்பதையும்

செய்யும் காளையைப்போல் (கர்ச்சனை செய்கிறான்) று வீர
னே! வீரமான கண்வர்களுோடு ஆயிரமான வன்மைகளை
ஜயிக்கவும்: அளிக்கவும் மகவானே! எல்லாம பார்ப்பவனே!
சததுருக்களை ஜயிப்பவனே! சுவாணவடிவமான பசு முத
லிய ஐசவரியங்களை துரிதமாய யாசிக்கிறேன்.

கூ. முயற்சி யுள்ளவன மகததான புத்தியோடு
இணைந்து வன்மையை கிரகிக்கிறான், அதிகமாய அழைக்கப
படும் உங்களை இந்திரனை தச்சன் கனமான கடடையை
வளைப்பதுபோல, வணங்குகிறேன். எ. பெரிய ஐசவரியங்
களை அளிக்கும் புருஷாகள துச்சஸ்துதியை விருமபுவ
தில்லை; தன முதலியவற்றில் தரித்திரனுக்கு ஐசவரியமும்
வியாபதமாவதில்லை; மகவானே! பாலனரு செய்யுமதினத
தில என்னைப்போ லுள்ளவனுக்கு அளிக்க மிகவும் சுலபமா
கும், சிறந்ததாகும்.

கண்டம் அகூ.

தேவதை - க - கூ பவமான சோமன். ரிஷி - க - டு தீரி
தன், ச - ச - யயாதி நாஹு-ஷிள், எ - கூ, பவீதீரன்

க. மூன்று மொழிகள் வேதங்கள் சொல்லப்படுகின
றன; பால் அளிக்கும் பசுக்களை கன்றுகள் கதறுகின்றன.
பொன் நிறமுள்ளவன சபதஞ் செய்துகொண்டு செல்லுகி
றான். உ. பிரம பிரேரிதமாய சத்தியத்தின் தாயகள
சோதி யுலகினின்று சிசுவை நனைத்துக்கொண்டு துதிசெய
கிறார்கள். டு. ஐசவரிய சமபந்தமான நான்கு கடல்களை
எங்களுக்கு சோமனே! எங்கும் பெருக்கவும். அபரிமித
மான ஐசவரியங்களையும் பெருக்கவும்.

ச. மதுநிறைந்த இன்பமளிக்கும் புலனான புனித
முடனான சோமர்கள் இந்திரனுக்கு பாய்கிறார்கள்; உங்கள்

ஆனந்தரசம தேவாகளை அணுகட்டும். று. இரது இரதிர னுக்குப் பெருகுகிறுன் என இப்படி தேவாகள சொல்லுகிறார்கள; பலவந்தரூய சர்வததின் பிரபுவாய வாசஸ்பதியான வன் பூஜைகளை விருமபுகிறுன். கூ. ஆயிரம தாரைகளுடன் சமுத்திரனைப் போலுள்ளவன் வேதமொழிகளை விளக்குபவன் ஐசுவரியங்களின் பதி இரதிரனின் நண்பனான சோமன தினந்தோறும் பெருகுகிறுன்.

எ. பிராமணஸ்பதியே! உன்னுடைய சோதகமான புனித அங்கம் விஸ்தாரமாபுள்ளது; பிரபுவான நீ, சரீரத்தை எங்கும் நுழைகிறாய். சூடறவன சாரமில்லாதவன் (இதை) அடைவதில்லை. பரிபகருவர்களே யாகத்தைத் தாங்குபவர்களே இதை அடைகிறார்கள். அ. சத்தருககளைத் தாபரு செய்யும் புனிதப்பொருள் சோதியுலகத்தில் விஸ்தரிககப்பட்டுள்ளது; அதன் இழைகள் ஒளி வீசிக்கொண்டு வெகு விதமாய் நிற்கின்றன. இதன் வனமைகள் புனிதரு செய்யவனைக காப்பாற்றுகின்றன; சுவதேசசால சோதியுலகத்தின் உன்னத நிலைக்கு ஏறுகிறார்கள். கூ. முதன்மையான ஆதித்தியன் உஷலை ஒளிவீசச் செய்கிறுன்; சிருட்டிப் பொருள்களில் போவிருமபி அவன் சப்தரு செய்கிறுன்; இவன் பிரகளுயால அறிஞர்கள் பெருரு செயல்களைச் செய்கிறார்கள்; மனிதர்களைக காணும் பிதுருககளும காப்பத்தை தரிகுகிறார்கள்.

கண்டம் கூய்.

தேவதை - க, உ அக்ன். ட - டு, இந்நீரன் கூ-அ. இந்நீரன். ரிஷி - க, உ, சோபரி காண்வன் ட-டு கோதுக்கீநர் அகவ துக்கீநர்கள். கூ, எ, அ - தீரஸ்சிகள்.

க. உப ஸ்தோததிரஞ் செய்பவர்களே! தாராளமாய் அளிப்பவரூயும் மகததான ஒளியோடு சத்தியமுடனான

அக்னிகரு கானரு செயயவும். உ. ஐசவரியமுள்ளவன் ஒளி யுள்ளவன் பிரகாசமானவன் அழைக்கப்பட்டவன் வீரம் முதலியவடனை கீர்த்தியை அளிக்கிறான். அதிக சக்தி யுடனான நல்ல புத்தி எங்களை அணுகி வன்மைகளோடான உதாரண குணத்தோடு வரட்டும.

ந. வர்ஷிப்பவரூய சததுருக்களை கொல்லுபவரூய உலக காததாவுமாய பொன்போல ஒளிவீசும் வசசிராயுதனே! உன சந்தோஷத்தை துதிசெய்கிறோம், நாடுகிறோம். ச. இந்திரனே! எந்த சாமர்த்தியத்தால் சாதகனான மனனுக்கு ஞான ஒளிகளை அடையச் செய்கிறாயோ அந்த சாமர்த்தியத்தினால் ஆனந்தமாகி இந்தப் புல்லில நீ ஒளி வீசுகிறாய். ரு. அறிஞர்கள் இன்னும் பழைய காலம்போலவே உன்னை ஸ்துதி செய்கிறார்கள். வர்ஷிப்பவையின பதனிகளான சலங்களை தினந்தோறும் நீ ஜயிக்கவும்.

கூ. உன்னை சேவை புரிபவனின் அழைப்பை திரிசியின் அழைப்பை இந்திரனே! செவி கொடுக்கவும். பசுகளின் ஐசவரியங்களோடும் வீரமக்கட்களாலும் அவனை திருபதிசெய்யவும்; நீ மகானாகும். எ. இந்திரனே! புராதனமாயும் சத்தியத்தின் நிறைவுடனும் ஞானமனத்தினின்று தோன்றும் புத்தியுடனான புதியதான இன்பமளிகளும் கானத்தை கனிந்த மொழியை உனக்காக உண்டாக்குகிறான். அ. அந்தத் துதிகளும் கானங்களும் எவனை நன்றாய் விளக்குகின்றதோ அந்த இந்திரனை நாங்கள் துதி செய்வோம்; ஜயிப்பதற்கு முயன்றுகொண்டு பலமுடனான வீரனின் வீரச செயல்களை நாடுகிறோம் பஜிக்கிறோம்.

கண்டம் கூக.

தேவதை - க - கஉ பவமான சோமன், ரிஷி க - ஈ ஆகிருஷ்டா பாஷ்டிகள். ச - சு அமஷ்யீயன். எ - கஉ மேத்யாதீதி.

க. பவமானே! உன திவ்யமான வியாப்தமாயுள்ள பசுககள் பாலோடு கலசததில பொழியப்பட்டுள்ளன; உன்னை விளக்கமாகும் ரிஷிகள், அறிஞர்கள் விருமப்பட்டு பவனே! ஆகாசத்தினின்று திரமான அவ் விளக்க தாரைகளை வாஷிக்கிறார்கள். உ. பவமானின கொடிகளான ரசிமிகள் நிலையான சத்தின் இரண்டையும் நோக்கி சுற்றிலும் வியாப்த மாகினறன் : பொன் நிறமானவன் புனிதத்தில் சத்தமாகப்படுகால சத்தியமானவன் தன நிலயமான கலசங்களில் நிலையாகிறான். ஈ. எதையும பாரப்பவனே! சோமனே! சத்தியனே! பிரபுவே! உன் கொடிகள் சமஸ்த சுகங்களிலும் வியாப்தமா யிருக்கின்றன. ஈ சாவ வியாபகமான எல்லா உலகங்களின் சுவாமியாகும். தர்மத்தால் ஈ எங்கும் பிரகாசிக்கிறாய்.

ச. பவமானன் சோதியிலகின் அதிசயமான வைசுவா நரமான பெரிய சோதியை மினனல்போல பிரகாசஞ செய்கிறான். ஈ. பவமானே! ராஜனே! இன்பமளிக்கும், துஷ்ட (இந்திரியத்தினின்று) தளர்ந்த உன் ரசம ரசிமியின் சமூகத்தை ஆன்ம சொருபத்தை (கவர்ந்த) வழிகின்றன். சு. பவமானான உன் ரசமானது வன்மையுடன் ஒளியுள்ள தாய பிரகாசிக்கின்றது; அந்த சோதி சமஸ்த சுகங்களையும் பிரகாசிக்கச் செய்கின்றன்.

எ. கருமையான சர்மத்தைச் சிதைத்துக் கொண்டு தூரிதமாய் ஆயாசமன்னியில் ஒளியுடனுள்ளவன் வந்துள்ளான் சஞ்சரிக்கிறான். அ. பரமனின் ரட்ச விஷய சே

துவை துககத்தை தாண்டிக்கொண்டு நாடுகிறோம் : விரத மறற அடிமையை (அடிமை நாடுபவனை) நாங்கள் கொல்ல வேண்டும்.

கூ. பலமுடனான பவமானனின் கர்ச்சனையானது மழையின் ஒளிபோல் கேட்கிறது. ஒளி மின்னல்கள் வானத்தில சஞ்சரிக்கின்றன. டி. இநதுவே! சோமனே! பசுக்களுடனும் பொன்னுடனும் குதிரை வீரமககட்களுடனுமான மகத்தான உணவை நீ பொழியவும். கக. எங்கும் பார்க்கும் சோமனே! உஷையப்போல, ஒளிகளுடனான சூரியனைப்போல நீ பெருகி மகத்தான வானமபூமியை பூரண முட னாகவும். கஉ. உலகத்தைச் சுற்றிப்பாயும் ரசத்தைப்போல் உன் ரட்சிப்பான தாரையோடு, சோமனே; எங்கும் எங்களைச் சுற்றியும் பெருகவும்.

கண்டம் கூஉ.

தேவதை—க-கூ, பவமான சோமன். ரிஷி—க-சு, பிரு ஹன்மதி எ-கூ, பிருதுவாநணி ஜமதக்ள்.

க. மகத்தான புத்தியுள்ளவனே! பிரியவடிவமுடனான தாரையால் துரிதமாயப் பெருகவும்; தேவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு என சொல்லிக்கொண்டு பாயவும். உ. நன்கு செய்யப்படாததை நலமுடன் செய்துகொண்டு மனிதர்களுக்காக கொண்டுவருபவனாய் மழையை வானத்தினின்றும் விழச்செடயவும். டு. எவன சூரியனில் துரிதமாயச் சஞ்சரிக் கிறானோ அவன் புனிதமான நதியின் அலைகளில் வெகு விதமாய் விழுகிறான்.

ச. எங்கும் பாப்பவனாய் ஒளி வீசிக்கொண்டு, பிரகாசமளித்து பலததுடன் துரிதமாய் புனிதத்தில நுழைகிறான். டு. அவனை தூரத்தினின்றும் அருகினின்றும்

அழைத்துக்கொண்டு சோமனானவன் இந்திரனுக்காக இனிமையுடன் பொழியப்பட்டுளான். கூ. ஒருமையுடன் அறிஞர்கள், ஹரியை கற்களால் திருட சாதனங்களால் தூண்டுகிறார்கள்; இரதுவை இந்திரனுக்குப் பருக துதிசெய்கிறார்கள்.

எ. ஒளியுடனான பெண்கள் சூரியனைத் தூண்டுகிறார்கள். மகிமையுடனான நன்றய இணைந்துள்ள சகோதரிகள் பெரிய பதியான இரதுவைத் தூண்டுகிறார்கள், சேவை புரிகிறார்கள். அ. பவமானனே! தேவர்களுக்கு பொழியப்பட்ட நீ சமஸ்த ஐசுவரியங்களை வியாபகமாகவும். கூ. பவமானனே! தேவர்களுக்கு சேவையை பூணமாகவும். துதிக்கும் உணவின பொருட்டும மழையை நியமபூர்வகமாய் பொழியவும்.

கண்டம் கூந.

தேவதை—க, உ, ந, அகன், ச, டு, சு, மீத்திர வருணர்கள் எ - கூ இந்திரன் க௦ - கஉ இந்திராக்னி. ரிஷி - க - ந சுதம்பரன். ச-சு-கிருத்ஸமதன் எ-க கௌதமன் க௦ - கஉ வசிஷ்டன்.

க. வெகு பலமுடன் புதிய சௌபாககியத்திறகு சனத்தின் ரட்சிப்பவனான எப்பொழுது விழிப்புடனான அகனி சனனஞ் செயப்பட்டுள்ளான்; தேஜசான அங்கமுடன், சிறந்த சோதிசோ சுவாலையோடு சுத்தமான அகனி பாதாங்களுக்கு ஒளியுடன் பிரகாசஞ் செய்கிறான். உ. அங்கிரசர்கள் குகையில் மறைந்து ஒவ்வொரு வனதிலும், பொருளிலும், சாயந்த, அகனியே! உன்னை கண்டார்களா காண்கிறார்கள். மகத்தான பலத்தால், தேயப்பால் நீ தோன்றுகிறாய். சாட

ராக்கினியே! பலத்தின், மகன் என உன்னை மனிதர்கள் அழைக்கிறார்கள். ந. யக்ஞத்தின் கொடியான முதல் புரோகிதனான அகனியை அவன் திரிஸ்தான நிலயத்தில் மனிதர்களா நன்றாய எழுச்சியாகுகிறார்கள்: இந்திரனோடும் தேவர்களோடும் நல்ல செயலுடன் ஹோதாவான அகனி புல்லில் யக்ஞத்திற்காக உட்காரட்டும்.

ச. சததியத்தை விருத்திசெய்பவர்களே! மித்திரன் வருணனே! உங்களுக்கு இந்த சோமன் தயாராயிக்கிறது. இங்கு என அழைப்பைக் கேட்கவும். ரு. திருமான் ஆயிரம் தூண்களுடனான உததம் நிலயத்திற்கு பரஸ்பரம் உபத திரவஞ்செய்து கொள்ளாத இரண்டு அரசர்கள் வந்திருக்கிறார்கள். சூ. நட்பால் பூஜிக்கப்பட்டு ஆதித்தியாகளாய ஐசுவரியின் பதிகளாய பெரிய அரசர்களாய கபடமில்லாத வனை சேவை புரிகிறார்கள்.

எ. எதிர்ப்பு சூன்யமான இந்திரன் ததீசியின் எலும்புகளால் அக0 விருத்திராகளைக் கொன்றான். அ. பாவதநவநில மறைநதுள்ள குதிரையின் தலையைத்தேடி சயாணவதி ஏரியிலே அதைக்கண்டான், காண்கிறான். கூ. அப்பால் சந்திரனின் விட்டிலே பசுவின் துவஷ்டாவினுடைய மறை முகமான நாமத்தை தமது என அறிந்தது கொள்கிறார்கள்.

டி. இந்திராகனியே! இந்த முதன்மையான துதியானது மேகத்தினின்று மழையைப்போல உங்களுக்காக என் மனத்தினின்று உண்டாகப் பட்டுள்ளது. டிக. இந்திராகனியே! தோத்திரஞ் செய்பவனின் அளிப்பைச் செவி கொடுக்கவும். அவன் துதிகளை அங்கீகரிக்கவும்; ஈசுவரனான நீங்கள் அந்தத் துதிசெயல்களை பூணமாகவும். டிஉ. வீரர்களே! எங்களை ஹீன சபாவத்திற்குள் ளாக்கவேண்டாம். இந்திரா அக்னியே சததுருகுகளின் வெறுப்பிற்கும் நிரதனைக்கும் (இரையாகக்) வேண்டாம்.

கண்டம் கூசு

தேவதை க - அ பவமான சோமன், ரிஷி. க - உ தீந்
டகயுத ஆகஸ்தியன் ச-ஓ சப்தரிஷிகள், சு-அ, பிருஹஸ்மதி.

க. ஹரியே! பலசாதனரூய மகிழ்வளிகும நீ, தேவர்
களுக்குப் பருகவும், மருத்துக்களிறகும வாபுவிற்றகும பெருக
வும். உ எவனாலும் ஹிமசிக்கப்படாதவரூய பிரியரூய பவ
மானரூய விருஷ்பமாய ஈவியான சோமன தன நிலயத்திலே
தேவாகளோடு நனகு பிரகாசிக்கிறான். ஈ. சோமனே! புத
தியால தரிக்கப்பட்டு உன் நிலயத்தைச் சுற்றி சபதளுசெயது
கொண்டு தாமத்தினால் வாபுவிற்றகு ஏறிச்செல்லவும்.

ச. சோமனே! இரதுவே! தினந்தோறும், உஷு நட்பு
எனக்கு ஆனந்தத்தை அளிப்பதாகும்; வெகு சத்துருக்கள்
என்னை அனுசரிக்கிறார்கள். இந்த இடையறுகளுக்கு அப்பால்
என்னைக்கடத்தவும். ஈ. பொன நிறமுள்ளவனே! ஃசாமனே!
இரவினும் பகலினும் ரசமய கோசத்தில உன் அருகில் நான்
ரசத்தை கற்றதுகொண்டு உஷா காலத்தின் ரசிமிகளைப்
போல ஒளியால் சூரியாதமவான உன்னைக் கண்டு (சிறிய
விஷயங்களை ரெல்லாம்) கடக்கவேண்டும்.

சு. புனிதமாகுகால எங்கும் காணும் சோமன்
எல்லா சத்துருக்களையும் ஜயிக்கிறான்; 1 மேதாவியை துதி
களால் அவர்கள் அலங்கரிக்கிறார்கள். எ. சிகப்பன தன
நிலயத்திற்கு ஏறுகிறான்; வாஷிகும இரதிரன் சோமனை
அடைகிறான்; அவன் தன் 2 திருடமான ஸ்தானத்தில்
வசிக்கட்டும். அ. சோமனே! இரதுவே! எங்களுக்குத்
துரிதமாக மகத்தான அளவிலலாத ஐசவரியத்தை எங்கும்
பெருக்கவும்.

கண்டம் கூடு.

தேவதை—க - அ, இந்திரன் ரிஷி க - டு, வசிஷ்டன்,
ப - சு, ரேபகாசியன், ஏ - அ, புநுஷன்மா.

க. குதிரைகளின் தலைவனே! இந்திரனே!* சோமனைப் பருகவும். அது உன்னை மகிழ்ச்சியுடனாகக் கட்டும். பிரேணை செய்யும் சாரதியின கைகளால் குதிரையைப் போல் நனகு இணைக்கப்பட்டு அது மேகததைப்போல அமிழ்ததுப்படுகிறது. உ. குதிரைகளின் தலைவனே! பெரிய ஐசுவரியங்களின் பதியே! இந்திரனே! எதனால் விருத்திரர்களைக் கொல்லுகிறாயோ அந்த வனமையுடன் அருமை நண்பரைய ஆனந்த மளிப்பவனான ரசம, இன்பமுடனாகக் கட்டும். டு. 1 மகவானே! 2 வசிஷ்டரால் சொல்லப்பட்ட நான் சொல்லும் இந்த மொழியை நன்கு கவனிக்கவும்; யக்ருததில் நான் அளிகடும் 3 பிரமங்களை அங்கீகரிக்கவும். பரஸ்பரம பிரிய எண்ணமுள்ள வீரர்கள் மனிதர்கள் பலத்திறமாக அதி உததமமான நிலத்தில சத்துருகளைக் கொல்லுவவனாயும், உக்கிரனாயும் பலமுடனும் பெருசக்தியுள்ளவனும் வேகமுடனான இந்திரனை, சாவமான சத்துரு சைன்னியங்களை ஜயிகடும் அவனை ராஜ பதவிககு கொண்டு வருகிறார்கள். புலனாகுகிறார்கள். டு. மேதாவின்கள், 4 மெய்யறிவினால் லயமாகி 5 சுரத்தில சககிரமான மேஷத்தை நமஸ்கரிக்கிறார்கள். உங்கள் பரஸ்பரம-துரோக மன்னியிலுள்ள உததமமாய் அளிப்பவர்கள்-ருககு யஜூகானரு செய்பவர்களுடன், செவிசாயகக - செமமையாயுளராகள்' சு. திருடவிருதன் சுவர்கபதியான இந்திரன் ரட்சைகளால்

1 ஐசுவரியவானே. 2 நன்றாய் வசிப்பவனால் 3 துதிகளை வன்மைகளை, 4 மூல மொழி—கண்ணினால். 5 சுவரத்தோடு.

பலத்தோடு உதவி புரிவதற்கு, அவன் சோமபானத்தைப் பருக, அவனுக்கு துதி செய்பவர்கள் கானத்தில் ஒருமையுடனாகிறார்கள்.

எ. மனிதர்களில் ராஜாவாகி தன ரதங்களோடு எந்த இடையூறுமன்னியில் செலவாகிறான்; எல்லா சத்துரு சையங்களையும் ஜயிப்பவரைய விருத்திரனைக் கொல்லும் சிறந்தவனை துதிக்கிறேன். அ. புருஹன்மனே! தேவரைப் போல திடமாய் சூரியனைப்போலவும் எந்தத் தலைவன் கையில் பழையதாய் பேரழகுடன் பெரியதாயுள்ள வசசிரயுதம் ரட்சிப்பிற்கு வைக்கப்பட்டுள்ளதோ, அந்த இந்திரனை பலமுடன் உபாசிக்கவும்.

கண்டம் கூசு

தேவதை—க - கக, பவமான சோமன். ரிஷி—க - ஈ, அசிதன். ச, கு, சகீதி. கூ - அ அகன் கூ, கய,கக, பிரதர் தனதைவோ தாசி.

க. சோதி யுலகின எதையும் அறியும் கவியானவன் 1 கைகளின் நடுவே வைக்கப்படுகால அதிகப் பிரியமான 2 சபத்ததோடு நீண்ட வாழ்க்கையை அளிக்கிறான். உ சோதியான மகன் சனிததவுடன் விசுவத்தைப் புலனாக்கும தாய் தந்தையை (பூமி வானத்தை) ஒளியுடனாக்கிறான்; அவன் சிறந்தவன், சத்தியத்தை வளாப்பவன். ஈ. அதி உத்தமமான நிவாச ஸ்தலத்திற்கு, துரோகமற்றவனே! மனிதர்களுக்குப் பிரியமான நீ துதிப்பவர்க்கு ஐசுவரியத்திற்காகப் பெருகவும்.

ச. சர்வ வியாபகனே! வெகு ஒளியுடனான நீ துரிதமுடன் அமிருத்திற்காக சிலரை அழைக்கிறாய். று. எவ

1 சாதனங்களின். 2 உபதேசங்களை அளித்துக்கொண்டு.

னால் 1 தத்தியம் நவக்வன் கதவை திறக்கிறானே, எவனால் ரிஷிகள் தங்கள் விருப்பங்களை அடைகிறார்களோ, எவனால் தேவர்களுடைய சந்தோஷத்தில கல்யாணமான அமுருதத்தின் 2 சிரேயஸ்ஸை எவர் அடைகிறார்களோ (அவனே உங்களை அழைக்கிறான்.)

சு. புனிதமாகுங்கால சோமன் தன தாரையால் 3 ரோமக கூட்டத்தை தாண்டிச் செல்லுகிறான்; சுதத மாசுங்கால காசசனை செய்துகொண்டு மொழிகளின் முன்னர் செல்லுகிறான். எ. வனத்தில் விளையாடும் வன்மைபுடனான குதிரையை சூரியனுக்கதிகமானவனை அவர்கள் 4 சுததஞ் செய்கிறார்கள்; மனிதர்கள் மூன்று நிலைகளுள்ளவனை சாஷாத் காரமாகிறார்கள். அ. பலமுடனைய போரில் செல்லும் சூதிரைகஞ்ச சமானமானவன் 5 கலசங்களிலே தூரித மாக்கப்பட்டுளான்; அவன் புனிதமாகுங்கால 6 சபதமுடன் செல்லுகிறான். 7

சு. புத்தியின் தந்தை சோதியின் தகப்பன், பூமியின் தாய், அக்கினியின் அப்பனாய், சூரியனின் பிதாவனவன், இந்திரன், விஷ்ணுவின், மூலகாரணனாய் சோமன் பெருகுகிறான். டி. தேவர்களின் பிராமணன், கவிகளின் தலைவன், பிராமணர்களின் ரிஷி, மிருகங்களின் தலைவன், 8 படசிகளின் கருடன், வனங்களின் கோடரியான சோமன் 9 சபதஞ்

1 தியான புருஷா 2 சிறப்பை 3 ரசிமி சமுகத்தை. 4 சோமனகருகதையாக தங்களுடைய சுத்தஞ்செய்து கொள்ள வேண்டு மென்பது இதன் கருத்து 5 தேகங்களில். 6 உங்களுக்கு அறிவித்ததுக்கொண்டு. 7 தேகத்தில் நீங்கள் சோமனை சுத்தஞ் செய்யுங்கால் உங்களுக்கு உண்மைகளை சங்கநாதஞ் செய்து கொண்டு மறைந்து விடுகிறான். 8 ஸ்ரீ பகவத்கீதைகிருஷ்ணனின் அமுத மொழிகளுக்கு இது ஆதரவாயிருக்கலாம். (அத்தியாயம் பத்து ச - டி.) 9 அறிவித்துக்கொண்டு.

செய்து கொண்டு செல்லுகிறான். டக. சோமன் மனிதரின் மொழியின் அலையை நதியைப்போல் தூண்டுகிறான் ; மொழி களையும் துதிகளையும் பிரேரணை செய்கிறான். இந்த விருஷ பன் இருதயத்தில் இந்த அசகதமானப பிராணிகளைப் பார்த்துக்கொண்டு நன்றாய்நதவரைய 1 பசுகுகளில் நிலையாகிறான்.

கண்டம் கூஎ

தேவதை—க - ட அகனி ச - கூ இந்திரன். எ-க இந்திரன் ரிஷி க - ட பிரயோகன் பார்குவன். ச - கூ கோதமன். எ - கூ ரிஷி சோல்லப்படவில்லை.

இவகு யகளுகுகளின் பநதுததுவததிறகு பலததிறகு உகுகளை அபிவிருததி செய்யும் பெருமையுடனான அகுகினியை நோககவும், உ. உருவாககப படவேண்டிய வடிவங்களில் 2 துவஷ்டா வருவதுபோல நாங்குள பிரகளுனமுடன் கீர்த்தியுடனாவதற்கு அகுகனி எங்களுகுகு அனைததையும் செய்கிறான். ட. தேவரகுகளில் சாவ 3 சமபனனான இந்த அகுகனி பலததேதாடு எங்குகள அருகே வரடடும.

ச. இந்திரனே! அமுதமாயும் ஆனநத மனிபரதாயும் சிறநததாயமுள்ள இந்த சோமனை பருகவும். சதத்யததின் ஸ்தானததில் சோதியானது தாரைகுகள உன்னை நோக்கி பாயநத வண்ணமா யிருகுகுகினறன். ரு.நீ குதிரைகுகளை ஒட்டுங்கால உன்னைவிட சிறநத சாரதி வேறு எவனுமில்லை. உன் வன்மையில் உனக்கு அதிகமானவனில்லை ; சுபமான குதிரைகுகளோடு உன்னை முன்னடைபவனில்லை. கூ. இந்திரனை நிச்சயமாய அாசுகுகுகவும், துதிகுகளை உரைக்கவும்,

பொழியும் சோம துளிகள் அவனை சந்தோஷமாக்குகின்றன. சக்திமானான சிரேஷ்டனை நமஸ்கரிக்கவும்.

எ. இந்திரனே! பிரீதியுடனாகவும், வரவும், சூரனே! குதிரைகளை அடிப்பவனே! ரிஷியைப்போல் சந்தரமானவனே! மதுவில் இனப்பமாகி சோம ரசத்தை சந்தோஷத்திற்காகப் பருகவும். அ சுவாகத்தினின்று வருவது போலுள்ள மது ரசத்தால் இந்திரனே! உன் வயிறறை புதியதாய் நிரப்பவும்; இந்த ரசத்தினது சுவாகத்திற்குச் சமானமான சந்தோஷமளிக் கும மொழிகள் உன்னை அடையட்டும். கூ. ஜயிப்பவனான இந்திரன் 1 மித்திரனைப்போல கொல்லடும், 2 யதியைப்போல விருத்திரனை அழிககட்டும், 3 பிருகு, சத்தூருக்களைக் கொல்லுவதுபோல சோமனது சந்தோஷத்தில் சத்தூரு சைனனியங்களைச் சேதிக்கிறான்.

கண்டம் கூஅ

தேவதை - க - கந, பவமான சோமன் ரிஷி - க - ந
தீரயரிஷி. ச - கூ காசியபன் எ - கந அஸ்தன்.

பசு பொன்களில் வியாபகமான நீ ஐசுவரியங்களுடைய தேஜஸை தரிப்பவனே! இரதுவே! புவனங்களில் நிலையானவனே! நீ பெருகவும்; நீ சிறந்த வீரனாயிருக்கிறாய். அனைத்தையும் ஜயிக்கும் சோமனே! உன்னை 4 நராகளதுதியால் உபாசிக்கிறார்கள். உ. சோமனே! எல்லா திசைகளின்றும் மனிதர்களைக் காண்கிறாய். 5 பவமானனே! விருஷ்பனே! பல பொருள்களில் நீ வியாபகமாகிறாய், பொன் பொருள்களின் ஐசுவரியத்தை எங்களில் பொழியவும்

1 நண்பனைப்போல. 2 வீரனைப்போல். 3 அக்னிவன்மையுள்ளவர். 4 மனிதர்கள். 5 புனிதமானவனே.

1 புவனங்களில் பூர்ண ஆயுசுடனாக நாங்கள் பலமுடனாகவேண்டும். ௩. 2 இரதுவே! ரசனா நீ பொன்மயமான குதிரைகளை இணைத்துக்கொண்டு இப்புவனங்களை யெல்லாம் அரசுபுரிகிறாய். அவர்கள் - புவனங்களிலுள்ள பிரஜைகள் — உங்களுக்கு மது நிறைந்து நெய்யுடனான ரசத்தைப் பொழியட்டும்; சோமனே! மனிதர்கள் உன் ஆக்ஞையில் நிற்கட்டும்.

ச. 3 விசுவம் பாகசும் சோமனே! சூரியனைப்போல் பவமானனது தாரைகள் பொழியப்பட்டு பாயந்தவண்ணமாயுள். ௩. சமுத்திரனா நீ ஆகாசத்தில் அறிவான சூரியனை செய்துகொண்டு சகல வடிவங்களையும் விளக்குகிறாய், சகல ஐசுவரியங்களையும் பொழிகிறாய். ௪. பவமானனே! தேவரான சூரியனைப்போல் 4 தாமாக்களைப்போல் சபதித்து உபதேசித்துக் கொண்டு - மொழியை பிரேரிகுகிறாய்.

௫. புனிதமாகுங்கால துளிகளான - தூரிய சுடர்களான சோமாகள் சேருங்கால சலங்களில் ஆதமாகள் சுததமாகிறார்கள். ௫. மலை கீழ்விழும் சலத்தைப் போல் பசுக்கள், அவறறைகள் காண முன் செல்லுகிறார்கள். புனிதமாகி அவர்கள் இரதிரனை அணுகுகிறார்கள். ௬. சோம பாவமானனே! இரதிரனுக்கு இன்பமளிப்பவனாக நீ பெருகுகிறாய்; மனிதர்கள் உன்னைப் பற்றிக்கொண்டு முன் அழைத்துச் செல்லுகிறார்கள். ௭. இரதுவே, கற்களால் - கல்போலான கல்வியால் - அழித்ததப்பட்டு புனிதத்திறகுச் செல்லுகிறாய், இரதிரனது ஸ்தானத்திறகு அருகுகுகிறாய். ௮. சோமனே! சந்தோஷத்தால் போற்றப்படுபவனின் நரர்களின் ஆதரவாய் மானிடர்களை சந்தோஷு செய்துகொண்டு பெருகவும். ௯. 5 விருத்திரனைக் கொல்லுபவனே! துதி

1 புலிகளில் 2 சோமனே. 3 சகங்கள் எல்லாம் காணும். 4 இயல்புடன் இசைவதுபோல். 5 துஷ்டரை.

களால் துதிககப்பட்டு சுததனாய சோதகனாய் அறபுதனாய் பாவகனாய பெருகவும். டிஊ. மது நிறைநதவன், சுத்தன், பாலகன் என சொல்லப்படுகிறான் அவன் தேவர்களுக்குப் பிரியமாய பாபிகளை பாழாககுபவனாயிருக்கிறான்.

கண்டம் கூகூ

தேவதை—க - கச பவமான சோமன் ரிஷி - க-எ கா சியபன். அ - கக அவத்சாரன். கஉ - கச ஜமதக்னி.

க. நமது எல்லா சததுருககளைபும் அடக்கிககொண்டு தேவாகள் புசிகக அவனை 1 ஆட்டு ரோமங்களால் கவியானவன் தரிததுளான். உ. அவன பவமானனாய தோததிரஞ்செயபவாகளுக்கு ஆயிரம பசககளுடனான ஐசவரியததை அளிககிறான். ஊ. சோமனே! மனததால எல்லாப பொருள்களையுப பறறி புத்தியால் நீ புனிதஞ செயகிறாய. சோமனே! எங்களுக்கு கீததியை யளிககவும். சோமனே! மகததான கீததியைப பொழியவும். ச. திடமான பொருள்களை சித்த சமபனனர்களுக கனுபபவும். உன்னைத துதிபபவாகளுக்கு உணவை - உயரிய பொருளையும் அனுபபவும். டு. 2 குதிரையே! அறபுத சோமனே! நல்ல விரதனே; புனிதமாகுங்கால நீ ராஜாவைப்போல் எங்களது கானங்களில் பிரவேசிககவும். கூ. சோமனானவன் சலத்தில குதிரையைப்போல காணக் கூடாதவனாய கைகளால் சுத்தஞ செய்யப்பட்டு புனிதப பொருள்களில் சாயநது ளான் எ. விளையாடும சுபாவமுள்ள நீ அளிக்கும விருபபமுள்ள நீ சோமனே! புனிதத்தில் துதி செயபவரில் திடமான விரத்தை அளித்துககொண்டு செல்லுகிறாய.

அ. சோமனே! எங்களில் ¹ அததியந்த புஷ்டியுடனான, எல்லா தான்யங்களையும் எல்லா சொளபாக்கியங்களையும் உன் ரசத்தால பொழியவும். கூ. இரதுவே! தோத்திரம உன் னுடையதே, ரசத்தினின்று புலனாவதும் உனதாகும், பிரியமான ² புலலில் உட்காரவும். டி. பசுக்களையும் குதிரைகளையும் எங்களுக்கு அளித்துக்கொண்டு சோமனே! தூரிதமான நாட்களோடு உன் தாரையால் பெருகவும். டிசு. அளவற்ற சத்தாருகளை ஜயிப்பவனே! ஜயித்து ஜயிக்கப்படாதவரைய எதிர்த்து சத்தாருகளை அழிப்பவரைய பெருகவும்.

உஉ. ரட்சிப்பிறகுப் பொழியப்பட மது சிந்தும் தாரைகளோடு இரதுவான நீயே! புனிதத்தில சாய்ந்திருக்கிறாய். டிஊ. கிரணக கூட்டங்களாக கடந்துகொண்டு சத்தியமென்னும் நிலயத்தை அணுகி இரதிரானுகுப பருகப் பெருகவும். டிசு. சோமனே! ³ அங்கிரசார்களுக்கு இனிமையாய ஐசவரிய முதலியவற்றை அளிகரும் நீ ⁴ ரெய்யையும பாலைபும பொழியவும்.

கண்டம் ௧00

தேவதை - க - ஊ அக்னி. ச - சு மீத்திர வ ருணன்.
எ - கூ இந்திரன். ௧0 - ௧௨ இந்திரர்கள்.

க. உஷைகள் உதயமாலாது போல் மழை மேகத்தினின்றும் தோன்றும் மின்னல்களைப்போல உன் சம்பத்துக்கள் புலனாகின்றன. நீ செடி கொடி மரங்களில் தானாகவே வியாபதமாகி உன் திருவாயின உணவைப்போல் அனைத்தையும் பரிபூரணமாயுண்ணுகிறாய். உ. அக்னியே வாயுவினால் தூரிதமாய தூண்டப்பட்டு உன் இஷ்டம்போல் உண்

¹ மிகமிக ² இருதயத்தில். ³ அறிஞர்களுக்கு. ⁴ அன்பையும் அமிருதத்தையும்.

வின் வழியாய வியாபதமாகி நீ எங்கும் விரிந்தது விளக்கமாகி றாய். அழிவில்லாத சைன்னியங்கள் போல் ஆசையுடன் ரதங்களில் எல்லாப பக்கங்களிலும் முயலும் மனிதர்களைப் போல் எரிபதற்கு ஆவலுடனிருக்கிறது. ௩. பிரகளு யைச செய்வாய யக்ஞத்தின் பிரதம சாதக்யை ஹோதா வாய சததுருக்களை ஜயிப்பவாய அறிஞாயுள்ள உன்னை - அழைக்கிறோம்; வேறு எவ்நையுமில்லாமல் உன்னையே மன்ன புருஷர்கள் பெரியவாகளும் சிறியவாகளும் ¹ ஹவிஷ் களை அடைய சமான வடிவத்தால் உன்னையே அழைக்கிறார் கள்.

ச. வருணனே! மித்திரனே! உங்களது அதிக விஸ்தாரமான ரட்சணை நிச்சயமாபுண்டு. உங்கள் நல்ல அறிவை அடையலாமோ? ௩ ஒருவருக்கும் துரோகஞ் செய்வாத வர்களே! உங்களிடமிருந்து உணவையும் — உறசாகமாய வசிக்க — நிலத்தையும் அடையலாமோ? மித்திரர்களே! நாங்கள் உங்களுடையவாக ளாகலாமோ? கூ. மித்திரர்களே! உங்கள் ரட்சிப்புகளால் எங்களைக் காக்கவும். உயாந்த உமது பாதுகாப்பால் எங்களைக் காக்கவும். எங்கள் கைகளாலேயே ² தஸ்யுகளை நாங்கள் ஜயிக்க வேண்டும்?.

எ. நீ பொழிந்த சோமனைப் பருகிய பிறகு பலத்தால் எழுந்து உன் முகத்தை அசைக்கிறது. அ. நீ தஸ்யுகளைக் கொல்லுங்கால, நீ சண்டை செய்யும்பொழுது இரத்திரனே! உனக்கு இரு உலகங்களும் நிலயமளிக்கின்றன. கூ. ³ எட்டு அடிகள் உள்ள தாய ஒன்பது பிரிவுகளுடைய சத்திய விருத்தி யான வளர்ந்தோங்கும் வாககை நாள் அளக்கிறேன்.

1 பெரிய பொருள்களை 2 நீச மனிதர்களை. 3 அவை நான்கு வேதம் நான்கு உப வேதங்கள் ஒன்பது பிரிவுகளா வன - சிட்சை கல்பம் வியாகரணம் நிகண்டு நிருத்தம் சந்தசு சோதிஷம் தர்மசாஸ்திரம் மீமாம்ஸம்.

க0. 1 இரதிராக்னியே! உங்களை இரதத துதிகள் நாடு கின்றன. சுகமளிக்கும் இரதிரனே! ரசததைப பருகவும. கக. வீரர்களே! நாடுபவர்களுக்கு பலர்களால விரும்பப் படும உமது குதிரைகளோடு இரதிராக்னியே? வரவும. கஉ. வீரர்களே! உங்கள் சகதிகளோடு இங்கு புலனாகும 2 யக்ருததில 3 சோமனைப பருக வரவும.

கண்டம் க0க

தேவதை - க - அ பவமான சோமன் ரிஷி க - ஁ பிருத வாருணி ஜமதக்னி. ச - ஔ சப்த ரிஷிகள். சு - அ. தேவன்.

க. சோமனே! அதிக ஒளியுடன் வனங்களின் நடுவே உனது நிலயங்களில் சாயநதுகொண்டு 4 துரோண கலசத திறகு 6 சபதளு டெயதுகொண்டு செல்லவும. உ. 6 இரதி ரன, வாயு, வருணன், விஷ்ணு, மருததுக்களுக்கு ஜலன் ஜயிக்கும் சோமர்கா பாயட்டும. ஁. சோமனே! எங்கள் புததிர பௌததிரர்களுக்கு உணவை அளிதது அளவிடப் படாத ஐசவரியங்களை எல்லாப பக்கங்களினின்றும் பொழி யவும.

ச. பொழியப்படுபவர்களால் 7 அமிழ்ததப்படும சோ மன் சூரிய ரசமிகளது ரோமங்களோடு பாயகிறுன்; குதிரை யைப்போல பொன் தாரையோடு போகிறுன், ஆனந்த மளிததுக்கொண்டு செல்லுகிறுன். ஁. கறநத கோக்களோடு, 8 பசவுடனான சோமன் உசசப்பிரதேசததில் 9 பால்களு

1 பலமே—அறிவே. 2 பெருமையான செயலிலே 3 சோம னான சிறப்பை. 4 மனத்திற்கு 5 அறிவித்துக்கொண்டு. 6 ஆத் மா, பிராணன், அபானன், உணர்வு வியானன் முதலியவற் றிற்கு 7 அறியப்படும். 8 ஞானத்துடனான. 9 சுக்கிலங்களுடன்.

டன் கூட பாய்கிறான். சமுத்திரத்தைப்போல் ¹ துரோண கலசத்தை அவர்கள் சேர்ந்துள்ளார்கள் ; இன்பமளிப்பவன் இன்பத்திற்கு வியாபக மாகிறான்.

கூ. சோமனே! அதிசயமாய் துதிக்கத் தகுந்த திவ்ய யமான தரணி சம்பந்தமாய் எந்த ஐசுவரியமுண்டோ அதை எங்களுக்கு புனிதஞ் செயதுகொண்டு எடுத்தவரவும். எ. வாழ்நாடகளை சுத்தஞ் செயதுகொண்டு விருஷபன் நீ சப் தஞ் செயபவனாய் புறகளின் மேல பொன் நிறமுடன உன் நிலயத்தில் அமர்ந்துளாய். அ. ² சோமன் இந்திரனான நீங்கள் சாவத்தின் சுவாமிகளாகும்; பசுக்களது தலைவர்கள். ராசனாய் எங்கள் புத்திகளை - புத்தியுடனான செயல்களை— பெருக்கவும்.

கண்டம் ௧02

தேவதை - க - சு இந்நீரன். ரிஷி க - சு கோதமோ
ராஹுகணம்.

சந்தோஷத்திற்கும் சக்திக்கும் ³ விருத்திரனைக் கொல் லுபவனான இந்திரன் மனிதர்களால் அபிவிருத்தி யாகக் கப் பட்டுளான் ; சிறியதும் பெரியதுமான போர்களில் ரட்சிப் பிற்கு அவனையே நாங்கள் அழைக்கிறோம் ; சண்டைகளில் அவனை ரட்சிப்பவனாகட்டும். வீரனே! நீயே சைன்னி யம் போலுள்ளாய், அறபனையும் அதிக பலமுள்ளவனாக்கி வெகு சத்தருக்களை ஜயிப்பவனாகும். யக்ளுஞ் செயபவனை உதவி செயது பொழிப்பவனுக்கு நீ ஐசுவரிய மளிக்கிறாய். ந. சண்டைகளும் போர்களும் தோன்றுங்கால் வீரனுக்கு ஐசுவ ரிய மளிக்கப்படுகின்றன. சத்தரு மதமடக்கும் உன் குதி

1 தேகத்தை. 2 சுக்கிலவன்மைபும் சரீர பலமுமான பொருள்களின் ஆரோபங்கள். 3 சத்தருவை.

ரைகளை பூட்டவும், எவனை நீ அழிப்பாய்? எவனை ஐசுவரிய முடனாகுவாய்? இநதிரனே! எங்களை ஐசுவரியமுடனாக்குவாயோ!

ச. இனிய ருசியுடனான, இப்படி வியாப்தமாக்கப்பட்ட மதுரசமான, ரசத்தை சுபமுடனான பசுக்கள பருகுகின்றன. பால் முதனமையான சுயராஜ்ய நிலயத்தில் பலமுடனான இநதிர ஒளியோடு சென்று இம் மதுககள மகிழ்ச்சியுடனாகின்றன. ரு. 1 பரிசத்தை விருமபி 2 பூர்வோக்தமான இநதிரனது நானா நிறமான பசுக்கள, பாலகளோடு சோமனைகலக்கின்றன, இநதிரனது பிரியமான பசுக்கள, சகதிகளுடனான தங்கள சுயராஜ்யத்தை அனுசரிதது துவம்சருசெய்யும் வசசிராயுத்ததை பிரேரணை செய்கின்றன. கூ. பெருமையுடனான ஞானமுள்ள பசுக்கள அவரது பலத்தை நமஸ்கரிக்கப் பால் சேவை புரிகின்றன, சகதிகளுடனான தங்கள் சுயராஜ்யத்தை அனுசரிததுகொண்டு பூணமான ஞானத்தை அடைய இநதிரனது வீரசசெயலகளை அறிவுள்ளவர்கள் அனுசரிக்கிறார்கள்.

கண்டம் 50௩

தேவதை - க - கச பவமான சோமன்' ரிஷி - க - ௩ ஜமதகன். ச-௩ ஊர்த்தசத்மன் கிருதயசரீகள். சு - அ தீர்தன் கூ - கக ரேபதுனு காசியபன். கஉ - கச மன்யூவா சிஷ்டன்.

மலையில மலர்ந்த சோமன் சந்தோஷத்திறகாக நீர்த் தாரைகளில் அமிழ்த்தப்பட்டுள்ளான், கருடனைப போல் அவன் தன் நிலயத்தில் நிலையாகிறான். உ. மனிதர்களால் பொழியப்பட்டு சலங்களால் சுத்தஞ செயயப்பட்டு தேவர்க

1 தொடலிரும்பி. 2 முன்சொன்ன,

ளால் விரும்பப்படுவதான ரசமானது வெகு ரம்மியமுட
னுள்ளது. பசுக்கள் பால்களால் அதை இனிமையுடனாகக் கு
கின்றன. ௩. அப்பால், பிரேரிப்பவனான இந்த மதுரசத்
தை ¹ யகளுத்தில அமிருத்ததிறகாக ² குதிரையைப் போல
அலங்காரஞ் செய்கிறார்கள்.

ச. சோதியினது தலைவனான சோமனே! தேவர்க
ளின் விருப்பமான உயாந்த கீர்த்தியை காட்சியாக்கவும்,
ஆகாச நடுவின் கோசத்தைத் திறக்கவும். ௫. சுபமான
பலமுள்ளவனே! அரசனைப்போல் சனங்களை தரித்து விளங்
குபவனே! ³ ஆலையினின்று நீ பெருகியோடவும்; ஆகாசத்
தினின்று எங்களில் மழையை பொழியவும்; சலங்களின்
பெருகை அளிக்கவும். பிராணிகளது நன்மைக்கு நினைவுக்
ளைத் தூண்டிக் கொண்டு பொழியவும்.

கூ. மகத்தான பெண்களின் சுவாசமாய் சத்திய
மென்னும் தரிப்பை மூட்டிக் கொண்டு எல்லாப் பொருள
களையும் ⁴ இரண்டுவிதமாய் செய்துகொண்டு சோமன
வியாப்தமாகிறான். எ. யகளுத்தினது ⁵ ஏழு சாதனங்க
ளால், பிரியமான திரிதனது போஷிப்பதான ரசன் குகை
யிலே நிலையை ⁶ அடைகிறான். அ. திரிதனது ஐசுவரிய
மாக தாரையால் மூன்றை (௩ அளிப்புக்களை) உயாந்த ஸ்தா
னத்தில் (சாமன்களில்) அவன் அனுப்பியுள்ளான். நல்ல சாத
கன் இந்த ஆன்மாவை மேற சொன்ன மூன்றால் அறிகி
றான்.

கூ. சோம ராஜனான நீ! இந்திரனுக்கு விஷ்ணுவிற்கு
தேவர்களுக்கும் அதிசயமான இனிமையுடன் தாரையோடு
எங்களுக்கும் பலத்தை அளிக்கப் புனிதத்தில் பெருகவும்.

1 மடுகு முயற்சியில். 2 புலனைப்போல் அடக்கி கைவசஞ்
செய்கிறார்கள். 3 ஆன்ம ஆலையினின்று. 4 நன்மையும் புன்
மைபுமாய். 5 சந்தசுகளால். 6 சாதகன்.

க0. தாயகன் கன்றுகளை நகருவதுபோல் துரோகமில்லாத தியானங்கள் பவமானனே விசேஷமாய தரிக்கும் புனிதத்தில் பவமானனே ஹரியான உன்னை ருசிக்கின்றன. கக. மகாவிருதனே! வானத்திறகும் வையகத்திறகு மதிக்கமாய உயரமாய உன்னை நீ போஷித்ததுக கொள்ளுகிறாய - எழுச்சியாகக்க கொள்ளுகிறாய. பவமானனே! மகத்துவத்துடன் நீ கவசத்தை அணிநதுளாய.

கஉ. பலமுடனான ¹ இநது பாலோடு நனைநது அவன் இன்பத்திறகு பலத்தைப் பிரேரித்ததுகொண்டு சோமன் இநதிரணுககாக பாயகிறான். அவன் ராடசதர்களைக கொல்லுகிறான், சததுருககளை சம்காரஞ செய்கிறான். ஐசவரியத்தை செயதுகொண்டு பலத்தின் ராஜாவாய அவன் பெருகுகிறான் கங. அப்பால அவன் தாரையோடு ² கறகளால கறககப் பட்டு இனிமையோடு கலநது ³ ரோமங்களை நீங்குகொண்டு பெருகுகிறான். தேவரது இன்பத்திறகு இன்பமாகும் தேவரான இநது இநதிரனின் நடபிலே சேவித்தவரைய பெருகுகிறான். கச. புனிதமாகுங்கால துருதுவானவன் ருது காலத்தில் கவாநதுகொண்டு தாமமான விருதங்களை தன் ரசங்களால் தேவர்களை அலங்கரித்ததுக கொண்டு, இணைநதவரைய— பெருகுகிறான்: இநதுவானவன் உயாநத ⁴ ரோமங்களில் பதது சாதனங்களை அடைகிறான்.

1 சோமன். 2 மேகமென்னும் தியானங்களால். 3 அறி யாமகளை. 4 இருதயங்களில்.

கண்டம் ௧௦௪

தேவதை ௧ - ௩ அக்னி ௪ - ௬ இந்திரன். ரிஷி - ௧ - ௩
வசு சுருத ஆத்ரேயன். ௪ - ௬ ஆத்ரேயன். ௭ - ௯ கோதமோ
ராஹுகணம்.

௧. அக்னியே! ஒளியுள்ள மூபபறற உன்னை ¹ மூட்டு
கிரேம. வானத்தில் விளங்கும் சமிததான சொதியும் உன்
ஹுடையதாகும். உன்னை நாடுபவர்களுக்கு உததம் உணவை
அளிக்கவும், ௨. சோதி யுலகங்களின் பதியே! சதத வடிவ
ஹை உனக்கு ருக்கினை ருககோடு ² ³ ஹவிஷானது அளிக
கப்படுகிறது; சந்தோஷ மளிப்பவனே! சததுருக்களைக்
கொல்லுபவனே! சமஸ்த சகங்களை வகிப்பவனே! பிரசை
களின் தலைவனே துதி செய்பவர்களுக்கு அறிவைக்
கொண்டுவரவும். ௩. சோபன சந்திரனே! பிரசைகளின்
பதியே! சாவ சகதிமானே! இரண்டு கவளங்களை - வானம்
பூமியை - நீ உன் திருவாயில் பக்குவ மாகுகிறாய்; எங்கள்
துதிகளில் பயன்களால் பூணமாகவும்: தோத்திரஞ் செய
பவர்களுக்குத் திடததைக் கொண்டுவரவும்.

௪. இந்திரனுக்கு சாமனை காணஞ்செய்யவும்; மேதாவி
யான ரிஷிகு பெரிய சாமனை காணஞ் செய்யவும். ⁴ பிரம்
கிருதனை பண்டிதனை துதி விருமபுபவனுக்கு - காணஞ்
செய்யவும். ௫. இந்திரனே! நீ ஜயிப்பவன், சூரியனை தேச
சுடனாக்குபவன், ⁵ விசுவகாமாவாய விசுவதேவரைய மகாராய
யிருக்கிறாய். ௬. சோதியால் பிரகாசித்ததுகொண்டு சோதி
யான சுவர்கத்தைப் பிரகாசிக்கக்கொண்டு வானத்தில் நீ
⁶ வியாபதமாயுளாய்; இந்திரனே! தேவர்கள் உன் நட்பிறகு
முயலுகிறார்கள்.

1 அறிய எங்களை எழுச்சியாக்கிக் கொள்ளுகிரேமும் 2 ருக்
வேத சாதனத்தால், 3 என் ஆத்மா. 4 அறிவும் ஆண்மையும்
செய்யும். 5 எல்லாஞ் செய்யவனாய் 6 எங்கும்பெருகியுள்ளாய் *

எ. இரத்திரனே! உனக்காக இரத சோமன் பொழியப் பட்டது. வீரனே! அதிக பலமுள்ளவனே! இவகுவா! சூரியன ரசமிகளால் அரதரிட்சததை நிரப்புவது போல இரத்திரவன்மை உனனை பூர்ணமாககட்டும. அ. விருத்திரனைக கொல்லுபவனே! உன் ரதத்தில் ஏறவும், உனது குதிரைகள் பிரமத்தால் இணைக்கப்பட்டுள்ளன ; 1 அமிழ்த்தும கல் அதன் சபத்ததால் உன மனத்தை இவகு நன்றய இழக்கட்டும, கூ. மனிதர்களால் செய்யப்படும ரிஷிகளின் துதிக்கும யகளுத்திரமுகும எதிரகக முடியாத பலமுள்ள இரத்திரனையே அவன பொன் நிற 2 குதிரைகள் கொண்டு வரட்டும.

கண்டம் க0டு.

தேவதை - க - கசு, பாவமான சோமன். ரிஷி க - ஈ ஆகீருஷ்டமரஷா சிகதா நீவாவரி. ச - சு கசியபன். எ - கசு மேதாதிதி

க. யகளுத்தின் சோதியாய பிரியனாய மதுவாய தேவர், களின பிதாவாய மாதாவாய சமஸ்த ஐசவரிய முள்ளவன் வானம பூமியில் சூட்சமாய சந்தோஷமயமாய சந்தோஷ மளிப்பவனாய இரத்திரியங்களை வளாப்பவனான அவன ரசமான ரதனத்தை பொழிகிறுன அளிக்கிறுன். உ. சோதியின தலைவன் விசேஷ திருஷ்டியுடன் வேகமாய நூறு தாரைகளோடு கலசங்களில் சபதரு செயதுகொண்டு பாயகிறுன. நதிகளாலும் ரசமிகளாலும் விருஷபன் அலங்கரிக்கப்பட்டு பொன்மய சோமன் மித்திரனது யகளுங்களில் வியாபகமாகிறுன் ஈ. பவமானாய நதிகளின முன நீ பாயகிறுய ; மொழியின முன பசுகளின் முன்பாகங்களிலும் நீ செலலுகிறுய ; சத தூருவின் தனத்தைக கருதி பெருமையான பொருளான

1 அமிழ்த்தும் உன் மனனம். 2 புலன்கள்.

போரை நீ நாடுகிறாய், நல்ல ஆயுதங்களுடனான சோமனே
நீ தோத்திரம செய்பவர்களால் பொழியப்படுகிறாய்.

ச. பலமுடன் பெரும ஒளியுடனாதாய வேகமுடனான சோமர்கள் பசு குதிரை வீரமக்கள் விருப்பததால் பொழியப்பட்டுள். ரு. சத்தியம் விருமபுலர்களால் அலங்கரிக்கப்பட்டு கைகளில் சுததமாகப் பட்டு ரோமமான உடையில்- ரசசோதி நிலயததில்—சோம துளிகள் பாயகின்றன. கூ. சோதியினின்றும் சகத்தினின்றும் வானத்தினின்றும் துதிப்பவர்களுக்கு இரத சோமரசங்களை சர்வமான ஐசுவரியங்களை பொழியட்டும்.

எ. தேவர் விருமபும நீ, இரதுவே! சோமனே! வேகததோடு புனிதததில் அதிகமாய பெருகவும்; வர்ஷிகும நீ இரதிரனைப் பிரவேசிக்கவும். அ. சோமனே! நீ வர்ஷிப்பவரைய கிராததியுள்ளவரைய இங்கு துரிதமாகவும். மகததான உணவுடன் உன் நிலயததில் உட்காரவும். கூ. பரம ரசத்தினது தாரையான பிரியமான மது ரசம் பெருகச செயயப்பட்டது. ரிஷி சலங்களை தனக்கே இழுத்துக்கொள்ளுகிறார், தன சுவாதீனஞ் செயது கொள்ளுகிறார். டி. பாலகனால் உன்னை நீ மூடிக்கொள்ளுங்கால் மகததான உன்னை வியாபகமாகும் பிரவாக சலங்கள் அனுசரிகுகின்றன. டிக. சோதி யுலகத்தை தரிகுகும் துண்போலாய புனித சலததில் சமுததிரனான எமது ஆசிரியமான சோமன் விழுந்து பிரகாசிக்கின்றான். புனிதமாகின்றான். கஉ. வாஷிப்பவரைய ஹரியான மகான் மித்திரனைப்போல் செளந்தரியமான சோமன் சப்தஞ் செயதுளான்; அவன் சூரியனுடன் மின்னுகிறான். இரதிரனே! உன் பலததால் செயல் விருமபும் சொறகள் சுததமாக்கப்படுகின்றன, அவறறல் உன் ஆனநதத்திறகாக அலங்காரஞ்செய்து கொள்ளுகிறாய். டிச. உலக கர்ததாவான

உன்னை வசசிராயுத இன்பததிறகு நீ மேன்மையான துதியை அடைய நாங்கள் நாடுகிறோம். கரு. இரதுவே! யகளுததினது பூர்வமான நீ பசு வீரர்களை யளிப்பவனாகும். குதிரைகளை கட்டு பலததையும் யளிப்பவனாகும். டிகு. சோமனே! இரதிரவன்மையோடான இனிய தாரையால் 1 பாஜன்யனைப்போல பொழியவும்.

கண்டம் ௧0௬

தேவதை—க-கௌ, பாவமான சோமன். கஅ-உய் அக்னி ரிஷி க-கய் ஹிரண்யஸ்தூபன். கக-கசு- அவத்ஸராயன். கடு-கௌ ஜமதக்னி. கஅ-உய் துத்ஸ ஜங்கிராயன்.

க. சோம பாவமானனே! நீ ஜயமுடனாகவும், மகத் தான சிறப்பை எமகரு அளிக்கவும்; அப்பால் எங்களை 2 சிரேயசுடன் செய்யவும். உ. சோமனே! நீ சோதியை யளிக்கவும், சுவாக சோதியைததரவும்; எல்லா செளபாக் கியங்களையும் 3 எங்களுகருக கொடுக்கவும். அப்பால் எங்களை சிரேயசுடன் செய்யவும். டு. சோமனே! பலததையும் மனோவனமையையும் செயல செய்யும் சிறப்பை—அளிக்கவும், அப்பால் எங்களை சிரேயசுடன் செய்யவும். ச. புனி தரு செய்பவர்களை! இரதிரனுகரு, அவன பானததிறகு சோமனைச சுததமாகவும். அப்பால் எங்களைச சிறப்புடனாகவும். ரு. சோமனே! உன் செயல சாமாததியததால், ரட்சைகளால் சூரியனில் நீ எங்களை சோப்பிக்கவும். அப்பால் எங்களை சிரேயசுடனாகவும்.

சு. சோமனே! உன் சித்தததாலும் ரட்சைகளாலும் நாங்கள் வெகுசாலம் சூரியனைக் காணவேண்டும்.

1 இப்பொழுது இருப்பதைவிட மேன்மையாய்ச் செய்யவும். எ. சுபமான ஆயுதமுள்ள சோமனே! இரண்டு சகங்களி லும் திருடமான ஐசுவரியத்தைப் பொழியவும். அபபால எங்களை சிரேய சுடனாகவும். அ. போரில் ஜயிப்பவனாய் சத்துருக்களால் வெல்ல முடியாத நீ எங்களில் ஐசுவரியத்தை பொழியவும். அபபால எங்களை சிரேய சுடனாகவும். கூ. பவமானனே! பலதாமங்களில் மனிதாக்கள யகரு சாதனங்களால் உன்னை வளாச்சியாகக்கூகிறாக்கள். அபபால எங்களை சிரேயசுடன் செய்யவும். டி. இரதுவே! அதிசயமான 3 வாழ் நாட்களை அளிப்பதான ஐசுவரியத்தை அளிக்கவும் அபபால எங்களை சிரேயசுடனாகவும்.

யக, சநதோஷமளிக்ரும அவன சோமன-துரிதமாய் ஓடுகிறான்; சோமரசு தாரை-சநதோஷமளிக்ரும தாரை-தாண்டிக்கொண்டு துரிதமாகிறான். யெ, காலை (என்னும்) தேவி எல்லா ஐசுவரியங்களை யு மறிகிறாள், மனிதனை ரட்சிக்கவும் தெரிந்துள்ளாள், சநதோஷமளிக்ரும இவள் துரிதமாய் ஓடுகிறாள். யெ. துவஸ்ரவாகளிடமிருந்து புருஷநதியினிடமிருந்து ஆயிரங்களை தரித்துள்ளோம், சநதோஷமளிக்ரும இவன் துரிதமாய்ச் செல்லுகிறான். யச. அவனிடமிருந்து மூன்று ஆயிரங்களை அங்கீகரித்துள்ளோம், சநதோஷமளிக்ரும இவன் துரிதமாய் ஓடுகிறான்.

யரு. சநதோஷமளிக்ரும தாரையால் சோமர்கள் மகத்தான மேனமைக்கு-பலத்திறகு-துதிககப்பட்டவாக்களாய்ப் புலனாகப்பட்டுள்ளார்கள். யக. பிரியமான பால்களைப் பருக நீ பெருகுகிறாய் புனிதமாகிக் கொண்டு வீரத்தை பொழிகிறாய், வனமையை அளித்துக் கொண்டு இங்கு பெ

1 எங்களை சிரேயசுடனாகவும் என சாயனர் சொல்லுகிறார். 3 எங்கும் செல்லுவதான. 4 சமான சுபாவாக்களி டிருந்து

ருகவும். யெ. இன்னம 1 ஐமதக்கியால் துதிககப்பட்ட-
நீ எங்கள் பச சம்பநதமான எல்லா போஷிகும பொருள்
களைபும் அளிககவும்.

யெ. பூஜ்யனான ஜாத வேதசனுக்கு எங்கள் மனத்
தால இநதத தோத்திரததை ரதததைப்போல இணைப்
போம. எங்கள்து பெருமையான புத்தி மங்களமுடனாகட்
டும்; அகனியே! உன் நடபால நாங்கள் ஹிமசையனனியி
லாகவேண்டும். கக. அகனியே! சம்ததை சேகரிப்போம.
உனக்கு ஹவிஷுகளைச செயலோம. நாங்கள் வெகுகாலம்
வாழ எங்கள் நினைவுகளை பூணமாக்கவும். உங்கள் நடபால்
நாங்கள் ஹிமசையனனியிலாகவேண்டும். உ. உனை எழுச
சியாகும் வன்மையை நாங்கள் அடையவேண்டும். எங்கள்
புலன்களை பூணமாக்கவும், உன்னில தேவர்கள் அளிககப்
படுவதை அதுபவிககிராகள்; நாங்கள் நாடும் ஆதித்தியர்
களை இங்கு கொண்டு வரவும். உனநடபில நாங்கள் ஹிமசை
யனனியலாக வேண்டும்.

கண்டம் ௧௦௭

தேவதை - க - ட ஆத்தியன் ச - சு, இந்திரன். எ - க
இந்திராகன். ரிஷி க-ட வசிட்டன், ச-சு திரிசோககாண்வன்
எ - க சியாவாகவன்.

க. சததுருககளைக கொல்லும் அாயமாணையும் மிததி'
ரன வருணையும், உனையும் சூரியன் உதயமானதும் துதி
செய்கிறேன். உ. ஹிதமாயும் ரமணீயமாயுள்ள ஐசுவரி
யத்தால் இநது அறிவு அஹிமசையுடனான அதிபலத்தை
எங்களுக்காக கொண்டுவரட்டும், பிபிராமணாகளை; இது
யகளு சாதனத்திற காட்டும். ட. மித்திர வருணர்களே!

1 ஆத்மவை சாக்ஷாத்காரஞ் செய்பவன் 2 அறிஞர்களே

நாங்கள் அறிஞர்களோடாக வேண்டும். நாங்கள் உணவு உததம சுகத்தை தரிககவேண்டும்.

ச. இரதிரானே! நீ சகல துவேஷிகளையும் ஒழிக்கவும், ஹிமசிப்பவர்களை சண்டையில் சிதைக்கவும், நாங்கள் நாடும் ஐசுவரியத்தைக் கொண்டு வரவும். ரு. எல்லா மனிதர்களும உனலை தாராளமுடன் கொடுக்கப்படும் ஐசுவரியம என அறியப்போகும் நாங்கள் நாடும் பொருளை நீ கொண்டு வரவும். கூ. செங்குத்தாய திருடமாய திடமான இடத்தில் மறைக்கப்பட்டுள்ள எந்த ஐசுவரிய முண்டோ நாங்கள் விரும்பும் அதை எங்களுக்குக் கொண்டு வரவும்.

எ. இரதிராகனியே! யகளுத்தின் 1 ரிதவிககளை! போர்களிலும் புனித செயல்களிலும் நீங்கள் ஜயிப்பவர்களாகும். இரத விஷயங்களில் எமககு அறிவுடனாகவும். அ. இரதிராகனியே! சமபததான ரதங்களில் செலலுபவர்களே! ஜயிகக முடியாதவர்களே! விருத்திரனைக் கொல்லுபவர்களே! இரத்த துதியை நன்றாயறியவும். கூ. இரதிராகனியே! உங்களை உத்தேசித்தது மனிதர்கள் 2 கறகளால் மதகரமான மதுவை அமிழ்த்தியுள்ளார்கள். இதை நன்றாயறியவும்.

கண்டம் ௪௦அ

தேவதை - க—அ, பாவமான சோமன். க - ஈ கசிய பன் ச - ரு சப்தர்ஷிகள். கூ, எ, அ, அமலீயுனன்.

க. இரதுவே! மது நிறைந்த நீ யகளுத்தின் நிலயத்தில் விளங்க 3 மருததுடனான 4 இரதிரனுக்குப் பெருகவும். உ. தோத்திரரு செய்யும் (மொழி அறியும்) பிராமணர்கள்

1 செயல் செய்பவர்களே. 2 தியானங்களால். 3 காற்றூடனான. 4 ஆத்மாவிற்கு.

1 தரிக்கும் உன்னை அலங்கரிக்கிறார்கள். உன்னை மனிதர்கள் சுததமாக்குகிறார்கள். ௩. 2 மித்திரன் வருணன் அாயமான் பவமானனது ரசததைப் பருகட்டும். உன் ரசததை மருத துககளும பருகட்டும்.

ச. சுபமான கையுள்ளவனே ; நீ சுததமாகுங் கால் 3 சமுததிரததில் சபததை பிரேரணை செய்கிறாய். பலர் களால் விருமப்பபடும வெகு பல பொன்றிறப் பொருளைப் பெருகுகிறாய். ௫. ரோம மயமான புனிதததில் சோ மன் புனிதமாககப் பட்டுளான, 4 கலசததில் விருஷபம் சப் தரு செயதுளான, தேவர்களது நிலயததில் பாலுடன் தோயநது சோம பாவமானனே ! நீ பெருகுகிறாய்.

சு. 5 சமுததிரததின் மகனான உன்னை, இந்த சோ மனை, பதது 6 விரல்கள சுததமாக்குகின்றன. அவன் ஆதித் தியாகனோடு 7 காண்கிறான். எ. சோமன் சூரியனின் ஒளிக னோடு புனிதததில் இந்திரனோடும் வாயுவேடும் செலலுகிறான். அ. மதுவுடனும் 8 சௌந்தாயமுடனு முள்ள நீ எங் கள பகனுககு வாயுவிறகு பூஷணனுககு மித்திரனுககு வரு ணனுககுப் பெருகவும்.

கண்டம் ௧0௯.

தேவதை - க - ௩, எ - ௧ இந்திரன். ச - சு சோமன்.
ரிஷி க - ௩ சுனக்ஷேபன் ஆஜிகரீதி. ச-சு மதுக்ஷந்தன் விசு
வாமீந்திரன் எ. ௧ மாந்தாதா யேளவனசுவன்.

எவறறால் உணவில் ஐசுவரியமுடனாகி உறசாகமாகி
ரோமா அவறறால் இந்திரனில் சந்தோஷமுடனாகி

1 எல்லாம் தரித்துள்ள அல்லது அடைநதுள்ள 2 பிரா
ணன் அபானன் வியானன். 3 மனோகடல். 4 ஆத்மாவில்.
5 சித்தமென்னும் கடலின். 6 சாதனங்கள். 7 தென்படுகிறான்,
8 அழகுடன்.

வேண்டும். ஐசுவரியமுடன் பலமுள்ளவர்களாகவு மாக வேண்டும். உ. வீரனே: அனுக்கிரக புத்தியுத்தமான நீ யாசிக்கப்படும தோத்திரிப்பவர்களுக்கு இணைக்கப்பட்ட வராய் ரதசக்கிர அசுசுப்போல் அவசியமாய 1 உன்னைப் போல் நீ செல்லுகிறாய். ஈ. 2 நூறு செயல்கள் செய்பவனே! தோத்திரஞ் செய்பவர்களை 3 சேவைபுரிய பிரீதியுடனாகருவ தற்குப் போல் ரதசக்கிர ஆணிபோல்- வருகிறாய்.

கறப்பவனிடம பசுக்களைப்போல் தினந்தோறும் எங்கள் ரட்சிப்பிறகு சுபமான செயல்களைச் செய்யும் இந்திரனை, அழைக்கிறோம். ஈ. சோமன் பருகுபவனே! சோமனது யகருத்திறகு எங்கள் சமீபம் வரவும், வந்து பருகவும், ஐசுவரியமான உன் ஆனந்தம் 4 பசுக்களை அளிப்பதாகின்றது. கூ. உனது அகத்திலுள்ள சிறந்த அறிவுகளின் நடுவே உங்களை அறியலாமென நாங்களி லிருக்கலாமோ? இவகு வரவும், எங்களைப் புறக்கணிக்க வேண்டாம்.

எ. உஷையையப்போல் வானததையும் பூமியையும் உன் தேசசால நிரப்புகிறாய்: மகத்தான 5 தேவர்களுக்கு அதிகமான மனிதர்களின் ஈசனான 6 உன்னை தேவமாதா சன்னஞ் செய்கிறாள்; கல்யாணமாபுள்ள அன்னை உன்னை சன்னஞ் செய்கிறாள். அ- ஞானமளிப்பவனே: சக்தியைப்போல் நீளமான அங்குசத்தை நீ தரிக்கிறாய். முன் பாதததால் ஆடு - இலைகளுடனான - கிளையை இழுப்பதுபோல் மாதாவான தேவி உன்னை சன்னஞ் செய்கிறாள். மங்களமுடனான அன்னை உன்னை சன்னஞ் செய்தாள். கூ. துஷ்ட வேலைசெய்யும் மனிதரின் திருட பலத்தை தளர்ச்சி யாக்கவும், எவன்

1 உனக்கு நீதான் நிகர். 2 கணக்கற்ற செயல்கள் செய்யவனே. 3 உதவி புரியவும். 4 புவி முதலியவைகளை. 5 திவ்யமானவர்களின். 6 திவ்ய ஆத்மாவை.

நம்மை அடிமையாகக் விருமபுகிறானே அவனை உன் பாதங்களில் சாய்த்துத் தேய்க்கவும். தேவியான தாய் உன்னை சன்னனா செய்தாள்; மங்களமான ¹ உன்னை சன்னனா செய்கிறாள்.

கண்டம் கக0

தேவதை க - கச பாவமான சோமன். ரிஷி க - ஈ அஸிதன் காச்யபன் தேவலன். ச, ஞ, ருணசய சக்தி. சு-அ பர்வத நாரதர்கள். கூ - யக மனுசாம்வரணன். கஉ - கச துதீஸன்

க. சோமன், மலையில் வசிப்பவன், புனிதப் பொருளில் சப்தனா செயதுகொண்டு பாயகிறான், சநதோஷமுள்ளவர்களில் எப்பொழுது மளிப்பவனாகிறான். உ. நீ ¹ விப்ரன் ² கவியாகும்; ரசத்தின் மகனான மதுவாகும்; சநதோஷமுள்ளவர்களில் சாவமான பொருள்களையும் தரிப்பவனாகிறாய். ஈ. உன்னில் பருக எல்லா தேவர்களும் ஒரே பிரீதியுடன் வருதுளார்களா. சநதோஷமுள்ளவர்களில் நீ தாராளமாய் அளிப்பவனாயிருக்கிறாய்.

ச. ஐசுவரியப் பொருளைக்கொண்டு வருபவனும் சுகந்த உணவையும் சுகமான வீடுகளை அளிப்பவனுமான சோமன் பொழியப்பட்டுள்ளான். ஞ. எவனை இரதிரனும் மருத்துக்களும் பருகுவார்களோ ஆயமாதேடு பகனும் பருகுவார்களோ, அவனால், மித்திரன், வருணன் இரதிரனை எங்கள் ரட்சிப்பிறகுக் கொண்டு வருகிறோம்.

சு. நண்பர்களே! நீங்கள் சநதோஷத்திறகு சோமனை காணா செய்பவும்; ³ ஹவிஷுகளாலும் துதிகளாலும் டீசா

¹ அறிஞன். ² முன் விஷயங்களை அறிப்பவன். ³ மேன்மையான அளிப்புக்களால்,

மனைப் சிசுவைப்போல் ¹ சுவாதுடனாக்கவும். எ. தாய பசுக்களுடனான கன்றைப்போல் தேவர்களின் ரட்சகரூய் சந்தோஷமளிப்பவரைய துதிகளால் அலங்கரிக்கப்பட்டு துதிகளால் துதிககப்பட்டு தேவ இன்பமளிக்கும் ரசம அனுபப்படுகிறான். அ. சோமன் பலமுடனான செயல்களுக்ககு சாதனமாவான்; அவன் பலத்திறகு, பெரிய ஒளியுடனாவதற்கு, ² தேவர்களின் நன்மைக்கு, பொழியப்பட்டுள்ள அவன் பெரும சுவையுள்ளவனாகும்.

கூ. ³ அதிக மார்கததை நீடிப்பவர்களாய பாபம பிரிந்து நண்பர்களாய பொழியப்பட்டவர்களாய சோபனத தியானர்களாய சர்வகளுக்களாய எங்களுக்கு சோமர்கள் வருகிறார்கள். டி. புனிதமாகி, பண்டிதர்களாகி ⁴ தயிர்கலநது துரிதமாகி நெய்யில் நிலையாகி, இந்த சோமர்கள் சுநதரமான சூரியர்களைப்போல் தென்படுகிறார்கள். டிக. ⁵ பசுவின் சாமத்தினால் புலனாவதாய கறகளால் பொழியப்படும் ஐசவரியம அபிவிருத்தியாக்கும் சோமர்கள் எமக்கு உணவை அறிவை உபதேசிக்கிறார்கள்.

டிஉ. இந்தப் புனித தாரையால் இந்த ஐசவரியத்தைப் பொழியவும்; இரதுவே! ⁶ மான சரோவரத்தில் பாயவும். தோன்றும் சாதக பட்சிககு ஏரியிலே செல்லவும், துரிதமாய வருபவனுக்கு சோமனது ஞாபகஞ் செய்யும் சூரியன் வாயுவைப்போல் வேகமடைநது அறிவு நிறைநதவன் (வீர) மகனை அளிக்கடும். கங். செவியுறப்படும் சிறநத ஸ்தானமான என், ⁷ யக்ருததில் எங்களுக்குப் புனித தாரையோடு

1 உங்களுக்கு இனிமை கொடுப்பவரை செய்துகொள்ளவும். 2 மேன்மையான புருஷர்களின், புலன்களின். 3 நீண்ட சுபமான வாழ்க்கையை. 4 தியானந்தோய்ந்து. 5 புவியின் நிலயத்தில். 6 மனோ சமுத்திரத்தில். 7 நல்ல செயலில், சண்டையில்.

பெருகவும். கச. ஆயிரங்களான ஐசுவரியங்களை மரங்களின் பழுதத பழங்கள்போல் சத்து நுக்களை ஜயிக்க பகைவர்களை பாழாகும் சோமன், பொழியட்டும். கச. கைப்போர், குதிரைப்போரில் சத்துநுக்களைக் கொல்லும் உன்னிலுள்ள அநத 1 இரண்டு செயல்களை நாங்கள் நாடுகிறோம். அவன் எங்கள் சத்துநுக்களை உறங்கசசெய்து ஒழிக்கிறான் ; மதியறவர், மித்திரனில்லாதவர்களை அவன் திருப்புகின்றான்.

கண்டம் கசுக.

தேவதை - க - டு, அக்னி. ச - சு விசுவேதேவர்கள்.
ரிஷி. க - டு, வது ச வது - கோபாயன லோபாயனர், ச-சு
பௌவனர்கள்.

க. அகனியே ! எங்கள் நெருங்கிய நண்பனாகவும், மேலும் எங்கள் ரட்சகனாகவும் 2 ரமமிய மளிப்பவனாகவும் அகவும். உ. 3 வசுவாய அகனியாய ஐசுவரியஞ சிறந்தவனாய் வரவும், ஒளி நிறைந்தவனே! 4 வியாபதமான ஐசுவரியத்தை எமக்கு அளிக்கவும். டு. மிக ஒளி பொருந்தியவனே! சோதியுள்ளவனே! எங்கள் சுகத்திற்கும் நண்பர்களுக்கும் இப்பொழுது உன்னை நாங்கள் நாடுகிறோம்.

ச. 5 இரதிரன் 6 விசுவேதேவர்களின் பிரியத்தோடு இரத உலகங்களை யெல்லாம் நாங்கள் துரிதமாய் 7 வசிகரஞ செயயவேண்டும். டு. எங்கள் யகளுத்தை சரீரத்தை, 8 பிர

1 கைசசண்டை குதிரைச சண்டை அல்லது புற சாதன சண்டை. 2 ரமணியமான செல்வமளிப்பவன். 3 நிலய மளிப்பவனாய். 4 எங்கும் நிறையும் பொருள்களை. 5 வன்மை. 6 எல்லா சாதனங்களின் செல்வத்தோடு. 7 அரசுபுரியவேண்டும். 8 நாங்கள் அரசுபுரியும் சனங்களை.

சைகளை இந்திரன் ஆதித்தியாகளோடு ரட்சிக்கட்டும். 1
 கூ ஆதித்தியர்களோடு மருதது கணங்களோடு எங்களுக்கு
 ஓளஷதங்களை செய்யட்டும்.

எ. நீங்கள் அருகிலே 2 இந்திரனை பூஜிக்கவும்—நாட
 வும்.

கண்டம் ககஉ.

தேவதை - சோமபாவமானள். ரிஷி - வீருஷ்கண வசிஷ்ட
 டன்.

க. காவயததை கோஷிகும 3 உசனனைப போல
 தேவர்களின் சனமங்களை 4 சந்தானங்களை தேவா சொல்லு
 கிறார்; 5 மகாவிதரையை மெய்யொளி பந்துவாய பாவம பிரிப
 பவனான வராகன 6 சபதரு செயது கொண்டு 7 பாதத
 தோடு முன செல்லுகிறான். உ. 8 வீருஷ கணங்கள சமீபத
 திலிருந்தே முனறான 9 பலங்களை எண்ணி ஹமசங்கள
 போல யகளுகிருஹததை அடைகிறார்கள்; நணபர்கள்
 துதிககருகதையான எதிககமுடியாத சோமனை உததே
 சிதது வேணுவை ஒரே காலத்தில் காணரு செய்கிறார்கள்.
 டு. அவன் வெகு வித கானத்தின் எதிரொலியை இணைக
 கிறான், ஆயாசமன்னியில் விளையாடும் சோமனை செல்லும்
 10 அநநியர்கள் 11 அளபபதற்குச சகதியறறவர்கள், அவன்

1 ரட்சிப்பதற்கான செயல்களை நாங்கள் செய்வோம்.
 2 வன்மையை, வன்மையடைவதற்கான சாதனங்கள் தேக
 பலம் ஆதம்பலம், சமூகபலம். 3 கவியைப்போல், கல்வி நிறைந்
 தவனைப்போல், 4 சந்தானர்களும், அவாமக்கட்களும், செய்ய
 வேண்டியதை, 5 பெரிய சங்கற்ப முள்ளவனும், 6 உயரிய
 மொழி உரைப்பவனும், 7 சாதனத்தோடு, 8 வன்மை புருஷர்
 கள், மேதாவிகள் 9 சத்வ, ரஜசு, தமோகுணங்களை. 10 வீருஷ
 மற்றவர் பலமற்றவர், 11 அறிவதற்கு.

கூர்மையான கதிர்களோடு வெகு வித தேசசுகளை கொண்டு வருகிறான். இரவில் ஹரியாகவும் பகலில் ஒளியாகவும் புலனாகிறான்.

ச. கர்ச்சனை செய்யும். 1 சோம துளிகள் ரதத்தைப் போல சூதிரைகளைப்போல சததுருக்களின் சிறப்பை நாடி செல்வத்திறகாகச் செல்லுகிறார்கள். ௫. கைகளினின்று பிரேரிககப்பட்டு துரிதமாகப்படும ரதங்களைப்போல போர செய்பவர்களின் புனித கானங்கள் போல அவர்கள் முன் சென்றுளார்கள். கூ. 2 ஏழு ஹோததுருக்களான யகளுததைப் போல துதிகளுடனான ராஜர்களைப்போல சோமர்கள் அலங்காரஞ் செய்து கொளளுகிறார்கள். எ. சநதோஷத்திற்கு பொழியப்பட்ட மதுசோமா பெரிய மொழியோடு தாரையோடு பெருமவாரியாய் பொழிகிறார். அ. 3 விவஸ்வதனின் புகழ்ச்சியைப் பெற்றுக்கொண்டு உஷலின் ஒளியை துரிதமாகக் சூரியனைப்போல ஒளி வீசுபவாகளாய் சூட்சமத்தை சோமர்கள் 4 விஸ்தாரமாகுகிறார்கள். கூ. புலன்களின் கர்ததாவாய் புராதனமான சோமனுடைய சோதியைக் கொண்டுவரும் மனிதர்கள் யகளுவழியை விளக்குகிறார்கள். டி. நெருங்கி ஒரே சாதியான 5 ஏழு ஹோதாக்களான புருஷாக்கள் ஸோமனது நிலயத்தை வியாபிக்கிறார்கள். டிக. யகளுத்தின் நடுவான சோமன எங்கள் நடுவில் தான் அனைத்தையும் தரிகுகிறான் செய்கிறான்; கண்களால் சூரியனைக் காண்ட்டும். கவியின் மகனைக் கறக்கிறேன். டிஉ. பிரிய பதமான இருதயத்தில் அதவாபுகளால் வைக்

1 வீரர்கள், 2 ஏழு சாதனங்களுடனான, 3 மனிதகோடியின், 4 தங்கள் அரசை எங்குஞ் செய்கிறார்கள். 5 ஏழு யக்ளுபுருஷர்கள் அறிஞர்கள் ஏழுநாள்களான வாரம் அல்லது சதாகாலம்.

கப்பட்ட ஒளியின் பதத்தை—திசையை—தன் கண்ணால்
சூரியன் பார்க்கிறான்.

கண்டம் ககந.

தேவதை - சோம பாவமானம். ரிஷி - க -கஉ-அஸித
காசியப தேவலன்.

க. சத்திய தர்மத்திறகாக இநதுககள்— (சோமர்கள்)
செயபவர்களின் யோககியதா சமபநதங்களை அறிநது
கொண்டு சுபமுடனான திவலைகள் நலலவழியிலே பெருகி
யுளராகள். உ. ¹ஹவிஷுகளில் உததமமான ஹவிஷே துதிப
பதற தருகதையாகும், மிகவும் மேனமையான மதுவின
தாரையானது மகத்தான சலங்களில் அமிழ்கின்றது. ந.
சலத்தில்தொடர்ச்சியான மொழிகளை யகளுததைச சுறறி
லும முதன்மையாய், மெய்வடிவமாய், இமசையறறவரூய
சிறநதவரூய வாஷிப்பவரூயுள்ளவன் சபதரு செயதுளான்.
ச. கவியானவன் பலததை சோதனை செயதுகொண்டு கவிச
செயல்கள எவகும் பெருகுங்கால பலமுடனாகி சவர்கததை-
சுதநதரததை ² சேவிககிறான். ரு. அரசன் சததுருககளை
அழிககச செயவதுபோல சோமனை அறிஞாகள் பிரேரிக
குங்கால புனிதமாகுங்கால் அவன் சததுருககளை நாசஞ்
செயயச செலலுகிறான்.

சு. ஹரியானவன் பிரியமானவன் ஆட்டு ³ ரோமங்
களிலான சலங்களில் சாயகிறான், கானரு செயபவன் கானங்
களால சேவிககப படுகிறான். எ. சோமனது செயல்களால்
ரம்பபவனுக்கு அவன் (சோமன்) வாயுவை இநதிரனை அசு
வினிகளை இனபததோடு ஒருமையுடன் வசமாக்குகிறான்.

¹ அளிப்பவற்றில், ² நாடுகிறான். ³ புனிதப் பொருள்
களில்.

அ. அவன் மகத்தானவன்மைகளோடு மேன்மையுடன் சனங்கள் அனைத்தையும் அறிபவனாய் சோமனான அநத மதுவின் அலைகள் மிததிரவருணனுக்கு பகனுக்கு எழுச்சி யாகின்றன. கூ. வானம பூமியே! தேவர்களுக்கு இன்ப மளிகளும் சோம இலாபத்திறகு ஜசுவரியம கீர்த்தி எல்லா 1 வாசங்களையு மளிக்கவும். டி. இன்று, சுகமளிதது செல்வ மளிப்பதாய, காப்பதாய, பலர்களால் சாயப்படுவதான உன் சக்தியை நாடுகிறோம். டிக. சிறந்தவனாய் செமமையாய் அறிந்தவனாய் சீல சித்தமுடனாய் ரட்சகனாய் சகலர்களால் விருமப்பப்படுபவனான உன்னை நாடுகிறோம். டிஉ. சுபமான 2 பிரகளுயுள்ள சோமனே! உன் ஐசுவரியத்தை நாங்கள் நாடுகிறோம். நல்ல அறிவை எங்கள் மககட்களில் எங்களில் அளிக்கவும், ரட்சகனாய் பலர்களால் விருமப்பப்படும் உன்னை நாடுகிறோம்.

கண்டம் ககசு

தேவதை - க - சு பவமான சோமன். எ - கூ வைசுவா நான். க0 - கஉ - மீதீராவருணர்கள் - ரிஷி க - டு அஸ்தி காசியப தேவலன். ச - சு - பிருது வாருணி ஜமதக்ன், எ - கூ பரத்வாஜ பார்ஹஸ்பதீயன். க0 - கஉ யஜத ஆத் ரேயர்கள்

க. சுவர்கத்தின் தலைவனாயும் சகத்தின் தூதனாயும் சத்தியத்தின் நிமித்தம் 3 சனிப்பவனாயும், கவியாயும் பெரிய ராஜனாயும் சனங்களின் அதிதியாயும் எங்கள் பாததிரனாய் மான 4 வைசுவாநர அக்னியை தேவர்கள் உறபத்தி செய்கிறார்கள். உ. அமிருதனே. விசுவேதவர்கள் நீ உன் சாமார்த்

1 கிலயங்களையும். 2 அறிவுள்ள. 3 புலனாகுபவன். 4 எங்கு முள்ள.

தியததால் சிறப்பாகும் சமயத்தில் மகனைப் போல் துதி செய்கிறார்கள். வானம பூமியின் நடுவே நீ ஒளி வீசுங்கால் வைசுவாநானே : (மகா சனங்கள்) அமிருதத்தை அடைவார்கள். ௩. நடுவை ஐசுவரிய நிலயத்தை மகததான ஆகுதி நிலயத்தை நன்றாய் துதி செய்துள்ளார்கள்; வைசுவாநானே, சாரதியை யகருத்தின கொடியை தேவர்கள் சனனரு செய்துள்ளார்கள்.

ச. உங்கள் மித்திரன் வருணனிறகு வியாப்த மொழியால் காணரு செய்யவும்: பெரிய பல முள்ளவர்களான நீங்கள் பெரும சத்தியர்கள். ௩. மித்திரன் வருணனை இருவர்கள் சகலங்களின் அரசர்கள், 1 நெய் நிலயங்கள், தேவர்களில் தேவர்கள் திவ்யமாகிறார்கள். ௪. அந்த தேவர்கள் எங்களுக்கு தரணி சமமநதமான திவ்ய ஒளியின் மகததான ஐசுவரிய சகதியை அளிக்கடும், தேவர்களில் உங்கள் மேனமையான பலம் பிரசித்தமாகும்.

எ. 2 சித்திர பாணுவே! இந்திரனே! வரவும், இந்த சோமாகள் உன்னை நாடுகின்றன, இவை சூட்சும—சாதனங்களால்—சாசுவதமாய் புனிதமானதாகும். இந்திரனே! புத்தியால் தூண்டப்பட்டு விதவான்களால் எழுப்பப்பட்டு சோமயுகதமான ருதவிகளின் பிரமங்களின் அருகே வரவும் ௪. 3 குதிரை இணைந்த இந்திரனே! பிரமங்களை—அறிபவர்களிடம்—வரவும்; தூரிதமாய்க்கொண்டு சோம செயலில் எங்கள் து ஹவிலட்சண உணவை தரிக்கவும்.

௫. எவன் சுவாலையுடனான தேசசால் எல்லா வனங்களை யும் சூழ்ந்துகொண்டு தன் நாக்கினால் கருமையாகி விடுகிறானே அவனைத் துதிசெய்யவும்; ௫. எவன் ஒளியான

1 ஒளி நிலயங்கள். 2 அதிசய ஒளி புள்ளவனே. 3 பலமறிந்தவர்களில்.

அக்னியில் சுக கரமான 1 ஹவிஷை இந்திரனுக்கு அளிக்கிறாளுே அவன் சோதியை அடைய சனங்களைத் தாண்டுபவனாகிறான். ௨. இருவாகளே ! இந்திரனையும் அகனியையும் கொண்டு வர துரிதமான குதிரைகளை எங்களுக்கு அளிக்கவும், மேலும் எங்களில் வன்மையுடனான கீர்த்தியையும் கொடுக்கவும்.

கண்டம் ககரு

தேவதை - க-௩ இந்திரன் ச, ௩, இந்திராக்னி. ரிஷி க - ௩, மதுச்சந்த வைசுவாமீத்திரன். ச - ௩, பரத்வாஜ பார் ஹஸ்பத்தியன்.

இரதுவானவன் இந்திரனின் நன்றாய் செய்யப்பட்ட நிலயத்திற்கு புறப்பட்டுள்ளான் ; நண்பனுடனான இந்திரனின் வாகுகின் ஆதரவை இமசிப்பதில்லை ; இளைஞன் யெளவனப்பெண்களுடன் போல சோமன் முன் வருகிறான் ; அப்பால்—நூறு உபாயங்களான வழிகளால் 2 கலசத்தில் செல்லுகிறான். உ. சோமாகளே ! யக்குத்திற்கு நான்கு பக்கங்களும் மறைக்கப்பட்டுள்ள கிருகத்தில் துதிகளில் பிரியமாகி துதிப்பதற கருகதையாய் இனிமையான சபதத்துடனான உங்களை துதிகள் வருதுள்ளன ; காணு செய்பவர்கள் வினையாடும் சபாவமான ஹரியை துதி செயதுளார்கள் ; தங்கள் பாலுடன் அவனைக் காண பசுககளும் வருதுள்ளன.

௩. இரதுவே ! சோமனே ! உன்னை புனிதமாக்கக் கூங்கால் நீ எங்களில் சோக்கப்பட்ட ஏராளமான உணவை ரச அலைகளால் பொழியவும், தினத்தில் மூன்று முறை தடையனனியில் எல்லா போஷிப்புகளுடனான பலததையும் மது நிறைந்த மேனமையான வீரத்தையும் எமக்கு அளிக்கவும்.

1 மேன்மையான தியாகத்தை. 2 தேகத்தில், ஆகாயத்தில்.

ச. சதா காலம் வளர்ந்து எல்லாச் செயல்களையும் செய்யும் அவனைத் தீசசெயல்களால் ஒருவரும் அடைவதில்லை; தீரமாயும் பலததால் எதிர்க்க முடியாமலுள்ள எல்லா ராலும் துதிககப்படும இநதிரனை கெட்ட வழியிலுள்ள வர்கள் யகளுத்தினாலும் அடைவதில்லை. ரு. எவன் சன் மததில் வானங்கனும் பூமிகனும் துதி செய்கிறதோ, மிகப் பெரியதும், வேகமுடனான பசககனும் நாடுகிறதோ, அநத எதிர்க்க முடியாத ¹ உககிரனை, சததுரு சேனைகளில் ஜயிப்பவனை நாம நாடுகிறோம்.

கண்டம் ககௌ

தேவதை க - ஁ பவமான சோமன் ச - ஁ இந்திரன்.
 எ - ச பவமான சோமன். ரிஷி - க - ஁, ஸிகதா நிவாரி.
 ச - ஁, புருஷின்மன். எ - ஁, பர்வத நாத சிகண்டினர்கள்.

நண்பர்களே! உட்காரவும், புனிதமாக்கும சோமனுககு கானரு செய்யவும், சிசுவைப்போல அவனை யகளுககளால் சிரேயசுடனாவதற்கு அலங்கரிககவும். உ. தாய பசககளால் கன்றை புஷ்டி செய்வது போல, பிராண சாதனமுடனான, தேவர்களின ரடசகராய சந்தோஷகராய இரு உலகககளி லிருப்பவனான சோமனை நன்றாபுண்டு பண்ணவும், புஷ்டியுடனாககிக கொள்ளவும். ஁. பலததின் சாதனததைத புனித மாக்கவும், மித்திரன் வருணன் சாநதமாகும் வண்ணம பலத திற்காக ² புசிப்பதற்கு பயிறசியுடனாக வேண்டும்.

ச. பலவான் ஆயிரம் தாரைகளுடன் ரோமமுடனான புனிதததிலும் க்டந்து பாயநதுளான். ரு. பசுக்களுடன் கலந்து சலங்களால் சுததமாகப்பட்டு ஆயிரம் ரேதஸு

¹ சோபனூள்ள பலிஷ்டனை ² அனுபவிக்க.

களோடு பலவான் பாய்நதுளான். ஈ. சோமனே! மனிதர்களால் நியமிக்கப்பட்டு கற்களால் பொழிந்தவரைய சோமனே! இந்நிரனது வயிறறிலே செல்லவும்.

எ. தூரத்திலோ, சமீபத்திலோ சர்யனாவதியின் கரையிலோ சோமரசங்கள் பொழியப்பட்டன. அ. அர்சிகர்களில் அமிழ்ததப்பட்டதும், மனிதர்கள் வீட்டில் முயற்சியுள்ளவர்களால் மலரப்பட்டதும், அல்லது ஐந்து சனங்களில் செமமையான, கூ. சோமரசங்கள பெருகுதகால் வழிந்தது எங்களில் பொழியட்டும, வானத்தினின்று மழையையும் மேன்மையான வீரத்தையும் பொழியட்டும.

கண்டம். ககள

தேவதை க-ஈ, பவமான சோமன். ஏ - க அக்னி ரிஷி - க - ஈ அக்னி தீஷிணயரன் ச - ஈ பிருதவாருணி ஜமதக்னி. ஏ - க வத்ஸகாண்வன்.

க. உத்தமமான சோதியுலகினின்று அகனியே! உன் மனதை வதசன இழுககட்டும, துதியால உன்னை விரும்புகிறேன். உ. வெகு இடங்களில் நீ சமானமா யிருக்கிறாய் எல்லா திசைகளையும் மனுசரிதது நீ ஈசனாயிருக்கிறாய். போரில் ரட்சிப்பிறகு உன்னை அழைக்கிறோம். ஈ. பலப் பொருளகளை நாடுமபொழுது, போரில் அதிசயப் பொருள்களை அளிக்கும் அகனியை ரணகளத்தில் ரட்சிப்பாக அழைக்கிறோம்.

ச. சதக்கிரதுவே! எதையும் பார்ப்பவனே: எங்களுக்கு பலத்தை பொருளைக் கொண்டு வரவும். சண்டையில் ஜயிக்கும் வீரத்தையும் கொண்டு வரவும். ஈ. வசுவே சதக்கிரதுவே! எப்பொழுதும் எங்கள் தாயும் தந்தை

யுமாய நீயுளாய. சுகத்திறகாக உன்னை இப்பொழுது 1 துதிக்கிறோம். கூ. பலமுள்ளவனே, பலமுறை அழைக்கப் படுபவனே! பலப் பொருளகளை உண்டு பண்ணுபவனே! பலத்தை யளிக்கும் உன்னை பிரார்த்தனை செய்கிறோம். எங்களுக்கு சிறந்த வீரப் புதலவர்களை அளிக்கவும்.

எ. வசசிராயுதனே! அதிசயனே! நீ எனக்கு அளிக் காத பொருள ஒன்றுமில்லை. ஐசுவரியங் காண்பவனே : உன் இரு கைகளையும் நிரப்பி ஐசுவரியங்களை எமக்குக் கொண்டுவரவும். அ. சுவாகத்திலிருப்பதை இந்திரனே! நீ விரும்பும் அருகதை யானவற்றைக் கொண்டுவரவும். உன் சம்பந்தமான நாங்கள் நீ தானத்தில் எல்லையிலாத வன் ஏன் அறியலாமோ? கூ. வசசிராயுதனான இந்திரனே! உன் திசைகளில் நாடுவதற கருகதையாய பெரியதயாய போற்றப்படுவதாய மனனரு செய்வதற்காய எது உண்டோ அதனால் திருட சித்தமான, திடமான பலத்தை அனைவரக் கும அளிப்பதற்கு 2 துண்டம் துண்டமாகுகிறாய்.

கண்டம் ககஅ

தேவதை க - கஉ, பவமான சோமன். ரிஷி - க - ஈ பிரதீதன தைவோ தாலன் ச - கஉ அஸித காசியப தேவ லன்.

மேதாவியாய வசிகரிக்கும் சிசுவை அவன் சன்மத் திலேயே மருததுக்கள தங்கள் கணங்களோடு சததமாக்கி சுபமுடகைகுகிறார்கள்; கவி-காவயங்களால் ரிஷி - அறிவால் சோமன் கானருசெய்து கொண்டு புனிதத்தில் செல்லுகிறான். உ. ரிஷி சித்தன் ரிஷி செய்பவன், சகல சோதி யுள்ளவன் ஆயிரம சோதிகளால் துதிக்கப்படுபவன், கவிக

1 நாடுகிறோம். 2 அனைவருக்கும் பங்களிக்க.

ளின் நடுவே தலைமை வகிப்பவன் மகான் 1 மூன்றாவது உலகத்தை அடையும் விருப்பத்துடனான சோமன் கானஞ்செய்வவரைய இந்திரனை(பபோல) ஒளி வீசுகிறான். ஈ. போரில் கருடப 2 பட்சி சாயநதுகொண்டு எங்கும் விரிநது 3 கோவிந்தன ஆயுதங்களை தரித்துக்கொண்டு சலங்களின் அலைகளை சமுத்திரத்துடன் சோதது 4 மகிஷனுனவன் தன் 5 நான் காவது நிலயத்தைச செல்லுகிறான்.

ச. இந்த சோமன்கள் இந்திரன் சகதியை வளர்ச்சி செயதுகொண்டு அவன பிரியமான விருப்பத்தை பொழிந்துள. னு. 6 சாமத்தில் அமிழ்ததப்பட்டு வாயுவிற்றும் அசுவினிகளுக்கூப பாயும் சோமாகள் எங்களுக்கூ சிந்தநத வீரத்தை அளிக்கடும். கூ. சோமனே! நீ புனிதமாகுங்கால் இந்திரனின் இருதயத்தை தாராளமாய அளிக்க தேவர்களின் நிலயத்தில் உட்காரச்செய்ய பிரேரிககவும். எ. சோமனே! உன்னை 7 பத்து விரல்கள புனிதமாகுகுகினறன்; 8 ஏழு அறிஞர்கள் தூண்டுகிறார்கள், விபராகள உன்னில் சந்தோஷ மாயுளராகள. அ. தேவர்களின் திருபதிக்கு 9 வடிகட்டி வழியாய நீ பொழியப்படும் பொழுது 10 பாலககளால உன்னை தரிகுகிறோம்.

கூ. 11 கலசங்களில் புனிதமாகுங்கால் சிகப்புடனான ஹரி வேதவாணி வஸ்திரங்களை தரிகுகிறான். டி. ஐசுவரிய முள்ளவாகளான எங்களுக்கூ நீ பெருகவும்; எங்கள எல்லா சத்துருக்களையும் தூரத்தவும், இரதுவே! நண்பர்களில்

1 சத்துவராஜ சுதமோகனத்திற்கப்பால். 2 ஆத்மா 3 சமஸ்தனான ரசிகளை அடைந்துள்ளவன். 4 பெரியவன். 5 மூன்று குணங்களுக்க கப்பாலான பெரிய நிலை. 6 ஆகாசத்தில். 7 பத்து பிராணங்கள் 8 தேகம் மனம் ஆத்மா. கண் - உகாது - உ மூக்கு - உ வாய் - க. 9 வானத்தின் வழியாய். 10 அறிவுகளால், 11 சரீரங்களில்.

துழையவும். டக. சோமனே! சுவர்கததை அறியும் இந்திரனைப் பருகும் அனைத்தையும் பார்க்கும் உன்னை ¹ சேவிக்கிறோம்; பிரசைகளையும் பலததையும் நாங்கள் அடையவேண்டும். ட௨. சோமனே! வானத்தினின்று மழையைப் பொழியவும், பூமியில் பெரிய ஒளியை யளிக்கவும், சோமனே! போரில எங்களுக்கு ஜயத்தை அளிக்கவும்.

கண்டம் கககூ

தேவதை - க - க பவமான சோமன், ரிஷி - க - க அஸித காசியப் தேவலன்.

புனிதமான சோமன் ஆயிரம் தாரைகளால் ² ரோமத்தில் 'பொழியப்பட்டு இந்திரன் வாயு சந்திக்கும் நிலயத்திற்கு பாயகிறான். ரட்சையை நாடும் அறிஞர்களே! ³ பவமான விப்ரனுக்கு தேவரை அடைய உததமமாய உதயமாகும் அவனைக் குறித்து காணு செய்யவும். ந. ஆயிரவன்மைகளுடனான சோம துளிகள் நமக்கு பலததை அளிக்க புனிதமாகப்படுகின்றன. தேவா திருபதியாக துதிக் கப்படுகிறார். ச. நீ எங்களுக்கு ஐசவரியத்தை அளிக்க பெருகுங்கால வராளமான உணவைக்கொண்டு வரவும். இரதுவே! திவ்யமான ⁴ சுவீர்யத்தையு மளிக்கவும். ரு. பலத்தின பொருட்டு பிரயத்தினரு செய்யுங்கால அறிஞர்கள் சாதனங்களால் இருள் கூட்டத்தைத் தாண்டுகிறார்கள். கூ. இரதுக்கள் தேவர்கள் சாதனரு செய்யுங்கால எங்களுக்கு உத்தம வீரங்களை ஆயிரம் ஐசவரியங்களையும் பொழியட்டும்.

எ. கன்றுகளுக்குப் பசுக்கள் கதறுவதுபோல் சப்திக்கும் சோமதுளிகள் பாயகின்றன. அவை பிராணன்

¹ நாடுகிறோம். ² வானத்தில். ³ புனிதனான. ⁴ சிறந்த வீரத்தையும்.

அபானனின் பலததால் தன்னை தரித்துக்கொள்ளுகின்றன. அ. பவமானனே! இரதிரனுக்கு பிரேமை யளிப்பவனாயும் சந்தோஷனாய சப்தஞ் செயதுகொண்டு எல்லா துவேஷிகளையும் நாசஞ் செயயவும். கூ. பவமானனே! சோதியைப் பார்த்துக்கொண்டு தானமறறவாகளை தூரத்தி விட்டு சத்தியத்தின் நிலயத்தில் உடகாரவும்.

கண்டம் கஉய

தேவதை—க - கூ, பவமான சோமன். ரிஷி - க-க - அஸ்த காசியப தேவலன்.

க. இரதிரனுக்கு மது நிறைந்த சத்தியஞான ஞானையால் பிரேரிதமான இரதுக்களாகும் சோமாகள் உறபத்தியாகிராகள். உ. கனறுகளுககுத தாயமாகளான பசுகள கதறுவதுபோல சோமனைப்பருக இரதிரனை ரிஷிகள் அழைக்கிராகள். ட. அறிவளிகளும் ஆனந்தம புலனாகும் சோமாகள வேதமயவாணியில் ஆசிரயமாகி இன்பமடைந்து திலயமளிகளும் சமுததிரத்தில் வசிக்கிராகள். ச. விசேஷமாய பாரப்பவனாயும் கவியாயும் சிறந்த அறிஞனாயும் ஒளியுலகின டடுவில ரசியி சமுகத்தில் அவன் பூஜிக்கப்படுகிறான். று. புனிதத்திலும் கலசங்களிலும் பொழியுங்கால ¹ இரது சோமனை நன்றய ஆசிரயிக்கிறான்.

கூ. சமுததிரத்தின் ² உசசஸ்தானத்தில் மதமளிக் கும ³ கோசத்தை தூண்டிக்கொண்டு ⁴ துதியை இரது செய்கிறான். எ. நித்திய ஸ்தோததிரமான வனஸ்பதியானது நண்பனான மனிதனால் தூண்டப்பட்டு பால்தாரையினுள்ளே

1 இன்பமுள்ளவன். 2 உயரிய ஸ்தானத்தில், 3 பொக்கிஷப் பெட்டியை 4 அறிவை அறிவிக்கிறான்.

வசிக்கிறது. அ. பவமானனே, இரதவே, ஆயிரம் வாச கடனாய ஒளிபுடனான ஐசவரியத்தை எங்களுக்ககு அளிக்கவும். கூ. கவி சோமன் பரம ஸ்தானத்தி லுள்ளவனாய மேதாவியாய தாரையால் ஒளியின் சோதியான பிரியமான உலகத்தில் விளையாடுகிறான்.

கண்டம் க2க.

தேவதை - க - ஓ பவமானசோமன். ரிஷி - க - ஓ உ சத்யன்.

க. சப்திகுகும நதி அலைபோல கோஷிததுககொண்டு உனது சகதிகள் எழுச்சியாகினறன. அமபின கூரிய முனையைப் பிரேரிககவும். உ. சூரிய சமபந்த உன்னத ஸ்தானத்தில் 'நீ பெருகுங்கால உன பொழிவில் நாடுபவர்களின் 1 மூன்று மொழிகள் உயரக்கிளம்புகினறன. ட. பிரியமான ஹரியான மதுநிறைநதுள்ள பவமானனை 2 கறகளால் தூண்டுகிறார்கள். ச. நல்ல சநதோஷமளிப்பவனே! கவியே; ரசனின் ஸ்தானத்தை அடைய தாரையால் புனிதத்திலே பாயவும். டு. ஆனந்தமளிப்பவனே! அறிவுடனான 3 பால்களால் கலந்து புலனாகி பெருகவும்; 4 இரதிரனது வயிறறறிலே நுழையவும்.

கண்டம் க2உ.

தேவதை - க - ட பவமானசோமன். ச—க பவமான சோமன். ரிஷி - க - ட அமலீயுன் ச - சு அமலீயுன். எ - கூ—விதீந்பிகாசியபன்.

க. உன் சநதோஷத்தில் அகடி 5 மேகங்களைக் கொன்ற இரதிரன் இரத ரசத்தோடு புசிக்க நீ பெருகவும். உ. சத

1 மூன்று வேதமொழிகள், 2 வசசிராயுதங்களால், 3 ரசமி களால், 4 வன்மையுள்ளவன். 5 கோட்டை.

திய செயலுடனான 1 திவோதாசருக்கு துரிதமாய் கோட்டைகளை துவம்சஞ் செய்கிறான். 2 சமபரன், அப்பால் 3 யது அநத 4 தூவசனையும் கொல்லுகிறான். ௩. சோமனே, குதிரை காண்பவனை எங்களில குதிரைகளையும் பசுக்களுடனான ஐசுவரியங்களையும் பொழியவும், இர.துவே! அளவில்லாத உணவையும் அளிக்கவும்.

ச. சோமனே! இமசிப்பவர்களை கொண்டு கொண்டு அளிககாதவர்களை துரத்திக்கொண்டு இரத்திரனது ஸ்தானத்தை அடைந்தவனாய் நீ பெருகுகிறாய். ௩. பவமானனே, சோமனே, மகத்தான ஐசுவரியங்களைக் கொண்டுவரவும், இமசிப்பவர்களைக் கொல்லவும், வீரமுடனான கீர்த்தியை அளிக்கவும். ௬. சோமனே! தயையளிக்க விரும்பும் உன்னை ஆயிரம் சததுருக்களும் தடுப்பதில்லை. புனிதமாகுங்கால் நீ ஐசுவரியமளிக்க விரும்புகிறாய்.

௭. மனிதர்களுக்கு ஹிதமான சலங்களைப் பிரேரித்துக்கொண்டு எந்த தாரையால சூரியனைப் பிரகாசஞ் செய்கிறாயோ அந்த தாரையோடு பெருகவும். ௮. மனிதர்களின் மேனமையாயுள்ள பவமானன ஆகாசவழியாய் செல்ல சூரியனின்—குதிரையான—5 ஏதலை இணைக்கிறான். ௯. இரதுவை இரத்திரன் எனச் சொல்லிக்கொண்டு சூரியன வருவதற்கு ரத்ததிலே அந்த பொனநிற குதிரைகளை இணைத்துளான்.

1 ஒளி சுபாவமுள்ளவனுக்கு. 2 சுகங்கெடுப்பவன். 3 நியமவிரோதி. 4 கெட்ட கோபமுள்ளவன். 5 ரசிமியை.

கண்டம் ௧௨௩

தேவதை—௧ - ௩, அக்னி. ௪ - ௬, இந்திரன். ரிஷி
௧ - ௩, வசிஷ்டன் ௪ - ௬. சுககஷன்.

மனிதர்களில் நிலையாபி ரூபவனையும் சத்தியவானாகவும் தேஜசின் தலைவனாகவும் நட்டபுடன் பூஜிக்கப்பட்டு புனிதஞ் செய்வனையும் நாடுவதற்கருகனையும் தூதனாயுமுள்ள தேவரான சமான்ப் பிரியமுடனாகும் அகனியை யக்ருததில் செய்யவும், சித்தத்தில தெளிநது கொள்ளவும். ௨. புல்தின்ன கணைகுகும் குதிரையைபடோல் அகண்ட அடக்கத்தினின்று அவன் வெளி யேறியவுடன் அவனை அனுசரிக்கும் காறற் அவன் ஒளியினால் வீசுகிறான்; அப்பால நீ செல்லும் வழி கருமைபுடனுகின்றது. ௩. அகனியே! புதிய சனம முடனானும் காணையான எழுச்சியான கழியாத சுவாலை யானது உன்னிடமிருநது கிளம்புகிறது; ஒளியுடனிலலாத புகையாய நீ சோதி யுலகம் ஏறுகிறாய், அகனியே; நீ¹ தூதனாய் தேவர்களுக்கு தூரிதமாகிறாய்.

௪. மகத்தான² விருத்திரனைக் கொல்ல இந்த இநதிரனை வெகு பலமுடனாகுகிறோம், அவன் வீரககாளை யாகட்டும். ௫. ஐசவரியமளிக்க செய்யப்பட்ட இந்த இநநிரன், பலமுள்ளவன் பலத்தில் பொருநதியவன். பாககளால் போற்றப்படுபவன் சோமனுககருகன். ௬. தூதிகளால்³ தீட்சண்யமாக்கப்பட்ட வசசிராயுதத்தைப்போல பலமுடனான ஒருவராலும் தடுக்க முடியாத⁴ உககிரன் இம்சையற்றவன்⁵ வளாகிறான்.

1 எவரும் செல்லுபவனும் 2 சத்துருவைக் கொல்ல. 3 கூர்மையாக்கப்பட்ட. 4 கோபமுடன் பலமுள்ளவன். 5 எவன் பயிற்சி செய்து கொள்ளுகிறானே அவனில் வன்மையாய் வளர்கிறான்.

கண்டம் க௨௪

தேவதை—க - டு பலமான சோமன். ச - சு பலமான சோமன். ஏ - அ இந்திரன் கூ, ய, இந்திரன். ரிஷி - க - டு சத்யன் ச - சு கவி. ஏ - அ, தேவாதிதிகாண்வன். கூ ய பரீக கராகாதன்.

க. 1 கற்களால் பொழியப்பட்ட சோமனை 2 அத்வரீயுவே! அழைத்துச் செல்லவும். இந்திரன் பருகுவதற்கு அகைப புனிதமாகவும். உ. இரதுவே! உன இனபமனிக் கும பலமானனின் ரசத்தை இந்த தேவாகளும் மருததுக்க ளும் அனுபவிககடும். டு. இனிமை நிறைநது கோதியுல கின் அமிருதமான சிறந்த சோமனை வசசிராயுதனான இந்தி ரனுக்குப் பொழியவும்.

ச. மனிதர்களால் மகிழ்ச்சியுடன் துதிககப்பட வேண் டியவன், தேவர்களின் பலமானவன், எதையும் தரிக்கும் சோமன் சோதியுலகினின்று பாயகிறான். ஹரியானவன் வீரர்களால் குதிரையுடன் ஓட ஆரம்பிககப்பட்டு 3 நதிகளில் தன் பலத்தை பிரயததன்மன்னியில புலனாகுகுகிறான், செய கிறான்.

ரு. பசுககளை நாடுவதில் ரதமுடனாய சுக சாதனங்களை ஜயிகக விருமபி வீரனைப்போல கைகளில் ஆயுதம் தரிக் கிறான். இந்த இந்திரனுடைய பலத்தை தூண்டுங்கால சனங் களால் பிரேரிககப்பட்டவனாய் 4 துதிகளால் அழைக்கப்படு கிறான். கூ. சோமனே! நீ புனிதமாகுங்கால் அலையினால் உன பலத்தைப் புலனாகுகுகொண்டு இந்திரன் வயிறறறிலே

1 வசசிராயுதங்களால் உங்களுக்கு விளங்கும். 2 யக்ளு புரு ஷனே பெரிய செயல் செய்ய விரும்புவனே. 3 மனே வேகக் களில். 4 நாடும் வழிகளால்.

நுழையவும் ; மின்னல் மழையை பொழியச் செய்வதுபோல்
வானம் பூமியை எங்களுக்கு பொழியச்செய்யவும் : செயல்
களால் எங்களுக்கு சாக்ஷதமான சக்திகளையெல்லாம் 1 நிர்
மாணஞ் செய்யவும்.

எ. 2 இநதிரனே ! கிழக்கிலும் மேற்கிலும் வடக்கி
லும் தெற்கிலும் மனிதர்களால் அழைக்கப்பட்ட போதி
லும், வீரனே ! வெகு துதிப்பவர்களால் பிரேரிககப்பட்டவ
னாய் 3 அனவாகளோடும் 4 துருவசாகளோடும் நீ முதன்
மையா யிருக்கிறாய். அ. அல்லது 5 நமன், 6 நசமன சியா
வகணில் பலமுள்ளவனில் பராக்ஷரமனில் சமானமாய ஒளி
வகிக்ரம 7 கண்வர்கள் தோத்திரங்களால் உன்னை 8 இழுக்
கிறார்கள் : நீ வரவும.

கூ. இநதிரன எங்கள் மனோ, வாககான இரண்டு
மொழிகளை கேட்கடும், அதிக பலமுள்ள 9 மகவான் புத
தியால் எங்களுடன் இணைந்து சோமனைப் பருகவரட்டும்.
டி. அநத சவராஜயனை விருஷ்பனை வானமும் பூரியும் பலத
தால் நன்றாய் தரிக்கினறன். தேவாகளின் நடுவே நீ முதன்
மையாய் உட்கார்ந்திருக்கிறாய், ஏனெனில் உன் மனம்
சோமனை விருமபுகறது.

1 உண்டாக்கவும். 2 ஈசனே ! 3 உக்கிர கோபமுள்ள
வர்களோடும். 4 பலமுள்ளவர்களுடன். 5 ரமணியமாயுள்ள
வன். 6 சத்துருக்களை ஹிம்சிப்பவன் 7 கல்வி நிறைந்தவர்கள்.
8 உன்னை சுவாதீனஞ் செய்துகொள்ளுகிறார்கள். 9 ஐசுவரிய
முள்ளவன்.

கண்டம் க2டு

தேவதை-க-கூ, பவமான சோமன். ரிஷி-க-ஊ வித்ருவி
காசீயபன் ச-சு அம்பரீஷி ரிஜீஸ்வன் எ-கூ, அக்னேயதிஷி
ஸய ஐசுவரீகள்.

க. தேவரே! நீ மனிதரோடு வயதை 1 விளகமும்
சாதனத்தோடு பெருகவும். உன சந்தோஷமளிகமும் ரசம
இந்திரனுக்குச் செல்லடும். தாமததால வாயுவை வசீகரிக்க
வும். உ. பவமானனே! இந்நுவே! கீர்த்திகுத தகுந்த
ஐசுவரியத்தை நீ அளிக்கிறாய். நீ சமுத்திரத்தைப் பிரவே
சிக்கவும். ஊ. அறிவும் ஆனந்தமும் காணும் நீ சத்தூருக
களைக் கொண்டு கொண்டு நீ பெருகுகிறாய், அதேவ புருஷா
களை தூரத்தில் தூரத்தவும்.

ச. இந்நுவே, பலாகளால் விருமப்பபடும் பலத்தை
யளிக்க சாதனமாயுள்ள ஒளியை பிரகாசிக்கச் செய்யும் மிக
வும் சிறந்த ஆயிராகளை போஷிக்கமும் ஐசுவரியங்களான
பொருள்களை எங்களில் பொழியவும். டு. எதிர்ப்பற்றவனே!
வசுவே! எங்கும் வசிக்கமும் உனது பலாகளால் விருமப்ப
படும் இந்த ஐசுவரியப் பொருளின் அருகே உன சுகமயவடி
வத்தில் இருக்கவேண்டும். கூ. முதன்மையாய் உயரமாகி
யகளுதில் தாரையோடு ஒளியுடன்போல் சோமன் செல்லு
கிறான். பொழியப்பட்டு பேரானந்தத்திற்குத் தூண்டப்
பட்டு பிராணத்தில் பாயுகிறான்.

எ. சோமனே! மகத்தான சமுத்திரமும் தேவர்
களின் பிதாவாயும் எல்லா சரீரங்களையும் நோக்கி நீ பெருக
வும். அ. தேவர்களுக்கு ஒளியுடனாகி வானம் பூமிகமும்
சனங்களுக்கும் மங்கள மளித்துக்கொண்டு சோமனே நீ

பெருகவும கூ. ஒளியுடனான அமுதன், சோதியுலகின் -
அனைத்தையும் தரிப்பவன், பலவானான நீ சத்தியமான
1 வித வித தாமதத்தில் பெருகவும.

கண்டம் க2சூ

தேவதை க-ஊ அக்ஷி ச-சு இந்திரன் எ-க இந்திரன்
ரிஷி-க-ஊ உசனகாவ்யன் ச-சு நீருமேதன் எ-க ஜேதாமது
கீசந்தஸன்.

க. உலகளை பிரிய அத்தியான பிரிய நண்பனைப்
போலுள்ள அகனியை ரதததைப்போல் ஐசுவரிய மளிக்ரம
அவனை நான் துதி செய்கிறேன். உ. தேவர்கள் துதிககத
தகுநதவனை மனிதர்களில் இப்படி பூமியில் வானத்தில் நிலை
யாககுசுரர்கள். ஊ. மிகவும இளைஞனே! அளிக்ரம மனி
தர்களை நீ காக்கவும. அவர்கள் மொழிகளைக்கேட்கவும; உன
பலததால என்னையும் என் மககட்களையும் ரட்சிக்கவும.

ச. 2 பிரியனே! சதாகாலம் ஜயிப்பவனே! மறைக்க
முடியாதவனே! இந்திரனே! மலைப்போல எங்கும
விரிந்துள்ளவனே! எங்களிடம் சுவாகத்தின் தலைவனான நீ
வரவும. ரு. சத்தியனே! சோமன் பருகும் இந்திரனே! நீ
இரு உலகங்களைக்காட்டிலும் பல முள்ளவன, சுவர்கத்தின்
தலைவனான 3 நீ சோமன் பொழிபவனை சக்தியுடனாக்கு
கிறாய். கூ. இந்திரனே! நீ சதாகாலம் எல்லாக்கோட்டை
களையும் தரிககிறாய் நீ 4 தஸ்யுக்களை கொலலுபவன், மனி
தர்களின் செயல்களை ஆதரிப்பவன், சுவர்கத்தின் தலைவ
னாகும.

1 தர்மத்தின் பலவடிவங்களில். 2 இந்திரனே! 8 மனத்
தில் சோமன் பொழிந்து கொள்ளுபவனை. 4 அடிமை விரும்பி
பவனை. *

எ. கோட்டைகளைத் தகர்ப்பவன், இளைஞன், கவி எல்லையில்லாத பல முள்ளவன், எல்லா செயல்களையும் தரிப்பவன், வசசிராயுதன் இரதிரன் அதிகமாய் துதிககப்படுபவன் சனிததுளான். அ. வசசிராயுதம் சுழறுபவனே! பசுக்களுடனான 1 வலத்தின குகையை நீ உடைத்தெரிந்துளாய்; பலத்தால் ஹிம்சிக்கப்பட்ட தேவர்கள் பயமனனியில் உன்னை அடைந்துளார்கள். க. எவனுடைய ஐசுவரியங்கள் ஆயிரங்களாய் இன்னம அதிகமாய் வருகின்றதோ எவன் பலத்தால் 2 அரசுபுரிகின்றனோ அவனை இரதிரனை தோத்திரங்களால் புகழ்கிறார்கள்.

கண்டம் க௨௭

தேவதை-க-க௩, பவமான சோமன், ரிஷி க-௩, பராசரன், ச-க௩, கனக்சேபன்.

க. சமுத்திரன் சகத்தின் காப்பறைய பிரசைகளை சன்மஞ்செய்துகொண்டு உத்தமமான ஆகாசத்தில் ஆகாமித்ததுளான். விருப்பங்களை வாஷிப்பவன் புனித்தத்தில் நாசமற்ற உறசாக உசசியில் பொழியப்படும் பெரிய சோமன பலமுடனாகிறான். உ. ஐசுவரியத்திற்கும் விருப்பத்திற்கும் வாயுவை சந்தோஷமுடனாக்கவும்; உன்னைப் புனிதமாககுங்கால் வருண்ணையும் மித்திரனையும் இன்பமுடனாக்கவும்; தேவர்களை திருப்தியுடனாக்கவும். மருத்தது கணங்களை மகிழ்ச்சியுடனாகவும். தேவரே! சோமரே! வானம் பூமியை களிப்புடனாகவும். ட. சலத்தின் காப்பறைய சிறந்தவனான சோமன் 4 தேவர்களை நாடி பெரிய செயல்களை செய்கி

1 சத்துருவின். 2 மகாசனங்கள். 3 உலகன் பிராண பலத்தை அபிவிருத்திசெய்து கொள்ளவும். 4 திடமுள்ளவர்களை.

றான் ; பவமானன் இந்திரனுக்கு பலத்தை அளித்தாளான். அவன் சூரியனிலும் சகதியை உண்டுபண்ணியுள்ளான்.

ச. 1 துரோணங்களில் அமருவதற்கு சிறகுகள் விரிந்த பட்சியைப்போல் இந்த மரணமில்லாத தேவன் பறக்கிறான். ரு. மேதாவினளால் துதிக்கப்பட்டு 2 தாசர்களில் ரதனங்களை அளித்து சலங்களில் இந்த தேவர் நுழைகிறார். சு. அவன் பெருகுங்கால் தீரர்களோடு செல்லும் வீரனைப்போல எல்லா ஆனந்தங்களையும் அளிக்க விரும்புகிறான். எ. இந்த தேவா பெருகுங்கால் ரதத்தைப் போல தூரிதமாகி ரட்சிப்பை அளிக்கிறார். அவன் மொழியை அனைவரும் கேட்கும்படி செய்கிறான். அ. சத்திய ஆராதம விளக்கும் அறிஞர்களால் பலத்திறகாக இந்த ஹரியான தேவன் பெருகுங்கால் 3 அலங்கரிக்கப்பட்டுள்ளான்.

கூ. துதியையால் (அறிவால்) தயாராகப்பட்ட ஹிமசையறற தேவரான இந்த சோமன் சததுருக்களை கொல்ல ஓடுகிறான். டி. பவமானனை இவன் சபதித்துக்கொண்டு தாரையால் சகங்களை கடந்துகொண்டு சவாகத்திறகுச செல்லுகிறான். டிக. ஹிமசையன்னியில் உலகங்களைத் தாண்டிக் கொண்டு பவமானனை இவன் சவாகத்திறகுச செல்லுகிறான். டிஉ. 4 தேவாளுக்காக 5 சன்னமாகப்பட்ட இந்த தேவா பழைய சன்னத்தால் புனிதத்தில் ஹரியான இவன் பொழிகிறான். டிந. வெகு 6 விருதங்களுடனான இவன் தன் சன்மத்திலேயே பலத்தைப் புலனாக்கிக் கொண்டு பொழிந்து தாரையால் பெருகுகிறான்.

1 சரீரங்களில். 2 அவனை நாடிபவர்களில். 3 நலமுடன் போற்றப்பட்டு நாடப்படுகிறான். 4 திவய புருஷர்களுக்காக. 5 புலனாக்கப்பட்ட. 6 சங்கற்பங்களுடனான.

கண்டம் ௧௨௮

தேவதை - பவமான சோமன். ரிஷி - க - ௮ அஸித
காசீயப தேவலன்.

இந்திரனின் நிலையான ஸ்தானத்திற்குச் சென்று
கொண்டு துரிதமான ரதங்களோடு அறிவுடன் சூட்சும
செயல்களால இந்த வீரன் வருகிறான். ௨. அமிருதர்கள்
வியாபகமாயுள்ள இடத்தில் 1 தேவர்களின் சேவைக்கு பல
செயல்களுடன் அவன் 2 தியானஞ் செய்கிறான். ௩. உத்
தம உணவுகளை கொண்டு வரும அவனை அலங்கரிப்பதற்கு
அருகதையுடனான அவனை துரோண கலசங்களில் மணித்ரீ
கள அலங்கரிக்கிறார்கள். ச. முயற்சியுள்ளவர்கள் அவ
னைத் தூண்டுமகால ஹிதஞ் செய்வனான சோமன்
சத்தமான வழியால் அழைத்துச் செல்லப்படுகிறான்.

௪. சமுத்திரங்களின் தலைவனான அவன் பொன் ஒளி
களின் சுந்தர கிரணங்களால் அழகுடனாகி, வேக குதிமை
யான அவன் செல்லுகிறான். ௬. பலததால் ஐசுவரியத்தை
தரித்துக்கொண்டு கூட்டத்தின் தலைவனான விருஷ்பன
கொம்புகளைக் கூாமையாக்கிக் கொண்டு உயரத்தில் 3 ஆட்டு
கிறான். ௭. ராட்சசர்களைப் பருகிக்கொண்டு சோமன்
குரூரததால் கடின பிரதேசத்தைத் தாண்டிச் சென்று சத்
துருகுகளில் செல்லுகிறான். ௮. நல்ல ஆயுதனான சந
தோஷ மளிப்பவனான அவனை 4 பத்து விரல்கள் அவனைப்
பருக பிரேரிக்கின்றன.

1 திடமுள்ளவர்களுக்கு உதவிபுரிய. 2 அவர்களில், தோய்
கிறான். 3 தன் சக்தியின் சிறப்பைப் புலனுக்குகிறான். 4 பத்
துப் பிராணங்கள்.

கண்டம் க2கூ

தேவதை - க - சு பவமான சோமன். ரிஷி க - சு
ராஹு கணம்.

சோமன் வர்ஷிக்கும ரதனாய ஆயிரம வன்மைகளை
அடைந்து பிராணக் கூட்டங்களோடு புனித மார்கததில்
செல்லுகிறான். உ. இந்திரனின் பானத்திறகு இருதுவை,
ஹரியை 1 கறகளால் 2 திரிதனின் பெண்கள தூண்டுகிறார்
கள். டு. காதலியை காதலன் தூரிதமாய நாடுவதுபோல
மனிதர்களின் குடுமபங்களில் கருடனைப்போல 3 அமருகி
றான். ச. எந்த இருது சலசங்கததை சேர்கிறதோ அந்த
இன்பமளிகும சோதிமகன் அனைத்தையும் பாகுகிறான்.
டு. இந்த சோமன் பருகுவதற்கு தயாராகி சபதஞ்செய்து
கொண்டு தரிப்பவயை பிரியமான நிலயத்தை நோக்குகி
றான். கூ. பொன் பூஷணமாய முயற்சியுடனான 4 பத்து
விரல்கள அவனை சுததமாக்குகின்றன; அவற்றால் அவர்
கள் இந்திரனின் இன்பத்திறகு சுபமுடனுகிறார்கள்.

கண்டம் க2கூ

தேவதை - க - சு பவமான சோமன். ரிஷி - க - சு
நீருமேத பிரியமேதர்கள்.

இந்த ஹிதஞ் செய்யும் வனமையுள்ளவன் சர்வகளுன்.
சித்தத தலைவன். சூரியனின் உசித நிலைக்கு தாண்டிச்
செல்லுகிறான். உ. தேவர்களுக்கு இந்த சோமன் பொ

1 வசசிராயுதங்களுடனான கவ்டமான மனோ பயிற்சி
களால். 2 மனோவாக்கு காயங்கள். 3 அவனை நாடுபவர்களிடம்.
4 பத்து இந்திரியங்கள்.

ழிந்து எல்லா சரீரங்களையும் சாய்ந்து புனிதத்தில் அவன் பெருகியுளான். ன. அவன் சப நிலயத்தில் இந்த தேவரான அமிருதன் தேவர்களுக்குப் பிரியமானவரைய விருத்திரனைக் கொல்லுபவரையுளான். ச. அவன் சுந்தரமுடன் ஒளி வீசுகிறான். 1 பத்து சகோதரிகளால் வழி காட்டப்பட்டு சபதரு செயதுகொண்டு இந்த விருஷபன் 2 துரோண கலசத்தில் செல்லுகிறான். ரு. புனிதத்தில் இன்பமளிக் கும பவமானனான சோமன் சோதியுலகில சூரியனைப் பிரகாசிக்கச் செய்கிறான். கூ. ஜயிப்பதற்கு அநசியரால் முடியாதவன். வாகுகின் தலைவன் 3 விவஸ்வன் அருகில வசித்துக்கொண்டு சூரியனோடு விளங்குகிறான்.

கண்டம் கநக

தேவதை - பவமான சோமன். ரிஷி - நீருமேத பிரிய மேதர்கள்.

புனிதமாகுங்கால சத்துருக்களை இவகுமவகு மாக்கிக் கொண்டு துதிககப்படும் இந்தக் கவியான சோம பாவமான புனிதப் பொருளில் ஓடுகிறான். உ. எதையும் ஜயிப்பவன், பல சாதனன் இந்திரனிற்கு வாயுவிதகு புனிதப் பாண்டததில் பொழியப்படுகிறான். ன. சோதி யுலகின் தலைவரைய வர்ஷிப்பவரைய வனங்களில் பொழிப்பவரைய அனைத்து மறிந்தவரைய மனிதர்களால் சோமன் அழைத்து செல்லப்படுகிறான். ச. சகஜமா யிருப்பவன், ஹிமசையறவன் இந்த. பசு பொன் எங்களுக்கு பவமான சோமன் விருமபி 4 சபதரு செயதுளான். ரு. இந்த இந்து புனிதமாகி இந்திரனுக்கு ஆகாசத்தில் வாஷிககும் ஹரியான

1 பத்து சூட்சும இந்திரியங்களால். 2 சிதாகாசத்தில். 3 மனிதனருகில். 4 அறிவித்துளான்.

இவன் பெருகியுளான். கூ. இந்த சோமன் புனிதமாகி பெரியவனாகவும் ஹிமசையறறவனாகவும் பாயகிறான்; இவன் துஷ்டர்களைக் கொல்பவன், தேவர்களுக்கூப பிரியமானவன்.

கண்டம் கநஉ

தேவதை - பவமான சோமன் ரிஷி - க - சூராஹு -
கணம்.

சத்துருக்களைக் கொன்று கொண்டு தேவர்களை விரும்பினவனாய் சோமனான சகதிவாயந்த மனனன் புனிதப் பொருளில் பெருகுகிறான். உ. எதையும் பாதது தரிப்பவனான ஹரி தன் நிலயத்திற்கு சபதஞ் செய்துகொண்டு புனிதத்தில் பாயகிறான். டு. காற்று கூட்டத்தின் வழியாய் ராட்சசர்களைக் கொல்பவனாய் வனமையுடனாய் ஒளியுடனாய் பிரகாசிக்ரும சோமன் பெருகுகிறான். ச. 1 திருதனின் அதி உயரத்தில் இந்த பவமானன் சகோதரிகளோடு கூட சூரியனை பிரகாசஞ் செய்துள்ளான்.

ரு. விருத்திரனைக் கொல்பவனான அரசனான சோமனான விருஷ்பன் ஐசுவரியங்களை அபிவிருத்தி யாக்ருபவன், இமசையனனியிலிருப்பவன். அவன் குதிரையைப்போல் செல்லுகிறான். கூ. இந்து இந்துகளுக்கு இன்பமளித்ததுக் கொண்டு 2 கவியால் பிரேரிக்ருபபட்டு 3 துரோண கல்சங்களுக்கூத தூரிதமாகிறான்.

1 முக்குணங்களைப் பறிந்தவனின். 2 சாதனங்களோடு.
3 மலே பாண்டங்களுக்கு.

கண்டம் கநந

தேவதை - சோமபவமானள் ரிஷி - பவித்திர வசிஷ்டிகள்.

எவன் பவமான தேவதைகளான ரிஷிகளால் சமபாதிக்கப்பட்ட வேதசார பூதத்தை 1 அதயயனஞ் செய்கிறானே அவன் மாதரிசவ (வாயுவால்) பரிசமாகி இனிமையான புனிதமான உணவை ருசிக்கிறான். உ. எவன் பவமான ரிஷிகளால் சேகரிக்கப்பட்ட ரசத்தை அதயயனஞ் செய்கிறானே அவனுக்கு சரஸ்வதி நெய், 2 பால் மதுவை கறக்கிறான். ந. சேஷமத்தைக் கொண்டுவரவும், பரமானந்த ரசத்தை அளிக்கவும், பவமானாகளுக்கு ஐசுவரியங்களோடு பெருகவும், பிராமணர்களில் சேகரிக்கப்பட்டுள்ள அமிருதத்தையும் ரிஷிகளால் சேகரிக்கப்பட்டுள்ள ரசத்தையும் கொண்டு வரவும்.

ச. தேவர்களால் சேகரிக்கப்பட்ட பவமான மொழிகள் திவ்ய குணமுடனாகி எங்களில் இந்த 3 உலகத்தை இன்னம் அதையும்—சவாகத்தையும்—அளிக்கட்டும்; எங்கள் விருப்பங்களையும் நிறைவேற்றட்டும். ரு. இந்திரன் முதலியவர்கள் எதனால் எப்பொழுதும் தங்கள் ஆதமாவை சுத்தஞ்செய்து கொள்ளுகிறார்களோ ஆயிரம் தாரையான அதனால் பவமானர்கள் எங்களைப் புனிதமாக்கட்டும். கூ. பவமானர்கள் நன்மையைக் கொண்டுவருபவர்களாகும். இவர்களால் மனிதர்கள் பரமானந்தத்தை அடைகிறார்கள்; எவன் புண்ணியமானதையும் புசிக்கத் தகுந்ததையும்—நாடுகிறானே—அவன் அமிருதத்தை அடைகிறான்.

1 நன்றாய் அனுபமாக்குகிறானே—வீரம் 2 அறிவு.
3 நாங்கள் உலகத்தின் அதிபதியாக வேண்டும்.

கண்டம் கநசு

தேவதை - க - டு, அகீன், ச - சு இந்நீரன். ரிஷி - க -
 டு. வசீஷ்டன். ச-சு வதீஸ காண்வன்.

எவன் தன் ஸ்தானத்தில் ஒளியுடனாகப்பட்டு பிர
 காசமாயுளானே எவன் வானம பூமியின் நடுவே அதிகப்
 பிரகாசத்துடனாகி பெருமையுடன் அழைக்கப்பட்டு எங்குந்
 செல்லுகிறானே அந்த இளைஞனை நமஸ்காரத்துடன் அணுகி
 யுளோம். உ. அவன் மகா பலத்தால் எல்லா தீமைகளை
 யும் தாண்டிக்கொண்டு அகனி ஜாத வேசன் எங்கள் இரு
 தயத்தில் துதிக்கப்படுகிறான். அவன் துதி செய்பவர்களை
 யும் எங்கள்மையும் நிந்தனையினின்றும் நலமற்ற செயலினின்றும்
 ரட்சிக்கட்டும். மேலும் ஐகவரியமுள்ளவன் எங்களைக்
 காக்கட்டும். டு. அகனியே! நீ வருணனும் மித்திரனு
 மாகும், ¹வசிஷ்டர்களால் தங்களை மதிச செயல்களால்—
 உன்னை வளர்க்கிறார்கள்; விளக்குகிறார்கள். உன்னில
 (என்னை) சுகமான பொருள்களும் புவனங்களும் மாகட்டும்.
 நீங்கள் எங்களை எப்பொழுதும் சபமான செயல்களால் காப்
 பாற்றவும்.

ச. இந்திரன் பலத்தால் பெருமையுடனாய் மழையுட
 னை ² பாஜனயனைப் போல வத்சனின் துதிகளால் வளாக
 கப்படுகிறான்—பிரகாசமாகிறான். டு. ³ கண்வாகளை இந்தி
 ரனை ⁴ தோமங்களால் யக்ஞ சாதனையு செய்யுங்கால் ⁵ ஆயு
 தங்களைப் பிரயோசனமில்லை எனச் செல்லுகிறார்கள். சு.
 எப்பொழுது—⁶ நுதத்தின் பிரசையை, பூர்ணமாகும் ஒளி

¹ நன்றாய் வசிப்பவர்களால். ² மழை யாரோப புருஷன்.
³ அறிஞர்கள். ⁴ தோத்திரக் கூட்டங்களால். ⁵ சாதகமற்ற
 ஆயுதங்களை. ⁶ சத்தியத்தின்.

சுமப்பவாகளான மேதாவிகள் சத்தியத்தின் தரிப்பதாலா
கும்—திடததில் சாய்நதுள்ளார்களோ—அப்பொழுது ஆயு
தங்களை பயனிலலை எனச சொல்லுகிறார்கள்.

கண்டம் கந.௫

தேவதை - க - சு பவமான சோமன். ரிஷி - க - ந
சதய் வைகாநசன் ச - சு சப்த ரிஷிகள்.

எங்கும் செல்லும் தேச சுடனாய 1 தொலைப்பவனான
ஹரியின சநதோஷமளிப்பதும் துககம் நசிப்பதுமான 2 ரசி
மிகள் உறபத்தியாகினறன். உ. பவமான ரதமுள்ளவன்,
சுபமான தேசசுகளோடு சிறப்பான கீரத்தியுள்ளவன்,
ஹரிசசநதிரன் மருதது கணங்களோடு சோந்தவன். ந.
பவமானனே! ரசிபிகளால் எங்கும் வியாபதமாகவும். பலத்
தை அளிப்பவனாய துதிப்பவரில் தூயமான வீரத்தை
அளித்துக்கொண்டு எங்கும் வியாப்தமாகவும்.

ச. சோமனை இனிமேல் தெளிக்கவும். அவன்-அதி-
உததம் அளிப்பாகிறான், அவன் மனிதர்களின் நண்பனாகி
ஆகாச நடுவில்-சலத்தினுள்ளே-செல்லும் சோமனை கறக
ளால்-வசசிராயுதங்களால்-பல புருஷர்கள் விளக்குகிறார்கள்.
௫. இமசிக்கப்படாதவனாய மிகச சுகந்தமுள்ளவனாய புனித
மாகிக கொண்டு சூரியர்களால் இங்கு பெருகவும். நீ பொழி
யும் பொழுது ரசத்தோடும் பசுக்களோடு உன்னைக கலந்து
உன்னில உன் சலங்களில் நாங்கள் சந்தோஷமுட னாகிறோம்.
சு. இந்துவானவன் எங்கும் பார்ப்பவன், செயல்செய்பவன்,
தேவர்களை சநதோஷமாக்குபவன், அனைவரும் காண அவன்.
சப்திக்கப்படுகிறான்.

கண்டம் கட்சு

தேவதை - க - டு பவமான சோமன். ச - எ இந்நீரன்.
 ரிஷி - க - டு வசு பாரத்துவாஜன். ச - ஐ நீருமேதன் சு-எ
 பரீகபிராகாதன்,

க. சிகப்பான விருஷபனான ஹரியான சோமன அர சனைப்போல பொழியப்படுகிறான். துஷ்டர்களை தண்டித துககொண்டு—இந்த அதிசயன் பசுக்களுக்கூச சபதருசெய கிறான். நெய்யுடனான நிலயததில் கருடனைப்போல் உட் கார நீ புனித மாகுங்கால் ரசிமிகூட்டம வழியாய செலலு கிறாய். இலையுடனான மகிஷன். பிதா பாஜன்யனாகும், அவன் பூமியின், நடுவில் மலைகளில் வசிக்கிறான், சகோதரிகள் 1 2 பசுக்களுக்கு 3 சலங்கனும் செலலுகின்றன, ஒளிபுடனான யக்ருததில் 4 கறகனோடு செலலுகிறான், வசிக்கிறான். டு சோமனே கவியான நீ அறிந்தவனாய மகா மேன்மையிலே செல்லுகிறாய். சுததரு செயயப்பட்ட குதிரையைப்போல் ஜயததை நோக்கி ஓடுகிறாய். சோமனே! தீமைகளை துரத திககொண்டு எங்களுக்கூ திவயமானவறறை—சுகமான வறறை செயயவும், நெய்யுடை யணிநது சுதத சொருபத்திற குச செல்லுகிறாய்.

ச. ரசிமிகள் சூரியனை அடைவதுபோல இந்திரனின் எல்லா—ஐசுவரியங்களையும்—அனுபவிககவும், சுகதியோடு சன்னமாகப் போகிறவன் சன்னமாகுங்கால் ஐசுவரியங்களை எங்கள் பிறப்புரிமையாக நாடுகிறோம். டு. துரித தாராளத் தோடு ஐசுவரியமளிக்கும் இந்திரனைத் துதிசெயயவும். இந திரனுடைய ஐசுவரியங்கள் சுகமளிப்பதாகும். அவன்

1 சாதனங்கள். 2 பிராணிகளுக்கு. 3 பிரசை யுண்டாக் கும் சக்தியும். 4 வச்சிராயுதங்களோடு.

விருப்பத்தைத் திருப்தி செய்வனிடம் கோபமுடனாவ திலலை. அளிப்பதற்கு அவன் உங்கள் மனத்தைத் தூண்டுகிறான்.

கூ. இம்சிப்பவர்களிடமிருந்து பயப்படும எங்களை அபயமன்னியில் செய்யவும், ¹ மகவானே! நீ ரட்சிக்கவும். உன் பலத்தால் எங்களைக் காக்கவும், துவேஷிகளையும் இம்சிப்பவர்களையும் நாசஞ் செய்யவும். எ. ஐசுவரிய பதியே! நீ மகத்தான ஸ்தானத்தையும் மேன்மையான ஐசுவரியத்தையும் தரிக்கும் தலைவனாயிருக்கிறாய்: மகவானே! இந்திரனே! துதிகளை விருமபுபவனே! பொழியப்பட்ட சோமனோடு உன்னை அழைக்கிறோம்.

கண்டம் கருள

தேவதை-க-கடு பவமான சோமன் ரிஷி-க-நு பரத் வாஜன் ச-சு மனூராப்ஸவன். எ-க அம்பரீஷி ரிஜிகள் க0-கஉ-அக்ளேயே திஷ்ணய ஐசுவரீகள் கந-கடு அமஷீயுள்.

க. இனிமையுடன யகளுத்தில வனமையுடனான நீ தாரையுடனிருக்கிறாய். நீ மகத்தான ஐசுவரியங்களை அளித்தாகுகொண்டு பெருகவும். உ. ராஜாவான நீ அதிசய சந்தோஷமுள்ளவன், சந்தோஷமளிப்பதில் சிறந்தவன், இந்தாவான நீ பலர்களை ஜயிப்பவன். ஜயிக்கப்படாதவனான—நீ அனைவர்களையும் — தரிக்கிறாய். நு. வசசிராயுதங்களால் பொழியப்பட்டு ஒளியுடனான பலத்தை தரித்தாகுகொண்டு கர்ச்சனை செய்வனாய் இங்கு எங்களுக்ககுப் பெருகவும்.

சு. இந்துவே! தேவர்கள் அனுபவிகக திடமுடனான தாரைகளோடு இங்கு பெருகவும். சோமனே! மதுரசமுட

¹ ஐசுவரிய முள்ளவனே.

னானீ 1 கலசத்தில் உட்காரவும். ௫. சலத்தில் நனையும் துளிகள் இன்பத்திற்கு 2 இரதிரனை வளர்க்கின்றன. அமு தத்திற்கு தேவர்கள் உன்னைப் பருகுகிறார்கள். கூ. தெளிந தவனே! துளிகளுடனாவனே! புனிதமாக்கப்பட்ட நீ எங்களுக்கு ஐசுவரியத்தை பாய்ச்சவும். சுவர்கத்தை காணும் நீ வானத்தினின்று பிரசைகளில்—சலங்களில்—மழையைப் பொழியவும்.

எ. பலாகளால் விருமப்பட்டு மாரிதமுள்ள ஹரியை ரசிமி கூட்டத்தால-காற்று சமுகத்தால—சுததரு செய்கிறார் கள். இனபமளிகும ரசத்தால அரத ஹரி எல்லாதேவர் களையும்டைகிறான். அ. வசசிராயுதங்களால் அமிழ்ததப் பட்டு தன் சுவய சோதியால் ஒளியுடனாகி இரதிரன பிரிய முடன் விருமபும நன்பனை—சோமனை—அலைகளும் பத்து சகாகளும் பெருமையாய சேவை புரிகிறார்கள். கூ. விருத திரனைக் கொல்லும் இரதிரனுக்கு—அவன பருகவும்,— தட்சிணையளிகும வீரனுக்கு யகளுத்தில் உட்காரும் வீர னுக்கு—அவன பருகவும்—நீ பொழியப்படுகிறாய்.

உ. சோமனே வேகமுடனான குதிரையைப்போல் 3 ஸ்னானு செய்யப்பட்டு மகத்தான வனமைக்கு ஐசுவரியப் ப திற்குப் பெருகவும். உக. அமிழ்ததுபவர்கள் ஆனரத்த திற்கும் அளவறற கீர்த்திகும சோமனான உன் ரசத்தை தெளிவாக்குகிறார்கள். உஉ. தேவர்களுக்கு புனிதத்தில் சிசுவான சோமனான சன்மமான ஹரியான இந்துவை சுதத முடனாகுகுகிறார்கள்.

உஉ. புலனான சததுருவை துரிதமாய்க் கொன்று கொண்டு பசுகளால் அலங்காரமாய் நன்குதோன்றும்

1 தேகத்தில். 2 வன்மையுள்ள புருஷனை. 3 அறிஞர்கள் மனத்தை சுத்தஞ் செய்துகொண்டு தெரிந்து கொள்ளு கிறார்கள்.

இந்துவை தேவர்கள் அணுகியுள்ளார்கள். டிச. எவன் இந் திரன் இருதயத்தை ஜயிக்கிறானே, தாய பசுககள் கன்று களைப்போல எங்கள் மொழிகள், அவனை வன்மைபுடனாக் கட்டும். டி. சோமனே! எங்கள் பசுககளில் சுகத்தைப் பொழியவும்; பாலுடன் பெருகும் உணவை அளிக்கவும், துதிப்பதற கருகதையானவனே! சமுததிரததைப் பெருக் கவும்.

கண்டம் கநஅ

தேவதை - க - க இந்திரன். ரிஷி - க - ந திரிசோக காண்வன். ச - க கோதம ராஹு - கண்டம் எ - க மதுச் சந்த வைசுவாமீந்திரன்

க. எவாகள அகனியை மூட்டுகிறார்களோ எவர்கள் சததுரு தேகத்தை துவமசரு செய்கிறார்களோ அவர்கள் நண்பரைய இந்திரனாகிறான். உ. காளையான இந்திரன் எவா நண்பரை யிருக்கிறானே அவா சமிததுப் பெரியதாகும். அவா ஆபுதம நிறைவுள்ளதாகும். அவர்கள் துதியும் விரிந்ததாகும். ட. எவா நண்பன் இளைஞனான இந்திரனே அவா சண்டையில் கீழ் சாயாதவரைய, வீரத தலைவர்களோடு சூரரைய சைன்யத்தை அழைத்துச் செல்லுகிறான்.

ச. எவன் ஒருவனே தானமளிப்பவர்களில் தரணியிலுள்ளோர்க்கு ஐசுவரியத்தை அளிக்கிறானே அவனே துரிதமான பிரதிகூல மன்னியிலுள்ள இந்திரன் என்னும்¹ ஈசனாகும். டி. வெகு மனிதர்களிடமிருந்து எவன் பொழியப்பட்ட சோமனோடு உன்னை சேவை புரிகிறானே அந்த சேவையால்² இந்திரன் உக்கிரமான பலத்தைத் துரித

1 தலைவனாகும். 2 இந்திரனை நாடுபவன்.

மாய் அடைகிறான். கூ. ஐசவரிய மளிக்காத¹ மனிதனை களைப்புல்லைப்போல் எப்பொழுது மிதிப்பான்? எங்கள் மொழிகளைத் துரிதமாய் இந்நிரன் எப்பொழுது செவி கொடுப்பான்?

எ. 2 சதக்கிரதுவே! உன்னை³ உத காத்திரிகள் கானஞ்செய்கிறார்கள். 4 ஹோத்திரிகள் இந்நிரனைத் துதி செய்கிறார்கள்; உயர்ந்த கம்பத்தைப்போல பிராமணர்கள் உன்னை⁵ உன்னத மாக்குகிறார்கள். அ. நீ ஒரு மலையுச சியினின்று வேறு உயரிய நிலயத்திறகு செல்லுங்கால் அவன உன் கஷ்டங்களை நன்கு அறிகிறான். இந்ந அநத உன் விருப்பத்தை அறிந்தது வன்மையுடனான அவன மருத்துக, கணங்களோடு — உன் ரட்சிப்பிறகு — வருகிறான். கூ, இடைநிறையும் வயிறுடனையும் கேசங்களுடனுமான பலமான குதிரைகளை, சோமபானம் பருகுவனே! பூட்டவும், துதிகளைக் கேட்க எங்களிடம் வரவும்.

கண்டம் கருகூ

தேவதை - க - ச அக்னி. இ - எ. ஆத்தீயர்கள். அ - க0
இந்திரன், ரிஷி க - ச மேதாத்தி. இ - எ வசிஷ்டன்,
அ . க0, பிரகாதகாண்வன்,

க. அகனியே! நீ நன்றாய் எழுச்சியாகி நலமுடன் அளிப்பவர்க்கு தேவர்களைக்கொண்டு வரவும், புனிதமான ஹோதாவே, அவறறை நாடவும். உ. கனியே! தனூனபதனே! இன்று தேவர்களில் எங்கள் ரட்சிப்பிறகு இனி

1 சத்துருக்களை. 2 நூறுசெயல்கள் செய்பவனே. 3 உயரிய கானஞ் செய்கிறவர்கள். 4 யக்ஞபுருஷர்கள். 5 மேன்மையாக்குகிறார்கள்.

மை நிறைந்த யக்ஞத்தை அளிக்கவும். ந. பிரிய 1 நரசம்ச னுப் இனிய நாக்குடன் யக்ஞத்தை அளிப்பவனான — அக் னியை — எங்கள் யக்ஞத்தில் அழைக்கிறோம். ச. அக் னியே! துதிக்கப்பட்டு, உனது சுகமுடனான ரதத்தில் 2 தேவர்களைக் கொண்டுவரவும், நீ 3 மனுவால் ஸ்தாபிக்கப் பட்ட 4 ஹோதாவாகும்.

ரு. இன்று சூரிய உதயத்தில் பாவம பிரிந்த 5 மித்தி ரன் அர்யமான், பகன், சவிதா, எங்களுக்கு ஐசுவரியத் தைப் பிரேரிககட்டும். கூ. எங்கள் நிலயம் நன்றாய காக் கப்பட்டும், பிரதிதினமும் எங்கள் கஷ்டங்களை கடந்து செலுத்தும் கொடையாளர்களான நீங்கள் முன் செல்லவும். எ. 6 அநாசமான விரதத்தின் சுவராஜர்களாய அதிசூயாய எவர்கள் உண்டோ அவர்கள் மகததான ராஜ்யத்தை அரசு புரிகிறார்கள்.

அ. உன்னை சோமர்கள் உறசாகத்தி லாககட்டும். வசசி ராபுதனே! நீ ஐசுவரியத்தை விளக்கவும், 7 பிரம துவே வ்ஷிசுளைப பாழாக்கவும். கூ. ஐசுவரியம் கொண்டுவராத சூது சபாவமுள்ளவர்களை உன பாதததால் புதைக்கவும்; உனக்குச் சமானமானவன் வேறு எவனுமில்லை. ட. நீ அரசர்களின் சுவாமி, தேவர்களின் தலைவன், நீ சனங்களின் பிரபுவாகும்.

1 மனிதர்களால் போற்றப்படுபவனும். 2 திவயமான பொருள்களை. 3 உன்னால். 4 நீயே உன் தலைவனாகும். 5 நட்பு, நியாயம், செல்வம், சோதி. 6 அகண்டித சரித்திரம். 7 பலம் வெறுப்பவனை.

கண்டம் ௧௪௦.

தேவதை - ௧ ௩, பவமான சோமன், ௪ - ௭ இந்திரன்
 ௭ - ௧௩ பவமான சோமன், ரிஷி ௧ - ௩, பராசரன், ௪ - ௩
 பிரகாத கேளர காண்வன், ௬ - ௭ மேத்யாதிதி, ௮ - ௧௦,
 திரயருண திரச தஸ்யுனன். ௧௧ - ௧௩ அக்னேயே திஷ்
 ணயன்.

விழிப்புடனான சததியமாய, சித்தங்களின் சிறப்பான
 சோமன் செமமையாக்கப்படுக கால் புனிதத்தில் உட்கார்ந்
 துளான் : அவனை விருப்பமுடன் இணைந்து, யாளுத்தின்
 தலைவர்கள் நல்ல கைகளுடனான ¹ அதவரயுகங்கள் சோமனை
 அனுசரிககிராக்கள்—பரிசிககிராக்கள். ௨. அவன் புனித
 மாகி சூரியனுக்கு ஐசுவரியங்களை தரிததுக்கொண்டு வானம
 பூமியை தன் மகிமையால் பூர்ணஞ்செய்கிறான். அவறதைத
 திறந்துளான் ; பிரியமான சோமனின் அன்பு தாரைகள்
 எமது ரட்சிப்பறகாகின்றன. ² ஜயித்தவனுக்குப் போல
 அந்த சோமன எங்களுக்கு ஐசுவரியமளிக்கிறான். ௩.
 எதில் முதனமையான . பிதுருக்கள் பதங்களை அறிந்து
 சோதியை அறிகிறார்களோ, எந்த மலையில் பசுக்களான—
 அதன் ரகசிய மறிவிகும்மொழிகளை - காண்கிறார்களோ
 அங்குள்ள சோமன் புனிதமாகி வளர்ச்சியும் வன்மையு
 மளிக்கும் வர்ஷிக்கும் அவன் தன் தேசசால் எங்களை
 ரட்சிக்கிறான்.

௪. நண்பர்களே! அந்நியர்களைப் புகழவேண்டாம்,
³ அதனால் ஒரு ஹிம்சையும் உங்களுக்குத் தோன்றாது ;
 வாழ்க்கையில் வர்ஷிப்பவனான இரதிரனையே—வன்மையை

¹ யக்கு புருஷர்கள் பெரிய செயல் செய்பவர்கள், ² ஜய
 மடைபவர்கள் தோல்வியடைந்தவர்களால் ஐசுவரியமளிக்கப்
 படுவதுபோல். ³ புகழாதிருப்பதால்.

யே, துதிசெய்யவும் நாடவும்; அவனையே அடிக்கடி அணுகவும். ரு. 1 விருஷபதைப்போல் துரிதமாய சததுருக்களை ஹிமசிப்பவனாயும், 2 விருஷபனாயும் மனிதர்களை 3 சாசனஞ் செய்பவனாயும் துஷ்டர்களை தண்டிப்பவனாயும் சிரேஷ்டர்களின் ஆசிரயனாயும், சததுரு, சாநதத்தின், காணாய 4 இருவர்களுக்கும் மேன்மைபுடன் அளிப்பவனான- அநத இரதிரனையே நாடவும்.

சு. இரத மது நிறைந்த மொழிகள் தோத்திரங்கள் உனக்கு ஏறுகின்றன; வன்மையைப் புலனாகும் சதா காலம் ஜயிக்கும் ரதங்களைப்போல ஐசுவரியமளித்து 5 சூய மறற ரட்சிப்பை அளிக்கவும். எ. 6 பிருதுக்கள 7 கண்வர்களைப்போல் சூரியனைப்போல, மனஞ் சாயந்த சர்வததையும் அடைகிறார்கள்: 8 பிரிய புத்திகளுடனான—பிரியமேதசர்களான—மனிதர்கள் தோத்திரங்களால் இரதிரனை பூஜித்துக்கொண்டு போற்றுகிறார்கள்.

அ. சோமனே! விருத்திரர்களை ஜயித்துக்கொண்டு சண்டைக்குச் செல்லவும்: கடன்களை நெருக்குபவன்போல சததுருக்களை துவமசஞ் செய்துகொண்டு நீ துரிதமாகிறாய். கூ. பவமானே! பலததால் நீ சூரியனை உண்டாக்குகிறாய், தரிக்கும் வானத்தில மழையையும், பசுக்களால் துரிதமாகி வன்மையோடு நீ சூணததிலே செய்கிறாய். டி. சோமனே! போரில் பெருமையுடனாக பொழியப்பட்ட உன்னில் நாங்கள் ஆனந்த முடனாகிறோம். பவமானே! நீ பெருஞ்செயல்களில் துழைகிறாய்.

1 பலமுள்ள புருஷனைப்போல், 2 வர்ஷிப்பவனாயும் 3 அரசுபுரிப்பவனாயும் 4 நன்மை புன்மைசெய்பவர்களுக்கும், 5 நாசமில்லாத 6 பாபம் பிரியும் பெரியார்கள் 7 கல்வி நிறைந்தவர்கள் 8 அறிஞர்களான.

கக. சோமனே! இனிமையான நீ இந்திரனுக்கு பூஷணனுக்கு பகனுக்கு எங்கும் பெருகவும். கஉ. வெண்மையுடன் திவ்யமாயும் பருகத தகுநதவனான நீ மகத்தான அமிருதம் வசிக்கும் நிலயத்திற்குப் பெருகவும். கங. சோமனே! சோமனது உன ரசத்தை அறிவிறகு இந்திரன பருகட்டும, தேவர்கள் பலத்திற்குப் பருகட்டும.

கண்டம் கசக.

தேவதை - க - டு, பவமான சோமன், ச - சு அக்னி, எ - கூ காயத்ரி. ரிஷி க - டு, ஹிரண்யஸ்தூபன், ச - சு, வசிஷ்டன், எ - கூ சார்ப ராக்ஷி (சரீப்பராணி)

க. சூரியனின் கிரணங்களைப்போல மனிதர்களை தூரிதமாகத் தூண்டிக் கொண்டு பெருகுங்கால சந்தோஷ மளித்ததுக்கொண்டு வேகமாய் சமஸ்த விசாலமான அனைத்தையும் வியாபதமாகும் தாரைகள் ஒன்று சோநது புறப்படுகின்றன, 1 இந்திரனை விட்டுவிட்டு வேறு எந்த தேவ சரீரத்தையும் நோக்கி அவை செல்லுவதில்லை. உ. அறிவுடன் அது இணைக்கப்பட்டுள்ளது, மது மொழியப்பட்டுள்ளது, சோபனதாரை, வாயிலே — முகத்தில் — பிரேரிககப்படுகிறது, பொழியப்படுவனின் சபதம்போல் பவமானனான மது நிறைந்த துளிகள் பிராணககூட்டத்தில் பெருகுகிறார்கள்.

ங. விருஷபங்கள் சபதஞ் செய்கின்றன, பசுக்கள் அருகில் வருகின்றன, தேவா ஸ்தானத்தை தேவிகள்—துதிகள்—அணுகுகிறார்கள், வெண்மையான ரசிமிக கூட்டங்கள் வழியாய் சோமனானவன் ஆக்கிரமித்ததுளான்,

1 இந்திரனை விட வேறு எந்தவடிவமும் அப்படி சுத்த மாய்த்தோன்றுவதில்லை.

தன் கவசமபோல் தன் நிலயததைப்போல் எதையும்—
கவர்கிறான்.

ச. தூரங்காணும் தூரிய சுடருடனான வீட்டின தலைவ
னான அகனி இரண்டு கட்டைகளினின்று கைகளால் தூண்
டப்பட்டு கருத்துக்களால் பெரியார்கள—அவனை குணமாக்கு
கிறார்கள். ஞ. வீட்டில் எப்பொழுதும் துதிகப்பட்டுவண்
டியவும், பாபபதற்கு பெருமையுடனாகி அகனியை எந்த
திசையினின்றும் ரட்சிப்பதற்கு வீட்டிலே வசக்கள வைக்
கிறார்கள். கூ. இளைஞனான அகனியே! நல்ல எழுச்சியுட
னாகும் நீ எப்பொழுதும் விழாமலுள்ள சுவாலையோடு எங
கள முன் ஒளியுடனாகவும், உன்னை தபஸ்விகளும் திடமான
வர்களும் நாடுகிறார்கள்.

எ. இந்த வியாபத ஒளியுடனான பசு உதயமாகி பூர்
வததில் தாயமுன் ¹ பிதாவான சுவாகத்திற்கு சென்று
கொண்டு உட்கார்கிறான். அ. சூரியனின் ஒளியின்கண்
பிராணபான நடுவில் ஆகாச பூமியின் மத்தியிலும் சூரிய
னது பிராணதமா செல்கிறான். கூ. இரவின் சப்த
எழுச்சியில் எல்லாநாட்களிலும் ² முப்பது ஸ்தானங்களையும்
அவன் அரசு புரிகிறான் ; படசியான அவனுக்கு கான மளிக்
கப்படுகிறது.

கண்டம் கச2

தேவதை க - எ, அகனி. அ - க0 பவமான சோமன்
ரிஷி - க - ச, கோதமராஹுகணம். ஞ - எ பரத்வாஜ
பார்ஹஸ்பத்யன் அ - க0 பிரஜாபதி.

க. தூரத்தினின்றே கேட்கும் அவனுக்கு அகனிக்கு
யக்ருத்திற்காகச் செல்லுங்கால் மந்திரத்தை மொழிவோம்.

உ. எவன் புராதனத்தினின்று சத்துருப் பிரசைக் கூட்டங்களில், வதைசெய்ய நாடுபவர்களுக்கு ஐசுவரியத்தை அளிப்பானே—அவனுக்கு மந்திரத்தை மொழிவோம். ந. அந்த சாந்தமுள்ளவன் எங்கள் மக்கள் முதலியவர்களை ஐசுவரியத்தை ரட்சிக்கட்டும். மேலும் எங்களை துக்கத்தினின்று நீக்கட்டும். ச. ஒவ்வொரு யுத்தத்திலும் ஐசுவரியத்தை ஜயிக்கும் விருத்திரனைக் கொல்லும் அகனி பிறநதுளான் என சனங்கள் சொல்லட்டும்.

ரு. தேவரே! சாதகர்களான உனது குதிரைகளை இணைக்கவும், தூரிதமான உன் குதிரைகள் உன் ரதத்தை வகிக்கின்றன. சு, ¹ ஹவீர்லட்சண உணவை சோமனைப் பருக தேவர்களைக் கொண்டுவரவும், இவகு நோக்கவும். எ. ² பரதர்களின் அகனியே, வாடாத வன்மையோடு ஒங்கிச் சுடருடனாகவும், நித்திய ஒளிபுடன் நீ பிரகாசமாகவும்.

அ. சோமனுடைய ரசத்தை பொழிபவனுக்கு பிரசித்தமான இந்த மொழியை மனிதனைப்போல இரக்ககட்டும். ³ மக்களை ⁴ பிருகு புத்திரர்கள் தூரத்தியதுபோல் சாதகமற்ற நாயை தூரத்தவும். கூ. (பிதாகுகளின் ரட்சணையான) கைகளில் மகன் சேர்வதுபோல சகோதரி (யான சோமன்) உடையில்—உறசாகத்தில்—ஆசிரியமாகிறான். காதலன் காதலியைப்போல மணங் கேட்போனைப் போல தன் நிலயத்தைப் பறறச்செல்லுகிறான். டி. எவன் இரு உலகங்களைத் தாங்கியுள்ளானே பல சாதனமான ஹரியான அந்த வீர அறிஞன் தன் நிலயத்தில் புனிதத்தில் ⁵ அவனை நிலையாக்கச் சுற்றிக்கொள்ளுகிறான்.

¹ அளிக்கும் லட்சணமுடனான, ² புவி போஷிப்பின், ³ நீச சுபாவத்தை, ⁴ அறிய தவமுள்ளவர்கள், ⁵ தன்னை.

கண்டம் கசந

தேவநை க - ஓ, இந்தீரன். க-எ, பவமான சோமன்.
 ரிஷி க - உ, சோபரி காண்வன். ட - ஓ மேதாதித்தீமேத்யாதி
 தீதி காண்வன் க - எ, ரிஜிசுவன் ஊரீதீவசத்மன்.

இந்திரனே ! நீ ! சன்மத்தினின்றே 1 சகோதர
 னில்லாதவன, 2 பநதுதவமில்லாமல் சதாகால மிருக்
 கிறாய், நீ போரினாலேயே பநதுததுவத்தை விருமபுகிறாய்.
 உ. ஐசவரியமுள்ள நண்பனை நீ ஆசிரயிப்பதில்லை, சுரா
 பானம செய்யும் அவர்கள் உன்னை நிரதிகுகிறார்கள், நீ
 இடிமுழக்கஞ் செய்யும்பொழுதும் ஒன்று சோக்கும சம
 யத்திலும் பிதாவைப்போல நீ அசுழக்கப்படுகிறாய்.

ட. உன் பொன் ரதத்திறகு ஆயிரமும் நூறுமான
 குதிரைகள் இணைக்கப்பட்டுள்ளன, 3 பிரமத்தால் பூட்
 டப்பட்டு 4 நீண்ட கேசங்களுடனான குதிரைகள் சோம
 னைப் பருக உன்னைச் சமநது வரட்டும.

ச. பொன்மயமான ரதத்திறகுப் பூட்டப்பட்டு மயில்
 தோகை வாலகளுடனும், வெண்மை முதுகுகளுடனான
 குதிரைகள் எங்களை நன்கு பேசச் செய்யும் அமிருத ரசத்
 தைப் பருக உன்னை இவகு கொண்டு வரட்டும. டு. பாக்க
 ளால் பறறப்படுபவனே ! முதன்மையானவன் போல இந்த
 அமிருத ரசத்தைப் பருகவும் ; நன்றாய் செய்யப்பட்ட இந்த
 ரசத்தின் ரசப்பெருககு சுபமானதாகும், உன்னுடைய சந்
 தோஷத்திறகுத தயாரிக்கப்படுவதாகும்.

சு. அவனை அமிழ்ததவும் பொழியவும், குதிரை
 யைப் போல கண்ணியமாக்கத் தருநதவன். தேசசுகளைத்

1 போட்டி யில்லாதவன். 2 உதவியன்னியில். 3 பலத்
 தால் 4 நிறை தேசசுகளுடன்.

தூண்டி சலததைப பிரேரிப்பவன், சலததில செல்பவன் வனததில் வசிப்பவன்: எ. எவன் சததியததில் பிறநது சததியததால வளாகிறுனே அவ(ன)ன் ராஜா. தேவன். தலையோங்கும் சட்டமாகும், அவன் தேவாகளுககுப் பிரிய னாய ஆயிரம தாரைகளோடான அநத விருஷ்பன மழையை அமிருததைப பொழிகிறுன.

கண்டம் கசச

தேவதை க - ட அகீன் ச - சு பவமான சோமன்
எ - க - ஓந்தீரன். ரிஷி க - ட பரத்வாஜ பார்ஹஸ்பதீயன்.
ச - சு வசிஷ்டன். எ - க - தீரஸ்சினன்

க. விசேஷ துதியால, பொருளாகளில் சாயநது, நன்கு மின்னி வெண்மைபுடனாய அழைக்கப்பபடும் அகனி விருத திரணக கொல்லட்டும. நிததியமான தாயின் காபபததில் பிரகாசிததுககொண்டு பிதாவின பிதாவான அகனியான வன் சததியததின் நிலயததில் சாயநதுளான. ட. சோதி யுலகிலும் பிரகாசிகுகும் புத்திர பௌததிராகளை அளிகுகும் 1 பிரமததை, விசேஷமாய பாகுகும் ஜாதவேதசனே கொண்டுவரவும்.

ச. மனிதன் தூண்டுதலினால் பிரேணையால் புனித மாக்கப்பட்டு தேவரசம 2 தேவர்களோடு தோயகிறார், பொழியப்பட்டுள்ள அவர் கானகு செயதுகொண்டு புனி தப் பொருளில் பசுக கொட்டததிறகு ஹோதா செல வதுபோல் போகிறார். ரு. சுபமான சண்டைக்கு யோக்கிய

1 பலத்தை, அறிவை 2 புலன்களோடு. எப்படி நீர் சம பந்தமான நரம்புகளால் செவியுறுகிறோமோ அப்படியே திவய மான ரசங்களின் சேர்க்கையினால் எல்லா அங்கங்களிலும் செம்மையாகிறோம்

உடையான தே ச சால் தரிததுக்கொண்டு மகானுன மேதாவி மொழிகளை மலர்ந்தவனாய தேவாகள புகிக்கும் இடத்தில் விசேஷமாய் பார்ப்பவனாகவும் விழிப்பவனாகவும் விழிப்புள்ளவனாயுள்ள உன்னை புனிதரு செய்புங்கால் சர்மங்களில் சகங்களில்-நீ பிரவேசிக்கவும். கூ. பிரியமானவன் உயரமான ரசிமியில் புனிதமாககப படுகிறான; அவன் எங்களில் பெரியவன்.புகழ் நடுவே பெருமையானவன்; நீ புனிதமாகுங்கால் சபதரு செய்யவும், முன பெருகவும், சதாகாலம் எங்களை ரட்சணைகளோடு காக்கவும்.

எ. துரிதமாய வரவும், சுதத சாமனூல புனித காரணங்களான சாஸ்திரங்களால்—இந்திரனை—துதிக்கிறோம். சாமனூல பாபமில்லாததனால் பெரியவனான இந்திரனை சாஸ்திரங்களோடு சாயந்த சோமன் சந்தோஷமாககட்டும. அ. இந்திரனை! சுதத சொரூபனே! எங்களில் வரவும், புனித பாதுகாப்போடு நீ புனிதமான நீ வரவும். சுததமான ஐசுவரியத்தை எங்களில் ஸ்தாபிக்கவும். ¹ சோமார்ஹனே! சுததமான நீ—சோமனூல—சந்தோஷ முடனாகவும். கூ. சுததனான நீ எங்களுக்கு ஐசுவரியத்தை அளிக்கவும். புனிதமான நீ உன்னை நாடுபவர்களுக்கு ரதனங்களை அளிக்கவும். பாபம் பிரிந்த நீ சததுருகளைக கொல்கிறாய். எங்களுக்கு ஐசுவரிய முதலியவைகளை அளிக்க விரும்புகிறாய்.

1 சோமனுக்கு அருகதையானவனே,

கண்டம் கசடு.

தேவதை - க - டு அக்னி. ச - சு பவமான சோமன், எ - அ இந்நீரன். கூ - ய. அக்னி. ரிஷி க - டு சூதம்பரன் ஆத்ரேயன். ச - சு. வசிஷ்டன். எ - அ நிருமேத புருமேதரீ கள். கூ - க0. சோபரி காண்வன்.

க. ஐசுவரியங்களை விருமபி சோதி பரிசிக்கும் தேவனான அக்னியின் சித்தமான துதியை இன்று மனனஞ்செய்கிறோம். உ. எந்த அகனி ஹோதாவாய மனிதர்களில் மலர்ந்து எங்களை மொழிகளைக்கேட்கிறானோ அவன் திவ்ய குணமுள்ள சனததை சந்தோஷ முடகைக்கிறான். டு. அகனியே நீ நாடத தகுந்தவனாயும் ஹோதாவாயும் பிரியனாயும் அனைவரிலும் பெரியவனாயும் இருக்கிறாய், உன்னால் யக்ஞத்தை பூணமாகுகிறார்கள்.

ச. மூன்று சிகரத்தலைவன், சகதி யளிப்பவன் வயதளிப்பவனான அங்கங்களில் வசிப்பவனை துதிவடிவமொழிகள் சபதித்தன. வருணனைப்போல 1 வனங்களை கவர்ந்து கொண்டு ஐசுவரியமளிக்கும் நதியைப்போல அவன் நன்மைகளையெல்லாம் அளிக்கிறான். டு. சோமனே! ஜயிப்பவனே, சூரா சுற்றியுள்ளவனே! சர்வ வீரனே! சஹன சீலமுள்ளவனே! ஐசுவரியங்களை அளிப்பவனாய் பெருகவும், கூரிய ஆயுதங்களோடு துரித விலலுடன் சண்டையில் ஜயிக்கப் படாதவனாய் சத்தாருக்களைப்போரில் ஜயிப்பவனாய் பெருகவும். கூ. விரித்த சகத்தின் தலைவனே அபயமளித்து பூர்ண முடனான—வானம் பூமியை எமக்கு—பரஸ்பரம் நிலையாக்கி—பெருகவும், சலங்கள் உஷ்சை, உயரிய சோதி பசுக்களைப் பொழிந்துகொண்டு, மகத்தான வன்மைகளையெல்லாம் எங்களுக்கு மொழியவும்.

எ. இரதிரனே ! நீ கீர்த்தி யுள்ளவன், பலத்தின் பதியாகும்,—தர்ம மாகததில்—தூண்டுபவனாகும், நீயே மனிதர்களின் ஒருபொழுதும் ஜயிக்கப்படாத பாதுகாப்ப னாகும், எதிர்ப்பு சூன்யமான நீ சததுருக்களை எல்லாம் ஒழிக்கிறாய். அசுரனே ! அசுரனைப்போல பலமுள்ளவனே ! இரதிரனே ! பாகததைப்போல தந்தை பொருள்களில் பாகததை பிள்ளைகள் நாடும் வண்ணம்—பெருமையான ஞானமுள்ள உன்னையே—ஐசுவரியத்தை—தாமசாதனமான பொருளை—யாசிக்கிறோம். உன் கீர்த்தி மகத்தான சர ணமபோலுண்டு, உன் சுகங்கள் எல்லாம் எங்களை அணு கட்டும்.

கூ. தேவர்களின் நடுவே — அதிசய — தேவனாயும் ஆனந்த மளிப்பவனாயும், விநாச மறறவனாயும், யக்ருத்தின் நனமையைச் செய்வனாயும், யகருளு செய்பவர்களில் சிறந் தவனான உன்னை நாடுகிறோம். டி. சலத்தின் மகனாயும் ¹ சுப கனாயும்—ஐசுவரிய சம்பனனனாயும் சிறந்த சோதியுடன் ஒங் கிய தேசசுடனான அகனியை—நாடுகிறோம். அவன் சோதி யுலகில் மித்திரன் வருணனின் சலங்களின் சுகத்தை அளிக் கட்டும்.

கண்டம் கசுகூ.

தேவதை - க - ன அக்னி. ச - சு பவமான சோமன்.
எ - அ, இந்திரன். க - கக, பவமான சோமன் ரிஷி -
க - ன கனசீசேபன் ஆஜீர்கதி. ச - சு நோதர்கள். எ - அ
மேதாதிதி காண்வன். க - கக ரேணுவைசுவாமீதீரன்.

க. அக்னியே ! எவனைப்போர்களில் ரட்சிக்கிறாயோ,
எவனை சண்டையில் காக்கிறாயோ தூண்டுகிறாயோ, அவன்

¹ சுபச் செல்வன்.

நித்தியமான உணவை அடைகிறான். உ. எவனுக்கு சிறப் புடனான வன்மைபுண்டோ 1 விகனம விலககுபவனே! அவன் — உணவை — அவன் எவனாபிருநத போதிலும்— எவனும் ஆக்கிரமிப்பதில்லை. டு. எங்கும் பார்க்கும் அவன் குதிரைகளால் சண்டையை ஜயிப்பவனாகட்டும், மேதாவி களால் பலன் அளிப்பவனாகட்டும்.

ச. ஒருமையுடன் ரசம தெளிக்கும் சகோதரிகள், (சோமனை) அலங்கரிக்கிறார்கள், தீரனின் பதது அறிவுகள்- அவனை—சத்தஞ் செய்கின்றன. சூரியனின் ஹரியானவன் திசையை நோக்கிச்செல்லுகிறான், அவன் வேகமுடனான குதிரையைபோல 1 துரோண கலசத்தை வியாபகமாகிறான். டு. தாயகனோடு குழந்தையைப்போல, தேவர்களை—விரும பும பலாகளால் விருமப்படுபவன் சலங்கனோடு—சாதனங் களால்—செலுகிறான். மனிதர்களா யுவதியை நாடுவது போல் அவன் பாலகளுடன் கலந்த நன்றாய் செயப்பட்ட தன் ஸ்தானஞ்செல்பவனாய் கலசத்தில் ஒன்றுசேர்கிறான். சு. மேலும் பசுவின் ஸ்தனம் பூர்ணமாயிருக்கிறது. சோபன் அறிவுடனான இரது தாரைகளோடு இங்கு வரு கிறான். நனைநத வஸ்திரங்களால்—முடுவதுபோல்—சுத்த மாக்கப்பட்ட செல்வங்களபோல்—பாததிரங்களில் பசுக்கள் சோமனை சலத்தால்—பாலால்—முடுகின்றன.

எ. இரதிரனே! ரசமான சோமனை எங்கள் பசு-பால சம்பநதங்களோடு பருகவும், திருபதியாகவும், யக்ருததில் வியாப்தமாய் பருதுவாய் எங்கள் அபிவிருத்திக்கு போத முடனாகவும். உன் அறிவுகள் எங்களைக் காப்பாற்றட்டும். அ. நாங்கள் உனது—அனுககிருஹ நலமுடனான—அறிவுகளில் பலமுடனாகவேண்டும், சததுருக்களுக்காக—அவர்கள், சிறப்

பிறகாக—எங்களை ஹிமசிககவேண்டாம், கஷ்டத்திறகுள் னாககாதே: 1 யதேஷ்டமாய அதிசய ரட்சணைகளால் எங்களை ரட்சிக்கவும்; எங்களை சுகங்களில் 2 ஸ்தாபிக்கவும்.

கூ. பரம நிலயத்தில், — ஆகாசத்தில் — 1 மூன்று ஏழான பசுகள் சத்தியமான பாலை கறககிரூர்கள். அவன் ருதததால பெருகுமபொழுது வேறு சுந்தரமான நான்கு புவனங்களை மங்களத்திறகாக அவன் செய்கிறான். டி. அவன் கவிசசயலகனினால் கலயாணமான அமிருதத்தை அனு பவித்துக்கொண்டு வானம பூமியை அதனதன் ஸ்தானத்தில் ஸ்திரமாகுகிறான், தேவரின் ஸ்தானத்தை அவர்கள் பலததால அறியும்பொழுது, அதிசய தேசசுகளுடனான சலங்களில் தன் மேனமையால் மறைகிறான். டிக. அமிருதமான, இமசிககப படாததான சோம ரசிமிகள ஸ்தாவர சங்கமங்களை அனுசரித்து ரட்சிக்கடும். எந்த ரசமிகளால் பலமான தேவாஹ உணவுகள் பிரேரிககப படுகிறதோ அந்த ராஜனை—சோமனை —மனனீயமான துதிகள் கிருகிகினறன்.

கண்டம் கசுள

தேவதை - க - டு, பவமான சோமன். ச - சு இந்திரன். எ - க இந்திரன். ரிஷி - க - டு துதீஸன். ச - சு நீருமேத புருமேதர்கள். எ - க அகஸ்தியர்கள்.

க. சோமனே! துதிக்கப்படும் நீ வாயுவை அருந்துவ வதற்குப் பெருகவும், புனிதமாகி மித்திரன் வருணன் பாணத்திற்குப் பெருகவும். அறிவு புலனுக்கும் ரதத்திலுள்ள மனிதனை அணுகவும், பிரேரிககவும். வர்ஷிகும

1 வெகு மிக 2 நிலயாக்கவும் 1 அறிபவன் அறியச செய்பவன் அறிவு ஐந்து இந்திரியங்கள் மனம் ஆன்மா.

1 வசசிரபாஹுவான இரதிரணே அணுகவும். உ. சோபன் வஸ்திர சஹிதமான ஐசவரியங்களை அளிக்கவும், புனிதத் தால் நீ நல்ல பாலை அளிக்ரும பசுககளை கொடுக்கவும், தேவரே! 2 சோமனே! சந்திரங்களான—சந்தோஷமளிப்ப தான—செல்வங்களை எங்களை போஷணைக்குப் பொழியவும்; ரதமுடனான குதிரைகளையும் கொடுக்கவும். ௩. எதனால் ஐசவரியத்தை அடைந்தது 3 ஜமதகனியைப்போல ஆஷ பதவியை அடைவோமீ அத்தகான புனிதமாககப்படட நீ திவயமான ஐசவரியங்களை எங்களுக்குப் பொழியவும், பூமியிலுள்ள அனைத்தையும் 4 வர்ஷிக்கவும்.

ச. அபூவ—சிகரிலலாத—மகவானே, விருத்திரணைக் கொல்ல நீ விளங்குககால நீ பூமியை வெகு விரிவுடனாகக் கிறாய், மேலும் அப்பொழுது சோதி யுலகத்தையும்—ஆகா சத்தால்—தாங்குகிறாய். ஸ்தாபிதஞ் செய்கிறாய் ௫. அச சம யத்திலேயே உனக்காக யகரும் தொனறுகிறது, சந்தோஷ சூசகமான மந்திரமுமது திபும் புலனாகின்றன. எது உண்டோ உண்டாகப்போவதோ அந்த அனைத்திலும் உன் மகிமையால் நீ யிருக்கிறாய். ௬. அபகருவ பசுககளில் பரிபகருவ பாலை-நீ பிரேரிககிறாய், சோதி யுலகில் நீ சூரியனை ஏறச்செய்கிறாய், சுபமான துதிகளால் இரதிரணைக் கூர்மையாக்கவும், பாக களை விரும்பும்—இரதிரணுகு 5 பிரீதிகரமாய் பெரியதா யுள்ள சாமனை காணஞ் செய்யவும்.

எ. பாததிரத்திலுள்ள சந்தோஷமளிக்கும் ரசம் — எப்படி — பருகப்படுகிறதோ — அப்படி ரசம்போலுள்ள- குதிரைகளுள்ளவனே! நீ களிப்புடனாகவும். மது சாதன மான திருபதி செய்வதான வாஷிப்பதான இரதுவானவன்

1 வசசிராயுதனன். 2 சந்திரன்போல் சந்தோஷனே. 3 சிறந்த அக்னி புருஷனைப்போல். 4 பொழியவும். 5 அன்பு அளிப்பதாய்.

வன்மையுள்ளவன், ஆயிரம் பொருள்களை அளிப்பவன். அ. வாஷிப்பதாயும் இன்பமளிப்பதாயும், நாடத தருந்ததாயும் சஹாயமளிப்பதாயும் சேவிப்பதற்கு அருகந்தையாயும் சத் துரு சேனைகளை ஐயிப்பதாயும் இனப சாதனமான ரசம் இந்திரனே! உனனை அணுகடும். கூ. நீயே சூரனாகும், அளிப்பவனாகும், மனிதரின் ரதத்தை துரிதஞ்செய்பவன், சுவாலையுடனான பாததிரம் போல நீ சகாவுடனாகி 1 விரத மிலலாத 2 தஸ்யுககளை எரிககவும்.

கண்டம் கசு அ

தேவதை க - ஓ பவமான சோமன் க - ச இந்திரன் ரிஷி - க - ஓ கவி பாரீகவன். கூ - கூ பரதீவாஜ பாரீஹஸ் பதீயன்.

க. சோதியினின்று மழையை எங்களுக்கு மேனமையுடன் பொழியவும், ரோகமற்று அதிகமாயுள்ள உணவையும் சலங்கனின் அலையையும் ஆகாசத்தினின்று பொழியவும் உ. எதனால் பசுக்கள் எங்களுக்கு வருகின்றதோ அந்த தாரையோடு நீ பெருகவும்; மனிதர்களுக்கு ஹிதஞ்செய்யும் பொருள்களும் எங்கள் கிருகத்திலாகட்டும். ட. யகளுங்களில் தேவப்பிரியனான நீ எங்களுக்கு 3 நெய தாரையோடு பெருகவும், மழையையும் பொழியவும். ச. நீ எங்கள் பலத்திற்கு சூரிய மயமான பாததிரத்தில் தாரையால் ஓடிவரவும். தேவர்கள் உன் சபதத்தைக் கேட்கிறார்கள். பவமான் பெருகுங்கால தனது புராதன காந்தியை பிரகாசித்தாக கொண்டு ராட்சதர்களை அடித்துத் துரத்துகிறான்.

கூ. பருக விரும்பி சகலத்தையும் அறிந்து பின் தயங்காதவனாய் சுற்றுப்பவனாய் அருகில் துரிதமாய் வரும் வீரனான

1 சககற்பமில்லாத 2 அடிமைகளை. 3 ஒளி.

தேவனான இந்திரனுக்கு ஆகுதியை, சோமனை — அளிக்கவும். ஏ. சோமர்களோடு சோமன் பருகுபவனாய் சோமபாத திரங்களோடு உக்ரனாயும் பொழியப்பட்ட இரதகுகளுடன் இரதிரனை நோக்கிச் செல்லவும். அ. பொழியப்பட்ட துளிகளுடனான சோமர்களோடு இரதிரனை நோக்கி நீ செல்லுங்கால், மேதாவியான அவன்—இரதிரன்—உனது—அனைத்தையு மறிகிறான், அப்பால், சததுருக்களைகொன்றுகொண்டு அரத அரத விருப்பங்களை யெல்லாம் பூணமாகுகுகிறான். கூ. ¹அதவர்ப்யவே! அவனுக்கே சோம லட்சணரசத்தை அளிக்கவும். சகலமாய சிறந்ததாய் செருகஞ்ள் சததுருவினவெரு கெட்ட இமசையினின்று எங்களை அவன காக்கட்டும்.

கண்டம் கசுக.

தேவதை - கசு பவமான சோமன். ஏ - கூ, இந்திரன்
க - ச அஸித காசியப தேவலன் ஏ - கூ கூககஷன்,

க. வெண்மை நிறமான, சதநதிர பலமுடனான, சிகப்பு வர்ணத்தோடு சோதி பரிசிகுகும் சோமனுக்கு காதையை—துதி வடிவ மொழிகளைக்—கூறவும். உ. கை துரிதமாகும் ² கறகளால் பொழியப்பட்ட சோமனைப் புனிதமாகவும். மதுவில் மதுவான—பாலைப் பொழியவும். ஈ. நமஸ்காரத்தால் சோமனை அணுகவும், ³ தயிரினால் அதைக் கலக்கவும். இரதிரனில் இரதவை ஸ்தாபிக்கவும். சோமனே! சததுருவைக் கொல்பவனே! விசேஷமாய் பார்ப்பவனே! தேவர்களின் விருப்பத்தை செய்பவனே! எங்கள் பசுக்களில் சுகத்தைப் பொழியவும். சோமனே! உன்னை இரதிரன் பருகி சநதோஷமுடனாக சோமனே! சித்தமறிபவனே! சித்தத தலைவனே! நீ பொழியப்பட்டுளாய். கூ.

யக்ருபருஷனே ² வச்சிராயுதவகளால் ³ தியானத்தால்.

இரதுவே, பவமானனே ! நீ நல்ல வீரததையும் செல்வத் தையும் இரதிரனின் சகாயததையும் சோமனே அளிக்கவும்.

எ. சூரியனே ! சிரநத செலவமுடனான விருஷபனான, மனிதர் ஹிதந் செயபவனான சத்துருவை ஒழிபபவ னான மனிதனை நோககி நீ உதயமாகிராய. அ. அவன் தன் கைபலததால் ஒன்பதும் தொண்ணூறு கோடடை களை உடைககிரான, அவன் ¹ விருததிரனையும் அகியை யும் கொல்கிரான் — இபபடிச செயபவனை நோககி சூரியன் உதயமாகிரான். கூ. அவன் நமது சிவமான — கல்யாணமான—நண்பனாகும், குதிரைகள் பசுககள் தானி யங்கள் நிறைநத ஐசவரியங்கள் வெகு பசு தாரைகள்போல் அவன் அளிக்கிரான்.

கண்டம் கரு

தேவதை க - ட சூரியன் ச - எ இந்திரன். ரிஷி க - உ விப்ராட சௌர்யன். ச - ஓ வசிஷ்டன். சு - எ பர்க பிரா காதன்.

க. விசேஷமாய ஒளிவீசுபவன், ² குடிமறற ஆபுசை யக்ருபதிக்கு அளிததுககொண்டு பெரியதான சோமமய மதுவை பருகட்டும் ; மகா வாயுவினால் பிரேரி ததுககொண்டு சகததை—பாதுகாகும் அவன் சவயமாகவே பிரசைகளை போஷிததுககொண்டு பெருமையுடன் ஒளி வீசுகிரான். உ. பிரகாசமாயும், பெரியவனாயும், ³ சுபிஷ்டனாயும் பலததை அளிபபவனாயும் தர்மத்தில்—வாயுவினால் தரிககப்படுபவ னாயும்—சோதி யுலகத்தின் ஆசிரயிததில்—ஆதரவில்—அர்ப் பிதனான—நிலைப்பவனான—சத்தியனாயும், சததுருககளையும்

¹ சத்துருவை. ² கோணலான குணங் கழிந்த. ³ நல்ல புஷ்டனாயும்.

சினேகிதமற்றவர்களை கொலபவனாயும், தஸ்யுககளை தொலைப்பவனாயும், அசுரர்களை அழிப்பவனாயும் பகைவர்களை பாழாககுபவனாயுமுள்ள பெருஞ் சோதி புலனாகிறான். ௩. இந்த சிறந்த சோதிகளின் சோதி, உத்தமன், உலகத்தை ஐயிப்பவன், ஐசுவரிய மடைபவன் பெரியவன் என சொல்லப்படுகிறான். ¹ விசுவம் பிரகாசிப்பவன் ஒளி வீசுபவன், மகானுன சூரியன் பாவைககுப பரந்தவனாய் அழிவற்ற ஐயத்தையும்—தேசோவடிவமான—பலத்தையும் வீஸ்தார மாகுகிறான்.

ச. இந்திரனே! பிதாபிளளைகளுககு சிடசிப்பதுபோல பொருள முதலியன அடையும் வழியை கறப்பிப்பது போல—எங்களுககு செயலையும் அறிவையும் அளிக்கவும். 2 புருஹூதனே! சீவாகளான நாங்கள், யகளுத்தில சோதியான உன்னை தினந்தோறும் அடையட்டும். ௩. அறியாதவாகளும், ஹிமசை செயபவாகளும் துஷ்டந தோயந்தவாகளும் எங்களை அமிழ்த்தாமலிருக்கட்டும்; சூரனே! நாங்கள் உன்னால் கீழ்நோக்கி விழும் வெகு ³ சலங்களைத் தாண்டவேண்டும்.

கூ. இன்று இததினம் நாளை தினம் நாளை மறுநாளும் இந்திரனே! எங்களைக் காக்கவும். சநதுககளின்பதியே! எல்லா நாள்களிலும் இரவும் பகலிலும் எங்கள தோத்திரஞ் செயபவாகளை நீ காப்பாற்றுகிறாய். ⁴ மகவான் நாசஞ்செய்யும்—நொறுக்கித்தளளும் — வீரனாகும்; மேன்மையான ஐசுவரியமுள்ள தன் எல்லா வீரமுடனும் சேர்ந்தாளான; சதக்கிரதுவே! வசசிராயுத்ததைப்பற்றியுள்ள உன் கைகள் வெகு விருப்பங்களை வர்ஷிப்பதாகும்.

1 எல்லா நிலயங்களிலும். 2 வெகு முறை அழைக்கப்படுபவனே. 3 கஷ்டங்களை. 4 இந்திரன்.

கண்டம் கடுக

தேவதை. க-ஈரஸ்வாள். உ, சரஸ்வதி டு-ஊ சவிதை.
 கூ - அ பிரமணஸ்பதி கூ - கக அக்னி. ரிஷி - க - வசிஷ்ட
 டன் உ, பரத்வாஜ பார்ஷஸ்பத்யன். டு - ஊ விக்ஷா
 மீதான். கூ - அ மேதாத்தி காண்வன். கூ - கக சதம்
 வைகாநசரீகள்.

க. மனைவிகளை விருமபும விவாகமாகாத புருஷர்களைப் போலும், மககளை நாடும் மேன்மையான தானஞ் செய்வவர்களைப் போலும் நாங்கள் சரஸ்வனை—மத்தியம் ஸ்தானத்தை—அழைக்கிறோம்.

உ. மேலும் எங்கள் பிரியர்களின் நடுவே பிரியமான 1¹ ஏழு—சகோதரியுடனும்—நன்றாய் சேவிக்ஷப்பட்டவருமான சரஸ்வதி துதிப்பதற்கு அருகதை யாகிறாள்.

டு. எவா எங்கள் புத்தியை பிரேரிக்ஷுரோ அந்த தேவ சவிதாவின துதிப்பதற்கருகதையான தேசசை நாங்கள் தியானஞ் செய்கிறோம். ச. பிரமண ஸ்பதியே! ஒளசி சனின் மகனான கடசி வந்தன—தேவர்களில் பிரசித்தமாயிருப்பதுபோல—சோமன அனுசரித்த என்னை, பிரகாசமுள்ளவனாகச் செய்யவும். டு. அக்னியே! எங்களில் ஆயுசைப் பொழிகிறாய், எங்களில் உணவையும் பலததையுமளிக்கவும். சததுருகளை வெகு தூரத்திலேயே வேதனை செய்யவும்.

கூ. அவர்கள் எங்களுக்கு பூமியின் சோதியின் மகத்தான ஐசுவரிய சக்தியை தரிப்பதில் சமாததர்கள்—அளிப்பதில் வன்மையுள்ளவர்கள். டீங்கள் தேவர்களில் மகத்தான பூஜயாகளாகும். எ. ³ருத்ததால் ருத்ததைப் பற்றிக்

1 ஏழு சந்தசுடனும் 2 பிராணனின் மகனான சுவா தினன்போல். 3 சத்தியத்தால்.

கொண்டு பிரேரணை செய்யும் பலத்தை அவர்கள் வியாபகமாகிறார்கள். கள்ளங்கபட மன்னியிலுள்ளவர்களான நீங்கள் பலமுடனாகவும். அ. மழை வானத்தோடு வெள்ளம் பொழிந்துகொண்டு அளிப்பதற்கருக்களாய உணவின் சுவாமிகளான¹ மித்திர வருணர்கள் மிகவும் மேன்மையான ரதத்தை அடைகிறார்கள்.

கூ. ஆதித்திய வடிவத்தாலுள்ளதும் அக்னி வடிவத்தோடிருப்பதும்—வாயு ரூபத்தால் எங்கும்—சுறறும்—இந்திரனை—சுறறிலுமுள்ள—பிராணிகள் எல்லாம்—இணைக்கிறார்கள்;—அந்த, ஒளி வீசும்—நட்சத்திரங்களுடனான இந்திரன்—சோதியில்கில்—பிரகாசிக்கிறார். டி. அவனுக்குப் பிரியமான, ரகத வாணமான, வீரமுடனான, சூரனை சுமப்பதான இரு குதிரைகளை—இந்திரனின்—ரதத்தில்—சாரதிகள்—இணைக்கிறார்கள். டிக. மரிப்பவர்களே :—இரவின் முடிவில்—பிரக்ஞான மிலலாததற்கு—காலையில்—பிரக்ஞையை செய்துகொண்டு, உருவமில்லாததற்கு—இருண்ட இரவில் எதற்கும் வடிவமில்லை—உருவத்தை செய்துகொண்டு—சூரியோதயத்தில் பதார்த்தங்களின் வடிவம்தோன்றுவதால்—நீ உடைக்கலோடு ஒருமையுடன்—தினந்தோறும்—உதயமாகிறாய்.

கண்டம் கருஉ

தேவதை க - டு மீதீர வருணர்கள். ச - சு, இந்திரன். ஏ - க பவமான சோமன். ரிஷி - க - டு, யஜத ஆத்ரேயர்கள். ச - சு மதுச்சந்த விகவாமீதீரன். ஏ - க உசனர்கள்.

க. இந்திரனே! உனக்காக இந்த சோமன் பொழியப்பட்டுள்ளது, உனக்காகவே இது பாய்கிறது, இதன் ரசத

¹ பிராணபானர்களுக்குப் பெயர்.

தைப் பருகவும். உன் சந்தோஷத்திற்கும் சகாயத்திற்கும் நீயே செய்துள்ள, நாடியுள்ள, இந்நு சோமன் பெருகிறான். உ. அந்த மகான் வெகு ஐசுவரியங்களை அளிப்பதற்கு— எல்லா-பாரத்தின் பளுவை வகிக்கும் ரதத்தைப்போல் அவன் இணைக்கப்படுகிறான், அப்பால் சுவர்க லாப யுக்தமான சண்டைக்கு சாவமான 1 நஹுஷ சம்பந்தமானவர்கள்—விரோதிகளை—நாடிகொண்டு செல்லட்டும். ஈ. திவ்யமான பிரசைகள் நிரதனை யன்னியில்-எப்படி செல்லுகிறார்களோ அப்படி-பலவானை நீ—மருததுக்களின்—சகதியுடனான மருததுகளைப்போல பெருகவும். சலத்தைப்போல் தூரிதமாய் பாயும் நீ எங்களுக்கு நல்ல எண்ணமுடனாகவும்; வெகு வடிவங்களாகும் நீ சைனனியத்தில ஜயிக்கும் இந்நிரனைப்போல நீ பூஜிக்கத்தகுந்தவனாகிறாய்.

ச. தேவர்களால் மனிதர்களின் சனத்தில்—நீ நாடப்படுவதுபோல-அக்னியே! நீ எல்லா யகளுங்களின் ஹோதாவாகிறாய்-சந்தோஷமளிப்பவனாகிறாய். டு. நீ எங்கள் யக்ளுத்தில் சந்தோஷமுடனான, துதிகளுடனான நாகுக்களால்-காலி, கராலி, மனீஜவை, சுலோகிதன், சுதூமவண்ணன், ஸ்புலிங்கினீ, விசுவரூபை-மகத்தான தேவர்களை நாடவும். தேவர்களைக் கொண்டுவரவும். அவர்களுக்கு யக்ளுப் பொருள்களை அளிக்கவும். கூ. ஒழுங்கு செய்யவனே! சுபமான செயலுள்ளவனே! தேவரே, நீ யகளுக்களில் பெரிய வழிகளையும் சிறிய வழிகளையும் உததம் சுபாவங்களால் அறிகிறாய்.

எ. ஹோதாவாய், மரண ரஹிதரைய தேவரைய சமூகங்களை-சமூகசு செயல்களை-அறியவேண்டிய-தூண்டிக்கொண்டு மாயையால்-செயல் விஷய ஞானத்தோடு-வழியை

அவன் காட்டுகிறான்—செயல் செயபுகால் வருகிறான். அ. பலவானான அவன் போர்களில்—சிலைககப்படுகிறான். யக் ஞங்களில் அவன் அழைத்ததுச செல்லப்படுகிறான். 1 விப்ர னான அவன் யகளுத்தின் சாதனமாகிறான். கூ. அறிவி னால் அவன் செயப்படுகிறான், எல்லாப பிராணிகளின கர்ப்பத்தை தரிகுகிறான், பிதாவை பலத்தின் பிளனையால்— சந்ததியால்—தரிகுகிறேன்.

கண்டம் கடுங்.

தேவதை க - ட அக்னி ச - ஈ அக்னி. எ - கூ அக்னி ஹவிஷ்கள் ரிஷி - க - ட ஹர்யதன் ச - ஈ அதர்வபிரஹ் தீவன் எ - கூ கீருத்ஸமதன்.

க. வானம் பூமிக்குத தூரிதமாகும் சமபத்தை—பாலை- சோமனில் பொழியவும்: ரசத்தில வாஷிக்கும் — அகனியை தரிகுகவும். உ. கனறுகள தாயகளுடனபோல் இவா கள தங்கள நிலயத்தை அறிகிறார்கள அவர்கள் ஒருமை யுடன் பந்துக்களோடு வருகிறார்கள். ட. சுவால்களில் புசிப்பவனின் தரிகுகும்—உணவை—சோதியுலகில் செய்கிறார். சுவாகத்தில இந்திரன் அகனியை நமஸ்கரிகுகிறான்.

ச. அவனை இந்த புவனங்களில் 2 சேஷ்டனாயிருக்கிறான், அவனிலிருந்து பெரிய பலமுடனான உககிரனான— சூரியனான இந்திரன்—தோனறுகிறான்: அவன் தோன்றி தூரிதமாக சததுருககளை கொல்கிறான், அவனை நாடி எல்லா சனங்களும் பிராணிகளும் சந்தேதாஷமாகிறார்கள். டு. பலத்துடன் அவன் பெருமையாய வளாந்து வெகு வன்மையுள்ளவனாகி சததுருவாகி தாசருககாக பயத்தை உண்டு பண்ணுகிறான். சுவாசிக்கும் சுவாசிக்காத பிராணிகளை

1 அறிஞன். 2 மூத்தவனாயிருக்கிறான்.

யெல்லாம புனிதமாகுகிறான். உன சந்தோஷத்தில் எல்லாப் பிராணிகளும் நமஸ்கரிக்க ஒருமையுடனாகிறார்கள். கூ. ஒருவரோ ஒருவர்களோ உன்னை நாடும் எல்லா பிராணிகளும் பிராணிகளும் உன்னில் அவர்கள் செயலை—அறிவை-முடிக்கிறார்கள் — தியானஞ்செய்கிறார்கள், இனிமையால் இனிமையானதை புண்டாக்கவும். அந்த மதுவை-இனிமையை—இனிய இனிமையால் இன்பமுடனாகக்கவும்.

எ. திரிகததுருகங்களில் மகா பூஜ்யன, வெகு பல முள்ளவன 1 யவமிசிரததை யனுபவித்து விஷ்ணுவோடு பொழியப்பட்ட சோமனை அவன் சக்திக்கேற்றவாறு பருகுகிறான். அவன் மகத்தான செயலைச்செய்ய அந்த சோமன்தேஜசால் விஸ்தாரமான இந்திரனை—இப்படி அவன் பருகுவதால்—சந்தோஷமாகுகிறான். இப்படி தேவன் தேவனை அடைகிறார். சத்தியமானது இந்த சக்தியமான இந்திரனை சோகிறார். அ. பெருமையான ஞானமுள்ளவனே! செயலுடன்-சிறந்த அறிவுடன்—சனித்து பலத்தோடு புலனாகி நீ பிரமாண்டத்தை வகிக்கிறாய் உன் வீரங்களோடு இணைந்து மகத்தான சததுருககையெல்லாம் வசியஞ் செய்கிறாய். விசேஷமாய் பாபபவனே! துதிப்பவனுக்கு நீ விருமப்படும ஐசுவரியத்தை அளிப்பவனாகும். இப்படி தேவன் தேவரை நாட்டும், சத்தியமான இந்த சத்தியமான இந்திரனை—அணுகட்டும். கூ. இப்பால் ஒளிபுடனான இந்திரன் பலத்தால் கிருவியை — கிணற்றிலிருப்பதை—புத்தத்தால் ஐயிக்கிறான். வானம் பூமியை அவன் சுவதேசசால் பூர்ணமாகுகிறான். அதன் பலத்தால் பெருமையாய் வளாகிறான். அன்யத்தை—ஒரு பாகத்தை—தன் வயிற்றில் தரிக்கிறான். மறறென்றை விட்டு விடுகிறான். எங்களை சேதன முடனாக்

கவும், அவன் தேவனாய் இரதவாய சத்தியனாய் அநத தேவனான சத்தியமான இரதிரனை அடைகிறான்.

கண்டம் கருசு

தேவதை க - ட, ச - டு, கட - கச, இந்திரன். சு - அ பவமான சோமன், கூ - கக அக்னி. ரிஷி க - ட, பிரிய மேதன். ச - டு நீருமேத புருஷமேதர்கள். சு - அ திரிய ருண கிரஸ்தஸ்யுனன். கூ - கக கனச்சேபன். கட - கச வத்ஸகாண்வன்.

சத்தியத்தின் மகனாயும் சத புருஷர்களின் பதியான இரதிரனை ¹ கோபதியை உண்மையான அறிவிற்கு துதியால் பூஜிக்கவும். உ. எங்கு அவனுக்கு காணா செய்கிறோமோ அங்கு அவன் குதிரைகள் அனுப்பப்படுகின்றன. சிகப்பு குதிரைகள் ² புலலிலே இருக்கின்றன. ட. எப்போது அவன் கோசத்தில தரித்திருக்கிறானோ அப்போது வசசிராயுதனான இரதிரனுக்கு மதுவையும் பாலையும் பசுக்கள் அளிக்கின்றன;

ச. ஒவ்வொரு யுத்தத்திலும் அழைக்கப்பட வேண்டிய இரதிரன சம்பமாகடும். பரமனே! விருத்திரனைக் கொல்பவனே! ரிஷிகளின் துதிககருகனே! எங்கள் துதியக்ளுங்களில் வரவும். ஐசவரிய மளிப்பவர்களில் நீ முதன்மையானவன்; உன்னை நாடுபவர்களை ஐசவரியமுள்ளவர்களாகச் செய்து சத்தியமுள்ளவனாயிருக்கிறாய்; வெகு கீரத்தியுள்ளவனுடைய பலத்தின் மகனான மகத்தான உன் ஐசவரியங்களை நாடுகிறோம்.

கூ. துதிக கருகதையான ரசத்தை சோதியுலகத்தினின்று தேவர்களால் பருகத தருகத பழைய அபூர்வமான அதை மகத்தான ஆழமான சோதியுலகினின்று அவர்கள்

¹ பசுபதியை, புவிபதியை. ² எங்கள் உணர்விலே.

கறககிறார்கள் ; அதன் சன்மத்தில் இந்திரனுக்கு அவர்கள் துதி செய்கிறார்கள். எ. அபபால அவர்கள் பார்க்குங்கால் திவயமாய ஒளிபுள்ளவாகள அவாகளுடன் பநதுதவததை கோஷ்டு செய்கிறார்கள் ; சவீதாவானவன் இருளான வானததை துரததுகிறான். அ. பவமானனே ! கூட்டத்திலே விருஷபம் எபபடி தலைமையுடனிருக்கிறதோ அப்படியே நீ வானம பூமி எல்லா புவனங்களும உன பலததாலே ¹ வியாபதமாகிககொண்டு நீ பிரகாசமாய விளங்குகிறாய்.

கூ. அகனியே ! எங்கள இந்த ஐசவரியததையும் சேவிக்கப்படவேண்டிய புதிய துதியையும் ² தேவாகளில பெருமையுடன் புலனாகவும். டி. ³ சித்திரபானுவே ! நீ விசேஷமான ஐசவரியங்களை அளிப்பவனாகவும். எபபடி நதியின் அருகில அலை (பிரவாகததை அளிப்பதுபோல) அபபடி மனிதாகளுக்கு எப்பொழுதும் பொழிகிறாய். டிக ⁴ பரமங்களிலுள்ள ஐசவரியங்களை அடையச செய்யவும் ; நடுவிலுள்ளவையிலும் பூலோகத்தில் இருப்பவையிலும் உளள ஐசவரியங்களை அளிக்கவும்.

டிஉ. ⁵ பிதாவான ருத்ததின சததியத்தினுடைய மேதையை அடைநதுள்ளேன். அதனால் நான் ⁶ சூரியனைப் போல பிறப்பவனாகும். டிங. கணவரைப்போல நானும் பழைய வழிபோல துதிகளை அலங்காரஞ்செய்கிறேன் ; அதனால் ⁷ இந்திரன் சததுருக்களைக் கொல்லும் பலததை அடைகிறான். டிச. எந்த ரிஷிகள் உமமைத்துதிசெயவ திலலையோ, அல்லது எவர்கள் துதிசெய்கிறானோ அவர்களின நடுவேயுள்ள என் துதிகளால் நன்றாய் துதிககப மட்டு நீ வளர்ந்தோங்குகிறாய்.

1 பூர்ணமாகிக்கொண்டு. 2 திவயமான புருஷர்களில். 3 அதிசய ஒளிபுள்ளவனே. 4 பெரிய நிலயங்களிலுள்ள. 5 அறிவை 6 கல்லியுள்ளவனைப்போல். 7 இந்திரனான என் ஆன்மா.

கண்டம் கடுடு

தேவதை - க-ஊ, விசுவே தேவர்கள். ச-சு பவமான
சோமன். எ-கூ, இந்திரன். க0-இந்திரன். ரிஷி-க-ஊ, அக்னி
நாபஸன் ச-சு தீரயநுண தீரஸ்தஸ்யுனன். எ-கூ விசுவ
மனுவையசுவன். க0 பிரியமேதன்,

க. பலததால புலனாகும் அகனியே! உன எல்லா
ஒளியோடும் என துதிகளை அங்கீகரிப்பாயோ? தேவர்கள்
மனிதர்களோடு அவர்களுடன் இருப்பவையோடு எங்கள்
மொழிகளை மேனமையுடனாகவும். உ. எங்கள் புத்திர
பெளத்திரர்களுக்கு வன்மைகளோடு சூழ்ந்துகொண்டு பல
ங்களுடன் இருக்கும் அகனி எல்லா அனல்களோடு எங்களு
க்கு வரட்டும். ஊ. அகனியே! உன அனல்களால் எங்கள்
யகளுதையும¹ பிரமததையும விருத்திசெய்யவும். ஈ
எங்கள் தேவர்கள் யாகத்தின் நிமித்தம் ஐசவரியததைப
பிரேரிககத தூண்டவும்.

ச. பழைய ஒழுகுகமுள்ள மனிதர்கள் மகததான
பலத்திறமும் சிறப்பிறமும் உமக்கு தியானத்தை அளிககி
றார்கள்; வீரனே! எங்களுக்கு வீரமுடனான பலத்திறகான
செயல்களைத் தூண்டவும். டு. மனிதர்கள் பருக² அக்ஷய
மாயுள்ள ஊறறைப்போல கீததியுடன் எங்களைப் பீறச
செய்யவும்; கைகளின் சரககூடுகளால் செல்பவன துளைப
பதுபோல எங்களை பீறசசெய்யவும். கூ. மனிதர்களுக்கு,
சுபமுடனான அமிருத்ததிறகு தாமததைக காப்பதற்கும்
அமுதனே! ஈ அவனை உண்டு பண்ணுகிறாய்; ஈ எங்களுக்கு
³ போரைப பெருக்கிக்கொண்டு எப்பொழுதும்செல்லுகிறாய்.

¹ பலத்தையும் ² அழிவன்னியிலுள்ள ³ போரில்லை
யல் மனிதன் புனிதமாக மாட்டான். ஆதலால் அதைப்
பெருக்குவது மனிதர்கள் புனிதமாய் பெரிய நிலையிலாக
சந்தாப்ப மளிப்பதாகும்,

எ. 1 இந்நிரலுக்கு இந்நூலை வாஷிக்கவும், அவன் இனிமையான மது ரசத்தைப் பருகட்டும். அவன் தன் மகதனுவததால் ஐசுவரியங்களைத் தூண்டுகிறான். 2 பொன் நிற குதிரைகளின் பதியாய ஐசுவரியம் அளிப்பவனுடன் நான பேசுகிறேன்; அவர் உன்னைத் துதிசெய்யுங்கால 3 அசுவத்தின் மகனே! செவியுறவும். கூ. உன் விட பல முள்ள வீரன எப்பொழுதும் பிறப்பதில்லை; ஐசுவரியத்தி லும பெருமையிலும் உனக்கு நிகரானவன் எவனு மில்லை.

டி. நீங்கள் ருகுகுகளின் உபதேச மளிகுகும் வேத வாணிகளின் தலைவராகும். எப்பொழுதும் நாசமாகாத பசுகுகளின் பதியான உன்னை ஆசிரியிகுகட்டும்.

கண்டம் கடுகூ.

தேவதை - க - கக அக்ஷி. ரிஷி - க - உ வசிஷ்டன்.
 டு-டு சோபரிகாண்வன் சு - அ சதம் வைகாநசன். கூ - கக
 வத்யவன் ஆத்ரேயர்கள்.

க. ஐசுவரியங்களை அளிகுகும் தேவா நிரப்பப்பட்ட பூரணமான அளிப்பை பெறறுகுகொள்ளட்டும்; அதை வெளியில் கொட்டவும்; அப்பால் நிரப்பவும்; ஏனெனில் தேவா (இப்படி) உங்களைச் சமகுகிறா காப்பாற்றுகிறார். உ. அகனியானவன் அவனை நாடுபவாகுகுகு ஐசுவரியத்தையும் வீரத்தையு மளிகுகிறான்; தாராளமாய் கொடுகுகும் ஜனங்க ளுக்கும அவற்றைக் கொடுகுகிறான்: இதற்காக தேவர்கள் பெரிய அறிஞனை, ஆகுதி எடுததுச செல்லுபவனை அவனை யகுகுத்தின் ஹோதாவாகச செய்குகிறார்கள்.

டு. எவனில் விரதங்களைச் சாயகுகிறார்களோ, அந்த அதிசயமாககங்களை அறிப்பவன் தோன்றியுளான்; சூரியர்

1 ஆத்மாவிற்கு திவயரசத்தை. 2 புலன்களின். 3 வேகத்தின்.

களுக்கு பலததைக் கொடுக்கத தோன்றிய அகனியின் அருகே எங்கள் துதிவடிவமான மொழிகள் செல்லட்டும். ச. எவன் பெரிய செயல்களை செய்புங்கால அவனைக் கண்டு சாதாரண சனங்கள் நடுங்குகிறார்களோ, யகளுத்தில ஆயிரம ஐசவரிய மளிககும அநத ¹ அகனியை செயல்களால நமஸ் கரிககவும.

ரு. சோதி புலகத்தில் தோன்றும் அக்னி பிரகாச மாகி சூரியனுக்குச சமானமாயபலத்தோடு தாயான பூமியை அனுசரித்துச செலகிறுன்; அவன் ஆகாசத்தின் ஆசிரயத்திலே நிறகிறுன் திரமாயிருக்கிறுன்.

சு. அக்னியே! நீ வாழ்நாடகளை வாஷிக்கிறய; எங்க ளுக்கு பலததையும் உணவையும் பொழியவும; னுஷ்டர் களை வெகுதூரம தூரததவும. எ. அகனி ரிஷியாகும, பவமானனாகும்; ² ஐந்து சனங்களின புரோகிதனாகும்: மகத தான ஐசவரியமுள்ள அவனைத துதிக்கிறோம். அ. போஷிக கும் ஐசவரியததை அளித்துக்கொண்டு சுபமான செயலுட னான நீ அக்னியே! ஒளியுடன் சிறந்தோங்கும வீரததைப பொழியவும.

சு. அகனியே! தேவர்களை திருப்தியாககும ஒளி யுடனான சுடரோடு நீ சுததரு செய்பவனாகும்; தேவரே! தேவர்களை திவயமான பொருள்களைக கொண்டுவரவும; அவறறை மேன்மையாககவும. டி. ஒளியினு லுதிப்ப வனே: சித்திரபானுவே! எதைபும் பாரப்பவனான உன்னை துதி செய்கிறோம். அனுபவிப்பதற்குத தேவர்களைக் கொண்டுவரவும. டிக. கவியே! அக்னியே! பிரிய யகளுகு யும் ஒளியுடனுள்ளவும மகானாயுமுள்ள உன்னை ³ யக்ளுத் தில் நன்றய எழுசசியாக்குகிறோம்.

1 பெரிய வீரனை. 2 ஐந்து புலன்களின். 3 புத்தத்தில்.

கண்டம் கடுள

தேவதை - க - கக அக்னி. ரிஷி க - ஈ கோதம
ராஹ்-கணம். ச - அ கேதுராக்னேயம். சு - கக.
விநுப ஆங்கீரசன்

க. எல்லா செயல்களிலும் நமஸ்கரிக்க அருகதையான அகனியே! காயத்திரியின போஷணைச செயலில் ரட்சை களால் எங்கள் சமஸ்த செயல்களிலும் ரட்சிக்கவும். உ. தரித்திரத்தை தூரத்தும் அனைவராலும் நாடப்படும் எல்லாப் போகளிலும் சத்தூருக்களால் ஜயிக்க முடியாத ஐசுவரியத்தை அகனியே கொண்டுவரவும். ஈ. அகனியே! சுகத்திறகுக் காரணமாயும் நிரந்தர போஷணைக்கு ஐசுவரியத்தை எங்கள் வாழ்க்கைக்கு சபமான ஞானத்தோடான பொருளை ஸ்தாபனஞ் செய்யவும்.

ச. போகளில் தூரிதமாய்ச் செல்லும் குதிரையைப் போல எங்கள் செயல்கள் அகனியைத் தூண்ட்டும்; அந்த அகனியால் எல்லா ஐசுவரியங்களையும் நாங்கள் ஜயிப்போம். ஈ. ஐசுவரிய இலாபத்திறகு அக்னியே! சேனை வடிவமான உன் ரட்சிப்பால் பசுக்களை அடைகிறோம்; அதற்கான அந்த (ரட்சிப்பின் வழியை) எங்களுக்குத் தூண்டவும். சு. அகனியே! திரமாயும் விஸ்தாரமாயும் பசுக்களுடனும் குதிரைகளுடனான ஐசுவரியத்தை யளிக்கவும். வானத்தை மழையால் ¹பொழியவும்; ஆயுதத்தை விரோதிகளில் செலுத்தவும். எ. பிராணிகளுக்கெல்லாம் பிரகாசத்தை யளித்துக்கொண்டு அக்னியே! நித்திய நட்சத்திரான சூரியனை சோதியுலகத்தில் ஏறச் செய்கிறாய். ஸ்தாபிதஞ் செய்கிறாய். அ. தூதிப்பவர்களுக்கு வாழ்நாட்களை அளித்துக்கொண்டு அக்னியே! சனங்களின் (அறி

1 மேன்மையுடனாகவும் பயனுள்ளதாகச் செய்யவும்.

விறகு) சேதனமளிப்பவனாயிருக்கிறாய். யகளு ஸ்தானத்தில் உட்காநதுகொண்டு பிரியனாயும் சிறந்தவனாயு மிருக்கிறாய்.

கூ. 1 அகனி தலைவனாகும்; சோதியின் உச்சனுவான்; பூமியின் அரசனாவான்; இந்த அகனியானவன் தாவர சங்கமப் பொருள்களை பிரேரிக்கிறான். டி. அகனியே! நீ சுவாகத்தின் சுவாமியாகும், நீயே. நாடப்படும் பொருள்களின் தலைவனாகும் சுகத்தின் நிமித்தம் உன் சாணத்திலாகி துதி செய்பவனாக நான் ஆகட்டும். டிக. அகனியே! உன் நிாமலமான வெண்மையான ஒளியுடனான சுவால்கள் உன் தேசசுகளை உயரமாகக் குகின்றன.

கண்டம் கருஅ.

தேவதை அக்னி ரிஷி க - டு கௌதம ராஹு கணம்.
ச - சு விசுவாமித்திரன். எ - கூ - விநுப் பூங்கிரஸன். கூ - கக
பரீகபிராகாதன்.

க. சனங்களின் நடுவே உன் பநது யார்? உனக்கு யக்குரு செய்பவன் எவன்? அக்னியே நீ யார்? நீ எவனில் ஆசிரயமாயிருக்கிறாய்? உ. அகனியே! நீ என நினைவில் வடிவமாய் தோன்ற முடியாத போதிலும் எல்லா சனங்களின் பநதுவாயிருக்கிறாய், நீ பிரியமான நண்பனுமாகும். துதிகளால் துதிகபபடும் நீ நண்பர்களின் நண்பனாயிருக்கிறாய். டு. மித்திரனை வருணனை எங்களுக்காகக் கொண்டு வரவும், எங்கள் பெரிய யகளுத்திறகு தேவாசனையும் கொண்டு வரவும்; அக்னியே! அவர்களை உன் 2 வீட்டிற்குக் கொண்டுவரவும்.

1 சிறப்பாவான், 2 சரீரத்திற்கு.

ச. துதிக் கருகதையாயும் நமஸ்காரத்திற்கு யோக் கியமாயும் இந்நீ தூரருசெயபவனாயும் சுநதரமாயுமுள்ள அக்னி, விருஷபனான அவன் நன்றாய எழுசசியாககப்பட்டுளான. ரு. தேவாகளை வகிககும் குதிரையைப்போல விருஷபனான அகனி நன்றாய எழுசசியாக்கப்படுகிறான்; அநத அகனியை மனிதர்கள் ஆகுதிகளோடு நாடுகிறார்கள். கூ. விருப்பங்களை வர்ஷிககும் அகனியே! பல முடனுள்ள நாங்கள் வீரனே! உமமை எழுசசியாககுவோம்.

எ. உததமமாய ஒளியோங்கும் உன் தேஜோ மயமான பெரிய சவால்கள் எழுசசியாகின்றன அ. அன்புடனான அகனியே! என் பெய நிறைநத அகபபைப்போலுள்ள இரதிரியங்கள் உன அருகிலாகடும். எங்களை அளிப்புக் களை அங்கீகரிக்கவும். சநதோஷ வடிவனான ருதவிககாயும் சித்திரபானுவாயும் ஒளி ஐசவரியமுள்ள அகனியை நான் துதிசெய்கிறேன்; அவன கேட்கடும்.

க0. அகனியே! ரிகவேதததால் எங்களைக் காக்கவும்; யஜுரினால எங்களைக் காக்கவும்; ரிககு யஜு சாமன்களால் எங்களைக் காக்கவும்; பலததின் பதியே! ஐசவரியமுள்ள வனே! நானகு வேதங்களால் எங்களைக் காக்கவும். கக. அகனியே! ஒன்று மளிககாத எல்லா துவ்டாகளிடமிருநது எமமைககாப்பாறறவும்; போகளிலும் எம்மைக் காக்கவேண்டும். ஏனெனில் தேவர்கள் சேவைக்கும எங்கள் அபிவிருத திககும் வெகு அருகிலுள்ள உன்னை பரதுவாக எண்ணி அடைகிறோம்.

கண்டம் கடுக

தேவதை அக்னி. ரிஷி - க - டு சிதன். ச - சு
உசன காவ்யன். ஏ - அ, பரீகப் பிராகாதன். க - க0
சுந்த புருமீனன்.

க. 1 ராஜாவே! நீ ராகவரனாகும்; எங்கும் வியாபக
மாயுள்ளவன்; நன்றாய ஒளியுடனாகி துவட்டர்களை தண்டிப்ப
வனான நீ இவர்களின் பொருட்டு உததம சன்மததை அளிக்
கும் அழகுள்ள நீ யான அவன் அனைவராலும் காணப்படு
கிறான்; அவன் சாவகளுனாகி மகததான ஒளியோடு பிரகா
சிக்கிறான். அவன் காந்தியுடனான ஒளியோடு கருமையான
இரவைத துரத்திக்கொண்டு வருகிறான். உ. கருமை
யான இரவை தன் சவாலையால் ஐயிததுக்கொண்டு மகததான
பிதாவின் மகனான உஷையை புலனாகிக்கொண்டு அநத,
2 கமன் சீலனான அகனி சோதியுலகத்தின் ஐசவரியங்களால்
சூரியனின் சோதிமயக கூட்டத்தை உயரத்தில ஸ்தாபனஞ்
செய்துகொண்டு பிரகாசிக்கிறான்.

ட. சுகமளிப்பவன் எல்லா சுகத்தோடும் சாயநது
வருகிறான்; அப்பால சததுருவை நாசன செய்பும் அகனி
3 சகோதரியை அனுசரிககிறான், வியாப்தமாகுகுகிறான்.
அவன் உயாநத விகனான மயங்களான தேசசுகளால் எங்கு
மாகி வெண்மையான மனோகர ஒளிகளோடு வடிவங்களோடு
ஆனந்திப்பதற்கான இவ்வுலகத்தை நடத்துகிறான்.

ச. அங்கிரசனே!—எங்கும் செல்பவனே—அகனி
யே! பலத்தின் மகனே! தேவரே! அனைவராலும் நாடப்
பட்டு நினைப்பிற கருகதையான உன்னை எநத துதியால் துதி
செய்வோம். பலத்தின் மகனே! டு. எந்த யகருத்தின்

1 அக்னியே ராஜாவாகும். 2 செல்லம் சபாவமுள்ள.

3 சகோதரியான அறிவை.

மனததால் உன்னை சேவை புரிவோம்? எந்த நமஸ்கார மொழியால் நான் பேசவேன்? அப்பால், பரமனே! கூ. நிச்சயமாக எங்களுக்கு உததம் ஸ்தானங்களையும் எங்கும் ஒளியுடனாகும் ஐசுவரியங்களான மொழிகளையும் எங்களுக்கு நீயளிக்கிறாய்.

எ. அக்னியே! உன் அக்னியோடு இங்கு வரவும். தேவர்களை சந்தோஷஞ் செய்யும் ஹோதாவாய் உன்னை நியமிக்கிறோம். சிறந்த யக்ஞ புருஷனான உன்னை 1 தர்ப்பையில உட்காரச் செய்து 2 நெய்யுடனான, அளிப்புகளுடனான 3 கைகள் உன்னை வியாபதமுடனாகக் கட்டும். அ. பலத்தின் மகனே! அங்கிரசனே! உன்னை யாகதத்தில் அடைய 4 அகப்பைகள் இங்கு மங்குமாகினறன்; ஒளியுடனான கேசத்தோடும் யக்ஞத்தில் புராதனமாயுமுள்ள அக்னியை பலத்தின் மகனைத் துதி செய்கிறோம்.

கூ. கொழுநது விட்டுரியும் சுவாலையோடு அழகாயும் ஒளியுடன் உள்ளவன் அருகே எங்கள் துதிகள் செல்லட்டும். எங்கள் யக்ஞங்கள் நமஸ்காரத்தோடு அதிக ஐசுவரியமுள்ளவனும் அதிகமாய் துதிக்கப்படுபவனான அவனுக்கு எங்கள் ரட்சண்ககாக செல்லட்டும். டி. பலத்தின் மகனாயும், ஜாத வேதசனாயும் உள்ள அக்னியை நாடுவதற்கு அருகதையான தானத்திற்கு (எங்கள் துதி செல்லட்டும்)* எவன் அமிருதனாகி மரணப் பிராணிகளிலும் அவற்றிற்கு சுகமளிப்பவையிலும் 5 இருவனாகி சமஸ்த பிரசைகளிலும் ஆனந்தமளிக்கிறானே அவனுக்கு இந்தத் துதிகள் செல்லட்டும்.

1 தேகத்தில். பெரிய செயலில். 2 பற்று, பசை. 3 சாதனங்கள். 4 மனங்கள் 5 அழிப்பவன் அளிப்பவனாகி.

கண்டம் ககூ௦

தேவதை அகீன். ரிஷி - க - ஁ விசுவாயீத்தீரன். ச -
 ங சோபரி காண்வன் ஈ - அ கோதம் ராஹு கண்.

க. மனிதர்களின் பிரசைகளின் துரிதஞ் செல்பவ
 னாயும் ரதனாயும் சதா புதியவனாயுமுள்ள அகனி நாசமாகாத
 வன்; முதன்மையாய செல்பவன். உ. அளிகும மனி
 தன் புனிதமான சோதியுடனான அவனால் உணவுகளையும்
 நிலயததையும் அடைகிறான். ஁. அதிசய ஐசுவரியமுள்ள
 வனாயும் சமஸ்த சததுருககளையும் நாசஞ் செய்பவனாய்
 அகனி தேவர்களின் காரியங்களை சம்பாதிப்பவனாய் நாச
 மறவனாய் யிருக்கிறான்.

ச. அழைக்கப்பட்ட அகனி எங்களுக்கும் கலியாண
 மளிக்கட்டும்; சோபன ஐசுவரிய அகனியே! சுபமான ஐச
 வரியத்தை எங்களுக்கு அளிக்கவும்; யகனும் ஆனந்தத்தை
 அளிக்கட்டும், எங்கள் துதிகள் சுகத்தை அளிக்கட்டும்.
 ங. எதனால் சண்டையில் நீ ஜயிக்கிறாயோ, போரிலே ஜய
 மளிகளும் அந்த மனத்தைப் புலனாக்கவும்; சததுருககளின்
 1 திருடமான ஆசைகளை யெல்லாம் வீழ்த்தவும்; மனோ
 பிஷ்டத்திற்கு உன் சரணத்தை அடைகிறோம்.

சு. பலத்தின் மகனே! பசுபலங்களின் ஈசனாகும் நீ,
 எங்களில், ஜாத வேதசனே! மகத்தான ஐசுவரியத்தை
 அளிக்கவும். எ. அகனி ஒளி வீசுபவன், அனைத்தின் நில
 யமாவான், கவியாகும், துதியால் துதிக்கப்பட வேண்டிய
 வன். அநேக வடிவங்களுடன் நீ ஒளி வீசவும்; ஐசுவரி
 யத்தோடு எங்களில் பிரகாசமாகவும். அ. ராஜனே! அக்
 னியே! உன் சுவயமான ஒளியால் ராட்சதர்களை இரவிலும்
 உஷா காலத்திலும் ஓடச் செய்யவும்; கூர்மையான முக
 முள்ளவனே! அந்த ராட்சதர்களை பஸ்மீகரிக்கவும்.

கண்டம் கசாக

தேவதை அகன். ரிஷி - கோபவன ஆத்ரேயன்.
ச - சு பரத்வாஜ பார்ஹஸ்பத்யன். எ - க ப்ரியோக பார்
கவசந்தி.

க. நீங்கள் வன்மையை விருமபிககொண்டு எல்லாப் பிரசைகளின் அத்தியாயம வெகு பிரியமுடனான அகனியை (நாடுகிறீர்கள்.) உங்களுக்காக ¹ கிருகஹிதமான அகனியை பலத்தின சாதனங்களாலும் மனன ஸ்தோத்திரங்களாலும் மொழியில் துதிக்கிறோம். உ. ஞானமுள்ள புருஷர்கள் நண்பனைப்போல ² நெய்யால் ³ ஆகுதஞ்செய்யப்பட்ட அக்னியை துதிகளால் தோத்திரஞ் செய்கிறீர்கள். ட. எவன் தேவர்களுக்கு ஹிதஞ்செய்து சோதியுலகத்தில் ⁴ ஹவயங்களைத் தூண்டுகிறானோ அவனே அதிகமாய் துதிக்கப்படும் ஜாதவேதசனாகும்.

ச. நன்றாய் ஒளியுடனான அகனியை ⁵ சமிததான துதியால் நான துதிக்கிறேன் ; ⁶ சுவயம் சுததனாயும் அனைவரையும் சுததஞ் செய்பவனாயும் நிலையாயுள்ள அகனியை யகருத்தின் முதன்மை ஸ்தானத்தில் வைக்கிறேன் ! மேதாவியாயும் ஹோதாவாயும் பிரசைகளின் ரட்சகனாய் அனைவருக்கும் அனுக்லனாய் கவியாய் ஜாதவேதசனாயுள்ள அக்னியை சுகமான ⁷ துதிகளால் நாடுகிறோம். று. மரண ரகிதனாயும் ஹவிஷை எடுத்துச் செல்பவனாயும் பாலனஞ் செய்பவனாயும், தூதனாயும் உன்னை ஒவ்வொரு

¹ உங்கள் குடும்பத்திற்கு ஹிதஞ் செய்பவனான ² ஒளியால் உயரிய அறிவால். ³ அழைக்கப்பட்ட. ⁴ பொருள்களை. ⁵ நலமுடனளிக்கப்படும் செயலால் நாடுகிறேன். ⁶ தானாகவே. ⁷ துதிகளான திவ்ய செயல்களால்.

1 யுகத்திலும் அக்னியே! மனிதர்கள் செய்கிறார்கள்! எப் பொழும விழிப்பவனாயும் பெரிய கிருகபதியாய மனிதர்க ளும் தேவர்களும் நமஸ்காரத்தூடன் உன் அருகிலாகிறார் கள்.

கூ. அக்னியே! தேவா மனிதர்களை அலங்காரஞ் செய்துகொண்டு யகளுக்களில் இரு உலகங்களுக்கும் தேவர் களின் தூதராய் சுற்றுகிறாய்; உன்னையே துதியும் தியான மும செய்கிறோம். நீ 2 மூன்று ரூபங்களாகி எமக்கு சுக மளிப்பவனாகவும்.

எ. யகளும செய்பவரின் சகோதரிகள் சொற்கள் உன்னைத் துதிசெய்துகொண்டு சாவ வியாபகமான உன அருகில் வருகின்றன. அ. 3 மூன்றான புல் எங்கு எல்லை யன்னியிலும் தடையன்னியிலும் பரவியுள்ளதோ அவரு சலங்களும் தங்கள் நிலயமாக சோகின்றன. கூ. விருப்பங களை வாஷிக்கும் தேவரின் ஸ்தானமானது ஜயிக்க முடி யாத அவன் ரட்சிப்பால் சூரியனைப்போல 4 சௌந்தர்யமா யுள்ளது.

கண்டம் ககூஉ

தேவதை - க - உ, எ - க0 இந்திரன். கக - அக்ன்.
ரிஷி - க - உ மேதூத்தி காண்வன். க - கூ விசுவாயித்திரன்.
எ - க0 பர்கர் கக - கஉ சோபரி காண்வன்.

க. மனிதர்கள் முதன்மையாய் பருகுவதற்கு துதி களால் உன்னைப் போற்றுகிறார்கள்; ரிபுககள் ஒருமையுடன் சுவரத்தை எழுச்சியாகுகிறார்கள். ருத்திரர்கள் உன்

1 வினாடியிலும், அறிந்து கொள்ளுகிறார்கள். 2 கிருட் டிப்பவனாய் செம்மையாக்குபவனாய் சகமழிப்பவனாகி 3 தேகம் மன்ம் ஆன்மாவான நிலயம், 4 அழகாயுள்ளது.

னையே முதன்மையாக கானஞ்செய்கிறார்கள். உ. யகளுத தில இரதிரன இரத ரசத்தின் சநதோஷத்தில தன வீர மான பலத்தை அபிவிருத்தி செய்துகொள்ளுகிறான். பழைய காலத்தைப்போல இப்பொழுதுள்ள மனிதர்களும் அரத மகானையே துதிசெய்கிறார்கள்.

௩. 1 இரதிரா - அகனியே! துதிப்பதில சிறந்தவர்கள் துதிகளோடு உங்களுையே போற்றுகிறார்கள்; உங்கள் இருவர்களையும் உணவிறகாக நான் பஜிக்கிறேன். ச. இரதிராக்னியே! தாசாக்கள பற்றிருந்த கூடி கோடடைகளை ஒரு பெருஞ்செயலுடன் சாயநது சிதறடித்தீர்கள். ௩. இரதிராகனியே! அறிஞர்கள் சத்தியத்தின் மார்கத்தை அனுசரிக்குகால புனித செயலினின்று அவர்கள் துதிகள் உங்களை அணுகட்டும். கூ. இரதிராகனியே! பலமும் ஞானமும் உங்களுடன் சோநதுள்ளன. உங்கள் இருவர்களிலும் பிரேரிககும் சகதியுமுண்டு.

௪. பலத்தின் பதியே! இரதிரனே! உன் எல்லா ரட்சிப்புக்களாலும் எங்கள் இஷ்டப்பூததிகளைச் செய்யவும்; சூரனே! ஐசவரியங் காண்பவனே! வீரிய சவருபனே! செல்வத்திறகுச் சமானமான உன்னை அனுசரிக்கிறோம். அ. குதிரைகளைப் பெருக்குபவன் நீ, பசுக்களையும் அபிவிருத்தி செய்யும் நீங்கள் பொன் கிணறுபோல் தேவரே! நீங்கள் தோன்றுகிறீர். உன்னில் நிலைக்கப்பட்டுள்ள தானத்தை ஒருவரும் இம்சிப்பதில்லை; நான் நாடும் எதையும் நீங்கள் கொண்டு வரவும்.

கூ. 2 இரதிரனே! உன்னை நாடுபவனிடம் வரவும்: எங்களைச் செல்வமுடனாக ஐசவரியத்தை அளிக்கவும்: மகவானே! நாங்கள் பசுக்களை அடைய நீ பொழியவும்; குதிரைகளை அடைய நீ பொழியவும். டி. உன் தான

மான வெகு நூறு பசுக்கூட்டங்களை அளிக்கிறாய்; வெகு பல ஆயிரங்களையும் நீ அளிக்கிறாய். சததுருக் கோட்டைகளை சிதறடிக்கும் இந்திரனை ரட்சிப்பிறகாக மேதாவி மொழிகளோடு துதிசெய்து கொண்டு வருகிறோம்.

டுக. தேவர்களுக்கு ஹோதாவாய சநதோஷமளிப்பவனாய எல்லா ஐசுவரியங்களை சனங்களுக்குத் தருபவனான அந்த அகனிககே மது நிறைந்த முதல பாததிரங்கள்போல துதிகள் செல்லடும். டெ. அழகனே! எல்லாப் பிரசைகளின் பதியே! அகனியே! தேவரை விருமபும நல்ல தான மளிப்பவர்கள துதிகளால் ரதததை இழுகுகும் குதிரையைப் போல உன்னை அலங்கரிக்கிறார்கள். ஞானம் செலவம் நிறைந்தவர்களின் புத்திர பௌத்திரர்களில் ஐசுவரியத்தை வர்ஷிக்கவும்.

கண்டம் ககூரு.

தேவதை - க, வருணன். உ ரு, ச, இந்திரன். டு, விசுவகர்வன். சு - அ, பலமான சோமன். ரிஷி. க. கனக்சேபன். உ, சுக்கஷன். ரு - ச, மேதாந்தி. டு, விசுவகர்ம பௌவன். சு - அ, அவானத பாருச்சேபி.

க. வருணனே! இந்த என் அழைப்பை செவி கொடுக்கவும்: இன்று எங்களைச் சுகமுடனாகவும். உதவி விரும்பி உன்னை நாடுகிறேன்.

உ. உன்னைத் துதிப்பவர்களுக்கு ஐசுவரியத்தை எந்த வழியால் கொண்டு வருவாய்? வீரனே! எந்த உதவியால் எங்களை சநதோஷமுடனாகுவாய்.

ரு. இந்திரனே தேவர்களின் சேவைக்கு, இந்திரனே யக்கும் நடக்குங்கால், இந்திரனே உன்னை நாடுபவர்களாக நாங்கள் ஐசுவரிய லாபத்திற்கு சிறந்த போரிலே நாங்கள்

அழைக்கிறோம். வானததையும் பூமியையும் பலத்தால் இந்திரன் விஸ்தாரஞ் செய்கிறான். சூரியனையும் தன் சக்தியால் பலமுடனாக்குகிறான். இந்திரனில் எல்லா புவனங்களும் அடங்கியுள்ளன; இந்திரனில் சோமதுளிகளான முக்தாகள் சந்தோஷ மனுபவிககிறார்கள்.

டு. விசுவகர்மனே! என்னால அளிக்கப்பட்ட செயல்களால தலையோங்கி என் யகளுததில் வானம் பூமி ஆசிராதமான எல்லாப பொருள்களையும் நாடவும். என்னைச சுறறிலுமுள்ளவாகள் மதியறறவாகளாகட்டும். எங்கள் யகளுததில் ¹ மகவான் ஆதம ஞானோபதேசஞ் செயபவனாகட்டும்.

சு. சூரியன் தனது ரசிமிகளால இருளை நாசஞ் செயவதுபோல், சோமனானவன் பொன்றிற இந்த ஒளி தாரையால் சர்வமான ராடசதாகளை அழிக்கட்டும். ஏழு ரச கிரகண்கபாவங்களோடு வாயகளோடான துதி செயபவர்களுடன் எல்லாவடிவங்களையும் அவன் ஆகர மிததவுடன் ரசத்தின் தாரையால தானே புனிதமாகிக்கொண்டு பொன் நிறமாயும் சிகபபு நிறமாயும் அவன் பிரகாசிக்கிறான்.

எ. அவன் அறிந்தவனைய கீழ்த்திசை செல்லுகிறான்: மிகவும் அழகான தேவர்களில் உள்ள உன் ரதம சூரிய ரசிமிகளோடு ஒன்று செல்லுகிறது: திவயமான ரதம. நீ ஜயிக்கப்படாமலிருக்க, உன் வசசிராயுதமும் நீயும் ஜயிக்கப்படாமலிருக்க பலமுடனான தோத்திரங்கள் ஜயத்திறகாக இந்திரனை அணுகும்; போரிலே ஜயிக்கப்படாமல் இருவருமாகவும்.

அ. ² பணிகளது ஐசவரியததை நீங்கள் காண்கிறீர்கள்; மேலும் சத்தியத்தினது செயல்களுடனான தாயமார்

களால் உங்கள் யக்ஞத்தில் நன்றாய பரிசுதத முடனாகின்றீர்; சாமன் எப்படி தூரத்தினினறும் கேடகப்படுகின்றதோ அப்படியே உன் மகிமையும்; எந்த சபதத்தில் யக்ஞ புருஷர்கள் ஒளியுடன் ரமிககின்றாகளோ அங்குள்ள அவன் 1 மூன்று தாதுககளோடு பலததை தோத்திரஞ செயபவா களுக்கு அளிககிருன.

கண்டம் கசூச

தேவதை - க, பூஷணன். உ, மருத்துக்கள். டு, விசுவே தேவர்கள். ச - சு, தீயவாப் பிருதீவீ. ஏ - கஉ, இந்திரன். ரிஷி - க, பரத்வாஜ பார்ஹஸ்பதீயன் உ, கோதம ராஹு கணன். டு, ரிஜிசுவன். ச - சு, வாம தேவன். ஏ - கூ, கனச்சேப ஜுஜீகரீதி ௧0 - கஉ, ஹரியதன்

க. பூஷணனே! பசுககளையும் குதிரைகளையும் பலப பொருளகளின பெருககையும் மனிதததனமையுடன் எங்களுக்கு உதவிபுரியபுத்தியையும் எங்களில செய்யவேண்டும்.

உ. சத்தியமான பல முள்ளவர்களே! மருததுகளே! உழைத்து வியாவையுடனான நாடுபவனது விருப்பப்பொருள்களை யளிககவும.

டு. விசுவேதேவர்களே! அமிரதனது பிள்ளைகள் எங்கள துதிகளைக கேடகடும். எங்களுக்கு அதிக சுகமளிப்பவர்களாகவும.

ச. வானமும் பூமியே! ஒளியுடனிருப்பவர்களே! உங்களை துதிசெய்ய எங்கள் மகததான துதிகளை உங்கள இருவர்களுக்கும் கொண்டு வருகிறோம். டு. உங்கள சுவய பலததால பரஸ்பரம் புனிதஞ்செய்துகொண்டு அரசுபுரி கிறீர்கள்; யக்ஞத்தை சதாகாலம் வளர்ச்சியாககவும.

1 மனம் வாக்கு காயம்.

மகிமைபுள்ளவர்களே ! கூ. நண்பனது சத்தியத்தை செழித்த
தோங்கசெய்து பூணாடு செய்து கொண்டு சாதிககவும் ;
எங்கள் யகளுத்தைச் சுற்றி உட்காரவும்.

எ. இந்திரனே ! இது உன்னுடையதாகும் ; புற தன்
காதலியினிடம் செல்வதுபோல நீ சம்பத்திலாகிறாய்.
எங்கள் துதியையும் நீ அடைகிறாய் கவனிக்கிறாய். அ.
ஐசுவரியங்களின் பதியே ! துதிகளால் துதிகபப்படுபவனே !
வீரனே ! உன்னையே துதி செய்பவனுக்கு சத்தியமும் சிறப்பு
மாகட்டும். நூறு சண்டைகளின் பதியே ! இந்தப்போரில்
எமது ரட்சிப்பிறகு எழுச்சியாகவும். வேறு சண்டைகளில்
பரஸ்பரம் இணைவோம்.

உ. பசுக்களே ! மகா வீரனின் பாத்திரத்தைப் போற்
றவும். இது யகளுத்தின் பலத்தை யளிக்கும். 1 இக்குண்
டத்தின் 2 இரு செவிகள் பொன்னால் செய்யப்பட்டவை
யாகும். ௩ அறிஞர்கள் அமிழ்த்தும் 4 கற்கள் வேலை
யிலாயுளராகா. மது 4 புஷ்கரத்தில ஊறறப்படுகிறது.
மகா வீரனது 5 பெருந்தியாகத்தில் மது ஊறறப்படுகிறது.
௬. 6 கீழ் முகமுடன் அழிவன்னியிலுள்ள மேலான 7 சக்
கிரமுடன் சுற்றும் 8 கிணறறை 9 வணக்கத்தால் தெளிக்கி
றார்கள், 10 நனைக்கிறார்கள்.

1 தேகத்தின். 2 செவிகொடுத்த கேட்பதினாலேயே
சகல செல்வ முண்டாவதால் சீலமான புருஷனின் செவிகள்
பொன்னால்செய்யபட்டுள்ளதென சொல்வதுண்டு. 3 வசூர
யுதங்களை பிரயோகஞ்செய்யும். 4 போரில். 5 பெருந்தியாக
மான செயலில், 6 கபாலம் 7 மேல்பாகத்திலுள்ள சக்கிரம்
8 சுக்கிலம்போல் அதி பலமுள்ள பால்சேரும் நிலயத்தை 9 தன்
னையே தானழியும் முயற்சியால். 10 நிரப்புகிறார்கள்.

கண்டம் கசுடு

தேவதை - க - சு இந்நீரன். எ - கஉ பவமான சேர
மன். ரிஷி - க, ஹரியத பிரகாத தேவாதி காவண்வன்.
க - ச, மேத்யாதி. டு - சு புஷ்டி துகாவண்வன். எ - க
பர்வத நாரதரீகள். க0 - கஉ அத்திரி.

க. இந்திரனே! உககிரனது நட்பிலே நாங்கள் பய
மன்னியிலாக வேண்டும்: ஆயாச மன்னியிலுமாகவேண்
டும். 1 தூர்வசனையும் யதுவையும் நாங்கள் பார்க்கட்டும்.
வாஷிப்பவனே! உன் பெரிய செயல போற்றப்பட வேண்
டியதாகும். உ. வாஷிகளும் இந்திரனவன் இடது இடப்
பில் தானாகவே சாயந்திருக்கிறான்;—காப்பதில் தானாகவே
எங்கும் வியாபகமா யிருக்கிறான்—தானமும் அவனை ஹிம்
சிப்பதில்லை. 2 மதுகரத்தினது தேனோடு இப்பாலானது
சேர்ந்தது, துரிதமாய் இங்கு வரவும்; வேகமாய் இதைப்
பருகவும்.

க. வெகு ஐசுவரிய முளளவனே! எனது இந்த
மொழிகள் உன்னை மேன்மையுடனாக்கட்டும். அக்னிககுச
சமானமாய் ஒளியுள்ளவர்கள் புனிதமான அறிஞர்கள் ஸ்தோ
மங்களால் உன்னைத் துதிக்கிறார்கள். ச. இந்த இந்திரன்
ஆயிரம் ரிஷிகளால் பலமுடனாகப்படுங்கால் தானாகவே
சமுத்திரத்தைப் போல விஸ்தாரமாகிறான்! யகளுங்களில்
போர்களில் துதிசெய்யும் 3 விப்ர ராஜ்யத்தில் அவன் சத்
தியமும் சகதியும் போற்றப்படுகின்றன.

டு. எவனுக்கு இந்த சர்வமான ஆரிய புருஷர்கள்
தாசர்கள் உரிமையோ அவன் எல்லா ஐசுவரியங்களின் பதி
யாகும். ருசும பவீரவிகளான உனக்கே இந்த எல்லா ஐசுவரி

1 பெரிய பலமுள்ளவர்களை ஜயிக்க முயலட்டும் 2
தேன் ஈயின் 3 அறிஞர் ராஜ்யத்தில்

யங்களும அருகிலாகின்றன. சு. துரிதமாய்ச் செல்லும் அறிஞர்கள் மதுநிறைந்த ஒளிவீசும் துதியை காணஞ்செய்கிறார்கள். எதற்காக? எங்களில் ஐசுவரியமும் வீரமும் ஒங்க; எங்களோடு சோம துளிகளும் பெருக.

எ. நல்ல பலமுள்ளவனே! இருதுவே! பசுகுதிரைகளான ஐசுவரியங்களோடு சோமனான நீ எங்களுக்கும் பெருகவும். பசுக்களில் பால்களில் உன் ஒளியுடனான நிறத்தை தரிக்கவும், தரிப்பாயோ சாயப்பாயோ? அ. பொன் நிற குதிரைகளின் பதியே! இருதுவே! திவ்ய ஒளியோடான நீ ஹிதஞ்செய்யும் நண்பனுக்குச் சமமாய் எங்கள் தேசசகளை தலை யோங்கச் செய்வனாகவும். கூ. இருதுவே ஒவ்வொரு அதேவனையும் ஒவ்வொரு பட்சிக்கும் சத்தருவையும் தூரமாகவும். அவர்களை ஜயித்து பொய்யை தூரத்திலாக்கவும்.

டு. அவனை 1 ஸ்னானஞ் செய்கிறார்கள்; நன்றாய் விளக்குகிறார்கள்; நலமுடன் அவனை ஸ்னானஞ் செய்கிறார்கள். மதுவினால் அவனை நனைத்து பலமுடனான அவனைச் சீராட்டுகிறார்கள்; நதியின் உச்ச சுவாசத்தில் சுவாசம் நிறகும் நிலயத்தில் பறக்கும் குதிரையைப் பறழுகிறார்கள். பொன்னால் சத்தஞ்செய்து பசுவை சலத்தில் கிரகிக்கிறார்கள். டிக. மேதாவிடான பவமானனுக்குக் காணஞ் செய்யவும். பெரிய தாரையைப்போல ரசமானது பெருகுகின்றது. பழைய 2 சாமத்தினின்று பாமபைப்போல செல்லுகிறான்; பொன் நிறமான விருஷபன் விளையாடும் குதிரையைப்போல் போகிறான். டெ. முன் செல்பவனாய் ராஜாவாய் சீவர்களில் நாட்களை அளப்பவனாய் நிலைக்கப்பட்ட அவன் சலங்களில் வசிக்கும் அவன் தன் பலத்தைப் புல

1 தேகத்தில் நன்றாய் அவனை தம்மில் தோய்த்துக் கொள்ளுகிறார்கள் 2 நிலயத்தினின்று

னாக்குகிறான் ; ஹரியான அவன் ஒளி ஸ்னானைய் சந்தர
னய் ஞானியாய சோதி வடிவமாகி ஐசுவரிய அதிகாரியாகி
பரமபத அருகனாகி சுறறுகிறான்.

கண்டம் ககக

தேவதை - க - ட, எ, அ, அகீனி. ச - சு, இத்தீன்.
க - கக, விஷ்ணு. ரிஷி. க - ட, கனச்சேபன், ச - சு, மதுச்
சந்தவைகவாமீத்தீன். எ - அ, சமீயுபர்ஹஸ்பதீயன். க - கக,
வசிஷ்டன்.

க. அகனியே ! உன் எல்லா அனலகளோடு இந்த
எங்கள யகளுதை இந்த எங்கள் மொழியை, பலததின்
மகனே ! நாடி ஐசுவரியதை எங்களுககு அளிக்கவும். உ.
நிதயமாய எமமால நானாவிதமான தேவாகள பூஜிக்கப்
பட்டீபோதிலும் அந்த அளிப்புகள் எல்லாம் ¹ உன்னையே
அடைகினறன். ட. அவன் எங்கள் பிரியமான அரசனாகட்
டும் ; அவன் சந்தோஷனாய சிறந்த ஹோதாவாகடும் ;
ஒளியான அனல்களோடு நாங்கள் அவனுக்குப் பிரியமுட
னாகட்டும்.

ச. உமககாக ஒவ்வொரு பககத்தினின்றும் மறற
மனிதார்களினின்றும் இந்திரனை அழைக்கிறோம். அவன்
எங்களுடனாகட்டும் ; எப்பொழுதும் தாராளமாயுள்ளவனே !
வன்மையுடனான வீரனே ! சததுருவால ஜயிக்கப்படாத
வனே ! மேகத்தைச் சிதறடிக்கவும். டு. ஈசனாய ஜயிக்கப்
படாதவனாய இந்திரன் விருஷபம பசுக்கூட்டங்களை நடத்து
வதுபோல் தன் பலத்தால் சனங்களை எழுச்சி யாக்கு
கிறான்.

¹ பகவத்கீதை கிருஷ்ணன் சொல்வதை கவனிக்கவும்

எ. அதிசயனே! வசுவே! உன் ரட்சையால் எங்களுக் கு ஐசுவரியங்களைத் தூண்டவும்; அக்கினியே! இப்பூமியின் ஐசுவரியத்தினுடைய ரதமாகும் நீ, எங்களது சந்தானங்களுக்கு நிலையான ஐசுவரியத்தை அளிக்கவும். அ. அக்னியே! ஹிமசிக்கப்படாதவரைய பராமுகமாயிலலாத நீ, தனிமையாயிலலாத நீ, உன் ரட்சிப்பு சாதனங்களால் எங்கள் புத்திர பௌத்திர சனங்களை பாலனஞ்செய்யும், தேவசம்பந்தமான கோபங்களினின்றும் அதேவ சங்கடங்களினின்றும் எங்களை தூரத்திலாக்கவும்.

கூ. நான் சிபிவிஷ்டன என நீ சொல்லுங்கால் விஷ்ணுவே! உன் பெயர் எப்படி பெருமையுடனாகிறது; எங்களிடமிருந்து உன் வடிவத்தை மறைக்கவேண்டாம்; அதை இரகசியமாகவும் வைப்பதவசியமில்லை; ஏனெனில் போரில் வேறு வடிவத்தை தரிப்பது யாவரும் மறிந்த விஷயம். கௌ. சிபிவிஷ்டனே! உன் விஷ்ணு என்னும் பெயரே பிரசித்தமானதாகும். அந்த சுவாமியான உன்னை அறிஞர்கள் அறிந்தாளார்கள். நானும் அப்படியே அறிந்தது துதி செய்கிறேன். பலமுடனான உன்னை இவ்வுலகத்திற்கப்பால் வசிக்கும் உன்னை பல மன்னிபிலுள்ள நான் துதிக்கிறேன். விஷ்ணுவே, உனக்கு ¹ வஷ்ட சபதஞ்செய்கிறேன்: சிபிவிஷ்டனே! என் அளிப்பு உன்னை சந்தோஷமுடனாக்கட்டும் என் சுபமான மொழிகள் உன்னை மேன்மையுடனாக்கட்டும் நீங்கள் விராசமற்ற சுகங்களால் எங்களை எப்பொழுதும் ரட்சிக்கவும்.

கண்டம் கசுஎ

தேவதை - க - டு. இந்திரவாயு. ச - சு, பவமான
சோமன். எ - கூ, அக்னி. க0 - கக, இந்திரன். ரிஷி - க - டு,
வாமதேவன். ச - சு, ரேபஸுன காசியபரீகள். எ - கூ,
சுனச்சேபன், க0 - கக, நிருமேதன்.

க. வாயுவே! திவ்யமான யகருங்களில் மதுவின்
சிறந்ததை வெண்மையானதை நான அளிக்கிறேன் ;
தேவனே! நாடுவதற்கு அருகதையான நீ உன் ரத குதிரை
யோடு சோம ரசததைப் பருக வரவும். உ. வாயுவே!
நீயும் இந்திரனும் சோமனைப்பருக அருகர்களாகும் ; பள்ளத
தில சலம சோவதுபோல் உங்களுக்கு சோம துளிகள்
செல்லுகின்றன. டு. வாயு - இந்திரனே! வன்மையுடனான
இருவர்களை : பலத்தின பதிகளே! குதிரையுடனான சமான
ரத்ததில் ஏறிக்கொண்டு சோம ரசததைப் பருகுவதற்கும்
எங்களை ரட்சிப்பதற்கும் வரவும்.

ச. விசுவ வசனது நிலத்தினின்று பொன்நிறமுள்ள
வனை, ஹரியை, அறிவு துதிகள் தூண்டுங்கால், இரவி
னால மிகவும் இரமமியமான நீ பெரிய செயல்களில் எல்லாம
பிரவேசிக்கிறாய். டு. எதைப் பசுக்கள் புராதனத்தில
பருகிறரே எதை துதிசெய்பவர்கள், மன்னர்கள் இப்
பொழுது பருகுகிறார்களோ இந்திரன் முதன்மையாய் பரு
கும் அப்பானத்தை சந்தோஷமளிகளும் இந்த அவன் பான
த்தை நாங்கள் சோதனை செய்கிறோம் சுத்தஞ்செய்கிறோம்.
கூ. புனிதமாகும் சோமன் புராதனத்தில் செய்யப்பட்ட
துதிகளால் துதி செய்யப்படுகின்றன ; தேவர்களது நாமந்
களை வகிக்கும் துதிகள் அவனைக் 1 கெஞ்சுகின்றன.

எ. யகளுததின் ராஜாவாய வால் குதிரை போலுள்ள அக்னியை நமஸ்காரங்களால் நான் வணங்குகிறேன். அ. பலத்தின் மகனாய ஐசுவரியங்களை மழையைப்போல் வர்ஷிப்பவனாய இனபததை அளிகும நண்பனாய எங்கும வியாபகனயுள்ள அவன் எமக்காகவேண்டும். கூ. பூனாயுசையளிப்பவனே, தூரத்தினின்றும் சமீபத்தினின்றும் நீ பாபிகளிட்டுருந்து எமமைப பாதுகாக்கவும்.

ஓ. இந்திரனே! நீ போகளில எல்லா சததுருசேனைகளையும்டககுகிறாய். சததுருவை நாசஞ்செய்பவனே துஷ்டர்களையும் ஹிமசிப்பவர்களையும் நீ தண்டிப்பவனாகும். அரசாகளை ஜயிப்பவனே! நீ தந்தைபோலாகும். தாயும் குழந்தையும் தங்கள் குழந்தையினிடம்போல வானமும் பூமியும் உன் ஜயமுடனான பலத்திலே சாயந்திருக்கின்றன; நீ விருத்திரனை எதிர்க்குகால இந்திரனே! உன் கோபத்தில எல்லா சததுருசேனைகளும் சினனாபின்னமாகின்றன.

கண்டம் கசு அ

தேவதை க - சு, இந்திரன். ரிஷி க - டு, எ - கூ கோஷிஷி அகவ சூக்த காண்வாயனர்கள். க - சு கருதககஷிஷி கககஷிஷி.

க. வானத்தையும் பூமியையும் மழை முதலியவற்றால் பல வேலைகளைச் செய்தபொழுது சோதியுலகமான வானத்தில தன்னை மேன்மையாக செய்துகொள்ளும் இந்திரனை யகருமானது அபிவிருத்தி யாக்குகிறது. உ. 1 வாலனை அங்கமங்கமாய அவன் துண்டித்தபொழுது சோமனின் சநதோஷத்தில ஒளியுலகத்தையும் விஸ்தாரஞ் செய்துகொண். டு. அங்கிரசர்களுக்கு, மறைநதுள்ளதை பிரகாசஞ்செய்து

1 மேகத்தை.

கொண்டு பசுக்களைத் தூர்த்துகிறான்; வாலனை அவன் தலை கீழாய்த தள்ளுகிறான்.

ச. சததுருககளை சதா ஜயிக்கும் இந்திரன் எல்லா தோத்திரங்களிலும் விஸ்தரிக்கப்பட்ட அவன், அவனை என் ரட்சிப்பிறகாக நீ துரிதமாக்குகிறாய். ஒருவராலும் ஹிமசிக் கப்படாதவன், ஜயிக்கப்படாதவன்; சோமபானம் பருகுப வன், எதிர்ப்பில்லாத வன்மையின் தலைவனை நாடுகிறோம். இந்திரனே! அறிஞனே! செயலுக் கருகனே! எங்களுக்ககு ஐசுவரியங்களை அளிக்கவும்; சததுருககளின் சண்டையில் உதவியுமளிக்கவும்.

எ. அநதப் பிரசித்தமான பலமும என் வன்மையும் உன் சக்தியும் விக்ரானமும மேன்மையான வசசிராயுதமும —இவற்றை—தோத்திரமானது கூர்மையாக்கு கின்றன.

அ. இந்திரனே! வானமும பூமியும் உன் பலத்தையும் பெருமையையும் பெருகுகின்றன; மலைகளும் சலங்களும் உன்னை எழுசசியாககித் தூண்டுகின்றன. கூ. 1 மகாநிவாச ஹேதுவான 2 விஷ்ணுவும் 3 மித்திரன் 4 வருணனும் உன்னைத் துதிசெய்கிறார்கள்; மருததுகுகளின் பலம் உன்னில் சநதோஷமாகின்றன.

கண்டம் கசூகூ

தேவதை - க - டு அக்னி. ச - சு இந்திரன். எ - க ஏதத்ஸாமன். ரிஷி க - டு விநுபன். ச - சு வத்ஸ காண் வன். எ - க ஏதத்ஸாமன்.

க. தேவரே! அக்னியே! பலத்திறகாக மனிதர்கள் உன்னைத் துதி செய்கிறார்கள்; உன் பலத்தால் சத்துருக்

1 பெரிய நிலயகாரணமான. 2 வியாபக பொருளும் 3 கண்பனும். 4 காலனும்.

களை நாசஞ் செய்யவும். உ. அக்னியே! பசுகளை அடைய உதவி யளிப்பாயோ? ஐசுவரியத்தை அளிக்கவும்; பெரிய செயல்கள் செய்பவனே! எமக்குப் பெரிய செயல்களைக் செய்யவும். சமை தரிப்பவன தன் சமையை எறிவது போல யுத்தத்தில் என்னை நீக்கவேண்டாம். சதது ருக்களின் எல்லா ஐசுவரியத்தையும் ஜயிக்கவும்.

ச. நதிகள் சமுத்திரத்திற்குப் போல் அவன் கோயத்தின் முன் எல்லா சனங்களும் எல்லா மனிதர்களும் நமஸ்கரிக்கிறார்கள், நூறு தாரை திடங்களுடனான பெரிய வசிராயுத்ததால் கோரமாயச செல்லும் விருத்திரனின் தலையை துண்டிக்கிறான். வானத்தையும் பூமியையும் சர்மத்தைப்போல் நன்றாயக் கொண்டுவரும் பொழுது அவன் பலத்தின் பெருமையானது நன்றாயப் புலனாகின்றது.

எ. நல்ல கண்களுள்ளவனே: எல்லா செயல்களையும் செய்பவன் பிராணன் முதலியவற்றின் தலைவன். உத்தமமாய் நினைப்பவனான உன்னை நாடுகிறேன். அ. அழகுள்ளவனே! வாஷிப்பவனே! ரத்ததை இழுக்கும் இந்த மங்களமான குதிரைகளை பூட்டவும். இவை உமமை நன்றாய சேவிககட்டும உமமை இவை நன்றாய 1 சேவை புரிகின்றன. பத்து 2 விரல்களால் திசையை புலனாகிக் கொண்டு சலத்தின் நடுவில் ரச இந்திரன் நிற்கிறான்; அவனுக்கு நமஸ்காரம் புரியவும்.

கண்டம் க௭0

தேவதை - க - ட, ச - ஈ, க0 - கஉ இந்நீரன் எ - கூ
அந்நி ரிஷி க - டு மேதாத்திகாண்வன். ச - ஈ சுருதககடின்
சுககடின். எ - கூ சுனச்சேபன். க0 - கஉ சம்யுரி பர்
ஹ்ஸ்பத்யம்.

க. அதவாயுககள் வீரனுக்கு சூரனுக்கு சநதோஷத
திறகாக எவகும துதிபபதறகருகதையான சோமனை
அளிக்கிறார்கள். உ. பிரமததால இணைக்கப்பட்ட சுகதி
யுடனான இரண்டு குதிரைகள், பாக்களால பெருமை
நண்பனான இரதிரனை துதிகள் வழியாய் கொண்டுவரட்டும்.
டு. விருத்திரனைக் கொல்பவன் சோமனைப் பருகுகிறான் ;
அவன் தூரத்தில் ஆகவேண்டாம் ; சதமுாததி சததுருக்க
னைத் திரஸ்கரிககட்டும் ; ஐசவரியங்களைக் கொண்டுவரட்டும்.

ச. சமுததிரத்தில் நதிகள் வீழ்வதுபோல சோம
துளிகள் உன்னில பிரவேசிக்கட்டும். இரதிரனை ! உனனை
விட சாமர்த்தியவான் எவனுமில்லை. இரதிரனை ; விழிப்
புள்ளவனே ! உன பலததால சோமனை புசித்தாளாய ;
அது இப்பொழுது உன் வயிறறிலிருக்கிறது. கூ. இரதி
ரனை ! விருத்திரனைக் கொல்பவனே ! சோமன உன் 1
குஷிககுத தயாராகட்டும் ; சோம துளிகள் உன பல சரீர
வடிவங்களுக்கு ஆயத்த மாகட்டும்

எ. துதியால் அறியப்படுபவனே ! அனைவரின் நன்
மையின் பொருட்டு எங்கும் எல்லாப் பிரசைகளிலும் பிர
வேசிக்கவும் ; யகளுத்தின் பொருட்டு ருத்திரனை உனக்கு
சுநதரமான துதிகளை காணஞ் செய்கிறோம். அ. மகளு
யும், அளவற்றும், தூமகேதுவாயும் வெகு அழகுடனான

அக்னி செயலுடனான அவன் பலததின் பொருட்டு எங்களைத் தூண்டடும். அகனியானவான் துதிகளோடு எங்களை பிரஜா பாலகனாய் தேவ சமபநதயை தூதயை பெரிய சூரியயை ஐசவரியங்களை அளிக்கும் ராஜாவைப் போல கேட்கட்டும்.

டு. நீங்கள் சோமனில பலர்களால் அழைக்கப்படும் சததுருககளை ஜயிககும் இரதிரனுககு எதனால் சகதியுள்ள வன் பசு சுகமுடனாவனே அநத தோததிரததை கானன் செயயவும. டக அவன் நமது கானங்களை செவியுறறால் வெகு ஐசவரியமுள்ள இரதிரன் பசுககளுடனான ஐசவரிய தானததை கொடுககாமலிருப்பதில்லை. டஉ. தஸ்யுவைக் கொலலச செலலும எவராயிருநதபோதிலும அநத எமககு பசுககளுடனான நிலயததைஅவன பலததால் திறககட்டும்.

கண்டம் ககக

தேவதை - க - சு விஷ்ணு எ - க0, இந்திரன் கக - கஊ பவமானசோமன் கச - கடு இந்திரன். ரிஷி க - சு மேதாதிதி காண்வன் எ - அ வசிஷ்டன் க - க0 ஆயுக்காண் வன் கக - கஊ, அம்பரிஷி ரிஜிசுவன் கச - கடு வசிஷ்டன்.

க. இதையெல்லாம் கடநது விஷ்ணுவானவன மூன் றால் தன் பாதததை வைககிறான் ; அவன் புமுதி நிறைநத பாதத்தில் அனைத்துமாகும். உ. ஒருவராலும் இம சிக்க முடியாத அனைத்தையும் ரட்சிப்பவனான விஷ்ணுவான வன் தாமங்களை தரித்துக்கொண்டு மூன்று பாதங்களை செய்கிறான். ட. எதனால் இரதிரன் இணைநத நண்பன் தன் விரதங்களைப் பார்க்கச செய்கறனே விஷ்ணுவின் அநத செயல்களைப் பார்க்கவும். ச. பசுவில் பெருகும் கண் ணைப்போல் அறிஞர்கள் விஷ்ணுவின் பாம்புதததை எப்

பொழுதும் பார்க்கிறார்கள். ௫. துதிசெய்பவர்கள் எப் பொழுதும் எழுசசியுடனாகி விஷ்ணுவின் எந்த பரமபதம் உண்டோ அதை மேதாவிகளானவர்கள் நன்றாய் ஒளியுடனாக்குகிறார்கள். ௬. விஷ்ணுசெய்த பூமியின் உயரபாகத்தினின்று தேவர்கள் எமமை ரட்சிக்கட்டும்.

எ. உன்னை நாடும் எவர்களும எங்கள் வெகு தூரத்தில் உன்னைததாமதம் செய்யவேண்டாம், ரமிக்கவேண்டாம். வெகு தூரத்திலிருந்தாலும் எங்கள் யகளுத்திறகு வரவும். அருகிலிருந்தால் எங்களைக் கேட்கவும். அ. தேனிலுள்ள ஈயைப்போல் உன் சோமனில் அறிஞர்கள்—மூன்று வித்தைகளைச் செய்பவர்கள்—உட்கார்கிறார்கள். ரதத்தில் பாதத்தை வைப்பதுபோல் ஐசவரியம நாடும் துதிப்பவர்கள் இந்திரனில் தங்கள் விருப்பத்தை நாட்டுகிறார்கள்.

கூ. பரமனுக்கே கானளுசெய்யப்படுகிறது. பூர்வமாயும் பிராசீனமாயும் மனனளுசெய்ய அருகதையாயு மான பிரமததை சொல்லவும். பூர்வமான சததியத்தின் 1 பிருஹததுக்களை கானளு செயபுங்கால துதி செய்பவர்களின் பிரசைகள் உறபததியாகின்றன. டி. இந்திரனுவன் பெரிய ஐசவரியங்களை பிரேரிக்கிறான்; பூமியும் எமககுப் பிரேரிக்கட்டும். சூரியனும் எமககுசெய்யட்டும். நிர்மலமாயும் வெண்மையாயும் பாலுடன் கலந்த சோமன் இந்திரனை சந்தோஷமாக்குகிறது.

டி. விருத்திரனைக்கொல்லும் இந்திரனுக்கு அவன் பருகுவதற்கு சோமனான நீ பொழியப்படுகிறாய்; தட்சிணையளிப்பவனான வீரனுக்கும் யக்ளுத்திலுட்கார்ந்துள்ள மனிதனுக்கும் சோமனே நீ பொழியப்பட்டுளாய். டீ. நண்டார்களே! அறிவுள்ளவர்கள் வெகு ஒளியுடனும் நல்லகந்த

முடனானவறறை நீங்களும் நாங்களும்டையவேண்டும். பலத்தின் நிலயனை அடையலாமோ? டெ. சந்தோஷமளிக்கும் எவன் எல்லா தேவர்களுக்கும் பாயகிறானே அவனை 1 ரோம கூட்டத்தில் புனிதஞ்செய்கிறார்கள். அவன் செநநிற முள்ளவன், பொன்னன். அனைவராலும் விரும்பப்படுபவன்.

டிச. இரதிரனே! ஐசவரியனே! உன்னை எந்த மனிதன் எதிர்க்கமுடியும்? மகவானே! உன்னில் சிரத்தையாகி பலமுள்ளவன் 2 கடைசிதினத்தில் பலததை அடைகிறான். டெ. உனக்கு பிரியமான ஐசவரியங்களை எங்கள் பெரியவர்களை சத்துருக்களோடு போர்களில் தூண்டவும். பொன் குதிரைகளுள்ளவனே! அறிஞர்களோடு எல்லா கஷ்டங்களினின்றும் நாங்கள் நீங்கட்டும்.

கண்டம் கஎஉ

தேவதை-க - டெ. அகீன். ச - டெ, உஷைகள், சு- எ, அசுவினிகள். அ-கூ, அகீன். க0-கஉ, உஷைகள். கட-கடு, அசுவினிகள். ரிஷி - க - டெ, விசுவமனா வையசுவன். ச-டு, சௌபரி காண்வன். சு-எ, சப்த ரிஷிகள். அ-கூ, கலிப்பிரகாதன். க0 - கஉ, விசுவாமீத்திரன். கட - கடு, மேதாத்தி காண்வன்.

க. யகளுந் செய்பவனே! சோமரசத்தினுடைய பானங்களை செமமையாக்கவும்; எப்பொழுதும் ஐசவரிய மளிக்கும் வீரனான அவன் துதிக்கப்படுகிறான். உ. குதிரைகளின் ஸ்தாபகனே! உன் பூர்வத துதியை ஒருவரும் பலத்தால் அடையமுடியாது; எந்த நல்ல செயல்களாலும் அடைய இயலாது. டெ. சதாகால யக்குத்தால் விருத்தி செய்யப்படவேண்டிய—துதிக்கப்படுவதற்கான--கீர்த்தியை

1 மனத்தில் 2 பெரிய சோதியில்.

விரும்பும் நாங்கள் உங்கள் பலத்தினுடைய தலைவனான அவனை அழைக்கிறோம்.

ச. சோதியின் தலைவனுக்குத் துதிசெய்யவும்: தேவர்களுக்கு ஹவிஷைக் கொண்டுபோகும் தேவரைத் துதிகளால் தேவர்கள் அடைகிறார்கள். ரு. அறிஞனே! 1 சோபரியே! வியாபதமான ஐசுவரியமுள்ளவனும் தான மளிப்பவனும் அதிசய தேசசுள்ளவனான அகனியை பெரு மையுடன் போற்றவும்; யாகத்திற்கு சோமனது அறிவின் ஸ்தாபகனாய் பூாவனான அகனியை துதிசெய்யவும்.

கூ. சோமனே! கற்களால் அமிழ்த்தப்பட்ட நீ 2 ஆட்டு ரோமங்கள் வழியாய் தூண்டப்பட்டு மனிதர்கள் கோட்டையைப்போல 3 பலகைகளை நுழைந்துகொண்டு பொன் நிறமுள்ளவன கலசங்களில் நிலையாகிறான். எ. மேதாவி களால் மகிழ்ச்சிக்கு அருகனாய் அறிஞரான வேதிகளால் ஆனந்தருகனான சோம பாவமானன 4 சங்கிராம குதிரையைப்போல பலததை யளிக்கும் ஆட்டின் சூட்சம ரோமங்களைத் தாண்டிக்கொண்டு தானாகவே அலங்காரஞ் செய்து கொள்ளுகிறான்.

அ. நேற்று நாங்கள் வசசிரயுக்தனான இந்திரனைப் பருகச் செய்தோம்; இன்று யகளுத்தில பொழியப்பட்ட சோமனைக் கொண்டுவரவும்; செவிகொடுக்கத் தயாராகவும். கூ. காட்டு ஓநாய் ஆட்டைப் பிளப்பதும் அவன் ஆக்கையை யே அனுசரிக்கின்றது; இந்திரனே! எங்கள் துதியை பிரியமுடன் ஏற்றுக்கொண்டு, அதிசய நினைவோடு எங்க ளிடம் வரவும்.

ஓ. இந்திராக்கனியே! சுவர்கத்தின் நிலயங்களை ஒளி வீசும் நீங்கள் போர்களில் எங்கும் அலங்காரஞ் செய்கிறீர்

1 சிறந்த வழியால் அறிவைத் தரிப்பவனே. 2 புனிதங்களின் வழியாய். 3 நிலயங்களில். 4 போர்குதிரை.

கள். உங்கள் வீரியமே அந்த போர் விஜயத்தை ஞாபகஞ் செய்கிறது. டக. இந்திராகணியே! அறிஞர்கள் சத்திய மார்கததை அனுசரிக்குங்கால புனித செயலினின்று அவர்கள் துதிகள் உங்களை அணுகட்டும். இந்திராகணியே! பலமும் ஞானமும் உங்களுடன் சேர்ந்துள்ளன. உங்கள் இருவாகனிலும் பிரேரிகும சகதியுமுண்டு.

டு. சோமனில சோநது பருகிககொண் டிருக்கும் இந்திரன் எத்தனை பலத்தை அடைகிறான் என எவர் அறிவதில்லை. சோமனில திருப்தியாகிககொண்டு பலத்தால் கோடைகளை இடிகும சுந்தரவதனமுடனான தேவர் இவர்தான். டச. காட்டான மதத்தால் இங்கும் அங்கும் ஓடிப் பாயவதுபோல (நீயும் இருப்பதால்) உன்னை எவரும் அடக்கமுடிவதில்லை. நீ இந்தச சோமனில வரவும். நீ மகானய பலத்தால் செலகிறாய். உக்கிரமானவன் சதுருக்களால் ஜயிக்கப்படாதவன் திரமானவன் யுத்தத்திறகு நன்றாய் அலங்காரஞ் செயயப்பட்டவனான இந்திரன் மகவான் துதிசெயபவனின் அழைப்பை செவியுறறல் அவன் தனிமையாய் நிற்பதில்லை, வருகிறான்.

கண்டம் கௌ

தேவதை - க - ட உடைகள். ச - சு தீர்க்கதமன் ஓளசத்யன். எ - க பவமான சோமன். க0 - கஉ அகீன். ரிஷி க - ட நீந்ருவிகாண்வன். ச - சு விசுவாயத்திரன். எ - க, பரத்வாஜ பார்ஹஸ்பத்யன். க0 - கஉ ஏதத்சாமன்.

க. ஒளியுடனான சோம துளிகள் பவமானர்கள் சர்வமான காவயங்களுக்கு பொழியப்பட்டுளார்கள். உ. பவமானர்கள் சோதி யுலகினின்றும் ஆகாசத்தினின்றும் பூமி

யின் உசச ஸ்தானத்தில் தேவ யஜனத்தில் பொழியப்பட்டுள். ந. எல்லா சத்துருக்களையும் தூரத்திக்கொண்டு துரிதமாய் அழகுள்ள சோமதுளிகள் பவமானர்கள் பொழியப்படுன்றன.

ச. சத்துருக்களைக் கொல்பவர்களான விருத்திரர்களைக் அழிப்பவர்களான ஜயிப்பவர்களான எவர்களாலும் ஹிம்சை செய்யப்படாதவர்களான அதிசயமாய் பலத்தை அளிப்பவர்களான இந்திராக்கனியை அழைக்கிறேன். ரு. இந்திராக்கனியே, கான மறிபவர்கள் துதி செய்பவர்கள் வேத புருஷர்கள் உங்களை உபாசனை செய்கிறார்கள் ; பலத்திற்காக உங்களை நாடுகிறேன். கூ. இந்திராக்கனியே! தாசர்கள் பறறியுள்ள கூடு. கோட்டைகளை ஒரே ஒரு பெரிய செயலால் இருவரும சேர்ந்து நடுநடுங்கச் செய்கிறீர்கள்.

எ. பலததாலும் சாதனத்தாலும் தோன்றுபவர்களே! ஹவிஷுக்களோடு நாங்கள் அழகுள்ள உனக்கு அக்னியே! உசசாரணை செய்கிறோம். அ. பொன்னைப்போல் மின்னும் உன் சரணத்தை அதிக வெயிலின்று நிழலை நாடுவதுபோல் அடைகிறோம். கூ. சரங்களால் சத்துருக்களைக் கொல்லும் உக்கிரனைப்போல் கூர்மை கொம்புகளுடனான விருஷபத்தைப்போல் அகனியே! நீ கோட்டைகளைத் தகர்க்கிறாய்.

டி. சத்தியத்தால் துதிக்கப்படுபவனான வைசவானரனான சோதியின் பதியான நித்திய தர்மனான உன்னை நாங்கள் உபாசிக்கிறோம். டிக. அவன் யக்குததின் புருஷனுக்கு சோதியை யளித்ததுகொண்டு சகத்திலுள்ள எதையும் செய்கிறான் ; — எங்கும் பெருமையுடனாகிறான் — வசிகரஞ் செய்யும் ருதுககளையும் பொழிகிறான். டிஉ. தன் பிரியமான நிலயங்களில் வடிவங்களில் அக்னி இருப்பதின் இருக்கப் போவதின் விருப்பப் பொருளால் ஒரே அரசனாய் பிரகாசிக்கிறான்.

கண்டம் கௌசு

தேவதை - க - ஈ அக்னி, ச - எ பவமான சோமன்.
 அ - கச, இந்திரன். ரிஷி - க - ஈ விநுப ஆங்கிரஸன். ச - எ
 அவத்சாரன் அ - க0, விசுவாமீதிரன். கக - கஉ
 தேவாதிதி காண்வன் கஈ - கச கோதமோ ராஹு
 கணம்.

க. கவியான அக்னியானவன் புராதன துதியால்
 தன் அங்கத்தை சோபனஞ் செய்துகொண்டு மேதாவிக
 ளால் மேன்மையாகக்கப்படுகிறான். உ. அகிமசையறற
 இந்த யக்ருததில் புனிதமான வெண்மையான சோதியுட
 னான அக்னியை பலததின் மகனை நான் அழைக்கிறேன்.
 ஈ. எங்கள் தர்ப்பையில் தேவர்களோடு, நண்பர்களில்
 செவ்வமுள்ளவனே சவாலையான தேஜசோடு நீ உட்காரவும்.

ச. வசசிராயுதனான நீ உன் வன்மைகள் சததுருக்க
 னைப் பிளந்துகொண்டு மேன்மையாகின்றன; எங்களைச
 சூழ்ந்துள்ள சததுரு சேனைகளைத் துரத்தவும். இந்த
 பலததால் சததுருக்களைக் கொல்லும் சீலமான உன்னை
 எங்கள் ரதங்களின் சங்கத்திலும் சததுருக்களிலுள்ள ஐசு
 வரிய நிமித்தத்திற்கும் அசசமன்னியிலுள்ள மனததால்
 உன்னைத் துதிசெய்வோம். கூ. பவமானனது விரதங்களை
 தூர்புத்தியுள்ள எவனும் தீமை புரியாமலுள்ள நீ, உன்னோடு
 போர்புரிய எண்ணமுள்ளவனைப் பாழாக்கவும். எ. சந்
 தோஷமளிக்கும் பொன் நிறமாய் பலமுடனான இன்பம்
 தருவதான இரதுவை நதிகளில் இரதிரனுக்காக பிரேரிக்கி
 றார்கள்.

அ. இரதிரனே! மயில தோகைகள் போலான வால்
 களோடு, சநதோஷமுமான குதிரைகளோடு இஹகு வரவும்.
 வேடர்கள் பட்சிகளை தடுப்பதுபோல் ஒருவரும் உன்

கதியை அடக்கவேண்டாம். பாலை வனங்களில் யாத்திரிகர் துரிதமாய் செல்வதுபோல நீ அவறறைத துரிதமாய் கடந்துகொண்டு வரவும். கூ. விருத்திரனைப் புசிப்பவன், மேகத்தை சேதித்து கோட்டைகளை இடிககிறான். சலங்களை பிரேரிககிறான்; குதிரை கனைக்குவகால ரத்ததில் இரத்திரன் ஏறி திருடமாய் நிலைத்துள்ள பொருள்களையும் அலறச் செய்கிறான். டி. ஆழ்ந்து சலம நிறைந்துள்ள 1 சலாசயம்போல், நன்றாய் காக்கப்பட்டு புறறரைக்கு பசுககள் செல்வதுபோல ஏரியை அடையும் சிறற்றுபோல ஆழ்ந்த ஊற்றிலுள்ள நீரைப்போல உன் மனோவனமைவறறாத செல்வமாகும்.

யக. வனத்திலுள்ள காளை தாகமாகுங்கால பாலை வனத்தின் சலத தேககத்திறகு செல்வதுபோல காலை யிலும் மாலையிலும் இங்கு துரிதமாய் வரவும்; கண்வர்களது பாததிரங்களில் நன்றாய் பருகவும். டெ. மகவானே! இரதுககள் உங்களை சந்தோஷமுடனாகக் கட்டும், பொழிபவனுக்கு ஐசுவரிய மளிககவும். 2 பலகைகளில் பொழியப்பட்டுள்ளதை பலவநதத்துடன் நீ பருகுகிறாய்: அதனால் சிறந்த பலத்தை நீ தரிககிறாய் ஜயிககிறாய்.

யக. பலமுடனான இரத்திரனே! தேவரே, நீ மனிதர்களை மேன்மையுடனாக்குகிறாய்; மகவானே: உன்னைக்காட்டிலும் சுகமளிப்பவன் வேறு எவனுமில்லை. உனக்கே என் துதிகளைச் சொல்லுகிறேன். யச. வசவே! உன் சம்பந்தமான ஐசுவரியங்கள் உன் உதவிகளும் எப்பொழுதும் எங்களுக்குத் தவிரவேண்டாம்; மனிதர்களுதகு ஹிதஞ் செய்பவனே! மந்திரங்காணும் எங்களுக்கு எல்லா ஐசுவரியங்களையும் அளிக்கவும்.

கண்டம் கௌடு.

தேவதை - க - ட உடைகள். ச - சு அசுவினிகள்.
 எ - கூ உடைகள். க 0 - கஉ அசுவினிகள் ரிஷி - க - ட
 வாமதேவன். ச - சு பிரஸ்காண்வ காண்வன். எ - கஉ
 கோதம ராஹு கணம்.

க. அளிகும நலமுடன இபபெண் சகோதரியான
 இரவின் மேலபாகத்தில் ஒளி வீசுகிறாள்; சோதியின் பெண்
 அனைவராலும் பாககப்படுகிறாள். உ. குதிரையைப்போல்
 சிகப்பாய ரம்மியமாய ரசிமிகள் தாயான ஹிதரு செய்பவ
 ளான உடை அசுவினிகளின் நண்பனாகிறாள். ட. உடையே!
 நீங்கள் அசுவினிகளின் நண்பர்; பசுக்களுடைய
 தாயாகும். நீங்கள் ஐசுவரியப் பொருளகளை அரசுபுரிப
 வராகும்.

ச. இப்பொழுது எங்களால் பாககப்படும பிரியமான
 அபூர்வமான உடையானவள சோதியின் வானத்தில்
 வந்து இருளை நீக்குகிறாள். அசுவினிகளே உங்கள் மகத்
 தை துதி செய்கிறோம். டு. சமுத்திரத்தினுடைய
 குழந்தைகளை! ஐசுவரியங்களைக் காண்பவர்களே! தேவர்
 களை! பெரியவர்களை! எங்கள் அறிவான செயலால் ஐசு
 வரிய மளிப்பவர்களே உங்களுக்குத் துதிசெய்கிறோம். கூ.
 உங்களது ரதம் குதிரைகளால் பூமியின் உததம் ஸ்தானத்
 தில் வருங்கால் உங்களுடைய உததம் துதிகள் சொல்லப்
 படுகின்றன;

எ. குழந்தைகளையும் குழந்தைகளின் குழந்தைகளை
 யும் எதனால் ஆதரிப்பேமோ அந்த அதிசய ஐசுவரியத்தை
 பொருள் நிறைந்தவளே! உடையே! எங்களுக்குக் கொண்டு
 வரவும். அ. பசுக்களோடு குதிரைகளோடு ஒளிக்கூட்ட
 முள்ள உடையே! ரம்மிய வாணியுள்ளவளே! எங்களுக்கு.

ஐசுவரியத்தைத் திறக்கவும். கூ. ஐசுவரியம் நிறைந்த உஷையே! இன்று உன் ரதத்திற்கு சிகப்பு குதிரைகளை இணைக்கவும். எங்களுக்கும் எல்லா சௌபாக்கியங்களையும் கொண்டுவரவும்.

க0. பசு பொன் ஐசுவரியம் நிறைந்த எங்கள் வீட்டிற்கு உங்கள் இரத்ததை ரோகங்களை நீக்கும் நீங்கள் ஒரு மையுடன் எங்களிடம் நியமிப்பீர்களா? கக. காலையில் எழுச்சியாகுப்பவர்கள் இங்கு ஆரோக்கிய மனிக்கும் நோய் நீக்கும் ஆதமாவை பிரேரிக்கும் தேவர்கள் சோமனைப் பருகக் கொண்டுவரட்டும. கட. சோதியினின்று மனிதர்களுக்கு சோதியளிகும சோதியான சுலோகத்தைக் கொண்டுவந்த நீங்கள் அசுவினிகளே! எங்களுக்கு பலத்தைக் கொண்டுவரவும்.

கண்டம் களகூ

தேவதை க - டு அக்னி. ச - சு உஷைகள். எ - கூ, அகலினிகள். ரிஷி க - டு வசுகருத ஆத்ரேயன் ச - சு சக்திய சுரவ ஆத்ரேயன் எ - கூ அவஸ்யாத்ரேயன்.

க. வசுவான எவனை பசுககள தங்கள நிலயமாக நாடுகின்றதோ எவனைத் துரித குதிரைகள் லாயமாக சேர்கின்றதோ நித்திய பலமுடன் பொருள்களுள்ளவர்கள் தங்கள் வீடாக எண்ணிச் செல்லுகின்றார்களே அந்த அக்னியை நான் எண்ணுகிறேன் : உன்னைத் துதிப்பவர்களுக்குக் கீர்த்தியைக் கொண்டுவரவும். உ. நிச்சயமாய் பிரசைகளின் ஹிதத்திற்காக அக்கினியானவன் பலமுடனான புருஷன் குதிரையை யளிக்கிறான் ; எங்கும் காணும் அவன் ¹ பிரேமையுடன் தன்னை ஆசிரயித்துள்ளவர்க்கு ஐசுவரியத்தை

1 அன்புடன்.

அளிக்கிறான் ; தோத்திரஞ் செய்பவர்கள் நாடுவதற்கு அருகதையான பெருமையைக் கொண்டுவரவும். ௩. கூட்டங்களாய எவனை நோக்கி பசுக்கள் வருகின்றதோ எவனை நாடி துரிதர்களும் குதிரைகளும் செல்லுகின்றதோ சுபமாயத்தோன்றிய மேதாவினள எவனை நோக்கிச் செல்லுகின்றார்களோ பிரியமானவரைய போற்றப்படும் அவனான நீயே உன்னைத் துதிப்பவர்களுக்கு உணவை கீர்த்தியைக் கொண்டுவரவும்.

ச. இன்று உஷாதேவியே! ஒளியுடனான நீ முன்னர் செய்ததுபோல மகத்தான ஐசுவரிய மடைய எங்களை எழுச்சியாகக்கவும். சுபமான சனமமுள்ள பிரியசத்தியான் மாவாயுள்ள வாயு மகனான எங்களது சத்திய சங்கறபத்தில் சந்தோஷமளிகளும் உன் குதிரைகளோடு வரவும். ௫, 1 சோசத்திரதன் மகனான 2 சுநீதனில் சோதி மகளான நீ உதயமானதுபோல் உன் குதிரைகளுடன் சந்தோஷமாய் மேன்மைபுடன் பிறந்த வாயுவின் மகனான சத்திய சிரவசனான ஆதமாவில் இன்னும் சிறப்புடன் ஒளிவீசவும் இருள் நீக்கவும். கூ. ஐசுவரியங்கொண்டு வந்துகொண்டு சோதியின மகளே! இன்று எங்களில் ஒளிவீசவும்; பலமுடனாய் சத்திய 3 சிரவமாய வாயுவின் மகனாய் நன்றாய் பிறந்தவனில் வெகு பலமுடனான நீ குதிரைகளுடன் சந்தோஷமுடனான நீ உதயமாகிறாய்.

எ. அசுவினிகளே! உங்கள் பிரியமான விருப்பத்தை அளிக்கும் ஐசுவரியம் சுமக்கும் ரதத்தைத் துதி செய்பவன் ஆதம துதிகளால் அலங்காரஞ் செய்கிறான். மது வித்தையை அறிபவர்களே! எங்கள் அழைப்பை செவிகொடுக்கவும். அ. அசுவினிகளே! அனைவர்களையும்

1 முத்தனின். 2 நல்லவழி யுள்ளவனில். 3 செல்வமுடனாய்.

(எல்லா வேதனைகளையும்) கடந்துகொண்டு என்னிடம் துரிதமாய் வரவும்; நான் உன்னை அடையலாமோ? சத்துருக்களை கொன்றுகொண்டு உன் பொன் ரதத்தோடு சிற்றத ஐசுவரியமுடன் நதிகளை பிரவாகங்களை பிரேரிப்பவனாய் மது நிறைந்த சதுதனமான நீங்கள் எங்கள் அழைப்பை செவிகொடுக்கவும். கூ அசுவினியான இருவர்களே! உங்கள் ஐசுவரியங்களைக் கொண்டு வரவும். ருத்திரர்களே! உங்கள் பொன் ரதங்களில் பேரானந்தமுடன் ஐசுவரியங்களோடு மதுநிறைந்து அதை விருமபும நீங்கள் யகரும் சேவிகரும் எங்கள் மொழியை செவிகொடுக்கவும்.

கண்டம் களெ

தேவதை - க - டு, அகீனி, ச - கூ உஷைகள் எ - கூ அசுவினிகள் ரிஷி - க - டு புதகவிஷ்டிராவத்ரேயர்கள் ச - கூ துத்ஸ ஆங்கிரஸன். எ - கூ அத்தீரி

க. பசுவைப்போல் வரும் உஷாகாலத்தைக் காண சனங்கள் சமித்துக்களால் அகனி எழுசசியாகிறான்; உயரத்தில் கிளைகிளைபும சினன் மரங்களைப்போல் சோதியின் ஆகாசம் நோக்கி அவன் சுவால்கள் செல்லுகின்றன. தேவரின் உபாசனைக்கு—யக்ரு செயலுக்கு, ஒருமையுடனாகுவதற்கு ஹோதாவான அகனி எப்பொழுதும் எழுசசியாகிறான்: அவன் காலையில், உயரத்தில் உயரிய மனத்துடன் உதித்துளான்; எழுசசியாகி ஒளியுடனாக அவன் சுவாலே தோன்றுகிறது; அந்த மகத்தான தேவன் இருளினின்று உலகத்தை விடுதலையாக்குகிறான். டு. அகனியானவன் எல்லாப் பொருள்களையும் வசமாக்கிக்கொண்டு சுததமான ரசிமிகளால் எல்லா சகங்களை பிரகாசஞ் செய்யுங்கால் ஐசுவரியங்களுடனாக தட்சிணைகளை இணைத்தவனாகிறான். அவன்

உததம பொருள்களை தன் தானங்கள் வழியாய உயர்ந்தவ
யை தரிககிறான்.

ச. சோதிகளின் நடுவே சிறந்தவன இந்த சோதி
வந்திருக்கிறான்; எங்கும் அதிசயமான ஒளி சோதி சன்ம
மாயுளான். சவிதாவின எழுச்சிககு இரவு அனுப்பப்பட்டு
காலைக்கு சன்னஸ்தானத்தை அளிக்கிறான். று. சுந்தரமும்
சோதியுமான அவள தன் வெண்மையான குழந்தையோடு
வந்திருக்கிறான்; அவளுக்கு கருமையான இரவும் தன்
நிலயத்தைவிட்டு விட்டாள்; சமான பந்துவாய சாசுவதமாய
பரஸ்பரம் தொடரந்துகொண்டு அவர்கள் நிறங்களை மாற
றிககொண்டு இரண்டு சோதி யுலகங்களும் முன செல்லு
ன்றன, சு. சமானமான 1 அனந்தமே, சகோதரி வழிகளா
கும். தேவாகளால் கறபிக்கப்பட்டு மாறிமாறி அவர்கள்
யாத்திரை செய்கிறார்கள். சுப சரீரமுடன பல நிறங்களுட
னாலும் ஒரே மனத்துடன் இரவும் உடைவும பரஸ்பரம்
ஹிமசை செய்துகொளவதிலை; கொஞ்சமேனும்—நியமிக்
கப்பட்ட காலத்திற்குப் பிறகு—நிறபதிலை—சதாகாலமும்
செல்லுகிறார்கள்.

எ. உடையின் ஒளிமுகமான அகனி பிரகாசிக்கி
றான்; மேதாவி தேவர்களை விரும்பும் மொழிகள்
எழுச்சியாகினறன்; ரத்ததில் ஏறியுள்ள அசுவினிகளே!
இங்கு எங்கள் பக்கம் நோக்கவும், பொழியும் தாமததிறகு
வரவும். அ. 2 உபஸ்துதாகளே! நன்றாய் செயயப்பட்
டுள்ள தர்மத்தை அவர்கள் இகழ்வதிலை; இப்பவும்,
போற்றப்படும் அசுவினிகள் நமது அருகில் உள்ளார்கள்:
துரிதமான ரட்சையோடு காலையிலும் மாலையிலும் அவர்கள்
வருகிறார்கள். வந்து யகளு புருஷர்களுக்கு சுகத்தை யளிப்

1 எல்லையிலாததே சாசுவதமானதே. 2 அருகில் துதிப்
பவர்களே.

பவர்களாகவும். கூ. யுத்தத்தில், பால் கறக்கும் சமயத்தில், காலையில் நடுப பகலில் சூரியன் அஸ்தமத்தில், பகலாலும் இரவிலும் சுகமுடனான ரட்சையோடு நீங்கள் வரவும். வேறு தேவர்களை இல்லை. அசுவினிகளையே உதேசித்து பானம இழுக்கப்பட்டுள்ளது.

கண்டம் களஅ

தேவதை - க - ௩ உஷைகள். ச - சு அசுவினிகள்.
எ - க0 பவமான சோமன். ரிஷி - க - ௩ கோதமோ
ராஹுகணம் ச - சு தீர்கதம ஒளசத்யன் எ - க0 பவ
மான சோமன்,

க. இந்த உஷைகள் தங்கள் கொடியை எழுச்சியாக்குகிறார்கள். ஆகாசத்தின் கீழ் பாகத்தில் பிரகாசத்தைப் பரப்புகிறார்கள். தங்கள் ஒளியால் தரணியை நன்றாய்ச் செய்யும் பசுக்களை யுத்தத்திற்கு ஆயுதங்களைத் தயாரா செய்யும் வீரர்களைப்போல ஒளியினுடைய தாய்களான உஷைகள் தினந்தோறும் வருகிறார்கள். உ. ஒளியுடன் ரக்த வாணமான ரசிமிகள் தாமாகவே எழுச்சியாகின்றன. அப்பால் இணைப்பதற்கு சுகமுள்ள சிகப்பான பசுக்களை அவை இணைக்கின்றன. இந்த பசுக்களுடனான இரத்தத்தை ஏறி பூர்வகாலத்தைப்போல் எல்லாப் பிராணிகளின் ஞானங்களை செய்கின்றன புலகைகுகின்றன; அப்பால் ஒளியுடனான உஷை சோதியுடனான சூரியனை ஆசிரயமாகிறார். ௩. சுவதேசுகளுடனான சமான இணைப்பால் வெகு தூரத்தினின்றும் ஆயுதமுள்ளவள் எங்கும் வியாபகமாவதுபோல் அவர்கள் (நடுப்பாகத்தை) அர்ச்சிக்கிறார்கள்; சோமன் பொழியும் யஜமானனுக்கு எல்லாப் பொருள்களையும், நன்மை

செய்யும் நன்றாய அளிப்பவனுக்கு கீர்த்தியை உணவைச சமநதுகொண்டு வருகிறார்கள்.

ச. அகனி எழுச்சியாகிறான் ; பூமியினின்று சூரியன் எழுச்சியாகிறான். மகத்தான உடைகள், உயர்ந்த தேஜசுகளால் சந்தேகத்தை செய்பவர்களாய—இருளை நீக்குகிறார்கள். அசுவினிகள் அவர்கள் ரத்ததை ஆதமாவை அடைய இணை ததுளார்கள், ஆயத்தஞ் செயதுளார்கள் : சவிதா தேவர் அவரவா வழிகளில் சகலமான பிராணிகளை எழுச்சியாக்குகிறார். டு. அசுவினிகளே ! அனைத்தையும் வாஷிக் கும ரத்ததை நீங்கள் தயாரா செய்யும்பொழுது எங்களுக்கு ராஜ்யத்தை—வீரத்தை—நெய்யால் மதுவால் பொழியவும் ; எங்கள் பிரசைசுகளில் பிரமத்தை பெரும பலத்தை பிரேரிக் கவும். புத்தங்களில் எல்லா ஐசுவரியங்களையும் நாடுகிறோம். கூ. மூன்று சக்கிரங்களுடனும் மதுவைச சமநதுகொண் டும் துரிதமான குதிரைகளால் இழுகக்கப்பட்டும், மூன்று ஆசனங்களுடனுள்ளும் எல்லா சௌபாக்கியங்களுடனான அசிவினிகளது ரதம் எங்கள் எதிரில் வரட்டும் ; அந்த இர தம் அணுகி எங்களுக்கு பசுக்களையும் மகங்களையும் மேன்மையையும் சமநதுகொண்டு வரட்டும்.

எ. சோமனே ! சோதியினின்று மழையைப்போல் உன் அழியாத தாரைகள் ஆயிர ஐசுவரியங்களைக் கொண்டு வரப்பொழிகின்றன. அ. ஹரியானவன் சமஸ்த பிரியமான செயல்களைப் பார்ப்பவனாய் தன் ஆயுதங்களைப் பிரேரித்துக் கொண்டு பாயுகிறான். கூ. நல்ல வீரதமுள்ள அவன் மனி தர்களால் அசசமன்னியிலுள்ள ராஜாவைப்போல, சுத்தஞ் செய்யப்படுங்கால வனத்தில் கருடனைப்போல உட்கார்கிறான். டி. இந்துவே ; நீ புனிதமாகுங்கால் வானம் பூமியிலுள்ள எல்லா ஐசுவரியங்களையும் எங்களுக்குக் கொண்டு வரவும்.

கண்டம் கள்கு.

தேவதை க - டு பவமான சோமன். ச - சு - இந்தீதான்.
க0 - கடு அக்னி. ரிஷி க - நிருமேதன், ச - சு - ஏதத்
சாமன். ஏ - சு பிரியமேதன். க0 - க2 தீர்க்தம் ஒளசதீயன்
கட - கடு வாமதேவன்.

அனைத்தையும் வர்ஷிகமும் பொழிபவன தேவர்
களை தன் வசமாகிக்கொள்ளும் இந்த பலத்தினுடன தா
ரைகள் எங்கும் பிரவாகமாகினறன. உ. துதிபபதற
கருதையாய சோதியாய சனிததுள்ள அவன குதிரையை
காண்வாகள அலங்கரிககிராகள. அறிஞுகள அவனை
கானங்களால துதி செய்கிறாகள். டு. சோமனே! துதிப
பதறகருகனே! அதிக ஐசுவரியமுள்ளவனே! உனனைப்
புனிதரு செய்யுங்கால உன் தேசசுகள சோபன மளிப்ப
வையாகினறன - சீல மறற சமஸ்காரங்களை யழிப்பவை
யாகினறன; அதனால் சமுத்திர சமான அவனை நீ பூர்ண
மாககவும்.

ச. ருதுககளில் உதயமாகும் இந்திரன் இந்த பிரமா
வாகும். பெயர் போன அவனை நான துதி செய்கிறேன்.
ரு. பலத்தினது பதியே! உன்னையே! சாதகஞ்செய்யும் துதி
களைப்போல அனைத்தும் அணுகுகின்றன. சு. சலதாரை
கள போககின்போல உன் ஐசுவரியங்கள இந்திரனே உன்
னிடமிருந்து பெருகட்டும.

எ. எங்கள் ரட்சிப்பிறகு சுகத்திறகு சுகதியுள்ள
வனே! பல வீரசசெயலகளைச் செய்து இமசிப்பவனைக்
கொலப்பவரைய சிறந்த தலைவனை உன்னை இரத்ததைப்
போல் இழக்கிறோம். அ. அதிக பலமுள்ளவனே! வெகு
விசித்திர அறிவுகளுடனவனே! பல செயல்களுள்ள

வனே! 1 விசுவ வியாப்தமான மகததுவததால் நீ எங்கும் பரி பூணமாயிருக்கிறாய். கூ. !மகததான மேன்மையால் உன் கைகள் எங்கும் வியாபகமாகி பொன்மயமான வசசிரா யுத்ததை தரித்ததுளளாய்.

டு. 2 சதாதமாவுடனான சூரியனைப்போல சோதியுடனாகி ஆகாசத்திலுள்ள வாயுவிற்சுச் சமானமாய் குதிரையைப்போல கவியான (அக்னி) மனிதரது புரியில் பிரகாசமாயிருக்கிறான். டக. துவி சன்மாவான அகனியானவன் மூன்று சோதி யுலகங்களையும் பிரகாசஞ்செய்துகொண்டு எல்லா நிலயங்களிலும் விளங்குகிறான். ஹோதாவான அவன யகநு காததாவாகி சலஞ்சேரும நிலயத்திலுமிருக்கிறான். டஉ. ஹோதாவாய் துவிசனமனானவன் சமஸ்தமாய் சிறந்த கீர்த்தியுடனான செயல்களை யெல்லாம் தரிக்கிறான் : எந்த மனிதன இவன் நிமித்தம எதையும் சமர்ப்பிக்கின்றனோ அவன உத்தம சந்ததியுள்ளவனாகின்றான்.

டுங். குதிரையைப்போல வகித்தசு செலவவனாய், காததாவைப்போல உபகாரஞ்செய்வவனாய், ஒளிபுடனாய் இருதயமணுகும் அகனியே! இப்பொழுது இந்த ஊஹகான துதிகளால் உன்னைத் துதி செய்கிறோம், டச. சுபமான பலமான சாதகமான மகததான யாகத்தினது தலைவனாய் இப்பொழுது அகனியே நீ இருக்கிறாய். டரு. அக்னியே! சூரியனைப்போல சோதியுடனாகி சமஸ்தமான தேசசுகளால் சுபமனத்ததுடனான நீ துதிகளால் எங்கள் அருகிலாகவும்.

1 எங்கும் பெருகும். 2 அகனியே எல்லா தேவர்களும் என ஒரு சுருதி வாக்கியமுண்டு—சாயனர்.

கண்டம் ௧௮௦

தேவதை - ௧ - ௨ அக்ஷி அக்ஷின உஷைகள். ௩ - ௫
இந்திரன். ௬ . ௮ மருத்துக்கள் ௧ - ௧௦ சூரியன். ௧௧. ௧-௨
பிரஸ்கண்வ காண்வஸ். ௩ - ௫ பிருஹதுக்த வாமதேவ்யன்.
௬ - ௮ பிந்துபூத தக்ஷிள். ௧ - ௧௦ ஜமதக்ஷி பாரீகவன்.

௧. அமிருதணை ஜாத வேதசனே! உஷாகாசத்தினது
சோதியான செலவனே! அளிப்பவாகளுக்கு அதிசய உஷா
தேவி அறிவை அகனியே! கொண்டுவரவும். ௨. அகனியே!
நீ யகளுகளின தலைவனாகும், அறிஞாகளால சேவிககப்படு
பவன், ஹவிஷு எடுததுச செலப்பவன், தூதனாயுள்ளாய;
அக்ஷவனிகளோடும் உஷசோடும் சோரது எங்களுக்கு சிமநத
வீரததையும விசால ஞானததையு மளிககவும்.

௩. விதியைப்போல வெகு சததுருககளை அழிப்பவ
ணை சூரியன் சந்திரனை எழுச்சி யாகக்குறூன். காலாதமா
வான இரதிரனது சாமாததியததைக காணவும்: நேறறு
மரிததவன் இன்று சீவிததுளான். ச. பலததால அருணை
சுபர்ணன்—பட்சி—பலமுட னிருககிறான், பழையகாலத்தி
னின்று அவன் வசிப்பதற்கு ஒரு நிலயமுமில்லை; அவன்
எதை அறிகிறானே அது சத்தியமாகும்: அது பயனற்றுவ
தில்லை: விருமப்பபடும் ஜசவரியததை சததுருககளிட
மிருநது ஜயிப்பவனாகி துதிப்பவர்களுக்கு அளிக்கிறான். ௫.
இரதிரன் மருததுககளோடு 1 பலங்களை அளிக்கிறான்; தன்
வசன செயதுகொளனுகிறான், விருததிரனைக கொலவ
தற்கு வசசிராயுதன் வாஷிககிறான்: செய்வதற்கருகதை
யான பெருகு செயலகளால சத்திய செயவில் இவர்கள்
மருததுககள உதயமாகிறார்கள்.

சு. இங்கு சோமன் பொழியப்பட்டிருக்கிறது, இதை சுவராஜனான மருததுகுகள பானஞ்செய்கிறார்கள். மேலும் அசுவினிகளும் பானஞ்செய்கிறார்கள். எ. மித்திரன் அர்யமான் வருணன், சந்தோஷ முதயமாகும், சன்னமளிக்கும், புனிதமாகப்பட்ட மூன்று நிலையங்களிலுள்ள இதன் ரசத்தைப் பருகுகிறார்கள். அ. ஹோதாவைப்போல, காலையில் இரத்திரன் நிசசயமாய கோ சம்பந்தமான ரசத்தை சேவைசெய்து சந்தோஷமுடனுகிறான்.

கூ. சூரியனே! நீ நிசசயமாய மகானாகும். வாஸ்தவமாய ஆதிததியனே நீ பெரியவனாகும், அதிசய துதிகளால் துதிககப்பட்டு மகததாயுள்ள உனது மகிமை துதிசெய்பவர்களால் துதிககப்படுகிறது; தேவரே! நீ மகததுவததால் ஆனைவராலும் பூஜிக்கருகுகிறாய். டி. சூரியனே நீ சிறப்பினால் பெரியவனாகும். உணமைதான். தேவரே! தேவர்களது நடுவே மகததுவததால் (எப்பொழுதும்) மேன்மையுடனுள்ளாய். நீ அசுரர்களைக் கொல்பவன், தேவர்களது புரோகிதன், உன் சோதி எங்கும் வியாபதமாகி, எதனாலும் இமசிக்கமுடியாமலுள்ளது.

கண்டம் கஅக

தேவதை - க - கக, இந்திரன். ரிஷி - க - உ, சுககூஷன்.
ச - கக, வசிஷ்டன்.

க. சந்தோஷத்தின் தலைவனே! உங்கள் குதிரைகளோடு எங்கள் யகருத்திறகு வரவும்; எங்கள் ரசத்திறகு வரவும். உ. விருத்திரனைக் கொல்லும் சத செயல்கள் செய்யும் அவனை இருவிதமாய அறிகிறேன். எங்கள் சோமரசத்திறகு உங்கள் குதிரைகளோடு வரவும். டு. விருத்திரனைக் கொல்லுபவனே! நீயே இந்த சோமர்களைப்

பருகும் கர்த்தாவாகும் ; எங்கள் ரசத்திற்கு உங்கள் குதிரைகளோடு வரவும்.

ச. நீங்கள் மகத்தாய ஐசுவரியத்தை அபிவிருத்தியாக்கும் மேன்மையான இந்திரனுக்கு — அனைத்தையும் கொண்டு வரவும். துதியையும் செய்யவும், சனங்களைப் பூரணமாக்குபவனாக எல்லாப் பிரசைகளுக்கும் நீ செல்லவும். ரு. விப்ராகள் என்கும் வியாபகமான மகத்தான இந்திரனுக்கு உததம விருத்தியான பிரமத்தைச் சொல்லியுளார்கள். அறிஞர்கள் அவன் விரதங்களை நியமங்களை மீறுவதில்லை. சு. சாவசகத்தினது அரசனான எதிர்க்க முடியாத கோபமுள்ளவனான இந்திரனை வேதவாணி நிறைந்தவர்கள் சத்தருக்களை ஒழிக்க ஸ்தாபனஞ் செய்வார்கள். நீயும் குதிரைகளின் தலைவனின் பொருட்டு உன்னை நேசிப்பவர்களை பரதுகளை பெருமைபுடனாகவும்.

எ. உன்னைப்போல் மகத்தான ஐசுவரியத்தின் அதிபதியாய் நான இருந்தால் ஐசுவரிய மளிப்பவனே! துதிப்பவனை தரிப்பேன் ; அவனை சுண்ணதிசைகளுள்ளாகமாட்டேன். அ. எந்த இடத்திலிருந்தபோதிலும் என்னைத்துதி செய்பவனை தினந்தோறும் ஐசுவரியமுடனாகுக்குவேன் ; மகவானே ! உன்னைவிட மேன்மையான பரது எவனுமில்லை ; பாதுகாப்பவனும் உன்னைவிட வேறு எவனுமில்லை.

கூ. சோமன பருகும் கலலின அழைப்பை கேட்கவும், பிராகளுனை துதிப்பவரது துதியை அறிந்து கொள்ளவும் ; இந்த உபாசனைகளை உன் சகாயத்தால் இந்த சுப விருப்பங்களை உன் அந்தராதமாவிலே செய்துகொள்ளவும். டி. சத்தருக்களை 'இமசை செய்யும் உனது மொழிகளையும் மேன்மைகளையும் நான் அறிந்து ஒரு பொழுதும் விட்டு விடுவதில்லை. அசதாரணமான யசசுள்ளவனே உன் நாமத்தை எப்போதும் சொல்லுகிறேன். டிக. மக

வானே! மனிதர்களில் உன் ஐசுவரியங்கள் வெகு பலவாகும்: மனனசீல புருஷாகள உனனையே பலமுறை அழைக்கிறார்கள், நீ எங்களிடமிருந்து எப்போதும் தூரமாக வேண்டாம.

கண்டம் கஅஉ

தேவதை - க - க இந்திரன். க0 - கஉ பவமான சோமன். ரிஷி - க - ட சுதாலைபஜவன். ச - சு மேதா தீதி காண்வன். க0 - கஉ ஜமத்கன்.

க. ரதததை பலததில் ஸ்தாபிகக இந்திரனுக்கு பலததையே போற்றவும். அவன அருகிலுள்ள சண்டையிலும் நிலையை யளிதது காப்பவன், சண்டையில் வீருத்திராகளைக கொல்பவன். எங்களுக்கு ஐசுவரியங்களை அளிததுககொண்டு எங்கள் செயல்களை அறிந்து கொள்ளவும், பலமற்ற வில் கயிறுகள் எங்கள் பலமற்ற சததுருக்களது விறகளில் (ளை) பிளக்கடடும். ' உ. ஆகாசத்திலுள்ள மேகமான ராடசதனை நீ கொல்லுகிறாய்; பூமியின் நிமித்தம் நீ சலங்களை விழச செய்கிறாய்; இந்திரனே! நீ சததுருவன்னியில் சனிப்பவன்; எல்லா சிந்த பொருள்களையும் நீ போஷிக்கிறாய். இப்படிப்பட்ட உனனை நாங்கள் அணுகிறோம், எங்கள் பலமற்ற சததுருக்களது விறகளில் பலமற்ற ஞாண்கள் பிளக்கடடும். ட. சமஸ்த சததுரு வடிவமான உசிதமற்றவாளும சததுரு சிந்தனைகளும் நாசமாகட்டும். இந்திரனே! எங்களைக கொல்லும் சததுருக்களில் உன் வசசிராயுதத்தை வீசுகிறாய், உன் ஐசுவரிய சுபாவம் எங்களுக்கு பொருள்களை அளிப்பதாகட்டும்; பலமற்ற எங்கள் பகைவார்களது விறகளில் பலமற்ற ஞாண்கள் பிளப்பதாகட்டும்.

ச. குதிரை தலைவனே! ஐசுவரிய புருஷனை நாடுபவன் ஐசுவரியவானாகிறான், ஞான புருஷனை நாடுபவன் ஞானியாகிறான். உன்னைப்போல ஐசுவரியவான், ரசாமுதம் நிறைந்தவனான உன்னைப்பற்றி வேறு என்ன தான் சொல்வது—உன்னை நாடுபவனும் அப்படியாவான். டு. தோத திரளு செய்பாதவர்களது ஐசுவரியம் சிறந்த ஆயுதங்களை அறிவதில்லை. கானளு செய்யும் சாமனையும் அறிவதில்லை. கூ. இமசை செய்யும் சததுருவிலும் அல்லது காவமுள்ள வனிலும் என்னை விட்டுவிட வேண்டாம்; பலவானான இர திரனே! பலங்களால் எங்களுக்காக கறப்பனை யளிக்கவும்.

எ. இரதிரனே! உன் குதிரைகளோடு இங்கு வரவும்; கண்வரது கனிந்த ஸ்துதிககு வரவும். சோதியுலகில் சாலனளு செய்யும் இரதிரனை துதி செய்கிறேன். ஒளியுடனான இரதிரனே! நீங்கள் சவாகத்தை செல்லுகிறீர்கள். அ. ஓநாயானது ஆடடை அலறச செய்வதுபோல இரத எல்லைப் பொருள்கள சோம லதையை அலறச செய்கின்றன; ஒளி செய்யும் அரசுபுரியும் இவனையே சோதிமயமான சீவர்கள் செல்லுகிறார்கள். கூ. சோமன கல கோஷ முடன, கூறும்பொழுது உன்னைக் கொண்டு வரட்டும்; ஒளியுடனான தேவரே! சோதியினது ஆகளுயால் நீங்கள் சோதியுலகை அடைந்திருக்கிறீர்கள்.

ட. ஆனந்த மனிதனாகக்கொண்டு, சோமனே! மது நிறைந்தவனாய் இரதிரனாகக்காக நீ பெருகவும். கக. மேதாவி களான வெண்மையான சோமாகள் வாயுவை பெருக்கியுளார்கள். கஉ. போர் செய்யும் ரதத்தைப்போல் தேவர்கள் பானளுசெய்ய அவர்கள் அனுப்பப்பட்டுளார்கள்.

கண்டம் கஅந.

தேவதை - க - ஈ, அக்னி. ரிஷி க - ஈ பருச்சீபோ
தேவோ தாஸன்.

க. அதிக ஐசுவரிய மளிப்பவனாய் பலத்தின மகனாய்
மேதாவியைப் போலுள்ளவனாய் சாதவேதசனாய் ஆனந்த
மளிக்ரும அகனியை சுவீகாரஞ் செய்கிறேன். சுவாலையால்
சுபமான யகருத் தலைவனாய் தேவரை நோக்கும் சாமாத
தியத்தூடன அதி ஒளியூடன சாவ வியாபியான ஆகுதி
செய்த நெய்யைப்போல பெருஞ் சோதியான அவன் பிர
காசமா யிருக்கிறான். அவனை சுவீகாரஞ் செய்கிறேன்.
உ. விபரணே! நாங்கள் ஒளியூடன உபாசிப்பதில் உயாந்த
1 அங்கிரசாகளில் மேன்மையான உனனை மனனஞ் செய்யும்
மந்திரங்களால் அழைக்கிறோம். சாவ வியாபகனாய் தேச
சுவடிவுடன் மனிதர்களின் ஹோதாவாய் சுவாலையான கேச
முடன் வாஷிப்பவனாய் இந்த சகல சீவர்கள் நாடும் உன்
னையே அழைக்கிறோம்,

ஈ. விசேஷ ஒளி யுள்ளவனாய் பலத்தால் மிகவும்
அதிக ஒளியோடு பிரகாசமாகிக்கொண்டு மரங்களைவெட்டும்
கோடரியைப்போல சத்தூருக்களை அழிக்கிறான். அவன்
சம்பந்தத்தால் 2 திருடப் பொருள்களும் தனிமையாகின்
றன. நிலையானதும் மரங்களைப்போல நாசமாகின்றன ;
போரில் நல்ல வில்லாளன் பின்வாங்காததுபோல தயங்கா
மல அனைவரையும் ஜயித்துக்கொண்டு தான் நிலையாய் நிற்
கிறான்.

கண்டம் கஅசு

தேவதை - க - சு, அக்னி. ரிஷி. அக்னி பாவகன்.

க. அகனியே! பலமும பெருமையும் உன்னுடையது. அதி ஒளியுள்ள தேவரே! பிரகாசமாய உன் ஒளிகள் கிளம்புகின்றன. பெருமையான ஒளியுள்ளவனே! கவியே! பலததால் துதிப்பதற கருகதையான ஐசுவரியங்களை உன்னை நாடுபவர்களுக்கு அளிக்கிறாய். உ. புனிதஞ் செய்யும் ஒளியோடு நீாமல சோதியுடன் சம்பூண தேசகுடனான அகனியே! பிரகாசத்துடன் நீ உயரக கிளம்புகிறாய். தாயமர்களை அடைநதுகொண்டு மகனைப்போல அவர்களை சு காப்பாற்றுகிறாய். வானததையும் பூமியையும் நீ இணைக்கிறாய். ட. பலத்தின மகனே! ஜாத வேதசனே! எங்கள் நல்ல துதிகளால் சந்தோஷமுடனாகவும், எங்களை செயல்களால் ஹிதமுடனாகவும். பல வடிவமான மனோகர மதியுள்ளவர்கள் மேன்மையுடன் சனித்தவர்கள் உன் நிமித்தம் நானாவித ஹவிஷுகளை சோக்கிறார்கள்.

ச. அகனியே! நீ சந்துக்களில் நீ அரசு புரிபவரையக் கொண்டு மரணமில்லாதவனே! எங்களுக்கு ஐசுவரியமளிக்கவும், விஸ்தரிக்கவும். சுந்தரமாய சோதியின சரீரத்தால் நீ பிரகாசிக்கிறாய். சுந்தரமான செயலை எங்களுடன் இணைக்கிறாய். ரு. யகளுததைப் பிரேரிப்பவரைய பெருமையான ஞானத்துடன் மகத்தான ஐசுவரியத்தின அதிபதியாய் உத்தம சிரேஷ்டபொருள்களை அளிப்பவனை நாங்கள் துதிசெய்கிறோம். சௌபாக்கியமுடனான சிறப்பான சிரேயலை, பரஸ்பரம் பிரித்தது போகிப்பதறகான ஐசுவரியத்தை துதிசெய்பவர்களுக்கு அளிக்கிறாய். கூ. சனங்கள் சத்திய ஞானத்துடனான மேன்மையான எங்கும் அனைவராலும்

பார்க்கப்படுவன அக்னியை ஞானத்தின் பொருட்டு முன்னிலையிலாகுகிறார்கள். செவியுறும் காதுகளிருப்பவன் போலுள்ள அதிசய பெயர் போனவரையே தெய்வீகமான உன்னை துதிகளால் ஆண்டு பெண்கள் எல்லாம் துதி செய்கிறார்கள்.

கண்டம் கஅரு

தேவதை - க - உ அக்னி. ஊ, ச, எ - கூ இதி சாமன், க0 - கஉ அக்னி ஓ, கூ, விசுவேதேவர்கள் ரிஷி க - உ சோபரி காண்வன். ஊ, ச, எ - கூ இதிசாமன். ஓ - ச அவசார காசியபன், க0 - கஉ வதீஸ்பீ

க. அக்னியே! வீரமக்களைக் கொண்டு வரும் உன் உதவியால் அவன் ஐயிக்கிறான், எவனது நடபை நீ அடைகிறாயோ அவன் பெரிய செயல்களையும் செய்கிறான். உ. தெளிப்பதில் தீரனே! உனது திரவமான ரசம் ஆசிரய மளிப்பதாய் காந்தி வடிவமாய் ¹ ருதுக்களிலிருப்பதாய் நன்றாய் எழுச்சியாகப்பட்டு அது கிரகிக்கப் படுகின்றது; மகத்தான உஷ்சுகளது பிரியமான நண்பனாயிருக்கிறாய். துக்கம் நாசஞ்செய்யும் இராப பொருள்களில் நீ பிரகாசிக்கிறாய்.

ஊ. ருதுப பிரபதமாய் காப்ப பூதமாய் பிரகிருதியான அக்னியை ஒளவுதிகள் தரிக்கின்றன. அந்த அக்னியை தாய் ஸ்தானமான சலங்கள் சன்னஞ் செய்கின்றன; அப்படியே கர்ப்பம் தரிக்கும் மலாகளும், செடி கொடிகளும் அவனை எப்பொழுதும் கர்ப்பம் தரிக்கின்றன.

ச. அக்னியானவன் இந்நிரலுக்காக பெருகிறான், வெண்மையாய் ஆகாசத்தில் பிரகாசிக்கிறான், ² மகிஷைப் போல் பல பொருள்களையும் புலகுகுகிறான்.

¹ பருவகாலங்களிருப்பதாய். ² மேன்மையானதை.

நு. எப்போதும் விழித்துள்ளவனை ருக்குக்கள் விரும்புகின்றன. அப்படி விழித்துள்ளவனுக்கே சாமதுதி களும் வருகின்றன உன் நட்பிலே நான் வாசஞ் செய்கி மேன், என இந்த சோமனும் விழித்துள்ளவனுக்குச் சொல்லுகிறான்.

சு. அகனி விழிப்புள்ளவனா யிருக்கிறான், அவனை ருக்குக்கள் விரும்புகின்றன; அகனி விழிப்புள்ளவனா யிருக்கிறான். அவனை சாமகானங்கள் அடைகின்றன. அகனி விருப்புள்ளவனா யிருக்கிறான். அவனிடம் சோமன சொல்வதாவது-நான் உன் நட்பில் ¹ நிவாச ஸ்தானமடைந்து ஆசிரயிக்கிறேன்.

எ. பூர்வததில் உட்காராதுள்ள நண்பர்களுக்கு நமஸ் காரம், ஒருமைபுடன் உட்காராதுள்ளவர்களுக்கும் நமஸ் காரம், நூறு பதமுடனான, பல வழிகளையும் புலனாகும் ருக்கை நான் இணைக்கிறேன். அ. நூறு மாகக் தோத்தி ரத்தை நான் இணைக்கிறேன், ² காயத்திரி, திரிஷ்டுபு சகதி யுடனான ஆயிரம் வழிகளுள்ள சாமவேதத்தை கானஞ் செய்கிறேன். சு. காயத்திரி, திரிஷ்டுபு சகதி க்கள களே சமஸ்த வடிவங்களாக செய்யப்பட்டுள்ளன. தேவர் கள் இவற்றையே ஆசிரத ஸ்தானங்களில் செய்து கொள் கிறார்கள்.

க0. அக்னி சோதியாகும், சோதி அக்னியாகும். இந் திரன் சோதியாகும். சோதி இந்திரனாகும். சூரியன் சோதி யாகும். கக. சோதி சூரியனாகும். அக்னியே! பலத தோடு எங்களை மறுபடியும் நோக்கவும், உணவோடும் உயிர் நீட்டத்தோடும் எங்களை மறுபடியும் நோக்கவும். மறுபடி

1 நிலயத்தை. 2 சந்தசு அல்லது இயல்போடு இணையும் வழிகள்.

யும் எங்களைப் பாபத்தினின்று பாதுகாக்கவும். கஉ. அக்
னியே! ரமணீயமான ஐசுவரியத்தோடு எங்களை மறுபடியும்
அணுகவும்: உன் எதையும் தரிகும தாரையோடு எல்லாப்
பக்கங்களினின்றும் எங்களுக்குப் பெருக்கவும் திருப்தியுட
னாக்கவும்.

கண்டம் ௧௮௬

தேவதை - க - ஈ இந்திரன் ச - ஈ ஆபன், எ - க
வாயு. க௦ - கஉ, இதீசாமன். கஈ - கஊ வேனன். ரிஷி -
க - ஈ கோஷுக்ஷ அசுவ சூக்தீனர்கள், ச - ஈ திரீசிராத்
வாஷ்டிர சிந்துத்வீப அம்பரிஷிகள். எ - க உலோதாய
என். கஈ - கஊ வேனன்.

க. இந்திரனே! ஐசுவரியங்களின் ஒரே ரசனைய உன்
னைப்போலிருந்தால் எனனை துதிசெய்பவன் பசுக்க
ளோடிருப்பான். உ. சகதிவானான இந்திரனே! நான்
கோக கூட்டத்தின் பதியானை மதியுள்ள மனிதனுக்கு
அளிக்கவும் ஐசுவரியமுடனாகவும் விருமபுவேன். ஈ. ரசத்
தைப் பொழியும் யகளுகளுக்கு இந்திரனே! உனது
சத்திய வடிவமான பசு புஷ்டிசெய்து கொண்டு பசுக்க
ளையும் குதிரைகளையும் மளிக்கின்றன.

ஈ. சலங்களே! சாந்தியும் சௌபாக்கியமும் செய்ப
வர்களாகவும், பெருமையான ரமணீயத்தைப் பார்ப்பதற்கு
பலமுடனாகவும் உதவிபுரியவும். மககளை விருமபும் தாயமார்க
ள் (எப்படி பாலை அடைகிறார்களோ) அப்படியே, சுக
மளிப்பதாய உன்னிடமுள்ள உன் ரசத்தின் பகுதியை எங்க
ளுக்களிக்கவும். கூ. எந்த பாபத்தைப் பிரிக்க நீ பிரே
ரிதஞ் செய்கிறாயோ அந்த ரசத்தை அடைவதற்கு உன்னை

நலமுடன் அடைகிறோம். சலங்களை! எங்களுக்கு புத்திர
பௌத்திர (உற்பத்தி) பலத்தை யளிக்கவும்.

எ. ரோகத்தை நீக்கிக்கொண்டும் சுகத்தை இருதயத்
திறகு செயதுகொண்டும் வாயு ஓளவுதம வீசபவனாகட்டும்.
எங்கள் ஆயுளநாட்களை அவன் நீடிக்கட்டும். அ. வாதனை!
எங்கள் பிதாவாகும், நீ எங்கள் சகோதரனும சிநேகிதனுமா
கும், நாங்கள் சீவனுடனிருக்க வன்மையை யளிக்கவும்.
சு. வாயுவே! உனது கிரகத்தில் அங்கு வைக்கப்பட்டுள்ள
மறப்பதற்கு முடியாத அந்த அமிருதத்தை நாங்கள் சீவ
னுடனிருப்பதற்கு அளிக்கவும்.

ஓ. சுபமுடனை கருடனபோல சக்தி வாயந்தவனாகி
விசுவசுருபமுடன் அகனி பொன்மயமான சன்ன ஸ்தான
மான உடையை ஆதமாவை சுமந்துகொண்டு புஷ்டியாக்கிக்
கொண்டு ருதுகாலத்தை அனுசரித்து சூரியனது தேசசை
தரித்துக்கொண்டு தானாகவே மேதையை அறிந்துகொள
கிறான். கக. விசுவ ரூபமான தேஜசானது சலங்களில் ரேத
ஸாகி ஆசிரயமாகிறது. அப்பால் பூமியும் சேர்ந்து விருத்தி
யாகின்றது. அந்த ரிடசத்தில் தன் மகிமையை ஸ்தாபிதரு
செயதுகொண்டு எல்லா வீரயங்களை வர்ஷிக்கும் குதிரை
யின் (ராசனது) ரேதவை சபதரு செய்கிறான், விளக்கு
கிறான்.

ஓஉ. சுவர்கம சகத்தின் ஆதரவாய பிரசைகளின் பதி
யாய நூறு ஆயிரம் ஐசுவரியங்களை அளிப்பவன் ஆயிரம்
சுவாலைகளை தரித்துக்கொண்டு யக்ருததைப்போல் தேகத்
தை சூரியன் தேசசை தரிக்கிறான்.

ஓஓ. சுபமான ஆகாசத்தில் பறக்கும், சிறகுகளுடன்
உன்னில் பொன் சிறகுகளோடு வருணனின்—சலசமபந்த
மான—யமனின்—மின்னலக்னி—நிலயத்தில் பட்சிவடிவ
மாயச செல்லும அனைத்தையும்போஷிப்பவனாய், வேனனே!

உன்னை இருதயத்தால் வெகு தாகத்தோடு துதிசெய்பவர்கள் அந்தரிட்சததில் நோக்குகிறார்கள். கச. உயர்ந்த ஸ்தானத்தி லிருந்துகொண்டு கந்தர்வன்—சலததை தரிப்பவன்—தன் அதிசய ஆயுதங்களை தரித்தவரைய எங்கள் எதிர்முகமாகி எங்களுக்குப் புலனாகுகொண்டு ஆகாசத்தில் நிற்கிறான். பார்ப்பதற்கு சுகந்த ஆடை—சோபன ஆத்மிய வடிவமாய் எங்கும் கவர்ந்துகொண்டு— அணிந்தவரைய சோதியைப்போல் அவன் பிரியமான நாமங்களை சன்னஞ்செய்கிறான். கரு. அவன் ஈசனது அந்தரிட்சததில் பட்சியினது சூரியனது கண்ணுல ஒளியால் பார்த்துக்கொண்டு துளியாய சமுதரததை—மேகத்தை—அணுகும்பொழுது சூரியனுககுச சமானமாய் சுத்த தேஜசுடன ஒளிவீசுகொண்டு மூன்றாவதான உலகத்தில் பிரியமான பொருள்களை பூர்ணமாக்குகிறான், புலனாக்குகின்றான்.

கண்டம் கஅஎ.

தேவதை க - ஈ - ஓ - ஈ எ, க0, கசு, கஎ, கக - உக, உஉ, உஊ, உஓ. இந்திரன். கக. இந்திரர்கள் எல்லா தேவர்கள். ச, பிரஹஸ்பதி கஈ-கஓ அப்த்வன் அகன், கஉ, மருத்துக்கள். உஉ, சோமவருணன் அ, க, கஅ, உக, உஎ, எல்லா தேவர்கள். ரிஷி - க - கஉ, அபிரதிரத இந்திரன் கஈ-கஓ அபிரதிரத இந்திரன் பாரத்வாஜன். கசு . கஅ, பாயு பாரத்வாஜன். கக - உக சாசோ பாரதவாஜன், உஉ - உச பாயுர் பாரத்வாஜன். உஓ - உஎ ஜயன்.

க. துரிதனாய் திகில் அளிப்பவரைய கோரமான விருஷபத்தைப்போல் சத்துருக்களைக் கொல்லுவவரைய மனிதர்களைத் தூண்டுபவரைய அலறச செய்பவரைய சண்டைக்கு அழைப்பவரைய ஆலஸ்ய ரகிதனாய் ஒரு வீரனாய் ஒரே மூசில் நூறு சைன்னியங்களை இந்திரன் ஜயிக்கிறான்.

உ. வீரர்களே! சததுருக்களை அழசெய்யும் கண் கொட்டாத விஜய சீலமாய, வீரமாய, ஜயிப்பதற்குக் கடின மாய் சண்டைக்கு எழுசசியாககுபவனான கைகளில் அம்புக ளுள்ள பலவானான 1 இந்திரனோடு சண்டையிலே ஜயிக்கவும் சததுரு பலததை யொழிக்கவும். ன. சோமபானம பருகு பவன் வெகு பலமுடனான கைகளுள்ளவன், உயரிய வில் லோடு சததுருக்களில் பிரேரிககப்பட்ட அம்புகளால் ஒன் றும் குறி தப்பாமல் அடிப்பவன். தன கூட்டத்தோடு சைன் யங்களை ஒருமையுடன் கொண்டு வருபவனாய் இந்திரன் கத்தி, அம்பு, தரிப்பவர்களோடு சாசனரு செய்கிறான், வசி கரிக்கிறான்.

ச. பிருஹஸ்பதியே! உன் ரதத்தோடு ராட்சதர்களைக் கொன்றும் எவகளை சததுருக்களை தூரத்திக் கொண்டும இங்கு வரவும். சததுருக்களைச் சிதறடிப்பவனே; யுத்தத் தில் ஜயிப்பவனே, நாசருசெய்பவனே எவகள் இரதங்களது பாது காப்பவனாகவும். னு. பலததால் பெருமையுள்ள வனே! தருடனே! பெருமையுடனான வீரனே! பெருஞ் சாமர்த்தியனே! உக்கிரனே! வீரத தலைவர்களை அனுசரிப்பவனே! பலத்தின் மகனே! பசுகளை ஜயிப்பவனே! ஜய மளிக்கும் ரதத்தை, இந்திரனே! ஏறவும்.

சு. மேகங்களைப் பிளப்பவன், ஜலத்தை ஜயிப்பவன். வசசிராயுதன். சததுருவை ஜயித்து பலததால் பாழாக்கு பவன்—இப்படிப்பட்ட—இந்திரனை சகோதரர்களே! அனு சரிக்கவும். பின் தொடரவும்: யுத்தத்தில் வீரர்களைப்போல் செயல்களைச் செய்யவும். பரஸ்பரம் நட்புடனாகி நீங்கள் இந்திரனைப்போல் வீரம் உணர்வைக் காட்டவும்.

1 வன்மையின் உதவியோடு.

எ. இந்திரன் மேகக் கூட்டங்களை பலத்தால் பிளந்து கொண்டு நிர்தயனான வீரன் நூறு கோபங்களோடு கூடியவன். யுத்தத்தில் ஜயிப்பவன். அசைக்க முடியாதவன். எதிராக முடியாதவன். எங்கள் யுத்தங்களில் எங்கள் சைன்னியங்களை அவன் பாதுகாக்கட்டும். அ. இந்திரன் எங்கள் சைன்னியங்களின் நாயகனாயிருக்கட்டும். அவர்கள் முன் சைன்னியங்களின் சிறந்தவனாயிருக்கட்டும். அவர்கள் முன் சைன்னியங்களின் முன்பாகத்தில் பிருஹஸ்பதி, சோமன்¹ தட்சிணை யகனன் செலலுகிராகள; ஜயித்து துவம்சஞ் செய்யும் தேவசேனைகளின் மருததுக கணங்கள் முன்பாகத்தில் செலலட்டும். கூ. வர்ஷிக்கும இந்திரனது, ராஜாவான வருணனது மருததுககளது ஆதித்தியர்களது உக்கிரமான பலம் எங்களுடைய தாக்கட்டும்; உதார மனததுடன் உலகங்களை நடுங்கச் செய்யும் ஜயிக்கும் தேவர்களுடைய ஜயகோஷமானது உயரக கிளம்பட்டும்.

டு. ² மகவானே! எங்கள் ஆயுதங்களை உறசாகமுடன் உயரகதிலாககவும், எங்கள் சைன்னியங்களின் மனங்களை மகிழ்வுடனாககவும், விருத்திரனைக் கொல்லுபவனே! குதிரைகளின் பலத்தைப் பெருக்கவும். ஜயமளிக்கும் ரதங்களின் கோஷங்கள் உச்சத்தில் செலலட்டும். கக. எங்கள் கொடிகள் சததுருக்களை, சேருங்கால் இந்திரன் எங்களைக் காப்பாற்றட்டும், எங்கள் சைன்னியங்களின் அம்புகள் ஜயமுடனாகட்டும், யுத்தத்தில் எங்கள் வீரர்கள் மேன்மையுடனாகட்டும் ஜயிக்கட்டும். தேவர்களே! போர்களில் எங்களை யே காப்பாற்ற வேண்டும். கட. மருததுக்களே! பலத்தோடு முயன்றுகொண்டு எங்களை யணுகும் சத்துருக்களின் சைன்னியத்தை மறைக்கவும், விடப்பட்ட சங்கறபு

1 அளிப்பவன். 2 எங்கள் வன்மையே.

செயல்களுடனான இருளால், பரஸ்பரம் அறிந்துகொள்ளாத வண்ணம் அவர்களை மறைத்துவிடவும்.

கந. அகனே! சததுருக்களின சித்தத்ததை புலன் களை பிரமிக்கச செயது அவர்களுது அங்கங்களைப்பற்றி அப் பால் நீ செல்லவும்; அவர்களை எதிர்த்து இருதயங்களை துக்கங்களால் தீயிலாக்கவும், எங்கள் சத்துருக்கள் கருமையான இருளிலாகட்டும். கச. தலைவர்களே! முன் செல்ல வும், ஐயிக்கவும் இரத்திரன் உங்களை கவசமாகடடும்; உங்கள் கைகள், நீங்கள் ஒருவராலும் தீமைபுடனாகாமலிருக்க, உபத்திரவமுடனாகாமலிருக்க உககிரபலமுடனாகட்டும். கரு. எங்கள் துதியால் கூர்மையாகி அமபே:—ஆபுதமே! விஸ் ஞாணினின்று நீ தளர்ந்து சததுருக்களில் பாயவும்; சத துருக்களின் சரீரங்களில் சாயவும்; ஒருவனையும் சீவனுடன் விட்டு விடாதே.

கக. 1 கங்கங்களான கழுகுகளும் கருடர்களும் சத துருக்களை நாட்டும், அந்த சைனனியம் கழுகுகளின் உணவாகட்டும்; இரத்திரனே! அங்கு ஒருவனும் உயிருடன் தப்ப வேண்டாம், பாபஞ் செய்யும் ஒருவனையும் விட்டு விடாதே! அவர்கள் பின் எல்லா கழுகு முதலிய படசிகளும் ஒன்று சேரட்டும். கள. மகவானே! சத்துரு வடிவமாய் இப்பகைவர் கூட்டத்தை விருத்திரனைக் கொல்லுபவனே! இரத்திரனே! அக்னியே! நீங்கள் பஸ்முடனாக்கவும். கஅ. சிகை நீங்காத சிறுவர்கள்போல் அம்புகள் பாயும் இடத்தில் பிரமணஸ்பதி அதிதி அமைதியை யளிக்கட்டும் எப் பொழுதும் ஆனந்த முடனாக்கட்டும்.

கக. இரத்திரனே! ராட்சதர்களை விராசஞ் செய்ய வும், சண்டை செய்யும் சத்துருக்களையுமொழிக்கவும்;

விருத்திரன் தாடைகளை துண்டு துண்டாகவும்; விருத்திரனைக் கொல்லுவனே! எங்களை நாசஞ் செய்யும் சத்தூருக்களின் கோபத்தைக் கொல்லவும். உ௦. இரத்திரனே! சண்டை செய்யும் சத்தூருக்களை நாசஞ் செய்யவும். எங்களை எதிர்க்கும் சேனைகளை சத்தூருக்களைத் தாழ்மையுடனாக்கவும்; தாசாகளாககுபவனை பாழான பெரும் இருளில் போகச் செய்யும். உ௧. இரத்திரனின் கைகள் சதாகால யௌவனமுடனிருக்கின்றன, திடமாயிருக்கின்றன, அவன் சுந்தரமாய ஒருவராலும் எதிர்க்க முடியாமல் எப்பொழுதும் அழிக்க முடியாத கைகள் உள்ளவனாகும்; எவற்றால் அசுரர்களின் அதி பலம் அழிக்கப்படுகிறதோ அந்தக் கைகள் எங்களில் அவசியம் வரும்பொழுது பிரயோகஞ் செய்யட்டும்.

உ௨. உன் கவசத்தால் மாமஸ்தானங்களை நான் மறைக்கிறேன்; சோம ராஜன் அமிருத்ததால் உன்னை ரட்சிக்கட்டும். வருணன் அதிகத்திறமகதிகமான சுகத்தை உனக்களிக்கட்டும்; உன் ஜயத்தில் தேவர்கள் சந்தோஷமுடனாகட்டும். உ௩. தலையிலலாத பாம்புகளைப் போல் சத்தூருக்களே! கண்களிலலாதவாகளாகவும். அக்னிசுடர் உங்களைப் பற்றுங்கால உங்களில் சிறந்த ஒவ்வொருவனையும் இரத்திரன் கொல்லட்டும். உ௪. எங்களைக் கொல்லும் எவனும் அவன் அன்னியனான சரி, அல்லது எங்களில் ஒருவனான சரி அவனை எல்லா தேவர்களும் இம்மிக்கட்டும். ¹ பிரமமானது—பலமானது—என் அக்கவசமாகட்டும், அது எனக்கு நெருங்கிய காப்பும் காயரசையுமாகட்டும்.

௧௫. மலையில் திரியும் சிங்கத்தைப்போல் இரத்திரனே! நீ பயங்கரமாயிருக்கிறாய்; நீ வெகு தூரத்திலிருந்து

எங்களை அணுகி யுளாய். உன் அம்பைக் கூர்மையாக்கி
வசசிராயுதத்தை தீட்டி, இரத்திரனே! சததுருகளை துவம்
சஞ் செய்து வெறுப்பவர்களை சிதறடிக்கவும்.

உசு. தேவர்களே! சுபமானவறறை எங்கள் செவிகள்
கேட்கட்டும், புனித தேவரே! எங்கள் கண்கள் கல்யாண
ங்களை காணும் வனமைகளுடனாகட்டும், தீர அங்ககங்
ளால் தேகங்களால் உணனை துதிசெய்து தேவர்களால்
ஸ்தாபிதமான 'ஆயுஸை' நாங்கள் அடையட்டும்.

உசு. விஸ்தார சிரேயசுடனான இரத்திரன நாசமற
தை அளிக்கட்டும். விசுவப பொருள்களை அறியும் பூஷண
எங்களை சுவஸ்தியுடன்—சுபமுடனாகட்டும், அகிமசையுட
னைய சககர வளையக கட்டையுடனான,—ரதமுடனான—
தார்க்ஷியன்—திருசுஷ மகன கருடன திருடமான பலம்
—எங்களுக்கு அமுத மளிக்கட்டும். பிருஹஸ்பதி எங்
களுக்கு பெருமை அளிக்கட்டும்.

ஓம், சாந்தி : சாந்தி : சாந்தி :



க. ஸாம கண்ணாடி

சில கடினமொழி உரைகளையும் திருத்தங்களையும் இக் கண்ணாடியில் காணலாம். பல முறைவரும் ஒரு கடின மொழிக்கு ஒரு இடத்திலேயே உரை செய்துள்ளோம். வேதத்திலுள்ள எல்லா தேவர்களும் சாதாரணமாய் ஒரே ஒரு ஈசனைக் குறிப்பதால் அவர்களின் உரைகளை அடிககடி கூறவில்லை. எண்ணிக்கைகள் கண்டம் மந்திரங்களைக் குறிக்கும்

க—கஅ௭

(க) க. அக்னியே = ஈசனே. ட. அழைக்கிறேன் என்பதை அழைக்கிறோம் எனப் படிக்கவும் (உ)—க. பிரிய மற்றவர்களை பிரியமற்றவனை எனப் படிக்கவும். (ங)—உ. சத்துருவை = அந்தகாரத்தை. சீரழிககட்டும் என்பதற்கப்பால் அக்னி எங்களில் ஐசுவரியத்தை அளிக்கட்டும் என சோத்துக்கொள்ளவும் அ மொழிகளை = காயத்திரியை எனப் படிக்கவும். கட. தேவி = திவ்யமான ஈசன், ஸ்ரணத்திற்கு = மனேஸ்ரணத்திற்கு. பானத்திற்கு = சத்தியம்பருக. கச. சத்துருக்களின் பதியே என்பதை சததுககளின் = சிறந்தவர்களின் பதியே எனப் படிக்கவும். பிரம செயல்களை = அறிவு செயல்களை (ஊ) ச மருத்துக்களை = பாமரர்களே. பிராமணஸ் பதி = அறிஞனே. எ. இந்திரனைப்போல் = வன்மை வடிவன்போல். (கூ) க. ஈசனிடத்தில் நீ அனைத்தையும் பெற்றுக்கொள்ளவும் உன்னிடமிருப்பதை தானமளிக்கவும், பிறகு நீ அதிகம் சம்பாதிக்கவும். இப்படிச் செய்வதால் நீ அபிவிருத்தியாவாய். இதுதான் இம்மந்திரக் கருத்து. அ. சலத்தின் மகனான = பிராணனின் வடிவமான. (எ)—க. ஹவிஷுகளால் = துதிகளால். நிலை நாட்டவும்—நினைவிலாக்கவும். ச. ஜாதவேதசன் = எதையும்றிபவன். ஊ. சிரோபூதன் = தலை

வன். கூ. கர்ச்சிக்கிரூன் = கற்பிக்கிரூன். க0. கைகளால் = சாதனங்களால். (அ) க. உஷா காலத்தை = அறிவு உதயத்தை. ட. இரவு பகல் என உணக்கு இரண்டு வடிவங்களுண்டு. ச. சிறந்தோங்கட்டும் எனப் படிக்கவும். (கூ)—ச. அடைகிரூய் = அடைந்துள்ளாய் க0. கவி = அனைத்தையும்றிபவன் (க0) ச. ருத்திரர்களைக்குப் பிறகு ஆதித்தியர்கள் என்னும் பதத்தைச் சேர்த்துக்கொள்ளவும். அக்னியே = மனிதனே. பசுக்களை = நிலயங்களை. ருத்திரர்கள் = ஐந்து தூல புலன்கள், சூட்சுமபுலன்கள், ஆத்மா. ஆதித்தியர்களை = கஉ மாதங்களை. துதிக்கவும் = நாடவும்.

(கக) பசுக்கள் = புவனங்கள். அ. ஈசனான அகனி நாடு பவனை எவனும் அடிமையாகருவதில்லை. (கஉ) க. வெண்மையாய் = புனிதனாய். டி. ஆஹுதத்தால் = நாடுவதால் எ. அரக்கர்களை அரக்கரை எனத்திருத்தவும் (கங) மூன்றாவது மந்திரக் கருத்து—பசுக்களே!—மனிதர்களே—யக்ரு ஸதானத்தில் வரவும், வானம் பூமி யக்ருத்தின் உயரிய பயன்களை அளிப்பதாகும். இவை பொன்னால் போலுள்ள ஐசுவரியங்களை யடைய சாதன பூதங்களாகும். (கச) க. வீரர்களைக்காண ஏறுகிரூய் = வீரர் மனத்தில் விளங்குகிரூய். (கடு) க. மருத்து ...சப்தஞ் செய்வதானது = பிராண சாதன கருவிகளின் சப்தமானது. ச-இந்திரனான வன்மையுள்ள ஆன்மா நன்மைகளை வர்ஷிக்கபூஷணன் என்னும் நிலமான தேகம் உதவி யளிக்கிரூன். டி.பசு = மனது. டி. சோமனும் சூரியனும் = மனமும் ஆத்மாவும். (கஎ) க. கானங்களால் = ஒழுகக்கங்களால். உ. சோமபானஞ் செய்யும் உங்கள் மனத்தைப் பருகும் ஆத்மா. எ. வீருஷ்பனே = எல்லாம் பொழிபவனே. (கஅ) க. சோமனை = உண்கள் ஆத்மரசம். உ. பலமுட னிருக்கட்டும் = பலமுள்ள வறையிருக்கிரூன். இந்திரன் = உங்கள் ஆத்மா. டி. மருத்துக்களும் அசுவினிகளும் = பிராணன்களும் செவிகளும் அல்லது இரு தோற்றமான புலன்களும். (உ0) டி. சரஸ்வதி = அறிவு சூ. சோமனால் = நல்ல செயலால். மித்ரன், அர்யமான், வருணன் = பிராணன், வியானன், அபானன்.

(உக) உ. இர்திரனே=ஆத்மாவே. ச. சலதுளிகள் = துதிகள். கூ. பூஷணன்=இர்திரன். (உஉ) ச மேகங்களில் சித்தங்களில் உஎ. தான்யத்தோடு=நோக்கத்தோடு. தயிருடன்=தியானத்துடன், பிண்டங்களுடன்=சாதனங்களுடன். தோத்திரத்தோடு எனப் படிக்கவும். அ. ஜயித்தபொழுது =ஜயிக்கும்பொழுது. கூ. சோமபானங்கள்=ஆன்ம சிந்தனைகள். (உ௩) னு உங்கள் மனத்தில் இர்திரனான ஆத்மாவை அறிந்தால் நம்மை எதிர்க்க எவனாலும் முடியாது. ஓ. அருணன்=அறிவு. ஓ மித்ர வருணர்களே=பிராணனும் அபாணனுமே. அ பசுக்கள் முழங்காலாழம்=சனங்கள் திருப்தியாகும்வரை. மருத்துககள்=வேதோபதேசங்கள், இங்கு விஷ்ணு எனபது ஈசனின் ஒரு சகதியான சூரியனைக் குறிக்கும் அவன் கிரணங்கள் எங்கும் செல்லுகின்றன- கூ. காலபகல், மாலையின் கிரணங்கள் அவன் மூன்று பாதங்கள் போலாகும். உன் ஒரு சகதியிலே சகமெல்லாம் ஒன்று சேர்கின்றது. (உச) க. யக்ஞத்தில்=செயலில். சோமனைப் பருகவும் = சித்தத்தைக் கவரவும், னு. தோத்திரஞ் செய்யாதவருடைய ஆயுதத்தை எனப் படிக்கவும். ஜசுவரியம் என்பதற்கு சத்துரு எனப் படிக்கவும். (உ௫) திரப்பொருள்களின் என்பதை திரப்பொருள் எனப் படிக்கவும். உ குதிரைப் பந்தயத்தில்=புலன்களின் ஜயத்தில். எ சம்பந்தங்களால் சம்பந்தந்தத்தால் எனத் திருத்தவும். ஓ. உங்கள் ஆயுதங்களை அடிக்கடி பயன்செய்யவும். (உகூ) சதாகாலம் செயல் செய்பவனான சித்த புருஷனுக்கு அவன் அதிகமாய்ப் புலனாகிறான். நீங்கள் கடின சசெயல்கள் செய்தாலொழிய அவனைக் காணமுடியாது. உ. இர்திரனான ஆன்மா நீங்கியவுடன் வேறு தேகத்தில் தோய்கிறான். னு. குதிரைகள் = பலங்கள். பிரமத்தால் = பலத்தால் நீண்ட ரோமங்களுடனான = அதிக தேசகூடன்களான. சோமனை = மதுவித்தையை. ச. மயில் ரோமங்களுடனான =சந்தர ஒளிகளுடனான. ஓ. கண்வர்களோடு = கனிந்த கருத்துக்களோடு. (உஎ) உ. தோத்திரஞ் செய்பவனை எனப் படிக்கவும். னு. மித்திரனுக்கு

==நட்பிற்கு அரியமானுக்கு = நியாயத்திற்கு. வருணனுக்கு = காலனில், ராஜர்களில் = கனிந்த செயல்களில். ச. ரிபுக்கள் = அறிஞர்கள். ருத்திரர்கள் = வீரர்கள். ஓ. மருத்துக்களே = பிராணன்களே. இந்திரானு — — செய்யவும் = இந்திரானு உன் ஆத்மா திருப்தியாக பலத்தை எப்பொழுதும் பிரயோகஞ் செய்யவும். டி. ஐந்தாவது சனகுகளிடம் = ஐம்புலன்களுக குரியதான. (உஅ) க. மாடுபோல் முட்டிசென்று = பலமுள்ளவன் சுபாவம். உ. குதிரைகளோடான எனப் படிக்கவும். ச. மூன்றுவித பூயியை = மூன்று தாதுககளை. எ. துதிகளை அலகுகரிக்கவும் = பல சாதனககளை நாடவும். கூ. புரந்தரனே = ஆத்மாவே. டி. நேற்று செய்தோம் = மூன்று காலங்களிலும் செய்வோம்.

(ஊக) ச மலைகள் = கஷ்டங்கள் சு விரதமற்றவனை = சங்கற்ப மற்றவனை கூ குதிரைகளை = சாதனககளை மருததுக்களோடு = பிராணன்களோடு (ஊஉ) க உஷை = சோதியின் பிரகாசம். உ. அசுவினிகளே = பிராணன்களே ஊ. சோமனூல் அழிப்பவன = சோமனூல் சின்ன விஷயங்களை அழித்துக் கொள்பவன். சு அத்வர்பு = யக்ஞு புருஷன். (ஊஊ) க. பால் கலந்த = புனிதம் தோய்ந்த. உ. இந்திரனே = ஆத்மாவே. ஊற்றை = தேகத்திலுள்ள அமுதரசத்தை. தானவர்களை = தமோ குணககளை. ஓ. கோபதியே = பிராணிகளின் தலைவனே. எ. பிரியமேதாகள் = அறிஞர்கள். (ஊச) க அம்சமதியில் = சேதன நிலயத்தில். கூ எரிவதற்கான என்பதை எறிவதற்கான எனப் படிக்கவும், ஸ்தனத்தினின்று = சக்கரத்தினின்று. (ஊஊ) ஊ. தாடியை அசைத்துக் கொண்டு = பலத்தைப் புலனாக்கிக் கொண்டு. எ. பிரமாவே = அறிஞனே. பிதாக்களின் என்பதை பிதாவின் எனப் படிக்கவும். (ஊகூ)-சு. இந்திர வன்மை..... = உஷகள் தேகபலம் ஆத்மபலம் சமூகபலம் உன்னை அறியும் அறிவு எங்களுக்குப் பூர்ணமாகட்டும். (ஊஎ)-ஓ குதிரைகள் = புலன்கள். ததிக் கரா வணத்தை = தேவ ஸ்துதியை. (ஊஅ) க. இந்துவிற்கு = ஆத்ம ரசத்திற்கு. செயல்களை, செயல்களால், என்பதை

செயலை செயலால் எனப் படிக்கவும், (௩௯) ச. துதியை = வெத மொழிகளை. (௪௦) ச திருத ஆப்தனோடு = தியான ஆத் மாவோடு, எ. ஆதித்தியர்களே = ஒளிகளுடனான ராசனே அ. அமிழ்த்தப்படுபவர்களின் = தியானிப்பவர்களின்.

(௪௨) ச குதிரைகளின் = சகதிகளின், சோமனுக்கு = சிறந்த பொருளிற் று ஈ மருத்துககள் = பிராணன்கள் (௪௩) ௩. அபிவிருத்தி யாககாப்பட்டான் = அறியப்படுகிறான். கூ. இங்கும் வானம் பூமி அசுவினிகள் எல்லாம் ராசனைக் குறிகளும். (௪௪) க சமித்தானது = சித்தமானது உ. அமைக்கப்பட்ட தர்ப்பையோடு = ஒழுக்கமான இருதயமுடன். ௩. சத்திய சிரவையில் = சத்திய அறிவில், ௩ பீமனான = பயங்கரனான. ௩ ஹனுமானாய் என்பதற்கு வேதத்திலிருப்பது சுந்தர முகம் = சுந்தர சபாவமுள்ளவள். ஈ. பசுகளை = பிராணன்களை பொன் குதிரைகளை = புனித வன்மைகளை அ. அராய மான் = நியாயம், மிதரன் = நட்பு, வருணன் = காலன். (௪௫) ச. குதிரையைப்போல் நனைந்தவனாய் = பலத்திற்குப் போல் வியர்வை புலனாக்குபவனாய் ௩. காந்தப் பிரகளுனான = தீகர் தரிசியான அ. ஊஹ கானகங்களால் = தயாராகப்பட்ட கானகங்களால். கூ. சவிதாவின் = சோதியின். (௪௬) க. உன்னை யாசிக்கிறோம் எனப் படிக்கவும் உ. பிரமனை = பலமுள்ள வனை ச. துவஷ்டா = எதையும் சூட்சுமமாய் செய்பவன். எ. உஷையே = அறிவுடனான ஈசனே. ஈ. உனநட்பு சட்டம் சத்தியோடு உயரிய எல்லாப் பொருள்களையு மளிக்கவும் (௪௭) க. திரிக தூர்க்கங்களில் = முவவுலகங்களில், யவ அரிசி = உணவு சம்பந்தம், சோமனைப் பருகுகிறான் = சத்தியத்தைப் பருகிய வண்ணமாயுளான். ௩. வாயுவை = வியாபகளை, (௪௯) ௩. இந்நிரனுக்கு = உன் ஆத்மாவிற்கு. எ. மலையில் = மேன்மையான ஸதானத்தில், கருடனை = பலமுள்ளவனை (௫௦) உ. வனங்களின் எருமைகளை = சலங்களில் சாய்நுள்ள சக்திகளை.

(௫௧) ௩ காயத்தை = சர்மத்தை = கருத்தை. (௫௨) க. சத்தஞ் செய்வான் = அறிவிப்பான், ஈ. ரிஷிகள் = உண்மைகள். கூ. மனிதர்களால் = மனங்களால், (௫௩) க. பொன்

ஞல்=புனிதத்தால், உ. கனத்தப் பொருள்களால்=கனிந்த தியானங்களால், யஉ. பவமானர்கள்=புனித சோமர்கள் (ருச) உ. வராகன்=எல்லா சத்துக்களின் ஆரோபம், ஓ. சோமன்=சர்வேசன், சு. வனத்தில்=சலத்தில், வருணனை= சட்டத்தை (ருக) சு. சகோதரிகள்=சாதனங்கள். (ருக) டு. இர்திரணுககு=ஆன்மாவிற்கு (ருஎ) ய. புல்லில்=உணர்வில், யக. அவனை அறிய தங்களை சுத்தஞ் செய்து கொள்கிறார்கள். யக. பசுவை=பிராணனை (ருஅ)-ஓ நதிகளின்=ஒட்டங்களின் ஓ. (கூ0) க. ஐசுவரியத்தை எனப் படிக்கவும் ச - கூ. வருணன் முதலிய பெயர்கள் இர்திரணையே குறிக்கும்

(கூக) ஓ பிரதன்=விஸ்தரிப்பவன்=பிராணன். அபிரதனை சப்பிரதன், அனுஷ்டபினுடைய என்பதை அனுஷ்டபினுடைய எனப் படிக்கவும், சப்பிரதன்=அபானன். அனுஷ்டபினுடைய=இசையினுடைய. ரதன்தரததை=புலனை. சு. வீட்டிற்கு ஆத்மாவிற்கு (கூஉ) டு. செய்தாய்=செய்கிறாய் நீக்கியுய்=நீக்குகிறாய் ஓ. மூன்று ஏழான=உக சந்தசுகருட ஞன். யஉ நெய்யாகும்=ஒளியுள்ளதாகும். அமுதவாணியுடன் பேசுவேன். (கூஓ) ச. மூன்று பாதங்கள்=மூன்று காலங்கள் கூ. அபானனான எனப் படிக்கவும். கஉ. இந்த சலம் சுகமான சுவாசமாகட்டும் எனத் திருத்தவும். (கூச)உ. குரியன்=ஈசன் டு தேவர்களின்=புலன்களின். மித்ரன்=பிராணன். அகனியின்=ஆத்மாவின். டு. பசு=சீவன். தாய்=பூமி, ஓ. பகலில்=அறிவில். யஓ. பெண்களான=ரசிமிகளான கச (கூரு) இர்திரன் ஈசன் புருவசுவே=வெகு ஐசுவரியமுள்ளவனே. (கூகூ) பூஷணன் முதலியவர்கள் ஈசனையே குறிக்கும் (கூஎ) க. இர்துவிற்கு=ஈசனுக்கு. டு. அதர்வணர்கள்=அறிஞர்கள், சோமர்கள் = சத்தியத்திவலைகள். கூ சமுத்திரத்தை=சர்வேசனை. (கூஅ) புற்களில்—புல்லில்=இருதயத்தில். உ. சமித்துக்களால்=செயல்களால். ச. சோமனைப் பருகவும்=ஆத்மாவைக் கவரவும். அ. ரோமங்கருடனான=ஒளிகருடனான. கஉ. சோமனின்=சீவனின் (கூகூ) உ. இர்திரனுக்கு=ஆத்மாவிற்கு. ஓ. ஸ்தனத்தை=

சக்கிரத்தை. (எ௦) ஓ அணுகுவாயே என்பதை அணுகுவாயோ எனப் படிக்கவும். கூ. சுபமான நாசியுள்ள = சுபமான ஒளியுடனான (எக) கூ. நாயை = மொழியை. நாக்குள்ள = சப்தமுள்ள. கஉ. மூன்றாவதில் = மூன்று குணங்களுக்கப்பால்.

(எஉ) கூ உன் மகிமை எங்கள் மனத்தில் எழுச்சியாக்குகின்றன. க௦. குதிரைகளை = சாதனங்களை. (எங்). கக. ஏழான சனங்கள் = ஐந்து புலன்கள், நினைவும், நாட்டமும். சோமனுக்கு = சந்தோஷத்திற்கு. கஉ. திரிக தூர்க்கவகளில் = மூன்று உலகங்களில். (எசு) டு. குண்டப்பயனுக்கு = அனுபவிகு = சாதனத்திற்கு. சிருங்க விருஷனின் மகன் = ஆத்மா. ச கைகளுடனான = சாதனங்களுடனான. (எடு) டு. இருவயிறு = எங்கும் ச. சூரியன் = ஞானம். உஷையோடு = அறிவோடு (எகூ) டு. அசுவினிகளே = தூலசூட்சும புலன்களே. (எஎ) க. ரிஷ்யினிடமிருந்து = சத்தியத்திடமிருந்து. வெண்மையான பாலை = புனிதமான அறிவை. உ. ஏழு ஓட்டங்கள் = ஐம்புலன் மனம் ஆத்மா. (எஅ) க. எருமை = பல வடிவம். ச. தண்டின் = நாடியின். டு. அர்ச்சனன் = அழகன். அ. திருதனின் பெண்கள் = ஆத்மாவின் ரசிகிகள். கக. மக்களை — = அறியாமையை அறிவு அகற்றுவது போல். நாயை = அடிமை விரும்புவனை. (எகூ) க௦. புனிதமாக்கப்பட்டு = அறியப்பட்டு. (அ௦) இரண்டாவது வரியில் கூ என்பதை நீக்கி, அப்பால் மேதாதிதி எனப் படிக்கவும்.

(அக) டு. செடியை = நாடியை. (அங்) ஐந்து சனங்கள் = ஐந்து புலன்கள். (அசு) டு. மூன்று = மூன்று காலங்களின். ஏழு — தாரையை = ஐம்புலன் மனம் ஆத்ம சத்தை. (அடு) கூ. களைப்பன்னியில் எனப் படிக்கவும். கக. பட்சி கொண்டு வந்தது = பிராணயாமப் பயிற்சி கொண்டுவரும். (அகூ) மித்ர வருணர்களே = நன்மை புன்மையே. (அஎ) உ. சூடற்றவன் = உணர்ச்சியில்லாதவன். கூ. உஷையை = உதய அறிவை. (கூ௦) எ. சர்மத்தை = அறியாமையை.

(கூஉ) சு. கற்களால் தியானங்களால் (கூங) ந. திரிஸ் தானம் = தேகம் மனம் ஆத்மா. ச. வருணனை = நாசகாரியே. எ. ததீசியின் = தியாகத்தின். அ. தலையை = முதன்மையானதை. அ. சயர்ணவதி = இருதயம். கூ சந்திரனின் = மனத்தின் பசுவின = பிராணனின் துவஷ்டாவினுடைய = வடிவத்தின். (கூரு) ரு மேஷததை = ஈசனை. அ புருஹன் மனனை = ஆன்மாவே. (கூகூ) க. வனத்தில் = ரரத்தில். கநகுவது பக்கத்தில் கண்டம் சுஎ என்பதை கூஎ எனப் படிக்கவும். (கூஎ) ஏ. அடிப்பவனை = பிரயோகஞ் செய்துக்கொள்பவனே.

(கூங) க. மலையில் = உயரத்தில். சு பெண்களின் = அறிவுகளின் (கூகூ) கந. துவஸ்ரவாகளிடமிருந்து —. = சமான சபாவர்களிடமிருந்து. (கூகஎ) க. வத்ஸன் = மகனான நான். (கூககூ) ரு இந்துக்கள் = சோம துளிகள் = சத்தியமென்னும் துளிகள் எ. தன்னை = ஆத்மாவை.

(கூஉச) ச. ஹரி = சத்துருவை யழிப்பவன். (கூஉகூ.) ச. சுவாகத்தின் = நன்மையின்

(கூஙச) ரு செல்லுகிரர்கள் என்பதை சொல்லுகிரர்கள் எனப் படிக்கவும். (கூஙரு) உ ஹரிச்சந்திரன் = அழிப்பவனும் ஆனந்த மளிப்பவனும் (கூஙகூ) க பசுக்களுக்கு = பிராணிகளுக்கும். ககச பக்கத்தில் கண்டம் கநகூ ஐ கநகூ எனப் படிக்கவும்

(கூசரு) ச. மூன்று சிகரத்தலைவன் = மூன்று காலத்தலைவன். (கூருங) ந. சுவர்கத்தில் = நன்மையில். இந்திரன் = மனிதன். அக்னியை = ஈசனை. எ. திரிகத்துருகங்களில் = மூன்று உலகங்களில்.

(கூகூகூ) கூ சிபிவிஷ்டன் = ஒளிக்கூட்டத்திலிருப்பவன். (கூகூஎ) எ. வாலுள்ள குதிரையை = சாதன சத்தியை.

(கூஎஎ) க. சமித்துக்களால் = சாதனங்களால். (கூஎஅ) க உவைகள் = அறிவு (கூஎகூ) உ. குதிரையை = சத்தியை. காண்வர்கள் = அறிஞர்கள், அலங்கரிக்கிரர்கள் = நாடிகிரர்கள். (கூஎஎ) ச. பிருஹஸ்பதியே = பெரிய தலைவனே.

உ. ஸாமன் குறிப்பு

ஸாம ஸாமன்			ஸாம ஸாமன்			ஸாம ஸாமன்		
எ	க	ம	எ	க	ம	எ	க	ம
க	க	க0	உஎ	நஅ	க0	ஐச	கூந	கஉ
உ	எ	க	உஅ	நகூ	ந	கூஉ	*கூடு	ககூ
ந	கூ	க0	உகூ	சடு	கூ	கூந	†கூகூ	க
ச	க0	உ	ந0	சகூ	க	கூச	கூஎ	எ
ஐ	க0	ந	நக	,,	உ	கூடு	,,	அ
கூ	ககூ	க0	நஉ	,,	ஐ	கூகூ	கூஎ	கூ
எ	கஅ	அ	நந	,,	அ	கூஎ	கஐஐ	க
அ	உ0	கூ	நச	,,	கூ	கூஅ	,,	உ
கூ	உஉ	உ	நஐ	,,	க0	கூகூ	ககூகூ	எ
க0	,,	கூ	நகூ	சஎ	ந	எ0	,,	அ
கக	,,	கூ	நஅ	,,	ச	எக	,,	கூ
கஉ	உச	உ	நகூ	,,	எ	எஉ	கஎந	க0
கந	,,	ச	ச0	,,	கூ	எந	,,	கக
கச	,,	கூ	சக	,,	க0	எச	,,	கஉ
கஐ	ந0	கூ	சஉ	சஅ	உ	,,	,,	,,
ககூ	நக	உ	சந	கூ0	ந	,,	,,	,,
கஎ	,,	எ	சச	,,	ஐ	,,	,,	,,
கஅ	,,	அ	சஐ	,,	கூ	எஐ	கஅச	ஐ
ககூ	நஉ	ந	சகூ	,,	கூ	எகூ	கஅஐ	ச
உ0	நந	கூ	சஎ	கூஉ	எ	எஎ	,,	எ
உக	நச	ஐ	சஅ	,,	க0	எஅ	,,	அ
உஉ	நஐ	ஐ	சகூ	கூந	க	எகூ	,,	கூ
உந	,,	கூ	ஐ0	,,	உ	,,	,,	,,
உச	நஎ	உ	ஐக	,,	கூ	,,	,,	,,
உஐ	நஎ	ஐ	ஐஉ	,,	க0	,,	,,	,,
உகூ	நஅ	உ	ஐந	,,	கக	அ0	ககூகூ	க0

* மகாநாம்னியாங்கமம்

† பஞ்சபுரீஷாபுதகங்கள்

ஸாம ஸாமன்			யஜூர் ஸாமன்			அதர்வ ஸாமன்		
எ	க	ம	எ	க	ம	எ	க	ம
அக	„	கக	அசு	கஅசு	கசு	அஎ	சஅ	அ
அஉ	„	கஉ				அஅ	சஉ	க
„	„	„				அக	சந	அ
„	„	„				கஓ	கஅஎ	கஉ
„	„	„				„	„	„
அந	கஅசு	கஓ						
அச	„	கக						
அநு	„	கஉ						

ரிக் ஸாமன்—மிகுதி ரிககிவிருந்து எழுதியவையாகும்.

ஸாம ஸாமன் என்றால் வேறு மூன்று வேதங்களிலுமில்லாத மந்திரங்கள். யஜூர் ஸாமன், அதர்வசாமன், ரிக் ஸாமன் என்றால் முறையே யஜூர், அதர்வம் ரிக்வேதத்தினின்று எடுக்கப்பட்டவை எ=தொடர்ச்சி நம்பர்கள் கண்டங்கள். ம=மந்திரங்கள்.

இச்சாம வேதத்துடன் ஆசிரியர் வேத சந்திரிகை யஜூர் வேதக் கதைகள் உபநிஷதக்கதைகள் கடோபநிஷதம் யோகா சனத்தைப் படிக்கவும். ஜம்புநாதன் புஸ்தகசாலை, கசு, பள்ளி யப்பன் தெருவு, செளகார் பேட்டை, சென்னை.

‘கதாரதம்’

இந்நூலைப்பற்றி, ‘பாரதியில்’ ஸ்ரீமான் என். வி. அவர்கள் எழுதுவதாவது :—

இந்திய வேதத்தை ஆதாரமாகக் கொண்டு சீர்திருத்திய இந்து மதத்தை இந்நாட்டில் விளங்கச் செய்தவர் தயானந்த ஸ்ரீஸ்வதி சுவாமிகளாவர். ஹிந்து சமூகம் விக்ரக ஆராதனையிலும், வீண் சடங்காசாரங்களிலும், மூடப் பழக்க வழக்கங்களிலும் ஆழ்ந்து, இஸ்லாம், கிறிஸ்து மார்க்கங்களை என்னும் வெள்ளத்தால் தாக்குண்டு, நவீன விஞ்ஞான சாஸ்திர ஆராய்ச்சிகளை என்னும் கற்களால் மோதப்பெற்று சிதைவுற்று வருந் தருவாயில் பழமையான ஆரிய (வடமொழி) வேதத்தின் உண்மைப் பொருள்களை விளங்கவைத்து, அவ்வாதரவின்மீது சீர்திருத்தப் பெற்ற ஹிந்து மதத்தை—ஆரிய சமாரஜத்தை—நிலைநாட்டி, ஹிந்து சமூகத்தைக் காக்க முற்பட்ட தயானந்தரின் முயற்சி என்றும் போற்றத் தக்கதாகும். அவரது ஆராய்ச்சியால் தோன்றிய ‘சத்யார்த்தப் பிரகாசம்’ போன்ற நூல்களின் கருத்துக்களைத் தமிழகத்திற்கு அளளிக்கொடுக்கும் பொறுப்பை யேற்றுத்திறம்பட நிறைவேற்றி வரும் நண்பர் திரு. எம். ஜூர். ஜம்புநாதன் அவர்களைப் புதிதாகத் தமிழருக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. ஆரிய சமாரஜக் கருத்துக்களைத் தமிழில் கொடுக்க முனைந்தவர்கள் பலர். அதில் நாமும் அடங்குவோம். ஆயினும் அம் முயற்சியில் வெற்றிபுற்றவர் நண்பர் ஜம்புநாதன் ஒருவரே யென்று கூறுவதற்குத் தடை இல்லை. இவர் இதுகாறும் சத்தியார்த்தப் பிரகாசம், திருமூர்த்திகளின் உண்மை, யஜுர்வேதக் கதைகள், வேத சந்திரிகை முதலிய அரிய நூல்கள் பலவற்றைத் தமிழில் எழுதி உதவியதே போல், இக் “கதாரதம் அல்லது பெரியசாமி படையாசரி முதலிய புதிய கதைகள்” என்ற இந்நூலையும் “தேவேந்திரன்” என்ற புனைப் பெயரால் அச்சிட்டித் தமிழ் காட்டுக்கு வழங்கியுள்ளார். இஃது சுதந்திர நூலாகக் காணப்படுகிறது. இதில் சுமார் 19 வித கதைகட்டுரைகள் தென்படுகின்றன. போலிச் சமய ஒழுக்கங்களையே உண்மை யெனக் கொண்டு கடவுளின் பெயரால் பல கொடுமைகளைப் புரிந்து வரும் ஹிந்து சமூகத்திற்கு இத்தகைய நூல்கள் எல்லறிவு கொளுத்துவனவாகும். எனவே தமிழராயினோர் அனைவரும் இதனைப் படித்து இதன் உண்மைகளைக் காண வேண்டுமென விழைகின்றோம். எல்ல தாளில், கிரவுன் ½ அளவில், அழகிய முறையில், சுமார் 180 பக்கங்களில் முகப்புப் படத்தோடு கூடிய அட்டையுடன் அச்சிடப்பட்டிருக்கிறது.

யஜுர்வேத கதைகள்

இந்தியன் எக்ஸ் பிரஸ் எழுதுவதாவது :—

This book is a collection of the aphorisms and sayings of the Yajurveda. This book reveals to a remarkable degree as to why one should read the Vedas and how by reading them one would get wealth, happiness, freedom, liberty, knowledge and life. Surely such a book needs no recommendation at our hands and it is our wish that the ordinary Tamilian from whose standpoint it has been written should read and get the benefit of such reading. Some of the puranic mythologists are beautifully explained on the eternal Vedic point of view. It is a book which should be read by all and we would congratulate Mr Jambunathan on his work.

யோகாசனங்கள்

சுமார் 52, படங்களுடன், ஆங்கிலம் குஜராததிப
பதிப்புக்களும் கிடைக்கும். விலை 0—8—0.

சீனவேதம்

நூல் அடக்கம் :—கடவுளின் பெயரால் செய்யப்படும் கொடு
மைகள்—சங்கீதமென்பது சிற்றினபம—சங்கீதப்பித்தால் சீ
குலைநத மன்னர்கள்—சங்கீதம் சகதியைக் குறைக்கும்—மொழி
யால் மருளாதே—புகழ்மொழி படுகொலையே—வாயாடி விப
ரீதம்—மொழி இரகசியம்—கலைக்கடல்—கருணை மொழி—
நலம் நிறைந்த நாடு—சீலம் சிறந்த சான்றோர்—சீரழிந்த
சொல்—சிறப்பழிந்த சங்கீதம்—அறம் அமைந்தவன்—அற
மழிந்தவன்—மாணவர்கள் அறம்—மரகதமொழிகள்—மா
சற்ற மொழி—மதிமண்டலம்—சிறந்த சொற்கள்—அரசாங்க
மொழிகள்—சுமார் 140 பக்கங்கள். விலை 0—8—0

சிரத்தானந்தர் சரித்திரம் 0—8—0

கடோபநிஷதம் 0—4—0

ஜம்புநாதன் புஸ்தகங்கள் சுதேசமித்திரன்
புத்தகசாலைகளில் கிடைக்கும்.

